

450 വീണ്ടും

പ്രത്യേക മനസ്സിലും

— വാദിക്കുന്ന അടിസ്ഥാനം

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

#### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

புதுக்கவிதையின்  
தோற்றமும்  
வளர்ச்சியும்

---

வல்லிக்கண்ணன்

எழுத்து பிரசரம்

Pudukavithain  
Thottramum  
Valarchiyum  
புதுக்கவிதையின்  
தோற்றமும்  
வளர்ச்சியும்  
*Author*  
Vallikkannan  
வல்லிக்கண்ணன்  
Literary Criticism  
© By the Author  
First Edition  
April 1977  
*Publishers*  
Ezhuthu Prachuram  
எழுத்து பிரசுரம்  
19-A, Pilliar Koil Street  
Triplicane, Madras-5  
*Printers*  
Novel Art Printers  
Jani Jan Khan Road.  
Royapettah, Madras-14

Price Rs. 15 - 00

## முன்னுரை

‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளே ஆகும்.

‘தீபம்’ இலக்கிய ஏட்டில் ‘சரஸ்வதி காலம், பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி முடித்திருந்த சமயம், அடுத்து இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று நண்பர் நா. பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார்.

அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி இவ்வாறு கேட்டிருந்தார். ‘புதுக் கவிதை பற்றி ஏதேதோ விவாதம் கள் நடை பெறுகின்றனவே. அதன் ஹிஸ்டரி உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. நீங்கள் ஏன் புதுக்கவிதையின் வரலாற்றை எழுதக்கூடாது.’

கவிஞர் (சிவகங்கை மன்னர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மீ. ராஜேந்திரன்) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் நான் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தார்.

இதனால் எல்லாம், புதுக்கவிதையின் வரலாற்றை ‘தீபம்’ இதழ்களில் தொடர்ந்து எழுதலானேன். 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய இக்கட்டுரைத் தொடர் வெளி வந்தது.

புதுக்கவிதை, ஆரம்பகாலம் முதலே பலத்த எதிர்ப்பு, பரிக்சிப்பு, கண்டனம், கேளி, குறைகூறல் ஆகியவற்றுக்கு இடையிலே தான் வளர் வேண்டியிருந்தது. அக்காலத்திய இலக்கிய ஏடுகளில் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அந்தாளையப் பத்திரிகைகள் ஆன்றைய ரசிகர்களுக்கும் இனி வரவிருக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் கிடைக்கக்கூடியன் அல்ல. ஆகவே, விவாதக் கட்டுரைகளை இவ்வரலாற்றில் நான் விரிவாகவே எடுத்து எழுதியிருக்கிறேன்.

அதே போல, முக்கியமான கவிதைகளைக் குறிப்பிடுகையில் ரசிகர்களுக்குப் பயன்படும் விதத்தில் அக் கவிதைகளை முழுசாகவே தந்திருக்கிறேன்.

இம்முறை ரசிகர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோருக்கும் மிகவும் உதவியாக இருப்பதை நான் பின்னர் பலர் கூறக்கேட்டு அறிந்து மகிழ்வற்றேன்.

இது புதுக்கவிதை வரலாறு தான். புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிற போக்கில் ஆங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்பிராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

பாரதிக்குப் பிறகு தனி மலர்ச்சி காட்டிய ‘வசனகவிதை’ சில பேர்களது முயற்சியோடு குன்றி, 1940 கணக்குப் பிறகு ஒரு தேக்க நிலையை எய்தியிருந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு ‘எழுத்து’ இலக்கிய ஏடு தோன்றியதும், புதுக்கவிதை புத்துயிர்ப்பும் புதுவேகமும் பெற்று ஒங்கி வளர்ந்தது. எனவே புதுக்கவிதை வரலாற்றில் ‘எழுத்து’க்கு பெரும் பங்கும் முக்கிய இடமும் உண்டு. அதனால்தான் இக்கட்டுரைகளில் ‘எழுத்து’ கால சதாணைகளுக்கு நான் அதிகமான கவனிப்பு கொடுக்க நேர்ந்தது.

‘தீபம்’ பத்திரிகையில் இக்கட்டுரைகள் பிரசரமாகிக் கொண்டிருந்த போதும், அதன் பின்னரும், பல இடங்களில் குந்தும் - முக்கியமாகக் கல்லூரிகளிலிருந்து — பாராட்டுக்கள் கிடைத்து வந்தன. இவ் வரலாறு புத்தகமாக வர வேண்டும்; இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கும் பயனாளிக்கும் என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

இப்போது புதுக்கவிதை வரலாறு ‘எழுத்து பிரசரம்’ ஆக வெளிவருகிறது. உறுதியோடு ஊக்கத்தோடு, அயராத தன் னம்பிக்கையோடும் நல்ல முறையில் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வருகிற நண்பர் செல்லப்பா இவ்வரலாற்றையும் பிரசரிப்பது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது. அவருக்கு என் நன்றி உரியது.

என் போக்கில் இவ்வரலாற்றை எழுத எனக்கு ஊக்கம் தந்து, முப்பது இதழ்களில் வெளியிட்டு உதவிய ‘தீபம்’ நா.பா. அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது புதுக்கவிதையின் வரலாறு மட்டுமே. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, புதுக்கவிதைகளையும் கவிஞர்களையும் நன்கு விமர்சிக்கும் - ஆய்வும் கணமும் கொண்ட— ஆய்வுரைகள் இனி வரவேண்டும். வரும் என் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

## பதிப்புரை

தனது இந்த நீண்ட நூலுக்கு மிகச் சுருக்கமானதாக நண்பர் வல்லிக்கண்ணன் எழுதி இருக்கும் ஆசிரிய முன்னுரையிலிருந்து பின்வரும் ஒரு பாராவை இங்கு எடுத்துக்காட்டி விட்டு என் அறிமுக வார்த்தைகளை தொடருகிறேன்.

‘இது புதுக்கவிதை வரலாறுதான். புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷாந்தியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிறபோக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இதோடு, முன்னுரையின் முதல் பாரா இரண்டு வரிகளையும் கடைசி பாராவின் முதல் வாக்கியத்தையும் சேர்த்து பார்க்கும்போது ஆசிரியரின் வரையறுத்துக் கொண்ட உத்தேசம் நமக்கு தெளிவாகிறது. இந்த நாலில் நாம் எதிர்பார்க்க வேண்டியதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்த புத்தகம் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தலைசிறந்த முயற்சி. அதுமட்டுமில்லை. இது புதுவிதமானதும்கூட. சங்க காலக் கவிதைகள், காவ்யகால கவிதைகள், பக்தி காலக் கவிதைகள், சிற்றிலக்கிய கவிதைகள் ஆகியவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் என்று வரலாற்று ரீதியாக நமக்கு புத்தகங்கள் இருப்பதாகதெரியவில்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் கூட சொல்லலாம். அந்த இலக்கியங்கள் நமது சமீப காலத்தியவை இல்லை. வெகு புராதனாமானவை. பராபரியாக கேள்விப்பட்டு தெரிய வந்த தகவல்களுக்கு மேலேயோ அல்லது அந்த இலக்கிய படைப்புகளுக்குள்ளிருந்து தெரிய வந்ததகவல்களுக்கு மேலேயோ வரலாற்று ரீதியாக இலக்கிய நடப்புக் குறிப்புகள் எதுவும் குறித்து வைக்கும் பிரக்ஞஞ இல்லாத நிலையில், நூற்றுண்டு என்ற அளவுக்குத்தான் எந்த இலக்கியப் படைப்புக்கும் இடம் காலம் நிர்ணயிக்க சாத்யமாகி இருக்கிற நிலையில், ஏதோ ஒரு குத்தில் அல்லது சரித்திரத்

தகவல் ஆதாரத்தில் முன்னே பின்னே வைத்து அறுமானித்து அந்த நூற்றுண்டு, இந்த நூற்றுண்டு என்று வரையறுத்திருக்கிறோமே தவிர இந்தப் பகுதி நூற்றுண்டு, இந்தப் பத்தாண்டுக்காலம், இந்த ஆண்டு என்று எதுவும் கணிக்க முடியாத நிலைதான். எனவே நமது இலக்கிய கால கட்டங்கள் ‘பொத்தம் பொதுவாக’வும் குத்து மதிப்பாகவும் ஒரு மிகநீண்ட கால அளவுக்குள் எல்லைக்குள் அடக்கப்பட்டு கணிக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது போகட்டும். ரொம்ப பழமையானவை என்று சொல்லி விடலாம். சென்ற நூற்றுண்டு, இந்த நூற்றுண்டு பற்றி என்ன? இந்த காலத்தில் கூட தற்கால கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி வரலாற்று ரீதியாக புத்தகம் ஏதாவது இருக்கா என்பது எனக்கு சந்தேகமே. பாரதிக்கு முன், பாரதிக்குப்பின் என்று கூட புதுவித கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி புத்தகங்களே இல்லையே. ஆராய்ச்சி அந்தப் பார்வையில் ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு கேள்வி. கவிதை போகட்டும்; சிறுகதை, நாவல் பற்றிக் கூட அத்தகைய சரியான புத்தகம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு சமீபத்தில் சேர்ந்த புதுக்கவிதை பற்றிய வல்லிக்கண்ணன் புத்தகத்தை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலாக எழுதிவரும் வல்லிக்கண்ணன் ‘ஏராளமாக எழுதுபவர். இலக்கிய உருவங்களில் அவர் தொடாத துறைகிடையாது போதுமான. நியாயமான அளவு வாழ்க்கை வசதிகூட எழுத்தாள வாழ்க்கை மூலம் அவருக்கு கிடைக்க வராத நிலையிலும் அவரது ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் செயல்கூடும் தனித்து குறிப்பிடத்தக்கது. ஒரு முனகஸ் இல்லாமல் வாழ்க்கைச் சவாஸீ ஏற்றுக்கொண்டு எழுத்தே குறிப்பாக செயல்படும் அவரை தமிழ்நாடு தக்கபடி பயன் படுத்திக் கொள்ளவில்லைதான். இருந்தும் அவரது தளராத பங்கு செலுத்தல் கணிசமானது. தனினை விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளாமல் இலக்கியரசிகள் என்ற அளவிலேயே தன் அபிப்ராயங்களை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறவர் அவர். எந்த இலக்கிய புத்தகங்கள் படித்தாலும் தான்

அதை ரசித்ததை உடனே வெளிச் சொல்பவர் அவர். படைப்பாளி. இலக்கியரசிகள் என்பதோடு அவர் ஒரு இலக்கியத்தகவல்களான்சியம். இந்த நாற்பதைம்பதுவருஷ இலக்கிய உலகத் தகவல்களோ, போக்குகளோ, புள்ளி விவரமோ, புத்தக பட்டியலோ, அவற்றின் உள்ளடக்கமோ, அவரிடம் கேட்டால் ரெடிமேடாக கிடைக்கும். தவிர வெளியே எங்கும் கிடைக்காத தற்கால இலக்கிய நூல்களும் பத்திரிகைகளும் அவரிடம் கிடைக்கும். செல்லப்பாவிடம் கேட்டால் கிடைக்கும் என்று தகவல் கொடுக்கப்பட்டு என்னிடம் தகவல்கள் கேட்க வருபவர்களிடம் வல்லிக்கண்ணனிடம் தான் போக வேண்டும் என்பேன் நான். அவர் தேடித்தந்திராவிட்டால் பிச்சமூர்த்தி கவிதைகள் சில கிடைத்து இராது.

இதையெல்லாம் சொல்லக் காரணம் இந்த புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலை எழுத அவருக்கு உள்ள தகுதியை தெரியப்படுத்தத் தான். இந்த புத்தகத்தை அவரைத் தவிர வேது யாரும் இவ்வளவு முறையாக எழுதி இருக்க முடியாது நிச்சயமாய். தற்கால புதுக்கவிதை இயக்கத் தோடு வளர்ந்திருந்த எனக்கே வியப்பு. இந்த கட்டுரை தொடரை நான் ‘தீபம்’ பத்திரிகையில் படித்து வந்தபோது, எனக்குத் தெரியவராத பல தகவல்கள், கட்டுரை விஷயங்கள், சில கருத்துக்கள் எனக்கு முதன்மூலாக தெரிய வந்தன. தீபம் பத்திரிகை ஆசிரியர் நா. பார்த்தசாரதிக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும் இந்த இடத்தில். இலக்கிய உபயோகமான காரியமாக, அவர் தன் பத்திரிகையில் பி. எஸ். ராமையாவை ‘மணிக்கொடி காலம்’ எழுதச் செய்து விட்டு பிறகு வல்லிக்கண்ணனை ‘சர்ஸ்வதி காலம்’ எழுத வும் பயன்படுத்தி தொடர்ந்து. வல்லிக்கண்ணனை புதுக்கவிதை பற்றிப் வரலாற்று நூலை எழுத வைத்தது ஒரு முக்கிய நிகழ்ச்சி. அவருக்கு இந்த போசஜையும் அக்கறையும் தோன்றி இராவிட்டால் இந்த நூல் பிறந்தே இருக்காது. வேறு யார், எந்த பத்திரிகை இதை செய்திருக்கக் கூடும்?

இந்த நூலைப் பற்றி நான் இன்னும் பேசவில்லை. பேசப் போவதும் இல்லை. இதன் பக்கங்களே வாசகர்களுடன் பேசும். இது எனக்கு மன நிறைவு தந்த நூல். ஒரு இலக்கிய

வரலாற்று நூலை எழுத தகவல் அறிவு பெரும் அளவுக்கு இருக்கவேண்டும். அது இந்த நூல்மூலம் தெரிகிறது. ஆனால் தகவல் அறிவு மட்டும் போதாது. பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு மனச்சாய்வு, கொள்கை சார்பு இருக்கவே கூடாது. நான் இந்த வரலாற்று நூலை எழுதி இருந்தால் என்னை அறிந்தும் அறியாமலும் ஒரு பக்க மாக அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும். ஆனால் வல்லிக் கண்ணாலே தான் புதுக்கவிதை ஆரம்பகர்த்தாக்களில் ஒரு வராக இருந்தும் படைப்பில் தன் போக்கு என்று கொண்டிருந்தும் அந்த ‘தான்’னை ஒதுக்கிவிட்டு புதுக்கவிதை முதல் இன்றுவரை உள்ள படைப்புகளுக்கும் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் கிளை இயக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் சரித்திர நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறோம். தனக்கு உடன்பாடாக இருப்பதை அளவு கடந்து மெச்சியும் தனக்கு ஏற்காததை மறைத்தோ அலட்சியப்படுத்தியோ இகழ்ந்தும் எழுதவே இல்லை. ஒரு இலக்கிய சரித்திர ஆசிரியரால் இலக்கிய மாணவர்களுக்கு சரியாக தரப்பட்ட புதுக்கவிதை இயக்க முதல் நூல். இதை எழுதி இருப்பதுக்கு ஒரு இலக்கிய கடமையை பொறுப்புதனும் நேரமையாகவும் மனப்பூர்வமாகவும் சரியாகவும் நிறைவேற்றி இருப்பதுக்கு நாம் வல்லிக்கண்ணாலுக்கு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். புதுக்கவிதை பற்றிய ஒரு ‘ஆதான்டிக்’ ஆதார பூர்வமான புத்தகத்தை, இந்த அஸ்திவாரத்தின் மீது புதுக்கவிதை ஆராய்ச்சி செய்ய வழி செய்யும் இந்த புத்தகத்தை, அவரே முடிவுறையாக ‘இது வரலாறு மட்டுமே, இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு புதுக்கவிதைகளையும் கவிஞர்களையும் நன்கு விமர்சிக்கும், ஆழமும் கனமும் கொண்ட ஆய்வுரைகள் வரவேண்டும்’ என்ற சொல்வதுபோல, நிறநியவுக்கு ஆதார ஆகாரம் தரும் இந்த புத்தகத்தை எழுத்துப்பிரசரம் வெளியீடாக கொண்டு வருவதிலே எனக்குள் ஏற்பட்டிருக்கும் திருப்பதியும் மகிழ்ச்சியும் எனக்குத் தான் தெரியும்.

# புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

## 1. தோற்றம்

புதுக்கவிதை என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை. இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரஞ்சிருர்கள். கேளி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்.

காலவேகத்தில் கவிதைத்துறையில் இயய்பாக ஏற்பட்ட ஒரு பரினாமம் இது. தமிழ்க் கவிதையில் மலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘புதுக்கவிதை’ எனும் பெயர் 1960 களில் தான் சேர்ந்தது. நியூ பொயட்டி என்றும், மாடர்ன் பொயட்டி என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி, தமிழில் புதுக்கவிதை என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

ஆயினும் ஆரம்பத்தில், யாப்பு முறைகளுக்குக் கூட்டுப் படாமல், கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவும் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி ‘வசன கவிதை’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’ ‘இலகு கவிதை’ ‘கட்டிலடங்காக்க கவிதை’ (ஃப்ரி வெர்ஸ்) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது. புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்துக்கோ. குழப்பத்துக்கோ எதுவும் இல்லை.

முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற -மரபு ரீதிபாக அரைந்த-ஒன்றிலிருந்து மாறுபட்டு (அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுச் (புதிது). மரபு ரீதியான, யாப்பு இலக்கண்டதோடு ஒட்டிய கவிதைகளிலிருந்துமாறுபடும் இக்கணி புது—।

தைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது பொருத் தமே யாகும்.

பார்க்கப் போனால், கவி சுப்ரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே ‘புதுக்கவிதை’ என்று தான் குறிப் பிடுகிறார்-அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க் கவிதை களிலிருந்து அனவ மாறுபட்ட தன்மைகளைப் பெற்ற படைப்புகளாக விளங்கியதால்.

‘கவை புதிது, பொருள் புதிது வளம் புதிது,  
சொற்புதிது, சோதிமிக்க  
நவகவிதை’

என்று பாரதியார் தன் கவிதைகளைப் பற்றிப் பெருமையோடு பேசகிறார்.

தனது கவிதா உணர்வுகளையும். உள்ளத்தின் எழுச்சி களையும், கனவுகள் கற்பணிகள் எண்ணங்கள் அனைத்தையும் மரபு ரீதியான - யாப்பு முறைகளுக்கு உட்படும்-கவிதைகளின் விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திய கவி பாரதி, இலக்கணத்துக்கு உட்படாத புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அது தான் ‘காட்சிகள்’ என்ற வசன கவிதைத் தொகுப்பு.

பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும். கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போவே, வசனத்தில் தராசு, ஞானரதம், நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சி களை அவர் செய்திருக்கிறார். அதே தன்மையில், வசனத்தை மீறிய ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்.’ எனவே, கவி சுப்பிரமணிய பாரதிதான் தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.

பாரதியின் ‘காட்சிகள்’ வசனம் தான் ; அவரது படைப் புகளைத் தொகுத்துப் பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இல்லாத்து, வசன கவிஞர் என்று வெளி

யிட்டு விட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சீலர் எதிர்க்குரல் கொடுத்தது உண்டு.

பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல. தவறுதலாகக் கவிதைத் தொகுதி யில் இடம் பெற்று விட்ட வசன அடுக்குகள் என்று அதைக் கொள்வதும் சரியாகாது. என்றாலும் எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரம்களுக்காக அவ்வப்போது குறித்து வைக் கப்பட்ட துணுக்குகள் என்று அவற்றை மதிப்பிடுவதும் பொருந்தாது. பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணாச் சிதறல்கள் பற்பல காணப் பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமை பெற்ற-நன்கு வளர்க் கப்பட்ட-சிந்தனைக் கட்டு ராணங்களாவும், சொல் பின்னால் களாகவுமே அமைந்துள்ளன.

தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’; இதை ஒவியம், மூச்சு, என்றாலும், கவிதை சில சமயங்களில் சக்தி இழந்து விடுகிறது. வசனம் அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வளிமையும் அழகும் வேகமும் பெற்று விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சானி சபதம்’ நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணாஜை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள ‘ஸுர்யாஸ்தமனம்’ என்ற வசனப்பகுதியும் நல்ல எடுத்துக் காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசனகவிதை’ என்ற புதிய சேரதனையை மேற்கொண்டார்.

மேலும் பாரதி ‘வடிவம்’ (ஃபார்ம்) பற்றி தெளிவாக சிந்தித்திக்கிறார் என்று கொள்ள வேண்டும். ‘வசனகவிதை’யில் வருவது இது--

“என்முன்னே பஞ்சத்தலையஜை கிடக்கிறது.  
அதற்கு ஒரு வடிவம், ஒரளவு ஒரு நியமம்,  
ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி  
 பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
 மனிதனாதி இருக்குமளவும் இதே தலையளை  
 அழிவெய்தாதபடி காக்கலாம்.  
 அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால்,  
 அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.  
 புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும்.  
 வடிவத்தைக் காத்தால்,  
 சக்தியைக் காக்கலாம் ;  
 அதாவது, சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்;  
 வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை.  
 எங்கும், எதனிலும், எப்போதும், எல்லா விதத்  
 தொழில்களும் காட்டுவது சக்தி.  
 வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.  
 சக்தியைப் போற்றுதல் நன்று, வடிவத்தைக் காக்குமாறு.  
 ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர்  
 சக்தியை இழந்து விடுவர்.” (‘சக்தி’)

பாரதி தன்னுள் லீலைகள் புரிந்தசக்தியைப் போற்றினார்.  
 சக்தியை விதம் விதமான வடிவங்களில் துதித்தார். பாம்புப்  
 பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருந்தும்.

“இஃ:து சக்தியின் லீலை.  
 அவள் உள்ளத்திலே பாடுகிறார்கள், அது

குழனின் தொளையிலே கேட்கிறது.  
 பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து  
 அதிலே இசையுண்டாக்குதல்—சக்தி”

இப்படி ‘பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து  
 அதிலே இசையுண்டாக்கும்’ முயற்சி தான் பாரதியின் வசன  
 கவிதைப் படைப்பு ஆகும்.

“கருவி பல. பாணன் ஒருவன்.  
 தோற்றம் பல. சக்தி ஒன்று.’

பாரதி எனும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்  
 துக் கொண்டிருந்த சக்திக்கு புறத்திலே பலப்புல தோற்றங்  
 கள் கொடுக்க விரும்பிய போது, அவருக்குப் பயன்பட்ட

கருவிகள் பல. முக்கியமானது கவிதை, வசனமும் வசன கவிதையும் பிற.

பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசனகவிதைச் சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறுர்.

“இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது  
போனிருக்கின்றது,  
ஒரு நாவலன் பொருள் நிறைந்த  
சிறிய சிறிய வாக்கியங்களை  
அடுக்கிக் கொண்டு போவது போனிருக்கிறது.

இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?

... பலவகைகளில் மாற்றிச் சூருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான்.”

பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்’ ‘பல வகைகளில் மாற்றிச் சூருள் சுருளாக’ வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.

இந்த விதமான ‘வசனகவிதைப்’ படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது சுவாரஸ்யமான ஷுகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி. மகாதேவன் கூறிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.

பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின் ‘கீதாஞ்சலி’ மாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.

தாகூரின் ‘கீதாஞ்சலி’ முதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப் போல் வசனகவிதை படைக்க முன் வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆவ் கிராஸ்’ பாடல்களும் அறிமுகமாகி இருக்கத் தான் வேண்டும். மேலே நாட்டு நல்ல கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவருத பர்தி விட்மனியும்

அறிமுகம் செய்து கொண்டிருக்கக் கூடும். புல்கீஸுயும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு பாடிப் பெருமைப் பட்ட விட்மஜீப் போல பாரதி யும் காற்றையும் கயிற்றையும் மண்ணையும் விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி’ தர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம். பாரதத்தின் பழங்கால ரிஷிகளைப் போல ‘உபநிஷத் கர்த்தாக்களைப் போல—பாரதி யும் ஓளியை, வெம்மையை, சக்தயை, காற்றை, கடலை, ஜகத்தினைப் போற்றிப் புகழ் இப் புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.

அது எவ்வாரூபினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது.

பாரதியின் வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஒட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது. இதற்கு ஒரு உதாரணமாகப் பின்வருவதைக் குறிப்பிடலாம்.

“நாம் வெம்மையைப் புகழ்கின்றேம்.

வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஓளிக்குன் ரே

அமுதமாகிய உயிரின் உலகமாகிய

உடலிலே மீன்களாகத் தோன்றும்

விழிகளின் நாயகமே,

பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வளிமையின் ஊற்றே, ஓளி மழையே, உயிர்க்கடலே,

சிவனென்னும் வேடன் சக்தியென்னும்

குறத்தி உலகமென்னும் புனங்காக்கக்கூடும்

சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,

கண்ணென்னும் கள்வன் அறிவென்னும்

தன் முகத்தை மூடி வைத்திருக்கும்

ஓளியென்னும் நீரையே,

ஞாயிறே, நின்னைப் பரவுகின்றேம்.”

(ஞாயிறு புகழு)

இது வெறும் வசனம் தானு? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?

வசனத்தின் வறண்ட, அநிவு பூர்வமான சாதாரண இயல்லை மீறியது. கவிதையின் தன்மையைப் பூரணமாகப் பெறுத்து. எனவே தான் ‘வசனகவிதை’ என்று பெயர் பெறுகிறது.

பாரதி காட்டும் ‘காட்சி’களின் பல பகுதிகள் கவிதை ஒனிப் பொதிந்த சிறு சிறு படலங்களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. ‘வசனகவிதை’ எனும் புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை. திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பதன் மூலம் அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும் உணர முடியும்.

## 2. இரட்டையர்

பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930 களின் பிற்பகுதியில் தான் துளிர்விடத் தொடங்கியது.

பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத் துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சஞ்சல் தான்.

சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந. பி., ‘பிகஷா’ என்ற பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப் பத்திரிகையில் பிரசரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.

(‘நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக் கொடி’யில், ‘காதல்’ முதல் கவிதை. தொடர்ந்து ‘ஒனியின் அழைப்பு’, ‘கிளிக்குஞ்சு’, ‘பிரார்த்தனை’, ‘தீக்குளி’ முதலியவை 1934-ம் வருஷ ‘மணிக்கொடி’யிலேயே பிரசரமாயின. 1934 முதல் நான் புதுக்கவிதை தொடர்ந்து எழுதி பிரிக்கிறேன்’ என்று ந. பி. ஒரு கடிதம் மூலம் அறிவித்தார்.)

நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிகஷாவின் கவிதை ‘கிளிக்கூண்டு’. 1937-ம் வருடம் பிரசரமான அருமையான இலக்கிய மலராஜ ‘தினமணி’ ஆண்டு மலரில்

(புதுமைப்பித்தன் பொறுப்பில் தயாரானது அது) வெளி வந்தது.

“இருளின் மடல்கள் குவிந்தன.  
வானத்து ஜவந்திகள் மின்னின.  
காவிரி நாண்ஸ்கள் காற்றில் மயங்கின.  
மேற்கே சுடலையின் ஓயாத முச்ச,  
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி.  
சிழக்கே பெண்களின் மட்டற் பேச்ச,  
கட்டற் ற சிரிப்பு  
காவிரி மணவில் குழந்தைகள் கொம்மாளம்...”

இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான வசன கவிதை அது. (‘கிளிக்கூண்டு’ என்ற இக்கவிதை, 1962-ல் சி. ச. செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசரம் ‘புதுக் குரல்கள்’, 1964-ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் ‘வழித் துணை’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இடம் பெற்றனது.)

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வாஸ்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத் தான் வித்திட்டது. அதைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் ‘வசன கவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்” என்று ந. பி. கூறுகிறீர்.

வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம் காட்டுகிற, ஒரை நயமும் செவிநுகர் சென்றசொல் ஒட்டமும் நிறைந்த, கவிதை இயற்றுவதிலும் பிகாா நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் ‘மணிக்கொடி’யில் பிரசரமான ‘அக்கா குருவி’ இதற்கு நல்ல உதாரணம் ஆகும். ‘வசன காவியம்’ என்றுதான் அது அச்சாயிற்று.

சித்திரைச் சூரியன் செஞ்சுலம் பாய்ச்சலால்  
 ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது;  
 பத்தரை மாற்றுச் சொர்னப்பொடிபோல்ரவி  
 ஏற்ற மணல்க்காடு அங்கங்கு மின்னிற்று.  
 செழிப்புற்ற தோட்டமும் பாலீனும் ஏற்றமும்,  
 பேனுது பொங்கிய கவிஞர் கனவைப் போல்  
 எழில் மண்டித்துங்கும் விரிசடை மரங்களும்  
 நானுத பச்சை கை நீண்டு பரவல்போல்  
 வானப் பகைப்புல சித்திர மூங்கிலும்  
 மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்சியும்  
 கானமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும்  
 கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்

இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. ‘துண்பத்தில் அக்காவுக் கென்றென்றும் ஏங்கும்’ ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது.

கொம்பும் கிணறும், மார்கழிப் பெருமை, பொற்றுமதை போன்ற வசன கவிதைகளை ந. பி. 1939-ல் எழுதினார். அவை மணிக்கொடி, ஜெயபாரதி முதலிய பத்திரிகைகளில் அவ்வப் போது பிரசரமாயினா.

அதே கால கட்டத்தில்தான் கு. ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.

கு. ப. ரா. வின் வசன கவிதைகள் பிகார்வின் கவிதை களினின்று தொனியிலும், சொல்லும் பொருளிலும் மாறு பட்டிருந்தன.

### ஏர் புதிதா?

முதல் மழை விழுந்ததும்  
 மேல் மண் பதமாகி விட்டது.  
 வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ, நண்பா!  
 காலைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!  
 பொன் ஏர் தொழுது, புலன்வழிபட்டு,  
 மாட்டைப் பூட்டி  
 தாட்டைக் கீறுவோம்!

ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது,  
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்,  
கை புதிதா, காஸ் புதிதா? இல்லை!

நான் தான் புதிது, நட்சத்திரம் புதிது!  
ஊக்கம் புதிது, உரம் புதிது!

மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து  
மண்புரஞ்சு, மழை பொழியும்,  
நிலம் சிவிர்க்கும் பிறகு, நாற்றும் நிமிரும்,  
எல்லைத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லை!

கிழக்கு வெளுக்குது!

பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில்  
நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை.

பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத்  
துறைக் கவிதைகளையே கு. ப. ரா. அதிகம் எழுதினார்.  
'கருவளையும் கையும்', 'பெண்ணின் பிறவி ரகசியம்', 'விரகம்'  
போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்ஞாட்டும்  
படைப்புகள் ஆகும்.

விராமியக் காதலர்கள் பற்றி, விராமியப் பாங்கான முறை  
யில் கவிதை எழுதுவதிலும் கு. ப. ரா. உற்சாகம் காட்டினார்.  
நல்ல வெற்றியும் கண்டார். அவரது அந்த ஆற்றலுக்கு  
ஒரு உதாரணம் 'ராக்கி நெனப்பு'.

(1939-மணிக்கொடி, ஏப்ரல்-15.)

குட்டி அவ என்ன சோக்கு  
என்ன 'சோரு' தெரியுமா?  
தீண்டாத சாதியவ  
கலியன் சாம்பான் பொண்ணுடா!

பட்டிக்குச்சு மோட்டு மேலே  
பூத்த பறங்கி பேலே  
உண்டா அங்கெண போயி பொறந்தா  
கட்டுக் கொண்டெக்காரி?

மட்டசாதி ஈனசாதி  
எண்ணு ஆர்ரா சொன்னவென்?  
அவனைக் கொண்டு அவமுன்னே  
நிறுத்தி யல்ல பாக்கணும்!

கெட்ட பயமவடா அவ  
என்ன மயக்கு மயக்கா!  
மவராசி பேலே அவ  
மவா ராங்கிக்காரி!

ஒடக்கரை மரத்துங்கீளே  
உருமத்து நேரம்  
மாட்டை ஒட்டி மேயவுட்டு  
படுத்திருக்கையிலே

கோடேவெயிலு காலுங்கீளே  
கொருஞ்சிச் சுட்டுப் பொசுக்க  
பாட்டை வெளியே போன ராக்கி  
அங்கே வந்து ஒதுங்னு!

வேத்துக் கொட்டி வெள் ளோச்சேலே  
மேலே ஒட்டிப்போயி  
அள்ளிச் சொருவியிருந்த மயிரு  
அவந்து மேலே கொட்டி-

நேத்து தாண்டா அவளை கிட்டெ  
பாத்து சொக்கிப் போனென்!  
கள்ளிப் பசப்பிப் பேரரக் கேட்டா  
குனிஞ்சு நின்னு சிரிச்சா!

அட போடா—நீ யென்ன  
கண்டே அந்த அளவே?  
பொஞ்செத மறந்தேன் போக்கெ மறந்தேன்  
பெறப்பெக் கூட மறந்தேன்!

மொடவன் பேலே மரத்துங்கீளே  
பாவிமய மாயம்  
உள்ந்து கெடந்தேன், பொச்சாய  
ஆத்தா வந்து பாத்தா!

ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு—  
அது என்ன போடா—  
ராப்பவலா எந்நேரம்  
வேறே நெனப்பு இல்லே!

பாக்கி நானு என்னு செய்வேன்  
சொல்லு பாப்பம் சொக்கா!  
சப்புன்னு இருக்கு சீவன்  
செத்துப் போனுத் தேவலாம்,

இதேபோல ‘கள்ளுப் போனு போட்டும் போடா  
எனக்கு சொக்கி இருக்கா சொக்கா?’ என்று முடியும் ரசமான  
கவிதை ஒன்றும் உண்டு.

### 3. சுவையான விவாதம்

க. நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுது  
வதில் உற்சாகம் காட்டியதில்கூ. என்றாலும், முதன்  
முதலாக, யாப்பிலாக் கவிதையான வசனகவிதை சம்பந்த  
மாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த  
பெருமை அவருக்கே உரியது.

குருவளி வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது.  
க. நா. சுப்ரமண்யம் நடத்திய அப் பத்திரிகை கவிதையில்  
அதிக அக்கறை காட்டவில்கூ. ச. து. ச. யோகியாரின்  
படைப்பு எப்பவாவது இடம் பெற்றுக் கொண்டிருந்தது.

என்றாலும், ‘குருவளி’ நான்காவது இதழில் ‘மயன்’  
எழுதிய வசன கவிதை வந்தது. க. நா. ச. தான் ‘மயன்’

மணப் பெண்

திரையிட்டு மறைத்த முகமும்  
பெண்மை ஏசம் பட்டாடையும்  
மறைத்து வைக்கும்  
உண்மை அறியா வண்ணம்  
அழகி என்று  
அவளை அறிவு தெப்படி?

அவள் அழகி  
ஆடை உடுத்தி  
அழகு படுத்தி  
ஆலங் கரித்து

மணமேடை யேற்றிக்  
கண்டின் புற்றது  
நாங்கள்.

அவன் அழகைத்  
திரையிட்டு மூடுவானேன்?

அழகு கண்டு  
கண் மங்காதிருக்க  
அவன் அதிர்க்கடங் கண்டு  
பிறர் பொங்காதிருக்க.

பின் அவளமைக  
உரக்கப் பாடுவானேன்?  
பாட்டை நம்புவார் யார்!  
வெறும் சொல்லுக் கென்று

எண்ணி ஏமாறுவார்  
யாருமே என்று  
அவளமைகப் பாடுவோம்.

நாரியர் புடை குழி  
மேக மண்டலத்தில்  
மின்னெண் நடக்கிறுள்-  
மாகிலு வரனாத்திலே  
மின்னும் கடரெணவே  
மணவறை சேருவாள்-

அவன் கூடுவான்  
அழகுடன்  
அழகு பொருந்த.

இந்தக் கவிதையைக் குறை கூறி ஒரு கடிதம் ‘குருவனி’ ஆருவது இதழில் பிரசரமாயிற்று. ‘மகராஜ்’ என்பவர் எழுதியது.

‘குருவனியில் ‘மயன்’ எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும். பிற பாணங்களிலும் இந்தப் புதிய மோஸ் தரில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப் பார்த்து அவ்வளவு வருத்தப் பட்டதில்லை. மற்ற பாணங்களையிடத்த

பிடை தமிழூயும் ‘தொத்த’ ஆரம்பித்து விட்டதாகத் தெரி கிறது.

செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப்பாடில்லாமல் எழுதப்படும் கவியை பிரஞ்சுபாலை யில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக் கட்டுப்பாடில்லாத கவியினால் ஏற்படும் குண குணங்களை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.

கவிஞருக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞருடைய கற்பனு சக்திக்கும், வெற்றிக்கும் ஓரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆனால், கவியானது சப்பாத்திக் கள்ளி படர்ந்ததுபோல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானால் வியர்த்தமாகிவிடும் என்பது தின்ணம்.

தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாள லாயத்தையும் தள்ளி வைத்து விட்டு வசனத்தையே கவிஞருப மாகக் கடுதாசியில் எழுதிவிட்டால் கவிபென்று ஒப்புக் கொள்ள முடியுமா?

உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள் வார்த்தைச் சேர்க்கையினால் உண்டாகும் புதிய சக்தி ; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக் கூடிய தாளம். Rhythm இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில, இவற்றில் சிரேஷ்டமானது தாளம் தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டு தான் கவிஞர்கள் கேட்போருடைய ஹிருதயத்தைத் தட்டி எழுப்பிப் ‘பாடாகப் படுத்தி விடுகிறுன்.’

இந்தப் புது ரகக் கவி’களோ தாளத்தை கைவிட்டு விட்டார்கள். உரையும் செய்யுளுமில்லாத வெளவால் கவிதைக்கு தமிழில் ஒரு ஸ்தானம்-நிரந்தரமான ஸ்தானம்-உண்டா ?”

28-5-1939 ‘குருவளி’ இதழில் வந்த இது தான் அச்சு ருபத்தில், புதுக்கவிழத்தக்கு விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.

4-6-1939 இதழில் ‘மயன்’ சிறு பதில் ஓன்று கொடுத்திருந்தார்.

“Vers Libre என்ற பதம் ‘சுதந்திரத்தை நோக்கி என்று அர்த்தப்படும்-மேல் நாடுகளில் சென்ற ஒரு நூற்றுண்டாகக் கலைகளின் தனிகளை அறுத்தெறியச் செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது.

கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக் கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து எழுதினால் தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.

என்னைப் பற்றிய வரையில் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஸை, அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்.”

அதே இதழில், வசன கவிதை முயற்சியைக் கேளி செய்யும் ‘வசன கவிதை’ எனும் பரிகாசப் பாடல் ஓன்றும் வெளி வந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் ‘எஸ்’ என்றே தரப்பட்டிருந்தது.

### வசன கவிதை

எதுகையும் மோஜையும்  
வேண்டவே வேண்டாம்.  
சீரும் கீரும்  
சுத்தச் சனியன்கள்  
வெண்பாவும் கிண்பாவும்  
விருத்தமும் திருத்தமும்  
வேண்டாத தொல்லைகள்.

மட மட வென்றும்,  
கட கட வென்றும்,  
மள மள வென்றும்  
வசன கவிதை  
எழுதித் தள்ளுவோம்  
“தநாஸ்து”

வாணியின் விலங்குகள்-  
கை விலங்கும், கால் விலங்கும்  
படார், படார்!  
டனூர், டனூர்!  
விலங்குகள் எல்லாம்  
பொடிப் பொடியாகுக!  
பொடிந்த பொடியை  
ஹே காற்றே,  
கடவிற் சேர்ப்பாய்.

ஜலதி! ஜலதி!  
டம், டம், டம்,  
புரட்சி, புரட்சி.  
இலக்கிய உலகில் புரட்சி செய்வோம்,  
தாளத்தைப் போக்கிக்  
கூளத்தைக் கூப்பிடுவோம்.  
இசையைத் தகர்த்து  
இம்சைகள் செய்வோம்,  
அமைப்பை நொறுக்கி  
அலங்கோலம் செய்வோம்

அகத்திய முனிவரை  
“ஹோ, ஹோ” வென்று  
அலற வைப்போம்.  
கம்பணைக் கதற வைப்போம்.  
எத்தணை சாத்தனீ  
எதிர்த்து வந்த போதிலும்  
அச்சம் இல்லை; அச்சம் இல்லை  
அச்சம்  
என்பது  
இல்லையே!

இதற்குப் பதில் பரிகாச்சி செய்யுள் ஆக 11-6-39 இதழில் வந்தது. ‘நாணால் எழுதியிருந்தார். – அந்தாட்களில் நாணால் (பேராசிரியர் அ. சீனிவாசராதவன்) வசன கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக் கள் ‘காலெஜ் மேகளின்’களில் பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா.

குருவளியில் அவர் எழுதிய பரிகாசம் ‘யாப்பின் பெருமை’. அது பின் வருமாறு—

‘சில ஆண்டுகளுக்கு முன், வஜோயாகேசி என்ற பழந் தமிழ் நூலைப் பற்றிய வரலாற்றை ஆராய நேர்ந்த பொழுது, பங்குளிப் பள்ளம் என்ற ஊரிலே, வேளாண் மரபிலுதித்த வரும், புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவ நேசச் செல்வருமான உயர் திருவாளர் பலகந்தற் பின்ஜோயவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்ப தைக் கண்ணுற்று, பின்ஜோயவர்களின் பேரன்பின் வழியாக அவை தமைப் பெற்றுப் பல காலம் ஆராய்ச்சி செய்ததன் பயனுக, தற்போது வசனக் கவிதை என்று உலவி வருகின்ற விடமானது பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்குறேற்ற, அவ்வமயம் பாற் கடவிற்குறேற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மாஜீப் போற் பல புலவர்கள் இந்நஞ்சைத் தலைக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய தமிழ் மொழியைக் காத்தனர் என்பதும், ‘ரிதும்’ என்று இக்காலத்தில் வழங்கி வருஞ்சு சொல் ஆங்கிலச் சொல்லல் தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற் பிறவும் தெற்றென விளங்க, குருவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள வசனக் கவிதை’ என்ற கட்டுரையைக் கண்ணுற்றுக் கலங்கி யாப்பின் பெருமையைக் காக்கத் தொல் காப்பியனுர் மரிபிற்குறேன்றிய எதுகைக் கீரி, மோஜீப் பூனை முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மானுக்கனுர் தவ ஜோக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஒட்டுப் பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதறிதாமென நினைத்து சிற்சில மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகவின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய ஆற்றலை அளித்த அருப்பறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்;

கரும்பு போலத் தித்திக்கும்  
கற்கண்டைப்போ ஸினிதாகும்  
துரும்பு போல விதோகும்  
தூவென்றுந் பின் குவாகும்

கரும்பு மலர் கண்டிசை பாடும்  
 கடுகற் பொதிய முனிவன் சொல்  
 விரும்பிச் சீர் தளை யெதுகையினை  
 விரும்பிற் பொருளை விரும்புவரோ?

விரும்பு சோளக் கவின் கொல்லை  
 வித்தங் காக்கு விம்பம் போல்  
 திரும்பிப் பொருளைப் பாராமல்  
 திருதிரு வென்று தயங்காமல்  
 அரும்பு சொல்லின் செல்வமெலா  
 மசையில் நிறைந்து நேராக  
 எறும்பு கல்லைத் தேய்ப்பதுபோ  
 விசையின் ணதுகை சீர்தளையே.

தளையைத் தளர்த்த முற்படுவீர்  
 தளைவேதளையைக் கவி யென்பீர்  
 கிளாக்கு மேலே நின்றிடுவீர்  
 கீழ்மர மெய்யு மதியுடையீர்  
 தளைசீர் மோஜை யெதுகைப் பாவும்  
 பாவினமு மொன்றுகி  
 விளைக்குஞ் சேற்று நிலந்தனிலே  
 விழுந்தீராயி ணெழுந்தீரே.

எழுந்தீரென்றே ணேதென்று லெழுதாக்  
 கவிதை யெலா முமதே  
 செழுந்தீ சூழுஞ் சுடுகாட்டிற்  
 செந்நாப் பேய்களாடுவதும்  
 கொழுந்து விட்டே வலக்கைத்தாய்  
 கோலாகலமாய் வளருவதும்  
 விழைந்து கண்டு விரைவில்நீர்  
 வீங்கு யாப்பாற் கவியாவீர்

கவியாம் பெருமை வேண்டுமெனிற்  
 கண்கள் முழுதும் பஞ்சாகத்  
 தவியாய்த் தவித்துத் தாளத்தைத்  
 தத்தித் தத்திப் போட்டிட்டு  
 அவியா வொளி போல்ஜெனந்திட்டே  
 அறியா ‘ரிதுமை’க் கும்பிட்டுச்  
 செவியே யில்லாக் கட்செவி போற்  
 செஞ் சொன் மேலே டூர்வீரே

## வேறு

வெண்ணொயானது நெய்யா யுருகிடுங்  
கண்ணி லாதவஜைக் குருடெனனலாம்  
அன்னானுனவன் தம்பிக்கு முத்தவன்  
என்னி யாப்பி சைத்தாற் கவியாகுமே.

## வேறு

வாழ்க சீர்தளை மோஜை  
வாழ்க காரிகை யெதுகை  
ஆழ்க வசனக் கவிதை  
குழ்க இலக்கண இருளே.”

வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று குருவளி ஒன்பதாவது இதழில் (18-6-1639) இடம் பெற்றது. அதை எழுதியவர் ‘கவிதைத் தொண்டன்’.

‘பொதுவாகவே வசன கவிதையைக் கண்டிப்பவர்களுடைய வாதம் நூதனமாக இருக்கிறது-வசன கவிதை நூதனமோ இல்லையோ ! வசன கவிதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை. சீர், தளை, எதுகை, மோஜை களை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய கட்சி போல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப். பரிகை என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும் ?

சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்று மில்லை என்று சொல்லுகிறார்கள். பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களை இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின் பற்றுமல் நவீனமாகப் புரட்சிப்பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம் பழையது தான். ஆகையால் அதைப் புதுப். பரிகை என்று சொல் விக் கொண்டு கூத்தாடுவது பிசுகு என்ற கட்சி.

முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாது. டானென்றால் அவர்கள் குணத்தைப் பற்றியோ கவிதையைப்

பற்றியோ பேசத் தயாரில்கூ. கவிதையின் அணி அலங்காரத்தை பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்கு மட்டும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப் பட்டு வரும் வசன கவிதை முறை புதிதுதான். நவீனம் தான், முற்காலத்தில் இருந்த தாக அவர்கள் குறிப்பிடும் வசன கவிதைக்கும் இதற்கும் சம் பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.

ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மேஜையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதும் உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசனாகவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால் தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது— வெறும் வசனம் தான்.

இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர் சுப்ரமணிய பாரதி தான். காட்சிகள் என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப் படிப்பவர் கள் வசனம் எதுவென்றும். வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம். அவருக்குப் பின்னால் அவரைப் பின் பற்றி எழுதி வருபவர்கள் ஒருவேளை அவ்வளவு வெற்றி பெருமல் இருக்கலாம். இன்னும் பார்க்கை நிலையிலேயே இருக்கலாம். அதனால் வசனா கவிதை செய்யுளின் முன் நிற்கமுடியா தென்றே, அது கவிதையாக தென்றே யாரும் சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வாஸ்ட் விட்மனும் ஆங்கி லத்தீல் பெற்ற வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை எந்தக் கற்பளை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

‘நாண்ஸ் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனாலும் காளிதாஸன் சொல்வது போல,

(புராணமித்தேவ நசாது ஸர்வம்,

நசாபி காவ்யம் நவமித்யவத்யம்)

‘பழையது என்பதாலேயே எல்லாம் குற்ற மற்றவையீல்ல. புதிது என்பதால் மட்டும் எல்லாம் பேசத் தகாதவை அல்ல என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.’

இவ்வாறு பதில் அளித்த ‘கவிதைத் தொண்டன்’ கு. ப, ராஜகோபாலன் தான். அவர் இதே கருத்தை பின்னர் தன் பெயரில் மேலும் சிறிது விரிவாக ‘கலாமோகினி’யில் எழுதியிருக்கிறார்.

இந்த விவாதம் பூராவும், ‘ஆசிரியருக்குக் கடிதம்’ என்ற உருவத்தில், ‘சொல்லுங்கோ’ எனும் தலைப்பில் தான் அச்சாகி வந்தது.

பதினேராவது இதழில் விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதது போன்ற கடிதம் ஒன்று பிரசரமாயிற்று.

‘ஐயா, தற்போது தங்கள் பத்திரிகை வாயிலாக ஒரு விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது. அந்த விவாதத்தின் முடிவைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பாரதி ஒரு இடத்தில் ‘ஸரஸ்வதியும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சில வரிகள் எழுதியிருக்கிறார். அது தற்கால இலக்கியத்திற்கு (இலக்கிய மென்று கருதிச் செய்யப்படும் கவிகளுக்கு)பொருத்த மா?

அந்த வரிகள் வருமாறு--

‘உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றுவித்து நமது வேள்வி யைக் காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோ வென்றால் இத்தெய்வமே குலதெய்வம், அவர் இதைச் சூடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோஜைகளுக்காக சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்து விடுவான். யமதம், திரிபு முதலிய சித்திரிக் கட்டுக்களை விரும்பிச் சொல்

வுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக்கொண்டு போகும் கயிறுப்பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும் படி செய்கின்றான். அவசியமில்லாத அடைமொழிகள் கோபபடி போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியங்கு செய்வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே மூடுகின்றான். ‘வெள்ளைக் கலை’ யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறுசொல்லும் சாஸ்திரக்காரரும், பாட்டுக்காரரும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இங்கியத் துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வயிருடைய வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும். ‘இலக்கிய ரளிகன்’.

மீண்டும் ‘எஸ்’ தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார், பதிமுன்றுவது இதிபில்.

‘மகராஜாக்குப் பக்க பலமாக நான் வந்தது போல, ‘நான்’ லுக்குப் பக்கபலமாக (வசன) ‘கவிதைத் தொண்டன் வந்தார். அவர் முதல் பாராவில், ‘சீர், தலை, எதுகை மோகை களை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய கட்சி போல் இருக்கிறது’ என்று சொல்லுகிறார். ஆனால், மூன்றுவது பாராவில், ‘ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தலையுண்டு, மோகையுண்டு’ என்று சொல்லிக் கொண்டே போகிறார். இந்த வாக்கியங்களில் எதை ஆதாரமாகக் கொள்வது என்று தெரியாமல் தயங்குகிறேன்.

‘செய்யளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளுக்கும் ஒரு இசை இன்பத்தை ஊட்டி விடும்’ என்று சொல்லுகிறாரே அப்படி ஒரு இசையானது வெறும் வார்த்தைக்கு இன்பத்தை ஊட்டுவதும் ஒரு தூஷ்ணையா என்ன? வார்த்தைக்கு வார்த்தை இசை பொங்குவதில் தானே இன்பம் இருக்கிறது? யாப்பின் பெருமையே அது தானே?

பாரதி ‘காட்சிகள்’ மூலமாக வசன கவிதைக்கு வெற்றி மாலை குட்டி விட்டாராம்! கண்ணான் பாட்டுக்களையும், தேசீய

கீதங்களையும் ஸ்தோத்திர பாக்களையும், வேதாந்தக் கவிகளையும், பாஞ்சாலி சபதத்தையும் பாடிய பாரதியார், ‘காட்சிகள்’ எழுதியதன் மூலமாகத் தமது பெருமையைக் குறைத்துக் கொண்டார் என்பதுதான் எனது அபிப்பிராயம். இந்தக் ‘காட்சி’ களில் அடங்கிய வசன கவிதைகளை கவிதைத் தொகுதியில் சேர்த்ததே எனக்குப் பிடிக்கவில்லை.

‘மாதமோர் நான்காய் நீர்-அன்பு வறுமையிலே என்களை ஆழ்த்தி விட்டீர் என்று பாரதியார் வாணியைக் குறித்துப் பாடுகிறார் அல்லவா? அப்படி வாணியின் அன்பு தோன்றுத காலத்தில், அதாவது தூண்டுதலும் ஆர்வமும் ஆற்றலும் இல்லாத காலத்தில்தான் பாரதியார் இந்த வசன கவிதைகளை எழுத நேர்ந்தது என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் எட்வர்ட் கார்பெண்டரும், வாஸ்ட் விட்மனும், ஹென்சியும், ஆமிலோவல்லும், இவரும் அவரும் வசன கவிதை எழுதுகிறார்களே என்பதற்காக நாமும் எழுத வேண்டுமா என்ன? தமிழில் வெண்பா என்ன, விருத்தம் என்ன, மெட்டுப் பாட்டுகள் என்ன, இவைகள் ஒவ்வொன்றி லும் அநேக விதங்கள் என்ன, இவைகளையெல்லாம் ஒரு நல்ல கவி, சிறந்த கவி எவ்வளவு அற்புதமாகக் கையாளுகிறான் என்பதை ஏன் நாம் மறக்க வேண்டும்? இவைகள் மூலமாகக் காட்ட முடியாத எந்த ரசபாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?’

‘எஸ்’ ஸின் கடிதத்துக்கு, ‘கவிதைத் தொண்டள் பதில் கூறவில்லை. அவருக்குப் பதிலாக ‘ரஞ்சன்’ என்று கையெழுத் திட்டு பின் வரும் கடிதம் பதினுன்காவது இதழில் வெளியாயிற்று.

‘கவிதைத் தொண்டனுக்கு ‘எஸ்’ பதிலளித்திருக்கிறார். சிறிய விஷயங்கள் எவ்வளவு அனுயாசமாகத் தட்டுக் கெட்டுப் போய் விடுகின்றன என்பதற்கு அவருடைய பதில் ஒரு அத்தாட்சியாக விளங்குகிறது. முதல் பாராவையும் மூன்றாவது பாராவையும் வைத்துப் பொருத்தப் பார்க்க

முயன்ற ‘எஸ்’ கடைசி வரியை மறந்து விட்டார். அதையும் சேர்த்து யோசித்திருந்தால் தான் விஷயம் விளங்கிப் போயிருக்குமே!

‘இனிமேல் என் நடையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் கவி தையும் கூட வடிகட்டி எடுத்து விடுகிறேன்’ என்று ‘கவிதைத் தொண்டன்’ கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்! ஏனெனில் அவர் அப்படி எழுதாமல் ‘வசன கவிதைக்கும் இலக்கணம் உண்டு; ஆனால் அது பழைய இலக்கணம் அல்ல’ என்று மட்டும் சொல்லியிருந்தால், அது ‘எஸ்’ஸாக்குத் தெரிந்திருக்கும்!

பாரதியான் காட்சிகளைப் பற்றி ‘எஸ்’ அபிப்பிராயம் கூறும் இடத்துக்கு வந்த உடனே எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. ‘எனக்குப் பிடிக்க வில்லை’ என்பதற்குப் பிறகு வாதமே இல்லை. எங்கள் வீட்டுக்கு குழந்தைக்கு ‘அல்வா’ வ பிடிக்காது! பாகற்காய்தான் பிடிக்கும். உண்மைத் தமிழ்க் கவிதைக்கு (வசன கவிதை அல்ல) இவ்வளவு பாடுபடும் நண்பர் கூட கடைசியில் ‘எஸ்’ என்று போட்டு கொண்டிருப் பது ‘எனக்குப் பிடிக்கவில்லை.’

ஆங்கிலத்தில் ‘அவரும் இவரும்’ எழுதியதற்காக நாமும் வசனகவிதை எழுதவேண்டாம். ‘வேண்டும் என்று கவிதைத் தொண்டனும் பிடிவாதம் பிடிக்க வில்லை. ஆங்கிலத்திற்கும் அதனுடையவெண்பா, விருத்தங்கள், எல்லாம் இருக்கின்றன. அவைகள் ஒரு உண்ணத முறையில் கையாளப் பட்டும் இருக்கின்றன. அவர்களுக்குப் பிறகும் வால்ட் விட்மன் முதலி யோர் வேறுவிதத்தில் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பதே அவ்வாதத்தின் சாரம். ‘யாப்புத் தலைகளை சற்றுத் தளர விட்டு, மனத்தில் பொங்கி வரும் கவிதா உணர்ச்சிகளுக்கு கொஞ்சம் அதிக இடம் கொடுப்போம்’ என்கிறீர் கவிதைத் தொண்டன். உணர்ச்சிகள், வசனத்தை மீறி வரும்போதும், யாப்பின் சங்கிலைகள் அதைக் கட்டியண்டது விட முயற்சிக் கும் போதும் தான் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு

வசன கவிதை பிறக்கிறது. இதில் ‘கவிதைத் தொண்டளை விட நான் ஒரு படி அதிகமாகவே போக விரும்புகிறேன், வசன கவிதை, கவிதா உணர்ச்சிகளைக் கொட்டுவதில் கவிதைக்கும் மேல் போய் விடுகிறது என்பதே என்னணம்.

‘கவிதை மூலமாகக் காட்ட முடியாத எந்த பாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?’ என்று ‘எஸ்’ கேட்கிறார். அவர் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். ஏன் காட்டக் கூடாது’ என்று நான் கேட்கிறேன்.’

இத்துடன் இந்த விவாதம் நின்று விட்டது.

ந. பிச்சஸூர்த்தி ‘குருவனி’ யில் கதை, கட்டுரை, கவிதை எழுதவு மில்லை, வசன கவிதை பற்றிய விவாதத்தில் கருத்து தெரிவிக்கவுமில்லை. அவர் அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டுதானிருந்தார். எப்போதாவது அவருடைய கவிதை ‘சக்தி’ போன்ற பத்திரிகையில் இடம் பெற்று வந்தது.

1940 களில் ‘கலா மோகினி’ தோன்றிய பின்னரே புதுக் கவிதை புது வேகத்தோடு வளர் இடம் கிடைத்தது. 1942 ல் தான் பிச்சஸூர்த்தி வசனகவிதை பற்றிய தமது எண்ணாத்தை ஓரளவு வெளியிட்டார்.

#### 4. சில விளக்கங்கள்

திருச்சியில் 1942 ஜூனில் தோன்றிய ‘கலா மோகினி’ (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்த தோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிகஷலவும், கு. ப. ரா. வும் அதில் தங்கள் படைப்புகளைவெளியிட்டார்கள். பிச்சஸூர்த்தியின் காற்றுடி, மழைக்கூத்து ஆகிய கவிதைகள் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றன. அதே வேளையில் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்றுக் கொண்டன,

## மழைக் கூத்து

பார்த்தேரோ அதிசயம்,  
கேட்டேரோ அதிசயம்,  
நேற்று நள்ளிரவினில்  
நடைபெற்ற நடிப்பின்...

மந்தைமந்தையாக மேகங்கள் சரிய  
மலைகள் போல் இலைகள் போல்  
மேகங்கள் விரிய,  
விந்தை நிமிஷத்தில் விரிந்த மேகங்கள் போய்,  
யானையாய், மசிதோய்ந்த குட்டையாய்  
கடைசியில்,  
ஊமை இருள் தேவின் சோகம் சொட்டிடுமோர்  
சேரனையாய், தாரையாய்,  
அமைந்த மழைக்கூத்தத...

2

காற்று முழங்கிட  
உயிரொலி மறைந்திட,  
பொங்கிப் பேசிடுமோர்  
சீற்றம் பிறந்திட,  
ஆற்றலா வேகத்தோடரக்கி  
வெம் கைநீட்டி,  
வெகுநாளாய் விளங்கிய  
அங்கினை வேரோடு ஆட்டி,  
தண்ணீரில் வெள்ளியால்  
மினனல்செய் அதிசயம்,  
பார்த்தேரோ?  
நேற்று கேட்டேரோ?

3

யானை இடிகள்  
அதிர்ந்து நடந்திட,  
எட்டுத் திசைகளும் இடிந்து விழுந்திட,  
பானைக் கஞ்சபைப்  
பழிக்கும் பேய் வானக  
மார்பினில் மின்னால்

சூரங்கள் ஒளிர்ந்திட,  
காற்றதன் கைகளைக்  
குலுக்கி வாதாடியும்  
பேய்போல் மழையைப்  
படுத்தி வைத்த பாட்டைக்  
கேட்டிரோ?  
நேற்று பார்த்தீரோ?

இதற்குப் பின்னர் ந. பி. வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதினார்:-

“கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே ஏற்படுவதென்பது பலருடைய கருத்து. அக்கருத்து சரியல்ல என்பது எதிர்க்கட்சி. தத்துவ ரீதியாகப் பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண், உறக்கம், புணர்ச்சி இவை ஒரு படியைச் சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர். இவைகளைப் பெதுவதற்கான முயற்சி யில் ஈடுபடுவது உள்ளது. அது ஒரு படி.

இச் செய்கைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட உலக ரகசியத்தை அறியத் துடித்து நிற்கும்அறிவு வழி ஒன்றுண்டு. உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு. வசனத்தின் வழி அறிவுநிலையைச் சார்ந்தது. கவிதையின் தர்க்க பாதை உணர்விலேயே ஒடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால் அந்த நிமிஷத்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்கலாம்,

‘தீ இனிது’ என்று பாரதியார் சொல்லுகிறார். இனிது என்ற சொல் ருசியைச் சார்ந்தது. ‘தீ சுடும்’ என்றால் வசனம். ‘தீ இனிது’ என்றால் கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும் விஷயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப் போல், உணர்வினிடம் பேசுமானால் கவிதை பிறந்துவிடும், தீ சுடும் என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. தீ இனிது என்று சொல்லும் பொழுது அறிவு அதை மறுக்கும்; தீயாவது இளிமையாவது என்று கலவரப்படும். ஆனால் உணர்ச்சி ஏற்றுக் கொள்ளும். தீ இல்லையானால் ஊண் ஏது? உலகு என்பது

ஏது? அதனால் தான் ‘தீ இனிது’ என்பதை உணர்ச்சி ஒப்புக் கொள்ளுகிறது.

இப்பொழுது கம்பரைக் கேட்போம்.

‘அழுதம் நிறைந்த பொற் கலசம்  
இருந்தது இடைவெந்து எழுந்ததென  
எழுந்த தாழி வெண் திங்கள்’

என்கிருர் கம்பர். வசனம் என்று இதை வைத்துப் பேசினால் அழுதம் என்பது உண்டா? பொற்கலசம் கடலில் மிதிப்பா ணேன்? திருடர்கள் தொழில் மறந்து விட்டார்களா? பொற் கலசம் என்ன நீர்மூழ்கிக் கப்பலா-வேண்டும்பொழுது மேலே எழுந்து வர? - என்றெல்லாம் அறிவு கேட்கக்கூடும். அதனால் தான் உணர்ச்சி சொல்லுகிறது: ‘இந்த வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகுக்குச் சமர்ப்பிக்கப் பட்டவை, உனக்கல்ல. ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதன் கம்பர் பாடியதைக் கடுகளாவும் மறுக்க மாட்டான்.

ஆகவே சம்பிரதாயமான உருவம் கவிதையாக்குவதற்கு உதவியாக இருந்தபோதிலும் அடிப்படைகளைப் பற்றிப் பேசும்பொழுது கவிதைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம், எதனுடன் அது உறவாடுகிறது-அறிவுடனு உணர்ச்சியுடனு என்பதைப் பொறுத்தே நிற்கும். எவ்வளவுக்கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிறானே அவ் வளவுக்கவ்வளவு வசனமாய்விடும். உருவத்தில் கவிதையாக இருந்தபோதிலும். இப்பொழுதெல்லாம் வசன கவிதை என்று பேசுகிறார்கள். உண்மையில் வசனமாக இருந்தால் கவிதையாக இருக்க முடியாது. கவிதையாக இருந்தால் வசனமாக இருக்க முடியாது. ஆனால் புதுமையையும் பழுமைக்குள் புகுத்தி சமரசம் செய்வதே மனித இயல்பாதலால் நடைமுறையில் அவ்வாறு சொல்லுகிறார்கள் என்று சொல்லலாம். ஆகையால் கவிதையின் குறியும் வசனத்தின் உருவும் கலந்த இப்புதுப்பிரவித்து இந்தப் புதிய பெயர் கொடுத்திருப்பதை ஒரு வாறு ஒப்புக்கொள்ளலாம்.

இந்த மாதிரியான வசன கவிதையை பாரதியார் கையாண்டிருக்கிறார்.

‘ஞாயிறு வையமாகிய கழனியில் வைர ஒளியாக நீர் பாய்ச்சுகிறது.

அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.

அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகிறது,

மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புன்கூ வடிகட்டும் போது மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.

இதில் கவிதையீன் லட்சணத்தைக் காணுவிட்டால் வேறு எங்குதான் காணப்போகிறோம்? இம்மாதிரி கவிதை அடங்கிய தொகுதி ஒன்றை பாரதியார் ‘காட்சி’ என்ற தலைப் பின் கீழ் வெளியிட்டிருக்கிறார். வழி என்னவோ புதியது. அழகு மட்டும் உலகு தோன்றிய நாளாகக் காண்பது.

‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து. காற்றும் இனிது.

தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று. தங்களும் நன்று.

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

மழை இனிது. மின்னல் இனிது. இட இனிது.

கடல் இனிது. மழை இனிது. காடு நன்று.

இது வசனமா? கவிதைக்கும் வசனத்திற்கும் வார்த்தை கள் என்னவோ பொதுவானாலும், கவிதையின் சருதி வேறு. வசனத்தின் சருதி வேறு. வாய் விட்டோ விடாமலோ இதைப் படித்தாலும், நாம் வசன உலகில் காலால் நடக்கவில்லை என்றும் கவிதை உலகில் இறகுக் கட்டிக் கொண்டு பறக்கி ரேரும் என்றும் உணர்ச்சி சொல்லும். வசனத்திற்கும் கவிதைக்கும் மற்றொரு பெரிய வித்தியாசம் உண்டு. ‘வியஷ்டி’ என்கிறார்களே, அந்தப் பன்மையையே வசனம் வற்புறுத்தும். கவிதை ஒருமையை வற்புறுத்தும். உடலுக்கு எலும்புக்கூடு எப்படியோ அதைப் போலவே, இந்த ஒருமை என்னும் குணம் கவிதையின் அஸ்திவாரமும் அழகும்

ஆகும். சிருஷ்டியின் பன்மையை ஒருமையாக்காத கவிதையில் பெருஞ் சிறப்பு இருக்க முடியாது.

‘இஃது சக்தியின் லீலை.

அவள் உள்ளத்திலே பாடுகிறார்கள்: அது குழலின் தொளையிலே கேட்கிறது.

தொம்பைப் பின்னோகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன் குழலையும் தொம்பைக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? சக்தி.

ஜூரிகை வேணும் ஜூரிகை என்றெருவன் கத்திக் கொண்டு போகிறுன்.

அதே சுருதியில்,

ஆ! பொருள் கண்டு கொண்டேன்.

பிடாரன் உயிரிலும், தொம்பைக் குழந்தைகளின் உயிரிலும், ஜூரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி லீலையாடுகின்றது.

அவள் தேன். சித்தவண்டு அவளை விரும்புகின்றது.

வடமேருவிலே, பலவாகத் தொடர்ந்து வருவாள்.

வாணிடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.

அவனுடைய நகைப்புகள் வாழ்க.

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றார்கள். அன்பு மிகுதியால், ஒன்று பலவினும் இனிதன்றே?

வைகறை நன்று; அதனை வாழ்த்துகின்றேம்.’

ஒன்று பலவினும் இனியதன்றே என்கிறீர் கவி. ஆமாம் அதனால்தான் கவிதைக்கு மதிப்பு.

கவிதையின் முக்கை லட்சணம் இந்த ஒருமையில் இருப்பதினால்தான். யாப்பலங்காரங்களில் பல உண்டாகியிருக்கின்றன. ஒரு புலனால் உணரப்படுவதை மற்றெருபுலனால் அறிவது போல் காட்டும் பொழுது ஒரு புதுமையும் கவர்ச்சியும் தோன்றும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே  
இன்பக்தேன் வந்து பாயுது காதினிலே,

தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவதென்றால் அது கவிதை உலகில் தான் நடக்கும். இரவியின் ஒளியிடைக் குளிப்பதும், ஒளி இன்னமுதினை உண்டு களிப்பதும் வசனத்திற்குப் பொருந்துமா?

பாரதியின் ‘காட்சி’ கவிதையின் மாற்றுக்கு எந்த விதத்திலும் குறையாதது. தமிழ் நாட்டு வசன கவிதையில் அது தான் முதல் முயற்சி.”

(கலாமோகினி, இதழ் 9)

வசன கவிதை, மறுமலர்ச்சி என்பதெல்லாம் அர்த்த மற்றவை என்று கூறி, அம் முயற்சிகளில் ஈடு பட்டோரைக் குறை கூறியும் கோபித்தும் பொழுது போக்கிய பண்டிதர்களை ‘கலாமோகினி’ தாக்க முன் வந்தது. காரசார மான ஒரு கவிதை எழுதி. அதன் ஆசிரியர் (சாலிவாஹனன்) வி. ரா. ராஜகோபாலன் எழுதியது இது—

பழமையின் பாதை, கற்ற  
பண்டிதர் நடை, முன்னோர்கள்  
வழமைச் செல்லாம் எங்கள்  
வசனமொத் ததுவே யென்று  
கிழமை கொண் டாடி ஏதோ  
கிறுக்கிவைப் பார்கள் இந்த  
இழவினைச் சகியாதேதும்  
எம்மனோர் சொன்னால் வைவார்.  
குப்பையைக் கூட்டி வைத்துக்  
கொண்டிதோர் கவிதை என்பார்  
எப்படி யேனும் அஃதை  
ஏற்றமாம் கவிதை என்று  
ஒப்பிட வேண்டும் என்பார்  
உணர் ந்தவர் தவறென்றாலோ  
எப்படிச் சொல்வீரென்று  
இழிமொழி பலவும் சொல்வார்.

உணர்ச்சியும் சொல்லும் கூடில்  
உண்மையில் கவிதையாமிப்  
புணர்ச்சியில் லாததெல்லாம்  
புலவர்வாய்ச் சொல்லென்றாலும்  
மணமிலா மலர்தானென்போம்  
மானிடர் மாண்டுபோனால்

பின்மெனவே நாம் சொல்வோம்  
பிறர்சொலும் வசவுக்கஞ்சோம்.

ஆவியேயில்லாமேனி  
அதனோயோர் மனிதன் என்று  
கூவிடல் போலச் சொல்லிங்க  
கூட்டிவைத் திதுவும் ஒர்மா  
காவியம் என்பார் அஃதைக்  
கற்றவர் பிழையென்றுலோ  
'பாவிகள் தமிழைக் கொல்லப்  
படைதிரண் டனரே' என்பார்.

கோப்பில்லா இனிமையில்லா  
கொள்ளவோர் சுவையுமில்லா  
வேப்பிலைக் கவிதை தன்னைக்  
காட்டிலும் உணர்ச்சிமிக்க  
யாப்பில்லாக் கவிதை மட்டும்  
யாதினால் தாழ்ந்ததையா  
மூப்புடைப் பெரியீர் என்றால்  
முனிந்தெழை ஏசுகின்றார்.

மதுமலர்க்கொடி தான் என்றும்  
மறுமுறை மலராதானால்  
அதுவல் எங்கள் நாட்டு  
ஆன்ற செந்தமிழ் என்றென்றும்  
புதுமலர் நித்த நித்தம்  
ஷுத்திடும் புதிய இனப்  
மதுவினைச் சிந்தும் இந்த  
மகிமைநீர் அறியமாட்டார்.

விலைகள் கற்பை ஒத்த  
விதமல எங்கள் நாட்டம்  
கலைகளை வாழ்த்த நாங்கள்  
கண்டதோர் வழியில் வந்தோம்  
மலைவுரேம் மூண்ட ஓரோர்  
மனிதர்கள் வசவுக் கஞ்சோம்  
நிலைகுலை வடையோம் எங்கள்  
நேரிய வழியே செல்வோம்.

(கலா மோகினி-10)

வசன கவிதை பற்றி கு. ப. ராஜகோபாலன் எழுதிய  
கட்டுரையும் பிரசுரமாயிற்று. அது பின்வருமாறு:

“வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே பாஷன்.

“அதென்ன வசன கவிதையா? இப்பொழுது யாப்பிலக் கணம் தெரியாதவர்களைல்லாம் இப்படி ஆரம்பித்து விட்டார்கள். வாய்க்கு வந்ததை எழுதி வசன கவிதை என்கிறார்கள்” என்று ஒரு சிலர் கேளி.

‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல் வசன கவிதை தானே? இவர்கள் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று மற்றும் சிலர் தாக்குதல்.

வேடிக்கை என்னவென்றால் எதிர்ப்பவர்கள் இருதரப் பினர்களாக இருக்கிறார்கள். ஒருவர் ஆட்சேபனை மற்றொரு வரது போல் அல்ல. ஒருவர் வசன கவிதையே கூடாது என்கிறார். மற்றவர் அது புதிது என்கிறார். விசித்திரம் தானே இது?

யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை எழுதுகிறவர்கள் என்ற வாதம் சுத்த அசட்டுத்தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. எழுதுகிறவர்களுக்குத் தேவையானால் யாப்பிலக்கணத்தைக் கற்றுக்கொள்ள எத்தனை நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப் பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வரா மல் போய்விடுஏ என்ன? அப்படிப்பட்ட பிரம்மவித்தை ஒன்றுமில்லை அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப் படிக்கா மல் கூட கண்களை மூடுக் கொண்டு செய்யுள் பாடலாம்,

அது கிடக்கட்டும். வால்ட் விட்டமனும் எட்வர்டு கார் பெண்டரும் ஆங்கில யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல் தான் கவிதை எழுதினார்களோ? புது யாப்பிலக்கணமே ஏற்படும்படி வங்காளியில் பாக்கள் பாடிய ரவீந்திரர் கடைசி காலத்தில் வங்காளியில் வசன காவியத்தில் எழுதித் தொலைத் தார். அதுதான் போகட்டும் என்றால் சுப்பிரமணிப் பாரதி, யாப்பிலக்கண முறையில் ஏராளமாக எழுதினாவர் காட்சிகள்

என்ற வசன கவிதையையும் ஏன் எழுதினார்? காட்சிகளையும் யாப்பிலக்கண முறையில் எழுதியிருக்கக் கூடாதோ?

மேற்சொன்ன ரசிகர்களுக்குப் பயந்து பாரதி காட்சிகளையாப்பிலக்கண முறையில் எழுதியிருந்தால் கவைக்குத்வாமல் போயிருக்கும், காட்சிகள் யாப்பிலக்கண முறையில் அமையாததால்தான் அவ்வளவு சிறப்பும் அழகும் வேகமும் கொண்டிருக்கின்றன.

யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு. அதற்குக் கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்ற வஸ்து நேரிசை நிறையிசையில்லை. அவை ஒழுங்காக இருந்தால் மட்டும் கவிதை வந்துவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல கருத்தும் இருக்க வேண்டும். செவி நுகர் கவிதை என்று கம்பன் சொன்னதைத் திரித்து செவி நுகர்வதான் கவிதை என்று கொள்வது தப்பி. கவிதை செவி நுகர்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருள். செவி நுகர்வதெல்லாம் எங்காவது கவிதையாக முடியுமா? கவிதை யெல்லாம் செவி நுகர்வதாக இருக்கும்.

வசன கவிதையைச் செவி நுகருமா என்றால் நுகரும். ஏனென்றால் வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய், தேஷாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும்வகை மட்டும் வேருக இருக்கும். அவ்வளவு தான்.

வசன கவிதைக்கும் யதுகை, மோளை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உண்டாக்கினது கவிதை. இலக்கணமல்ல. அது அவற்றை இஷ்டம் போல், சமயத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்கவேண்டும் என்றால் இருக்காது. இலக்கியம் கூறுவதுதான் இலக்கணம். இலக்கணம் கூறுவது இலக்கியமாகவே முடியாது. கவிதை எல்லாம் நன்னால் யாப்பிலக்கணத்தை ஒட்டியே இருக்க வேண்டுமென்று இலக்கணம் பிடிவாதம் செய்தால் நடக்காது. நன்னாலுக்கும் மேலான ஒரு புது நாலை இலக்கியத்தின்

போக்கிற்கொப்ப (இலக்கணம்) தயாரித்துக் கொள்ள வேண்டும்.

காம்போதி ராகம் போட்டுப் பாட வருவதுதான் கவிதை என்று யாராவது வாதித்தால் அவர்களுக்குக் கவிதை இன்னதென்றே தெரியாது என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிதையை நாம் ராகம் போட்டுப் பாடியா அனுபவிக்கிறோம்? அவர்களுடைய ராகத்தைப் போட்டுப் பாடினால் தான் அது நன்றாக விளங்கும் என்று சொல்ல யாராவது முன் வருவார்களா?

பொதுவாகக் கவிதைக்கு, எந்த பாலையிலிருந்தாலும் சரி, ஒரு தனி ராகமும் தாளமும் இருக்கின்றன. அதை அனுபவிக்க கர்நாடக சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஐரோப்பிய சங்கீதத்தின் ஒத்தாசையோ வேண்டியதே இல்லை. கவிதையின் ராகம் உள்ளத்தில் கிளம்புகிறது. ஹிந்தயம் தாளம் போடுகிறது

‘வீ ஸீ ஹெவன் இன் தி ஓயில்ட் ஃபிளவர் அண்ட எட்டர்னிட்டி இன் எ கிரைன் ஆப் ஸாண்ட்’ என்ற சித்தவாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தைக் கற்க வேண்டியதில்லை.

‘புல்லினில் வைரப்படை தோன்றுக்கால்’ என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா வேண்டும்?

‘நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!

நமது பாட்டு மின்னலுடைத்தாகுக!’

என்ற மகாவாக்கு கவிதையாக எந்த சங்கீதத்தின் உதவி வேண்டும், கேட்கிறேன்.’

(கலாமோகினி-13)

இலக்கணத்துக்கு ஏற்ப இனிய கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி வெற்றிகள் கண்டவர் கவிஞர் கலைவாணன். (திருவாளைக்காவல் க. அப்புவிங்கம்) ஆயினும் அவர் வசன கவிதைகளை வெறுக்கவில்லை. இப் புதுமுயற்சி பற்றிய தன் கருத்துக்களை அவர் ‘கலாமோகினி’யில்

கட்டுரையாக்கினார். அதுவும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றே:

“தமிழில் இலக்கிய அமைப்பு, வசனம் அதாவது உரைநடை; கவிதை அல்லது செய்யுள் நடை என இரண்டே பிரிவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது சிலர் இவைகள் இரண்டிலுமுள்ள சிற்சில அம்சங்களைக் கூட்டி ஒரு அவியலாகச் செய்து அதனை ‘வசன கவிதை’ என்று சொல்லுகிறார்கள். இவ்வழி தமிழ் பாலைக்கே புதுமையானது-பூரட்சிகரமானதுங்கூட.

வால்ட் விட்மன்னும், எட்வர்ட் கார்ப்பெண்டரும் ஆங்கிலத்தில் வசன கவிதை புனைந்திருக்கலாம். நான்கு வேதங்களும் வடமொழியில் வசன ரூபத்தில் இருக்கலாம். கவிஞரங்களும் காதம்பரி சம்ஸ்கிருத வசன காவியமாக இருக்கலாம். தாகூர் வங்காளியில் வசன கவிதை எழுதிக் குவித்தும் இருக்கலாம். ஆனால் தமிழுக்கு வசன கவிதை புதிது என்பது மட்டும் நிச்சயம். பல்லாயிர வருஷங்களாக பனம்பாரனார் காலத்திலிருந்து பாரதியார் காலம் வரையில் கையாளப்படாத ஒரு நவீன முயற்சி இது.

அகவலை வசன கவிதை என அறியாதோர் கூறலாம். அது தவறு. அகவலைக்கு யாப்புக்குரிய எல்லா லட்சணங்களும் உண்டு. வசன கவிதைக்கு இந்தச் செய்யுள் லட்சணங்களில் ஒன்றிரண்டு குறையும். இதுதான் தாங்கள் எழுதுவது ‘கவிதை’யல்ல, ‘வசன கவிதை’ என்று அதை எழுபவர்களே கூறுவதன் காரணமும் கூட.

தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே நான் அறிந்த மட்டில் இதுவரை கவிதைகள் யாப்பிலக்கணத்துக்கு அடங்கியே வந்திருக்கின்றன. மாங்குடி மருதனார் முதல் மகாமகோபாத்தியாய சுவாமிநாத ஜூயர் வரை செய்யுள் பாடிய எவரும் இதே முறையைத்தான் அனுசரித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இளங்கோவும், சாத்தனாரும், கம்பரும், சேக்கிழாரும் இப்பழ வழி சென்றே பெரும்பகுழ்

கண்டனர். இந்த முது முறையைத் தகர்க்க அவர்கள் முயன்றதாகத் தெரியவில்லை.

அதையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல. ஆனால் அது கருத்து மாத்திரமும் அல்ல. உதாரணமாக, வ. ரா. வின் நடைச் சித்திரங்களில், நல்ல செய்யுள்களில் கூட இல்லாத அழகான கவிதைக் கருத்துகள் இருக்கின்றன. அதனால் அதைக் கவிதை என்று விடலாமா? குமாரசம்பவம் போலவும், சிலப்பதிகாரம் போலவும், கு. ப. ரா வின் சிறுகதைகள் இனிக்கின்றன. ஆனால் அதைக் கொண்டே அக்கதைகளைக் காவியங்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் மறுப்பாளர்களின் வாதம். அவர்களுக்கு துணையாக பழஞ்சுவடிகளான தொல்காப்பியச் செய்யுளியலும், யாப்பருங்கல் விருத்தியும், தண்டியலும் காரமும் இலக்கணம் பேசுகின்றன.

அழகான புதுமைகளை ஆக்குவதில் அறிவு முனைகிறது. அதன் பயன்தான் இலக்கணக் கட்டுகளை உடைத்து விட்டு வெளிவந்த இப்புது முயற்சியும்.

இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இல்லாத அழகான அருமையான எண்ணங்கள் வசன கவிதைகளிலே காணக் கிடைக்கின்றன. ‘சீர்பூத்த’ என்று தொடங்கி செய்யுள் இலக்கண முறைப்படி பணங்கொடுத்த எவ்வொயோ ஒரு பாவலர் பாடிய பரட்டுக்களை விட தனித்தட்டும் ‘பூக்காரி’ ஆயிரம் மடங்கு அழகாகத்தான் இருக்கிறது. இலக்கண வழூஞ ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு இவைகளை ஒதுக்குவது வடிகட்டின மடமை. இலக்கியப் பேழையில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய புது இரத்தினங்கள் இவ்வசன கவிதைகள்.

பழுத்த மாம்பழும் தித்திக்கிறது. பழுக்காத காய் புளிக் கிறது. இவைகள் இரண்டையும் நீங்களும் நானும் உண்டு சுவைத்திருக்கிறோம். ஆனால் பழுத்தும் பழுக்காமலுமாய் செங்காயாக இருக்கும் பொழுது நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்

களா; இல்லையென்றால் சாப்பிட்டுப் பாருங்கள். காயின் புளிப்பும், கணியின் இனிப்பும் கலந்த ஒரு புதுச்சைவை இனிய ருசி-அதில் இருக்கக் காண்பீர்கள்.

கனிந்த கனி போன்றது கவிதை. காயோத்தது உரைநடை. இவைகள் இரண்டையும்தான் நாம் நன்றாய் அனுபவித்திருக்கிறோம். காடும் கனியுமில்லாத செங்காய் பதம் வசன கவிதை. கவிதையின் இனிமையும் உரை நடையின் விருவிருப்பும் இதில் இருக்கிறது. செங்காயைச் சுவைப்பதிலும் ஒரு புது இனிமை உண்டு,”

(கலாமோகினி-30)

இக்கட்டுரைக்கு எதிரொலி இலங்கையில் தோன்றியது. ‘சழகேசரி’யில் வழக்கமாக எழுதி வந்த ‘இரட்டையர்’, வசன கவிதை புதிய தோற்றம் அல்ல; முன்னரும் அது வெவ்வேறு வடிவங்களில் தமிழில் வழங்கி வந்தது என்று வாதாடியிருந்தார்கள். சுவாரஸ்யமான அக்கட்டுரை ‘கலா மோகினி’யில் மறு பிரசரம் செய்யப்பட்டது. இரட்டையரின் சுவையான சுருத்துக்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காக அந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன்.

‘பிஞ்சமாகாது பழமுமாகாது’ செங்காய் என்று சொல் வார்களே, அந்த நிலைதான் வசன கவிதைக்குரியது. யாப்பிலக்கண வர்மபை மீறியதாய் ஆனால், கவித்துவம் பெற்றதாக உள்ள-சிறந்த வசனங்களையே வசன கவிதை எனப் பெயரிட்டழைக்க வேண்டும்.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றிலுள்ள பாடல்களையே பார்த்து, ‘இவை எல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை? என்று ஒச்சம் சொல்லும் பழைய மரபினர் எவ்வித இலக்கணமும் அமையாத இந்த வசன கவிதைக்கு இடம் கொடுப்பார்களா? அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.

‘நல்லது! அந்தப் பண்டித சிகாமணிகள் வெறும் புளி மாங்காயையும், கருவிளாங் காயையும், கருவிள நறு

நிழலில் சுவைத்துக் கொண்டிருக்கட்டும் என்று அவர்கள் எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டு, வசன கவிதைக்குரிய ஆக்க வேலைகளும் நடந்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

இப்புதிய முயற்சியின் பயனுடையது, சுவை நிறைந்த சில வசன கவிதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பண்டிதர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில தண்டி மின்டர் செய்யும் சொற் பிரபஞ்ச அடுக்குகளை வசன கவிதை என்று ஒப்புக் கொள்வதற்கில்லை.

நடை சிறிது இறுக்கமாக இருப்பினும், வசன கவிதை வடிவமென்று சொல்லத்தகும் சில பகுதிகள்-வசன கவிதையைப் பற்றிய பேச்செழுவதற்கு-முன்னரும் இருந்தன என காட்டுவது இங்கு பொருத்தமாகும்.

### 1. ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து

அரசிளங் குமரன்,  
துஞ்சிலன், பள்ளி கொள்ளாது  
துள்ளி யெழுந்து மெல்ல, நடந்து,  
கள்ள மறியா, உள்ள நெறியால்  
கவலை கதுவாத் தூய சேக்கையில்  
கண்வளரும் அறைவந் துற்றுன்.

### 2. அச்சமும் விதுப்புந் தாண்டி,

அவலமுந் துணிவு மூட்ட  
அமலரும் வஞ்ச நெஞ்சன்  
அறைக்கத வகற்றப் புக்கான்.

### 3. நள்ளிருளில், கண்வளரும்

தன்னருகே தனிவந்துற்ற  
அவன் தறுகண்மை தனக்கஞ்சி  
மெய் விதிர்த்து மறுகலானுள்.

### 4. புரைவீர்ப் பொய் நண்பன்,

தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான்  
முறையற்ற துறை சொல்ல,  
குறையா நிறையுடையாள் முனிவுற்றுன்.

இத்தொடர், உரை நடையிற் செல்வதாயினும், கவிதைப் பண்பு நிறைந்ததாகவே காணப்படுகிறது. வசன

கவிதை என்ற பெயரில் இல்லாவிடினும் அதன் உருவ மிருத்தல் கண்டின்புறத் தக்கது. தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் கட்டுரை யொன்றில் இது மிஸிர்கின்றது,

'சந்தனமும் சண்பகழும்  
 தேமாவும் தீம்பலாவும்  
 ஆசினியும் அசோகமும்  
 கோங்கழும் வேங்கையும் குரவும் விரிந்து  
 நாகழும் திலகழும் நறவழும் மாந்தியும்  
 மரவழும் மல்லிகையும் மேளவலோடு  
 மணங்கமழுந்து

பாதிரியும் பராளர ஞாழலும்  
 பைங் கொன்றைபொடு பி ணியவிழுந்து  
 பொரிப்புன்கும் புன்னுகழும்  
 முருக்கொடு முகை சிறந்து  
 வண்டறைந்து தேனூர்ந்து  
 வரிக்குபில்கள் வரிபாடத்  
 தண்டென்றல் இடை விராய்த்  
 தனியவரை முனிவு செய்யும்  
 பொழிவது நூலுவண் மாணிக்கச்  
 செய்குன்றின் மேல்  
 விசம்பு துடைத்துப் பசம்பொன்பூத்து,  
 வண்டு துவைப்பத் தண்டேன்  
 துளிப்பதோர்  
 வெறியறு நறுமலர் வேங்கை கண்டாள்.'

களவியலுரை யாசிரியர், இதனை வெறுமனே சொல் லடுக்குச் செய்திருக்கிறார் என்று கொள்வது ஆகாது. பொருள் பொலிவும் ஒசை நயமும் செறிந்த, தமது இனிய சொற் சாதுரியத்தினுலேயே படிப்பவர் மனதைப் பரவசப் படுத்தி, இயற்கையாய்வைந்த ஒரு சோலையின் உருவத்தை அங்கு தீட்டி விடுகிறார் ஆசிரியர். விந்தையிதே!

கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வனப்பும் நிறைந்ததாகவே இத்தொடர் பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் வசன கவிதைக்குப் புறம்பானதன்று.

'குருவியோப்பியும் கிளிகடிந்தும்  
 குன்றத்துச் சென்று வைகி

அருவி யாடியும் கீளாகுடைந்தும்  
 அலர்வுற்று வருவேமுன்  
 மலை வேங்கை நறுதிழுவின்  
 வள்ளி போலவீர் மனநடுங்க  
 முலையிழுந்து வந்து நின்றீர் :  
 யாவிரோ வென முனியாதோ  
 மணமதுரையோ டரக்கேடுற  
 வல்விளைவந் துருத்த காலை  
 கணவிளையங் கிழுந்து போந்த  
 கடுவிளையேன் யானென்றான்.’

சிலப்பதிகாரக் ‘குன்றக் குரவையில் வரும் ‘உரைப் பாட்டு மடை’ இது. உரைப்பாட்டை ‘நடுவே மடுத்தல்’ என அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிறார். அரும்பத வுரையாசிரியரும் அதனை, ‘உரைச் செய்யுளை இடையிலே மடுத்தல்’ என்பார். (வேட்டுவ வரி; 7 -ம் அடியின் பின் வரும் ‘உரைப்பாட்டை’ப் பார்க்க)

இன்னும் இவ்வாறே, ‘ஆயிச்சியர் குரவை, வாழ்த்துக் காதை’ முதலியவற்றிலும் இவ்வுரைப் பாட்டு இடம் பெறுகின்றது. இவ்விதம் வரும் உரைப்பாட்டு எல்லாம் வசன கவிதை உணர்ச்சியையே உண்டாக்குவன. உரைகட்டுரை என்பன வசனத்தையும், பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால், உரைப்பாட்டு-கட்டுரை செய்யுளான்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவன வெல்லாம் வசன கவிதையே என்று தெளிய இடமுண்டு.

சிலப்பதிகாரப் பதிகத்தில் ‘உரையிடையிட்ட பாட்டு டைச் செய்யுள்’ என வரும் பகுதிக்கு ‘உரையிடை இட்டன வும் பாட்டுடையனவுமாகிய செய்யுளை’ என்று கருத்துரைக் கும் அடியார்க்கு நல்லார், பின்னரும் ‘உரைபெறு கட்டுரை’ இவை முற்கூறிய கட்டுரை-இவை முற்கூறிய ‘கட்டுரைச் செய்யுள்’ எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

1-10-43-ல் வெளியான கலாமோகினி இதழில் ‘வசன கவிதை’ பற்றி கலைவாணன் எழுதிய கட்டுரையின் எதிரொலி இது. ‘வசன கவிதை தமிழுக்குப் புதிது’ எனும்

கொள்கையை மறுத்து, அது முன்னரும்-வெவ்வேறு பெயர் வடிவில்-இல்லையறை காய் போல-வழங்கியிருக்கிறதே எமது நோக்கம்.”

(கலாமோகினி-33)

## 5. கு. ப. ரா. கவிதைகள்

புதுக் கவிதை வரலாற்றில் கு. ப. ராஜகோபாலனின் கவிதைகளுக்கு தனியான — முக்கியமான — ஒரு இடம் உண்டு, அவர் வசன கவிதைகள் தான் எழுதினார். அதிக மாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள்; ‘கலாமோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சேராதிருத்தல்’ என்று கொள்கை அறிவிப்பு செய்து கொண்டு, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறையாகப் புது வடிவம் பெற்ற ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில், 1943 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1 முடிய, கெளரவ ஆசிரியர் என்றும், டிசம்பர் 15 முதல் 1944 ஏப்ரல் இறுதிவரை ஆசிரியர் ஆகவும் கு. ப. ரா. பணிபுரிந் திருக்கிறார். கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியராக வும், நிர்வாக ஆசிரியராகவும் செயலாற்றினார். இந்த ஒன்பது மாதங்களில் கு. ப. ரா. ‘கிராம ஊழியனின் கதை, கட்டுரை, வரலாறு என்று பல படைப்புகள் எழுதியிருப்பினும், ஒரு கவிதை கூட எழுதவில்லை. இது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு (அதிசயச்) செய்தியாகவே எனக்குப் படுகிறது.

ந. பிச்சமூர்த்தி கூட இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார். கதைகள், மனநிழல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவ்விரு கவிதைகளில் மிக அருமையானது ..

## ஏனே?

சந்தரண் நல்லாக் காயுராண்டா  
சின்ன ராயப்பா—அந்த  
மந்த்ரத்துலே மயங்கி நிக்கிது  
மட்டை குட்டை எல்லாம்,

பாம்பெறிந்த சட்டை போல  
சின்ன ராயப்பா—இந்த  
ஆம்பல் வர்ண ரோட்டு ரொம்ப  
அழகு பொங்குது,

வெளிச்சத்தாலே ஆகாசத்தை  
சின்ன ராயப்பா—யாரோ  
பளிங்கைப்போல் பண்ணிவிட்டா  
சின்ன ராயப்பா.

அழகும் சொகழும் சொக்குத்தா  
சின்ன ராயப்பா—எங்கும்  
மழலை பேசும் காத்தெக் கேளு  
சின்ன ராயப்பா.

நிலவும் நீயும் எனக்கிருந்தும்  
சின்ன ராயப்பா—நல்ல  
நெல்லும் நெழலும் நெறஞ்சிருந்தும்  
சின்ன ராயப்பா அந்த

பனங்கொள்த்து வீட்டுக்காரி  
நடை குலுக்கிலே—தொலை  
உலவிச் செல்லுதாவி யேனே  
சின்ன ராயப்பா.

கு. ப. ரா. தனது கவிதைகளை ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய ஆசை அவர்களுத்திலும் சரி, அதன் பின்னரும் சரியே; நிறைவேற வழி ஏற்படவில்லை. அந்தத் தொகுப்பு வெளி வந்திருந்தால் அது தமிழ்க் கவிதை உலகில் குறிப்பிட தகுந்த ஒரு அருமையான படைப்பு நூலாகத் திகழ்ந்திருக்கும்.

‘கருவளை யொலையில் கொள்ளை கொண்டென்னை  
ஆழ்த்தின காதலில், கருத்திழந்துருகினோன்;  
பருவமப்போது பெண் எழிற் குவியலீல்  
சூழ்ந்திருந்த சோர்வில் சுவை கண்ட கோலம்

அந்தச் சுவையில் அவர் ‘உள்ளப் பூனவ உதிர்த்  
தெடுத்து, மாலை தொடுத்தவுடனே மங்கை கைக்கொடுத்த’  
அன்பு அஞ்சலிகளே கு. ப. ரா. வின் பெரும்பாலான  
கவிதைகள்.

கருவளையும் கையும், தலைவியின் தேர்தல், கவிதைப்  
பெண்ணுக்கு, பெண்ணின் பிறவி ரகசியம், ஏன்?, சதையை  
மீறியது, எப்பொழுது, புத்துயிர், நிச்சயம், இடைவேளை  
உருவம், நீயும் நானும், சோர்வும் குழைவும், என்னதான்  
யின்?, விடுதலை, விரதம், உரம், உயிர், தரிசனம், மாங்களிச்  
சுவைப்பு ஆகியவை பெண்மையான உணர்வுகளை தீவிரமை  
யிலாய், கற்பளை நயத்தோடும் கவிதை வளத்தோடும்  
சித்திரிப்பனவாகும்.

இவற்றிலே பல கவிதைகள் யின்னர் ‘எழுத்து’ இதழ்  
களில் மறுபிரசரம் செய்யப்பட்டன. அவற்றில் அநேகம்  
‘வாசகர் வட்டம்’ பிரசரமான ‘சிறிது வெளிச்சம்’ என்பதில்  
இடம் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.

பெண்மையை வியந்து போற்றும் இவ் அகத்துறைக்  
கவிதைகள் தவிர, வேறு பொருள்களைப் பாடும் சில கவிதை  
களையும் கு. ப. ரா. எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கை’ பற்றிய  
அவரது சிந்தனை விசேஷமானது —

வாழ்க்கை ஒரு வெற்றி. ஒரு துடிப்பு  
ஒரு காதற்பா, ஒரு இசை.

மண்ணின் மாய மோஜையில் பிறந்தது.

அரைத் தூக்கத்திலும் அதிசெயத்திலும் அது உதிக்  
கிறது.

விடியற்காலை விடுதலையில் வளர்கிறது —

செயல் செய்யும் தேவையில்.

கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு,

பாதையெல்லாம் பூரிக்கிறது பேரவா —

யெனவனம் மாறுகிற வரை<sup>9</sup>  
 பிறகு வருகிறது யோசனை,  
 கரும வெற்றிகளில் பிறத்த களிப்பு,  
 உற்பத்தி செய்வதிலிருக்கும் உள்ள நெகிழ்ச்சி.

அரை குறையற்றதின் அழகு,  
 நிறைவின் நிம்மதி,  
 மண்ணின் மற்றெல்லா மகிழ்ச்சிகள்—  
 மாலை வரை!

இருண்டதும்,  
 மனிதன் மறுபடியும் பிரயாணமாகிறான்  
 அமைதியாக தன் வழியே—

வாழ்வின் இனிமைகளை ரசித்து மகிழ வேண்டும் என்று  
 கருதி, இன்பங்களை வியந்து போற்றுவதில் கு. ப. ரா ஆர்வம்  
 கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்கள் கூறும்.  
 அவரது வாழ்க்கைத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது  
 போல் அமைந்துள்ளது ‘நன்பனுக்கு’ என்ற கவிதை.

ஓயாமல் எண்ணியும் பேசியும்,  
 சளைத்துப் போய் விட்டோம், அல்லவா?  
 வார்த்தையை வைத்து வாதாடி  
 வீண் வித்தியாசம் கொண்டோம். போதும்!

மாபையும் தத்துவமும் என்ன  
 என்று தெரியவே வேண்டாம்;  
 கண்கண்ட சுகத்தைக் கடைந்து  
 உண்போம், இனிமேல், வா!

இவ் வாழ்க்கை நதி வரண்டு  
 மனலாகும் மரணம் வரை  
 அதன் கரை புரஞும் வெற்றியை  
 ஒப்புக் கொள்போம், அதனுலென்ன?

உயிரின் இன்ப ஊழியத்தில்  
 அடிமைகளாவோம், பாதகமில்லை!  
 ஆத்மா, பரமாத்மா— இந்தப் பேச்சை—  
 யுகம் யுகமாக, காது துளைத்துப் போச்சி!

அது வேண்டாம் நமக்கு!  
மதுக்கிண்ணத்தைப் பற்றிப் பேசினானே  
அவன் யார்?—உமர்கயாம்—  
அவளைத் தொடர்வோம், அப்பா!

க. ப. ரா. இரந்த பின், அவரது கவிதைகள் அளிந்ததும் ‘கிராம ஊழியன்’ இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப் பட்டன. (1944 ஏப்ரல் கடைசியில் கு. ப. ராஜகோபாலன் மரணம் அடைந்தார். ஏப்ரல் முதல் வாரத்தில் நான் ‘கிராம ஊழிய’னில் பணிபுரியச் சேர்ந்திருந்தேன்.)

எந்தப் பிரச்சினையையும் புதிய பார்வையில் நோக்கும் ஆற்றலை கு. ப. ரா.வின் அறிவு பெற்றிருந்தது. இதை அவருடைய ‘எதற்காக? என்ற கவிதை விளக்கும்.

## 1

பாம்பே, படமெடுத்து நீ என் இப்படி  
மகுடி முன் மெய்மறந்து ஆடுகிறோய்?  
பாம்பாட்டிக்குப் பிழைப்பளிக்கவா?  
இல்லை, இல்லை!  
ஆடியாடியுன் ஆவலைத் தீர்த்துக் கொள்ள!

## 2

ராதே, குழலோகை கேட்டேன் நீ  
காதல் கொண்டு கானகமெல்லாம் ஓடுகிறோய்!  
கண்ணனுக்குன் கண்ணேக்கின்ப மளிக்கவா?  
இல்லை, இல்லை!  
ஓடியோடி யுன் உள்ளப் பூரிப்பைக் கொட்ட!

## 3

பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து  
அடிமைபோல இட்டதெல்லாம் செய்கிறோய்?  
‘பண்ணு’ என்று சொல்லும் புருஷனுக்கஞ்சியோ?  
இல்லை, இல்லை!  
இட்டதைச் செய்து செய்து உணர்ச்சியை அடக்க

இது ‘கலாமோகினி’யில் வந்தது. அதே பத்திரிகையில் பிரசுரமான கவிதைகளில் ‘யோகம் கலைதல்’ என்பது தனிச் சுவையும் நயமும் கருத்தாழமும் கொண்டது. கவிதை அன்பர்களின் ரசனைக்காக அதையும் இங்கே தருகிறேன்.

## 1

கரிச்சான் ஓன்று சூரை மேலிருந்து  
மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி  
வாய் திறந்து வேதம் பாடக் கேட்டு நான்  
அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க  
பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை  
என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!

## 2

கோதை யொருத்தி குளத்து நீரில் தனிமையில்  
அழகு பார்த்து ஆனந்தம் கொண்டு நின்றூள்;  
பாதையில் ஒளிந்து பார்த்துப் பரவசமெய்திய நான்  
நிலைதடுமாறி நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டேன்;  
மாததைக் கேட்டு மிரண்டுபோய் மேலாக்கிமுத்து  
குடமெடுத்துக் கொண்டு கடுகியே போய்விட்டாள்!

## 3

கவியொருவன் கனவில் ஆழ்ந்து  
கற்பஜை கண்டு கருத்தை வெளியிட  
செவிமுடிச் செய்யுள் செய்யவிருந்தான்;  
தெரியாமல் அங்கே திட்டிடென்று போய்நான்  
கவி அழித்தேன்; சொல் இழந்து அவன்  
கடுந்துயருடன் கீழே சாய்த்தான்!

இக் கால கட்டத்தில் ந. பிச்சலூர்த்தி சிறு சிறு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, நீண்ட கவிதைகளும், சிறு காவியங்களும் எழுதலானார். அவை ‘கலாமோகினி’யில் வந்தன. பின்னர் ‘கிராம ஊழிய’னில் அவர் பல ரகமான கவிதைகளும் எழுதித் தனது சோதனை

கணைத் தொடர்ந்தார். அவை குறித்து உரிய இடத்தில் விரிவாக எழுதுவேன்.

## 6. புத்த பக்தி

‘பிள்ளை’ வின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு, நானும் கவிதைகள் எழுதலானேன்— 1942 முதல். 1943ல் நான் ‘சினிமா உலகம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணைஆசிரியர் ஆனதும், எனது கவிதைகள் அதில் அவ்வப்போது அச்சாயின. அந்த சமயத்தில் நாட்டியக்காரி, ஆடும் அழகி, கலை, சினிமா போன்றவையே என் கவிதைப் பொருள்கள் ஆயின.

அவ்வருடத்தின் இறுதியில் நான் சென்னை சேர்ந்து, ‘நவசக்தி’ மாசிகையில் பணிசெய்ய முற்பட்டேன். திரு.வி.க. வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த ‘நவசக்தி’ யை சக்தி தாசன் சுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டார். சக்திதாசன் அதை இலக்கிய மாத இதழாக நடத்திக் கொண்டிருந்தார். கே. ராமநாதன் அதன் துணை ஆசிரியர். அவர் கம்டூனிஸ்ட். ‘முற்போக்கு இலக்கியவாதி’. ‘நவசக்தி’யை ‘முற்போக்கு இலக்கிய இதழ்’ ஆகக்கொண்டு வருவதில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் நானும் போய்ச் சேர்ந்தேன்.

அது யுத்த காலம். ஜப்பானியரையும், பாசிஸ் வெறியையும் எதிர்த்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் உருவாகிக் கொண்டிருந்த காலம். கவிரவீந்திரநாத தாகூர் ஜப்பானியரின் பலாத்காரத்தை வெறுத்தும், கண்டித்தும், எழுதிக் கொண்டிருந்தார். ஜப்பானியர்கள் யுத்தம் மூலம் ஆசிய நாடுகளில் நாசத்தை விதைத்து வந்தபோதே, தங்கள் முயற்சி யில் வெற்றி பெறவேண்டும் என்று புத்தர் ஆலயத்தில் பூஜைகள் நடத்தினார்கள் என்றெருரு செய்தி வந்தது, அதைக்கண்ட தாகூர், ‘மிருக வெறியைப் பரப்புகிற ஜப்பானியர் புத்தருக்கு பக்தி செலுத்துகிறார்களாய்’ என்று குத்தலாகச் சுட்டிக்காட்டி

‘புத்த பக்தி’ என்ற கவிதையை எழுதினார். அதையும், ஆஸ்தி ரேஸியத் தொழிலாளி வர்க்கக் கவிதை ஒன்றையும் தமிழாகவி ‘நவசக்தி’யில் வெளியிட விரும்பினார் கே. ராமநாதன் அவ்வாறே செய்தேன்.

உறுமின முரசுகள்;  
வெறிகொண்ட மக்கள்  
கோர உரு ஏற்று  
பற்களைக் கடித்தனர்;  
சாவுக் கோட்டையில்  
மனித ஊன் சேர்க்கும்  
துடிப்புடன் ஓடும்முன்  
சூடி நிற்கின்றார்  
புத்தன் முன்னிலே,  
கருளை வள்ளலின்  
ஆசிகள் வேண்டியே:  
வெளியே—  
அண்டங்கள் அதிர  
பேரிகை முழங்குது!

என்று ஆரம்பித்து: வளரும் ‘புத்த பக்தி’யின் கடைசிப் பகுதி இது:

காயம் பட்டவர்  
செத்து வீழ்ந்தவர்  
கணக்கைக் காட்டிட  
அடிக்கடி விம்மி  
ஒலிக்கும் வீர எக்காளம்  
பெண்கள் பிள்ளைகள்  
அங்கங்கள் இழக்கும்  
வார்த்தையைக் கண்டே  
பேய்கள் பிசாசுகள்  
கைகொட்டி நகைக்கும்  
மனித மனத்திலே  
பொய்மைப் புகை பறப்பவும்,  
தெய்விகக் காற்றிலே  
நக்ச மணம் கலக்கவும்  
பக்தி செய்கின்றார்  
புத்தன் முன்னிலே,

கருணை வள்ளவின்  
ஆசிகள் வேண்டி!  
வெளியே--  
அண்டங்கள் அதிர  
பேரிகை முழங்குது.

‘பாசிச் பூதம்’ பற்றிய வர்ணனை பின் வருமாறு:—

காலம் எனும் இருள் வெளியின் ஊடே  
வாலில்லாக் கருங்கருங்கு போலே  
ஜார்ந்து வந்தது இப்பூதம்.  
இருள் மனமும் பெருவாயும் திறந்து  
வியந்து நின்றது அறியாமை.  
முன்னைப் பொருமை  
திடுக்கிடும் பயத்துடன்  
பண ஆசை உந்திட  
துரோகத்தைத் தழுவிய வேளையில்  
ஒர் வாணிபமாய்  
பிறந்தது இதுவே.  
வறண்ட வருடத்தில் பிறந்த பின்னர்  
பொன்னுக்குத் தலை வணங்கி  
பாபப் பாஸ் பருகி,  
கொட்டுரச் சேற்றிலும்  
பயங்கர கதியிலும்  
சிக்கி, நெடிதாய், குளிருகுவாய்  
வளர்ந்தது பாசிச் பூதம்.  
கண்ணீரும் துயர இருளும்  
கவிந்த குகைகளில் வளர்ந்தது.  
அழுகையும் அரற்றலும் அதற்கு  
இனனிசை ஆயினா,  
கணவும் மக்கி மடிந்தது.

கஞ்சக் குழுவினர், மிருக வெறியினர்  
அஞ்சா நெஞ்சொடு கொலைத் தெவழில் புரிவோர்,  
பிறவிக் குறையினர், ரத்தம் செத்தவர்,  
மூளை திரித்தோர், தற்கொலைப் பித்தர்,  
காமவெறியர், இன்னெருளன்ன  
தன்னிலை தவறிய தறுதலைகளுடனே,  
பருத்த தொந்தி, கதுப்புக் கணனம்

பித்தப் பேச்சுடன் பணமும் படைத்தவர்  
அதிகார வெறிபற்றி மனிதம் இழந்தோர்  
பினாக் கழுகின் பெருமுக்கும் பேழ்வயிறும்  
நடையில் ஓர் நடிப்பும், பினாக்களை மூஞ்சியும்  
பெற்ற பேதவித்த மனசினர்,  
நொண்டும் குள்ளார்கள்,  
ராப்பகலைய் துயரால் துடித்து  
அலறிடும் அபலையர் தம் ஒலத்தில்  
மகிழ்வு காண்போர்  
இவரே பாசிசப் பணியாளர்கள்!

**இப்படி மேலும் வளர்வது அந்தக் கவிதை.**

சௌகரை நகரத்தில் ரேஸ் புத்தகங்கள் விற்பனை செய்யும்  
சிறுவர்கள்; சுட்டெரிக்கும் வெயிலிலும் சோற்றுக் கூடை  
களைச் சுமந்து பலப்பல ஆபீசுகளுக்கும் போய் உரியவர்  
களிடம் அவற்றைச் சேர்ப்பிக்கும் கூலிக்காரிகள்; வறுமையில்  
வாடும் பலதர மக்களின் உடமைகளைப் பெற்று வளமாய்  
வளரும் வட்டிக்கடை; யுத்தத்துக்குச் சென்று திரும்பிய  
வீரர்களிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் ஏழைத்தாயின்  
அன்பையும்; அன்பனின் வருக்கயை எதிர்நோக்கி ஏங்கும்  
காதவியின் மனத்துடிப்பையும் எடுத்துக் காட்டும் ஒரு  
நிகழ்ச்சி-இவற்றை எல்லாம் நடைச் சித்திரங்களாக எழுதி  
யிருந்தார் கே. ராமநாதன். அவற்றையும் கவிதைகளாக்க  
விரும்பினார். அவ்வாறே ஆக்கினேன்.

**இந்தியா ரேஸ்!**

மவுண்ட் ரோடு மூலை  
கோட்டையின் பக்கம்  
பஸ் ஸ்டாண்ட் ஓரங்கள்  
அங்கெழும் கூச்சல்  
“இந்தியா ரேஸ் ..  
புல் ரிசல்ட், வேணுமா?”

மோட்டார் அலறல்  
டிராமின் ஒலம்  
ரேடியோக் கூச்சல்

பற்பல நாதங்கள்  
 குழம்பினும் என்!  
 மேலோங்கி ஒவிக்கும்  
 மனிதக் குரல்  
 ‘இந்தியா ரேஸ்...  
 புல ரிசல்ட், வேணுமா?’

கை சைகை கண்டால்  
 குதித்தே வருவான்  
 ஒடும் டிராமிலே  
 தொத்திப் பாய்வான்:  
 டிக்கெட் டில்லாமலே  
 டிமிக்கி கொடுப்பான்!  
 ‘சில்லரை, சில்லரை’ என்றே  
 ஒசிப் பயணம்  
 ஒன்றிரண்டு செய்வான்  
 அவன் வாய்ப் பல்லவி  
 ‘இந்தியா ரேஸ்!’

இவ்வாறு வர்ணித்து, பந்தயப் புத்தகங்கள் விற்பனை செய்யும் பையன்களின் பரிதாப நிலைமையை விளக்குவது இந்தக் கவிதை, ஏஜனைய கவிதைகளும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் அவலத்தைச் சித்தரிப்பனவே.

நான் ‘நவசக்தி’ யில் நான்கு மாதங்கள் தான் வேலை பார்த்தேன். 1944 ஏப்ரலில், திருச்சி ஜில்லா துறையூரில் வளர்ந்து கொண்டிருந்த ‘கிராம ஊழியன்’ சேவைக்காகப் போய் விட்டேன். அதன் பிறகு, கே. ராமநாதன், 1944 மே மாதம், ‘புத்த பக்தி முதலிய வசன கவிதை’களைத் தொடுத்து சிறு புத்தகமாக வெளியிட்டார். தமிழில் வெளிவந்த முதல் வசன கவிதைப் புத்தகம் இதுவே ஆகும். ஏழு வசன கவிதைகள் கொண்டது. 31 பக்கங்கள்.

## 7. பாரதி அடிச்சுவட்டில்

பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதி யின் ‘காட்சிகள்’ போல் அவை அழையவில்லை என்று

கவிஞர் திருலோக சீதாராம் கருதினார். எனவே, பாரதியின் அடிச்சவட்டில், ‘காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; நாம் இருவரும் அத்தகைய படைப்புக்களை உருவாக்குவோம் என்று அவர் என்னிடம் சொன்னார். ‘இரட்டையார்’ என்று நாங்கள் இருவரும் எழுத தீர்மானித்தோம்.

‘பாரதி அடிச்சவட்டிலே’ என்பது தான் அதற்குத் தலைப்பு. அதற்கு ஒரு முன்னுரை ‘கிராம ஊழியன்’ 16-6-1944 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் சில முக்கிய மான பகுதிகள்:-

‘பாரதியின் ரசிகர்கள் நாங்கள். கலைஞரின் சிருஷ்டி களைப் படித்து ரசிப்பது மட்டுமே எங்கள் தொழில் அல்ல. அவர்களைப் போற்றுவதுடன் நிற்பது எங்களுக்கு திருப்தி தராது. ஒரு கலைஞரின் ஆசைகளும், கணவுகளும் அவனுடன் முடிந்துவிடாமல், அவன் சிந்தனைச் சரம் தொடர்பற்று விடாமல், அவனது புதுமைப்பாதை வெறும் பாகை நடுவே கலந்து, இருந்த இடம் தெரியாது மங்கிவிடாமல் காப்பதும் ரசிகர்கள் கடமை,

இலக்கியக் குலத்திலே பாரதி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் சகோதரர்கள் செய்துவரும் முயற்சிகளை நாங்கள் கவனித்து வந்தோம். கவனிக்கிறோம். எங்களுக்கு முந்திய தலைமுறையினரும், பிறரும் செய்யாத காரியங்கள் பல பாரதி இலக்கிய சரித்திரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்.

இதுவரை எல்லோரும் பயரதியின் கவிதைகளைப் பின் பற்றியுள்ளனர். வசனாத்தையும் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால் பாரதி கையாண்ட புது முயற்சியை யாரும் தொடர்ந்து செய்யவில்லை. நன்கு ஆராயக் கூட இல்லை. அது தான் பாரதியாரின் ‘காட்சிகள்’.

முடிடி நாதத்து இசை போன்றதுதான் பாரதியின் புது முயற்சியான ‘காட்சிகள்’. ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது. முடிடி நாதத்

திலே ஒசிக்கும் வாது போலவே பாரதியின் எழுத்துக்களிலும் ஒரு வேகம் துள்ளுகிறது, கவிதை யாவும் தனக்கெனக் கேட்ட பராசக்தியின் புகழ் பாட பாரதி எனும் பாணன் கையாண்ட சொல் கருவியிலே பற்பல தோற்றம் சிருஷ்டிக்க முயன்றதன் விளைவுதான் ‘காட்சிகள்’. ‘பாட்டினின்பழும் கற்பஜை விந்தையும் ஊட்டியெங்கும் உவகை பெருகிட ஒங்குமின் கவி ஒதிய பாரதியார், ‘பொருந்தாத பொருள் கணிப் பொருத்தி இசைத்த ஜாலம் தான் ‘காட்சிகள்’ ‘ஜகத் சித்திரம்’ முதலியன என்பது எங்கள் கருத்து. பாரதிசென்ற சுவட்டிலே நாங்களும் துணிந்து அடி எடுத்து வைக்க முன் வந்து விட்டோம்.

நாங்கள் செய்யப் போவது மாரிசம் அல்ல. பாரதி இலக்கியத்தின் புது அத்தியாயத்தை வளர்க்கப் போகிறோம். எங்கள் உள்ளத்து முச்சை சொல்லெனும் மகுடியிலே ஒட்டி சக்தியின் லீலையை பரப்புவோம். பாரதி பெருமையைப் பாடுவோம். பாரதியின் பக்தர்கள் நாங்கள்.

எங்கள் முயற்சிக்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும் சரி; நாங்கள் கவலைப்படப் போவதில்லை, ஒரு எழுத்தாளன் சொன்னதைப் போல, “எமது எழுத்துக்களை கவிதை, கட்டுரை, வசன கவிதை என்று எப்பெயரிட்டு வேண்டு மானுலும் அழையுங்கள்; நாம் கையாள விரும்புவது சொற் கள்தான்; சொற்களுக்கு உயிர்நுட்டுவதே எமது நோக்கம்”.

முதலாவதாக, ‘அழகு’ பற்றி நான் எழுதினேன் —

உமையின் கவிதை

உலகின் உயிர்ப்பு. உயிரின் சக்தி.

சக்தியின் சிரிப்பு. சிவத்தின் மலர்ச்சி.

மலரின் சிறப்பு. ஜீவனின் ஒளி. ஆத்மாவின் சுடர்.

அழகு எங்கும் நிறைந்தது. கண்ணுக்குத் தெரிவது. தெரியாமல் ஒளிர்வது.

கலையின் கலை. காவிய நயம்.

அழகே அசோத்தும். அது வாழ்க.

வியன் வானத்திலே மோன நகை புரிகிறது அழகு.

விரிகடவில் தவழ்கிறது. புரள்கிறது. குதிக்கிறது.

துள்ளுகிறது அழகு.

பூங்காவில் புனரைக பூத்து ஒளிர்கிறது.

பகலின் ஒளியில், இரவின் இருளில். நிலவின் கதிரில், வெள்ளியின் சிமிட்டில், மின்னவின் பாய்ச்சவில் ஆட்சி புரிகிறது அழகு.

மங்கையின் மேனியில், அவள் அங்கங்களில், கண் களில் கண்ணத்தில், குமின் சிரிப்பில் அழகு நெளிகிறது.

மனிதனின் உள்ளத்தில் உறையும் அழகு.

பார்வையில் பிறக்கிறது எழிலுறு காட்சியாக.

நரம்பில் புரளும் அழகு

கைவிரல் அசைவில் மலர்கிறது கலையாக.

காலில் ஜுதி பேசுகிறது நடனத்தில்.

உடலின் துவள்தலில் மின் எழில் பிரகாசிக்கிறது.

இதயக் குரல் முனகும் அழகு.

கவிதையில், காவியத்தில், இலக்கியத்தில் கனவாயிசிரிக்கிறது.

அழகு இல்லாத இடம் எது?

அழகின் சிரிப்பு பொலிவுறுத்தாதது எது?

அழகு அடியற்றது. முடிவற்றது.

அழகு ஆனந்தமானது. அகண்டமானது. ஆழமானது.

அழகை உணரவாம். ஸ்பரிசிக்க முடியாது.

அழகை வியக்கலாம். வர்ணிக்கலாம். விளக்க முடியாது.

அழகு ஒரு கலை. அதுவே தத்துவம்.

அழகே சக்தி. அதுவே சிவம்.

அழகைப் போற்றுகிறேன். துதிக்கிறேன். வணங்குகிறேன்.

அது வாழ்க.

அழகு அழிவற்றது என்று மனம் பேசியது.

குபுக்கென்று சிரித்தது மலர்.

அழகால் அரும்பி, எழில் மிக்க போதாகி, வனப்பாய் மினிர்கிறது மலர்.

அழகின் களஞ்சியம்.

காலையில் மலர்ந்தது. மாலையில் சோர்ந்தது. மறுநாள் வாடி விழுந்தது.

செடி ‘பார்டா அழகின் தன்மை!’ என்றது.

அழகு மாறுதலற்றது என்றேன்.

களுக்கெனச் சிரித்தாள் மங்கை. கண்களில் கவிதை

பேசியது. முறுவலில் காந்தம் சுடரிட்டது.

கன்னக் கதுப்பிலே கதை சுவை காட்டியது. கரும் பட்டுக் கூந்தலில், சங்குக் கழுத்தில் மார்புமொட்டு களில், ஏன்—அவள் மேனி முழுவதும்—அழகு சிரித்தது முன்பு.

இன்றே?

மலரின் வாட்டம் அவள் உடலில் உறக்கம் காட்டியது.

‘விழித்து உணராத மூடனே, அழகின் வாழ்வை நேரில் பார், என்றது அவள் உருவம். தலை குனிந்தேன்.

அழகு மூப்பற்றது. வளர் வளர் வனப்புறுவது என்று உள்ளம் பேசியது.

குழந்தை சிரித்தது. கிழவஜீச் சுட்டியது.

குழந்தையின் சிரிப்பில், மின்மினிக் கண்களில், தளிர்

நடையில், மழை மொழியில், எழில் விளையாடியது.

குழந்தை வளர்ந்தால், பெரியவன் ஆனால்,

கிழவனுகிடில்...?

எங்கே அழகின் சக்தி?

நரை, திரை, பிணி, மூப்பு, சாவு ..

போதும், போதும்!

அழகு அழிவறுவது. சோர்வது. வாடுவது. வதங்கு வது. திரிவது. பிரிந்து மாறுவது. மன ஞாவது...

‘நிறுத்தடா பித்தனே!’ என்றது வானம். என்ஜீப்

பார். என் எழிலைப் பார் என்றது கடல்.

விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை என்றது அந்தி.

தூக்கக் கண்களை துடைத்துப் பாராடா என்றது உதயம்.

என்னைப் பார்க்க வெள்ளூழுத்தா என்றது மலை.

இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது. வெள்ளிகள் மின்னின.

பிறை அழுகு புதுப் பெண்ணின் இளமுறுவல் போல் மினிர்ந்தது அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல் கண்மோர் வியப்புக் காட்டும்,

வான் உடையில் அவள் காவமுடன் தலை நிமிர்ந்தாள்.

அருவி அவள் புசழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது.

‘பேதையே’ இவை மாறுமா? அழுகு இவற்றின் ஒளி. உயிர். சக்தி. அது மயங்குகிறதா, மறைகிறதா? தேய்கிறதா? பாராடா!

பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.

சக்தி காவியம் இயற்றுகிறுள். அது அழியாதது நிலைத்திருப்பது,

இனியது; மரணத்தைப் போல.

உண்மைதானே?

ஆனாலும்...

அழுகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலை யைப் போக்குகிறது, களிதுள்ளச் செய்கிறது.

அது வாழ்க.

## 8. கிராம ஊழியனில்

பாரதி அடிச்சுவட்டில், என்ற தலைப்பில் பாரதியின் ‘காட்சிகள்’ போன்ற வசன கவிதைகளைத் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத

வேண்டும்: அடுத்து அதை வெட்டியும் ஓட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை கூறினார். ஆயினும், அழகு பற்றி நான் எழுதிய சின்னார், அதைத் தொடர்ந்து, வெட்டியோ அல்லது ஓட்டியோ, எழுதுவதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. என்னையே தொடர்ந்து எழுதும்படி சொல்லிவிட்டார்.

ஆகவே, பாரதி அடிச்சவட்டில் நான் மட்டுமே முன்னேற நேர்ந்தது. ‘இளவல்’ என்ற பெயரில், அழகு, திங்கள், அந்தி, வரனம், மழை பற்றி எழுதினேன். அடுத்து, ‘ஜகத்சித்திரம்’ மூன்று இதழ்களில் வந்தன.

அவை ரசிகர்களின் பாராட்டுக்களை மிகுதியும் பெற்றுத் தந்தன. அதே சமயம் குறை சுற்றுக்களையும், கண்டனங்களையும் எழுப்பினா. சாந்தி, ஒளி, காலம், கணவு, மனம், இன்பம், சிந்தனை ஆகியன பற்றியும் ‘காட்சிகள்’ முறையில் வசன கவிதைகள் எழுதினேன்.

அவை பிரசரமாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே வேறு பல ரகமான வசன கவிதைகளையும் நான் கிராம ஊழியனில் எழுதிவந்தேன். தமிழின்—தமிழ் இலக்கியத் தின் பாது காவலர்கள் தாங்களேதான் என்று சொல்லிக் கொண்டிருந்த பலரும் என்னையும், ‘கிராம ஊழியன்’ போக்கையும் ஏசுவதில் உற்சாகம் கண்டார்கள். இலக்கியத் துடனும், கவிதையோடும் தொடர்பே இல்லாத—என்று ஒரு தமிழை வளர்ப்பதே தங்கள் கட்சிதான் என்று பெருமை பேசிக்கொண்ட—அரசியல் கட்சியின் பிரசங்கிகள், மேடைகளிலும், அவர்கள் நடத்திய பத்திரிகைகளிலும் என்னைக் குறை கூறியும் தாக்கியும் மகிழ்ந்து போனார்கள்—நான் தமிழைக் கொள்ள செய்து கொண்டிருக்கிறேன் என்று குற்றம் சாட்டி.

பிச்சமூர்த்தி அடிக்கடி கவிதைகள் எழுதி உதவினார். திருலோக சீதாராமும், கு. ப. ராஜகோபாலனும் தயாரித்த கிராம ஊழியன் பொங்கல் மலரின் (ஜூன் வரி 1944) பிகூட்டுவின் ‘மழை அரசு’ எனும் புதுமையான, அருமை

யான, காவியம் பிரசரமாயிற்று. அந்த மலரில் தான் புதுமைப்பித்தன், வேஞர் வெ. கந்தசாமி பிள்ளை என்ற பெயரில். தனது முதல் கவிதையை வெளியிட்டார்.

‘கடவுளுக்குக் கண்ணுண்டு  
கண்ணே, நெருப்பு வைக்க;  
தலையில் பிறையுண்டு—  
தணல் கையில் உண்டுண்டு!’

என்று ஆரம்பிக்கும் கவிதை அது. ‘கடவுளுக்குக் கண்ணுண்டு’ என்பது அதன் பெயர்.

1944 அக்டோபரில் வெளிவந்த ‘கிராம ஊழியன்’ ஆண்டு மலரில் வேஞர் வெ. கந்தசாமி பிள்ளையின் இரண்டாவது கவிதை ‘ஓடாதீர்! பிரசரமாயிற்று. அது அச்சில் வருவதற்கு முன்னரே எழுத்தாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. கோவையில் நடைபெற்ற ‘முதலாவது தமிழ் எழுத்தாளர் மகாநாடு’ மேடையிலும், நண்பர்கள் நடுவிலும், திருலோக சீதாராம் அதை உணர்ச்சிகரமாகப் பாடி ஒலிபரப்பியதே காரணமாகும்.

வெகழும், உணர்ச்சியும், கருத்தாழழும் கொண்ட ‘ஓடாதீர்’ புதுமையானது; புரட்சிகரமானதும்கூட.

## I

ஓகோ, உலகத்தீர், ஓடாதீர்,  
சாகா வரம் பெற்ற,  
சரல்வதியார் அருள் பெற்ற,  
வன்னக் கவிராயன்  
நானால்ல.

## II

உன்னிப்பாய் கேளுங்கள்,  
ஓடாதீர்:  
வானக் கனவுகளை  
வக்கணியாச் சொல்லும்

உண்மைக் கவிராயன்  
நான்லீல.

## III

சத்தியமாய்ச் சொல்லுகிறேன்  
சரஸ்வதியார் நாவினிலே  
வந்து நடம் புரியும்  
வளமை கிடையாது.

## IV

உம்மைப் போல் நானும்  
ஒருவன் காண;  
உம்மைப் போல் நானும்  
ஆக்கம் குறையாமல்  
பொய்கள் புனைந்திடுவேன்  
புஞ்சுக்களைக் கொண்டும்மை  
கட்டி வைத்துக் காசை—  
ஏமாந்தால்,  
கறந்திடுவேன்.

## V

ஹருக்கு மேற்கே  
ஹருணியில் கண்டவளை  
ஆருக்கும் வாய்க்கா  
அரம்பை என்று  
கணவென்று.  
சொல்லில் வளைந்திடுவேன்,  
சோற்றுக்கு அலைக்காதீர்.

## VI

‘கன்னி எழில் வேண்டாம்;  
காதல் கதை வேண்டாம்;  
சொன்னபடி  
தேச  
பக்தி எழுப்பிடுவாய்’,  
என்றக்கால்,

அப்படியே, ‘ஆஹா  
அடியேன் இதோ’ என்று  
கஸ்லும் உயிர் பெற்று,  
காலன் போல், நடமர்ட,  
‘வெல்லு’, ‘வெல்லு’  
என்று குத்தும்  
வீருப்புத் தார்க்குச்சி  
எத்தனை வேணும், செய்து  
இளையடியில் வைத்திடுவேன்.

## VII

சற்று பொறும் ஜயா  
சங்கதியை சொல்லுகிறேன்;  
இன்றைக்குக் காச  
இருக்கிறது;  
இனிமேலே  
என்றைக்கோ, எப்போதோ  
எதிரில் எளைக் கண்டக்கால்  
ஓடி ஒளியாதீர!  
உம்மிடம் நாம் கேட்கவில்லை.

## VIII

இத்தனைக்கும் மேலே  
இனி ஒன்று!  
ஜயா நான்  
செத்ததற்குப் பின்னால்  
நிதிகள் திரட்டாதீர!  
நினைவை விளிம்புகட்டி,  
கல்லில் வடித்து  
வையாதீர்;  
‘வானத்து அமரன்  
வந்தான் காண்!  
வத்தது போல்  
போனான் காண்’ என்று  
புலம்பாதீர்,  
அத்தனையும் வேண்டாம்

அடியேகின விட்டு

விடும்.

‘கித்தெத்’ பசியாற  
செல்லரிக்கும் நெஞ்சாற  
மெத்தப் பழங்கதைக்கு  
மெத்தப் பழங்கதையை  
புத்தி தடுமாறி  
புகன்றுவும்,  
அத்தணியும், ஜோயோ,  
அவை யாவும் லட்சியங்கள்!  
வானத்துக் கற்பஜைகள்!  
வையம் வளர்க்க வந்த  
மோகன மந்திரங்கள்!  
மோட்ச வழி காட்டிகள் ஓயிடு  
அத்தணியும் உங்கள்  
அறிவை வளர்க்க வந்த  
சொத்துக்கள் ஓயிடு...  
சொல்லுக்குச் சோர்வேது  
சோகக் கதை என்றால்  
சோடி இரெண்டு ரூபா!  
காதல் கதை என்றால்  
கை நிறையத் தரவேணும்!  
ஆசாரக் கதை என்றால்  
ஆனாக்கு ஏற்றது போல்.  
பேரம் குறையாது  
பேச்சுக்கு மாறில்லை  
ஆசை வைத்துப் பேசி என்றை  
ஆட்டி வைக்க முடியாது!  
காசை வையும் கீழே, பின்  
கணவு தறை வாங்கும்:  
இந்தா!  
காலத்தால் சாகாது,

காலத்தனை

ஏலத்தால் மலியாது!  
ஏங்காணும்  
ஓடுகிறீர்  
ஓடாதீர்!  
உமைப் போல நானும்  
ஒருவன் காண்டு  
ஓடாதீரீ!

திருலோக சீதாராம், 1944 டிசம்பரில் கிராம ஊழியரை விட்டு விலகி, திருச்சி சேர்ந்து ‘சிவாஜி’ வாரப் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிச்சமூர்த்தி எப் பவாவது அவ்வார இதழிலும், ‘சிவாஜி ஆண்டு மலரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.

யாப்பில்லாக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ந. பி. இலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தலானார். அதன்படி அவர் எழுதிய சில கவிதைகளும் ஊழியரில் பிரசரமாயின.

1945-ல் அவர் அகவிகை கவிதைக்குப் புது அர்த்தம் கற்பித்து, அகவிகையை உயிர் என்றும், கோதமஜை மனம் என்றும், இந்திரஜை இன்ப உணர்வுகள் என்றும் உருவகித்து, ஒரு காவியம் படைத்தார். கட்டிலடங்காக் கவிதைகளில் அமைந்த ‘உயிர் மகன்’ என்ற அந்தப் படைப்பும் ஊழியன் இதழிகளில் வெளிவந்தன.

எம். வி. வெங்கட்ராமும் புதுக் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டினார். அவர் கவிதைகளை ‘விக்ரஹவிநாசன் என்ற புஜை பெயரில் எழுதினார். ‘அன்னபூரணி சந்திதியில்’, அவரது கவிதைகளில் குறிப்பிடப் பெற வேண்டிய படைப்பு ஆகும்.

சிலா சுந்தரி, தேவி, அன்னபூரணி!

‘எனது நகைமுகமும் நிறை கலசமும்

கலைக்கு ஓர் இலக்கு ஆயின;

காவியரும் ஓவியரும் எழுத முயன்று  
எழுதுகோல் தேய்ந்தது!

என்று மமதையுடன் நிமிர்ந்து நிற்குயேல்லவா? நிலீ?

மண்ணையும்

எங்கோ உள்ள விண்ணையும்

ஒன்றுகப் பிளைப்பேன் என்று

அன்று சிற்பி கண்ட கணவைத்தான்

கண்ணும் எங்கோ கிடந்த கல்லும்

கரனும் கொண்டு,

சிலையாக்கி — உன்னோக்  
கடவுளாக்கினான் எனில் —  
காரணம்?  
கலையன்றி வேறன்று என்றறி!

கலையை இகழ்வாரும்  
கலையை அறியாரும்  
கல்லே! உன்னோப் பணிகிருஷ் என்னில்—  
காரணம்?  
கலையன்றி வேறன்று என்றறி!

கலையும் அழுகும் மனமுவந்து  
கலவி கொண்டதால்  
வினாவான தேவி!  
அன்று சிரித்தாய்,  
நாளை சிரிப்பாய்,  
இன்றும் சிரிக்கின்றாய் எனில் ..  
காரணம்?  
கலையின்றி நீ இல்லை என்றறி!

தி. க. சிவசங்கரனும் ஊழியனில் புதுக் கவிதைகள் எழுதி வந்தார். அன்று அவர் வெறும் இலக்கியவாதி. கால வேகத்தில், கம்யூனிஸ்த் தத்துவம் அவர் கருத்தைக் கவர்ந்தது. அதன் பாதிப்பு படிப்படியாக எழுத்துக்களில் படியலாயிற்று. சமூக நோக்குடன், ‘எதார்த்த இலக்கியம்’ படைப்பதில் அவரது கவனம் திரும்பியது. வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பட்டோர், முதலாளி வர்க்கத்தினரால் சுரண்டப்படுவோர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியோர் பற்றி எல்லாம் அவர் கவிதைகள் எழுத ஆசைப் பட்டார். அந்த எண்ணாய்க்கோப் பிரதிபலிக்கும் அவரது வசன கவிதைகள் ஒன்றிரண்டு ஊழியனில் இடம் பெற்றன. என்றாலும், அந்நோக்கில் அன்று அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கவில்லை. மின்னால், அழுப்பென் போன்ற விஷயங்களும் அவருடைய ரசஜீன்களும் எழுத்துக்கும் உரிய பொருள்களாகத் தான் இருந்தன. அக்காலத்திய அவரது கவிதைக்கு இதோ ஒரு உதாரணம்:

## உலவும் கவிதை

பில்லுக் கட்டைத் தலை சுமக்க  
பில்லறிவாள் இடையிருக்க  
அந்த ஒளி சாய்கையிலே  
அவன் அசைந்து போருனே!

புதுக் கள்ளின் நுரைபோலே  
பொங்கி வரும் புத்தழுகு  
மங்கி வரும் கதிரொளியில்  
மயக்கந்தரு குதையோ!

அணில் கடித்த மாம்பழும் போல்  
அழுகு சொட்டும் செவ்விதழ்கள்  
சருகான வெற்றிலையில்  
அமுதினிமை கண்டனவோ!

காதற் சுருளோலை  
கண்டத்தில் பாசிமணி  
அரையிற் கிழிந்த உடை  
அமைவான குலுக்கு நடை

‘அத்தான் வந்திடுவான்  
அந்திவரை உழுது விட்டு;  
கித் தெழுந்திப் போகவேணும்  
செம்மறியைக் கட்ட வேணும்

என்றெண்ணம் ஓடி வந்து  
இங்கு முகம் திருப்பி நிற்க...  
ஸலங்கை ஒலி கிந்திவிட்டு  
சாடிவரும் இளமறியும்;

அப்போது பார்த்து விட்டேன்  
அவளுகு முழுவதையும்  
என் நெஞ்சைக் கிளறிவிட்ட  
எழுதவொன்னுக் காவியத்தை!

1947 மே மாதம் ‘கிராம ஊழியன்’ நின்று விட்டது.  
இறுதிவரை அந்த மாதம் இருமுறைப் பத்திரிகை வசன  
கவிதை வளர்ச்சிக்காக முழு முச்சடன் உழைத்து வந்தது.

## 9. மற்றும் சில

‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது ‘சினிமா உலகம்’ இதழ்களில் கவிதை எழுதிக்கொண் டிருந்தேன்...

ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் (வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்று தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. 1947-ல் இரண்டாவது மலர் வெளியிட்டார். இரண்டு மலர்களிலும், மரபுக் கவிதைகளும், புதுக் கவிதைகளும் மிகுதியாகவே இடம் பெற்றன.

தி. க சிவசங்கரனின் ‘சமுதாயப் பார்வைக் கவிதைகள் அம்மலர்களில் பிரசரமாயின. அவரது பரிமஞ்சமத்தைக் காட்ட அங்கே’ என்ற கவிதை உதவும்...

1

சாக்கடைச் சோற்றை  
யாம் உண்கிழேம்;  
அங்கு  
சர்க்கரைப் பொங்கலை  
ஜமாய்க்கிழுர்!

2

கந்தையால் மாணத்தைக்  
காக்கிழேம்; வாடைக்  
காற்றிலே நடுங்கித்  
துடிக்கிழேம்.  
சிந்தையில் அருளிலாப்  
பாதகர்—அங்கே  
சீமைத் துணிக்கு  
அலைகிழுர்.

3

மெத்தைக்குப் பூந்துகில்  
வேண்டுமாம்;

மேனியைப் பஞ்சஸீன  
 உறுத்து மாம்!  
 செத்தையில் குப்பையில்  
 படுக்கிரேம்!  
 தேள்களும்! ஈக்களும்  
 மூட்டையும்  
 கொத்திப் பிடுங்கினும்  
 நூங்குரேம்;  
 கோடையில், வாடையில்  
 சாகிரேம்.

4

சூழுக்கு விதியின் றி  
 அலைகையில் —அங்கே  
 கோப்பையில் சாராயம்  
 ஒடுது!  
 அம்மையின் மார்பில்  
 ரத்தத்தை —எங்கள்  
 அருமைக் குழந்தை  
 குடிக்கையில்...  
 “ஆர்லிக்ஸ மாவுக்கு  
 அலைகிரு; அதற்கு  
 ஆயிரம் பேரு  
 சிபாரிசு!

5

கொண்டவன் சீக்கிலே  
 சாய்ந்திட,  
 கூடவே யிருந்து  
 குமைகிரேம்.  
 அங்கே—  
 அண்டை வீட்டுக்காரன்  
 குட்டியை  
 அடித்துக் கொண்டுபோக  
 யோசனை

6

எங்கள் குறைகளை  
 இயம்பினேன்.

அதற்கென்றே பரிகாரம்  
தேடுவீர்!  
‘இல்லாத சாதி’ வென்  
நிகழ்ந்திட்ல்—இனி  
நில்லாது எங்கள்  
கைச் சுத்தியல்!

புதுமைப்பித்தனின் ‘மாகாவியம்’—‘காளான் குடை  
நிழலில் கரப்பான் அரசிருக்கை’ என்று ஆரம்பித்து வளரும்  
கவிதை-கவிக்குயில் இரண்டாவது மலரில் வெளிவந்தது.

‘தமிழ்க் குமரி’, ‘அகல்யா’ முதலிய அற்புதமான  
கவிதைகளை இயற்றிய கவிஞர் ச. து. க. யோகியாரும்  
சோதனை ரீதியாக ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசன  
கவிதைகள் எழுதி வைத்திருந்தார். அச்சில் வந்திராத  
அவற்றை ‘சினிமா உலகம்’ இதழில்களில் நாங்கள் பிரசுரிக்க  
முற்பட்டபோது, அவர் தடுத்து விட்டார்.

அவரது படைப்புக்கு உதாரணமாக ஒரு ‘காட்சி’யைத்  
தர வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இது  
‘சினிமா உலகம்’ இதழில் பிரசுரமானது...

அவள் யார்?  
வான் கடல் மீது மதியத் தோணி  
மிதக்கும் போது விரிகடல் மீதோர்  
புது மதி மிதந்து புன்னகை பூத்தது  
அவன் யார்?  
அழகுக் கடலை அழுதக் கோலால்  
கடையத் திரண்ட காதலின் வெள்ளெய்

2

கூந்தல்  
காதற் பறவையின் கவினுறுதுஞ் சிறகுகள்  
வகிடு  
கருமுகில் திரணிடைக் கதிர்விடும் மின்வரி

3

மதிமுகம் என்பார்;  
மதியையம் முகத்திற் கொப்பிடல் மட்டமை  
ஒன் மதி யவன் முகம் ஓரள வொக்கும்

கண்கள்,  
வான் போல் விரிந்தவை, வாரி  
போல் வாழ்ந்தவை  
கார் போற் கலங்கும், பனி போல்  
மயங்கும்.  
வசற்தமாய்ச் சிரிக்கும், வேனிலா  
யெரிக்கும்,  
காதலிற் கணிக்கும், கடை நுனி சளிக்கும்;  
கண்ணுாடாடும் கருவிழிப் பாவைகள்  
வெள்ளொ மதுவில் மிதக்கும் நாகப் பழும்;  
வைர வெள்ளத்தே மரகதத் தோணிகள்,  
நிலவுக்கடலில் நீந்தும் வண்டுகள்  
அக்கண்ணுக் கிணை இக்கண்.

ழுவிற் கணியுண்டாம், கணியிற் டு மலரா;  
ஆயினும் அவளது  
கன்னாம் என்னும் கணிந்த மாங்கணியில்  
காதலாம் ரோஜாக் கவின் மலர் சிரிக்கும்

காதல் மதுக் கடல் களிவாய், அதன் கரை  
கன்னாம் என்னும் கண்ணுடி மலர் வனம்  
அவ்வன மலர்கள் யாவினும் பெருமையைய்  
வாசனை வீசும் நாசிப் பொன் மலர்.

உள்ளவான் பூத்த உலகை மதியம்  
பற்கத ஒடு பசல் நிரைப் பொழியும்  
அந் நிலாக் கள்ளொ யருந்திய உதடுகள்  
செவ்விதழ் மலர்ந்து சிரித்துச்  
சிவப்பதேன்?  
அழகுக் கரசன் மன்மதன் அவளது  
பேச்சுக் கிள்ளொயைப் பிடிப்பதற்காகக்  
கொவ்வவக் கணிகளைக் கண்ணி

வைத்தானெனச்  
சிவந்தன உத்துகள், சிரித்தன மலர்ந்தே.

8

மகர யாழி விஜீயும் தோண் மிசை  
மன்மதன்  
நாளமாம் வலம்புரி நாடிய கழுத்தாம்  
தண்டிலே முகமெனும் தாமரை பூக்கும்

9

மார்பகம்,  
அழுகுக் கடல் வெடித்த அழுதக்  
குமிழிகள்,  
ஆசை விதை வளர்த்த நேசக் கனிகள்;  
புத்தினபப் புதுமைத் தேன் பூரித்த கலசங்கள்

10

புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே  
அலர்ந்தும் அலரா அரும்புச் சிறுமி  
கலந்தும் கலவாக் கனவுக் காஜையில்  
மலர்ந்தும் மலரா வசந்த வாயிலில்  
நின்றுள், நெஞ்சில் நிச்சயம் பிறந்தது.  
சூடாக் சூந்தலைக் கூட்டி முடித்தாள்  
சூசா மெல்லிடை சூசக் குழைந்தாள்  
நாடாச் சொல்லாள் நயமொழி பகர்ந்தாள்.  
மன்மதன் அவளொளி மலரும் கிண்ணியில்  
யெளவனம் என்னும் அழுதை வார்த்தாள்.

11

வெள்ளை நிலவின் வியப்புக் கிண்ணியில்  
வரன வில்லின் வர்ணக் கலவையைச்  
குரியன் சுடர்க் கதிர் துரியம் தொட்டு  
வார்த்த பொற்சித்திரம் வசந்தக் காற்றில்  
உயிர் பெற்றுலாவும், உலகம் மயங்கும்.

12

தீ என்ன?  
களவா, நினைவா, கற்பனையா?

அழகு வயலின் ஆசை மலரே—உன்  
காம்பெது வேரிரது விதையெது? மணியாய்  
வியப்புறு விளைவே வெறியன் கண்டது

13

காற்றவ ஞடலைத் தழுவக் காதலாய்  
வருவதைக் கண்டவன் வளை துகிற் பட்டு  
காற்றெழுடு பொருமையாய்க் கடும்போர் புரியும்.  
தங்கச் சரிகை வான் பொங்கிக் குதிக்கும்  
அல்ல, அல்ல; அவளிப்போது தான்  
வானத் திருந்து வையத் திறங்கினான்  
இன்னும்  
பட்டுச் சிறகு படபடக்கின்றது.

14

முதல் முதலாய்க் காதலியைச் சந்தித்த  
மோகனத்தில்  
கண்களவன் கண்ணுக்குக் களவா யொளித்தமையால்  
கண்ணைப் பிடிக்கக் கருத்தோடிப் போனதுவே.  
கருத்தைப் பிடிக்கக் கவினுள்ளம் தானேங்கும்.  
உள்ளம்தகைஞப் பிடிக்க உயிரோடிப் போயிற்றுல்  
ஓட முடியாத உடல் மட்டும் ஓய்ந்ததுவே.

15

கண்ணும் கண்ணும் கவ்வினா, எண்ணம்  
எண்ணம் ஒன்று யிலைந்தன; இருவர்  
பார்வையும் ஒரு கண நெடுமைப் பார்வையாய்ப்  
பளிச்செனச் சளிச்சது ஒளிச்சது; ஒருவரை  
ஒருங்கக் கவிழ்ந்தோம். ஆயினென் நாட்டம்  
வேரென்றும் காண்கில; விம்மிதமுற்றேம்.

ச. து. ச. யோகியார், வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ்  
ஆஃப் கிராஸ்’ தொகுதிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட  
கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கினார். அவ் வசன  
கவிதைத் தொகுப்பு ‘மனிதனைப் பாடுவேன்’ என்ற பெயரில்  
பின்னார் ‘ஜோதி நிலைய வெளியீடு’ பிரசரமாயிற்று,

இவ்வாருக, 1940 கள் வசன கவிதையின் வளமான வளர்ச்சிக்கு ஏற்ற காலகட்டமாக விளங்கியது. அந்த தசாப்தத்தின் இறுதியில், வசன கவிதைக்கு ஆதரவு தந்த பத்திரிகைகள் நின்று போயின. ந. பிச்சமூர்த்தி ஒரு வித விரக்தி மனதிலையில், கதை, கவிதை, கட்டுரை எதுவுமே எழுதாமல் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார். ஆகவே, 'புதுக் கவிதை' தேக்க நிலையுற்றது.

## 10. பிச்சமூர்த்தி கவிதைகள்

1937—1946

1937 முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு. பதினெட்டு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்பு பெற்றவர் போல மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதலானுர். அவரது பிந்திய கவிதைகள் (1960கள் காலத்தவை) 'எழுத்து' பத்திரிகையில் பிரசரமாயின.

ஆகவே, பிகாஷ்-வின் கவிதைகளை, 1940களில் பிறந்த வற்றை முதல் கட்டக் கவிதைகள் என்றும், அறுபதுகளைச் சேர்ந்தவற்றை இரண்டாவது கட்டக் கவிதைகள் என்றும் ஆராய வேண்டும். முதல் கட்டக் கவிதைகளின் நோக்கிறும் போக்கிற்கும், கருவுக்கும் கருத்துக்கும், பிற்காலக் கவிதைகளின் தன்மைகளுக்கும் மாற்றங்கள் உண்டா என்று கணிக்க வேண்டும். அறுபதுகளில் புதுக் கவிதை பெற்ற வேகத்துக்கும் கருத்தோட்டங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் ஏற்றபடி, கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதைகளிலும் வளர்ச்சி காணப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான், புதுக் கவிதைத் துறையில் பிச்சமூர்த்தியின் ஸ்தானத்தைப் பற்றி வாதங்களும் விதண்ட வாதங்களும் கிளப்புகிறவர்களுக்கு உரிய — நியாயமான — பதிலை நாம் பெற முடியும்.

1945-ல் ந.பிச்சஸூர் த்தி சிறுகதைகள் எழுதாமல் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பதைக் குறை கூறி, இலக்கிய ரசிகர் ஒட்டப்பிடாரம் ஆ.குருசுவாமி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த ரசிகருக்கு ந.பி. எழுதிய பதில் கருத்தில் கொள்ளத் தக்கது.

11-8-1945 தேதியிட்டு செட்டிகுளத்திலிருந்து பிச்சஸூர் த்தி எழுதிய அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதி இது:

“கவிதையைப் பற்றி நான் சில திட்டவட்டமான கருத்துக்கள் உடையவன். கருத்தாழ்மோ உணர்ச்சியோ இயற்கையின் தரிசனமோ இல்லாத ஒசைப் பந்தலைக் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத்துத் தமிழ்க்கவிகள் கற்றுவிட்டார்கள். அதன் விளைவாக ஒசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவிவிட்டது. இக் கொள்கைக்கு என் கவிதை மறுப்பு.

பழைய ஒசை இன்பக் கவி மரபை மறந்துவிட்டுக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழை அரசி, தீ என்ற தாயும் குஞ்சும், உயிர் மகள், ஒளியும் இருஞும் மாகவிகள் முதலியவற்றைப் படித்திருக்கிறீர்களா?

இம்மாதிரி கவிதை புது முயற்சியானதால் பழைய யாப்பு முறையை அனுபவித்த காதுகளுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் யுகம் மாறிவிட்டதென்ற உண்மையை காதுக்குச் சொல்ல வேண்டும். கவிதை இனி காதுக்கு மட்டுமல்ல. அச்சு இயந்திரத்திற்குப் பிறகு கவிதையில் கண்ணுக்கும் முக்கிய இடமுண்டு. உரை நடைக் கவிதை இதை நன்றாய் உணருகிறது.

சிறுகதைகள் எழுதிய காலத்தில் தலையுமில்லாமல் காலுமில்லாமல் இதென்ன என்று சொன்னவர்கள் அநேகர்.

சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சில காலம் சென்றதோ, அதே போல இப் புது கவிதையையும் ரசிக்க சில காலம் போகவேண்டி இருக்கலாம். திறந்த மனத்துடன் ஈடுபட்டால் கவிதையைக் காணலாம். ஒசையுடன் கூடக் காணலாம்,

(இந்தக் கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்து, இப்போது அது எனக்குப் பயன்படக்கூடும் என்று ஈருதி எனது பார்வைக்கு அனுப்பி உதவிய இலக்கிய நண்பர் ஓட்டப் பிடாரம் ஆ. குருசுவாமிக்கு என் நன்றி உரியது.)

பிச்சமூர்த்தி இயற்கையின் அழகுகளையும் தன்மைகளையும் நன்கு கண்டுணர்ந்தவர். வாழ்க்கையை விழிப்புடன் ஆராய்ந்தவர். இயற்கையும் வாழ்வும் கற்பிக்கும் பாடங்களை கவிதைக் கருத்துக்களாகத் தர முயன்றவர்.

அழகின் பக்தரான அவர் கூறுகிறார்:

வாழ்க்கையும் காவிரி

அதிலெங்கும் கிளிக்கூண்டு!

வார்த்தையே மனால்

ஓசையே ஜலம்

என் தீராத வேட்கையே

குவிக்கும் விரல்கள்.

பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்;

அழகென்னும் கிளியை அழைத்தேன்.

ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்

அழகினை அழைப்பேன் நான் எந்நானும்.

வாழ்க்கையை இயற்கை இனிமைகளை ரசித்து அனுபவிக்கும்படி தூண்டுபவை அவர் கவிதைகள்.

மனக்கிளியே! ஏங்கி விழாதே.

சத்தியாசியின் மலட்டு வார்த்தையை ஏற்காதே.

உடல் பஞ்சரமல்ல.

புலன்கள் பஞ்சரத்தின் கம்பியல்ல—

வெளியும் ஓளியும் நுழையும் பலகணி,

தெய்வப் பேச்சு கேட்கும் காது.

தெய்வ லீலையைப் பார்!

அதோ வானத்துக் கோவைப்போல் பரிதி

தொங்குகிறான்!

மலரின் மூச்சிலிருந்து மாட்டின் குழுறல்வரையில்,

குழலின் பேச்சிலிருந்து கடலின் ஓலம்வரையில்;

நாதமே அசைகிறது;

குரல் கொடுக்கிறது.

மனமே! காய்களிகளின் ரஸமே தெவிட்டா அழுதம்.

மலர்களின் மணமே தெய்வ வாசனை.  
 ஸ்பர்சமே தெய்வத் தீண்டல்.  
 பார்வையே ஒளியின் அலை.  
 உலகின் ஒளிகளே பரத்தின் நாதம்.  
 மணமே! புலன்கள் தளையல்ல,  
 விடுதலைக் கால்வாய்.  
 அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்—  
 அவனை அறிய,  
 ஆதி அழகில் மூழ்கி எழு,  
 கிளியே! ஈசனே ஊனுய், உருவாய், மலர்ந்திருக்கிறுன்.  
 புலன்களோரு ஏணி.  
 ஏணியைத் தூற்றுதே!

(‘கிளிக்குஞ்சு’)

வாழ்க்கை என்பதே போராட்டம்தான். அதில் சோனி யாகி ஒடுங்கிப் போவதில் பயனில்லை; இன்பமுமில்லை. எதிர்த்து நின்று போராட வேண்டும். இயற்கையும் அதைத் தான் கற்றுத் தருகிறது. இந்தத் தத்துவத்தை பிகோ—‘ஒளியின் அழைப்பு’ என்ற கவிதையில் விளக்குகிறார்.

பட்டப்பகலில் இரவைக் காட்டும் நிழல் கொண்ட பெரிய மரம். அதனடியில் ஒரு கழுகு.

ரத்தம் செத்த, சோனிக் கழுகு.

சோனியாவானேன்?

அதான் வாழ்க்கைப் போர்!

பெரு மரம், கபந்தன் தேவையோடு, சிறு ஏரத்தைச் சுரண்டுகிறது. ஏழைக் கழுகு தன் பங்கை ஒளி, வெளி, காற்று, நீர், அவ்வளவையும்—பறி கொடுத்து நிற்கிறது. வாழ்க்கைப் போர் அது.

‘கழுகு நோஞ்சலாகமல் என்ன செய்யும்?

அதற்காக விதியென்று பேசி, செங்குத்தாய் வளருமோ? தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ?

அட பிதற்றலே!

விதியைப் போற்றினால் தமளில் உழலலாம் பிறந்த. இடத்தில் வளர்வேணன்றால் சாவை

உண்ணலாம்.

ஆ! கழுகறியும் வளர்ச்சியின் மந்திரம்.

சோனிக் கழகு குறுக்கே படர்கிறது. பிறவி இருளைத் துளைத்து, சூழலின் நிழலில் வெறுத்து, முகமுயர்த்தி, விண்ணின்று வழியும் ஒளியமூலத்த் தேடிப் போகிறது. அமிர்தத்தை நம்பி, ஒளியை வேண்டி, பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதுவே வாழ்க்கைப்போர்.

‘முண்டி மோதும் துணிவே இன்பம்.  
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.’

நானும் ஒரு கழகு, சோனிக் கழகு!  
சூழவும் எவ்வளவு பெரிய, பழைய, முதிய இருட்டு! பழைமை என்ற பிரமையில், அரையொளியில்,  
பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக் கிள்றன!

அறிவின் சுயேச்சையை  
அமுக்குப் பிசாசுகள் எப்படி சிறைப்படுத்தி விட்டன!

எப்படி சுவடிகளின் குவியல்  
வசிக்கும் இடத்தைப் பறித்துக் கொண்டன!

எலும்பு தெரியும் ஏழ்மை  
எவ்வளவு ஏங்கி ஏங்கி அழுகிறது!  
நோயின் புலிக்குரல் எப்படி அஞ்ச வைக்கிறது!

உலகம் பொய், சாவு மெய்  
என்ற எவ்வளவு சாஸ்தீயப் புலம்பல்!  
பின் சோனியாகாமல் என்னுவேன்?’

இருப்பினும், மனம் தேறுகிறது, சிறு கழகின் போராட்டத்தைப் பார்த்து, உள்ளத்தில் தெம்பு பிறக்கிறது. உடனோ –

‘போர் என்ற சங்கு முழங்குகிறது.  
அழகின் சிரிப்பு அண்டமாய்ப் பிறந்திருக்கிறது;  
அகண்ட ஒளி அனுதியாய் மலர்ந்திருக்கிறது.  
அழகும் அத்யாத்மமும் அழைக்கின்றன.  
ஜீவா! விழியை உயர்த்து,

குழ்வின் இருள் என்ன செய்யும்?

அழுத்தத்தை நம்பு,

ஒளியை நாடு,

கழுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்.

குழ்வின் இருள் என்ன செய்யும்?'

இவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர். மண்ணை மட்டுமல்ல, வின் கீணயும் அளக்க முயல்வன அவரது கவிதைகள். கலைஞரின் பெருமிதத்தோடு அவர் சொல்ல வில்லையா என்ன —

நாங்களோ கலைஞர்

ஆமைபோல் உணர்ச்சியின்

கிணற்றில் அமிழ்வோம்

முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.

கீழுலகேழும் தயங்காது இறங்கி

ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்;

அணிகிலப் போல் கொம்பேறி

ஒளிக்கனி கடிப்போம்

சாலையின் மேலேறி

செம்மலர் உதர்ப்போம்

மேலுலகேழும் படகோட்டிச் செல்வோம்!

(‘கொம்பும் கிணறும்’)

இப்படி ஜீவன்களின் லீலையை ‘சக்தியின் பெருமையை, உடைஷயின் சிரிப்பை, இயற்கை அழுகளைப் பாடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! கவி மரபு தானே என்று சொல்லலாம். ஆனால், பிகாசு அவற்றை குறிப்பிடும் போது ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை தெரிகிறது; தனி நயம் மலர்கிறது.

உதயம் பற்றி அவர் கூறுவது இது:

செம்பட்டுச் சல்லடம்

சொகுஸாக உடுத்தி

செம்மலர்க் கூடையை

இடுப்பில் இடுக்கி

சதங்ககள் சிலம்ப

சீழ்வானில் முளைத்தாள்  
இரவென்னும் பெட்டியை  
உடை மெள்ளத் திறந்தாள்.  
குழிருள் சிறையுற்ற  
கதிரவன் கிரணம்  
தும்பைத் தெறித்த  
மாடுபோல் பாய்ந்தது.

‘இருஞும் ஒளியும்’ கவிதையில் இவ்விதம் ஒரு வர்ணங்களைக்கிடக்கிறது—

இருள் மலையின் மைக் குகையில்  
ஒளியாடு ஓலமிட  
கதிர்க்கண்றின் சோக ஒவி  
கடுஞ்சிறையில் கம்ம;  
பரிதியெனும் பொன் பருந்து  
பாய்ச்சலின் றிக் கிடக்க  
ஒளியும் இருஞும் கலந்துகூடி  
நற்பாம்பும் சாரை போலும்  
பின்னிக் காலம் ஒடலாச்ச.

இந்த விதமான இனிய வர்ணிப்புகள் பிச்சமூர்த்தி கவிதைகளில் நிறையவே உள்ளன. இயற்கையின் வளம்களை அழகாக வர்ணிக்கும் வெறும் கவிதைகள் அல்ல பிச்சாவின் படைப்புகள். இயற்கையையும் மனித வாழ்வையும் பொருத்திக் காட்டும் தத்துவ வெளிப்பாடுகளாக அழைந்துள்ளன ஒளியின் அழைப்பு, கிளிக்கூண்டு, கிளிக் குஞ்ச, காற்றுடி, பூக்காரி போன்றவை. காட்சி இனிமைகள் தீயான கவிதைகளாகப் பிறந்துள்ளன. மார்கழிப் பெருமை மழைக்கூத்து போன்றவை இந்த ரகத்தவை.

சாதாரண விஷயத்தைக்கூட அருமையான கவிதையாக்கி விடுகிறது பிச்சமூர்த்தியின் ஆற்றல். மூலையிலே கிடந்த தாஜையும், சாலையிலே கிடைத்த குச்சியையும், சூரையிலே கிடைத்த துணியையும், பாளையிலே கண்ட சோற்றையும், கொண்டு, புத்துருவும் கொடுத்து புதுப்பட்டம் ஆக்கிவிடுகிற திறமையைப் போன்றது அவருடைய கவித-

திறமை. காற்றுடி எனும் சிறு பொருளும் அவரது கவிதையில் உணர்ச்சியும் அழகும் பெறும் அற்புதச் சித்திரமாகி விடுகிறது.

மகுடி மேல் சீறிவரும்  
நாகம் போல் ஆடிற்றடி  
மின்னலைப்போல் வெகுண்டு  
முகிலிடையே ஏரிந்ததடி  
கத்தியைப் போல் சுருண்டு  
வெளியெங்கும் சமூன்றதடி.  
ராகுவைப் போல் எழுந்துஒடி  
குரியனைத் தீண்டிற்றடி.  
குரங்கைப் போல் வாலடித்து  
கர்ணம் பல போட்டதடி.  
காலைப் புருவைப் போல  
புள்ளியாய் மறைந்ததடி!

இயற்கையின் பல்வேறு கோலங்களையும், லீகைகளையும் அவர் கண்டு ரசித்திருப்பதை அவரது கவிதைகள் அணைத் திலும் காணலாம். மழையின் கூத்தை கம்பீரமான வர்ணிப்பாக ந. பி. சித்திரிப்பதை, முன்பே இத்தொடரில் நான் எடுத்தெழுதிய கவிதை விளக்கியிருக்கும். பூக்காரி கவிதையிலும் மழை நேரம் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சோக சித்திரமாக.

அம் மழை நேரக் காட்சி மாபெரும் வாழ்க்கை உண்மை ஒன்றை சுட்டுவதற்காகவே காட்டப்படுகிறது.

வாழ்க்கை பலாத்கார மயம் ஆகிவிட்டது. போட்டி, பொருமை, சண்டை சாவுதான் எங்கும் நடம் புரிகின்றன. அவற்றிடையே அன்பு அகிம்கை என்கிற போதனை எடுபடுவதில்லை. வாழ்க்கைக்கு சந்தையிலே இத்தெய்வக் குரல் விலை போவதில்லை. மழை நேரத்தில் ஜாதி மல்லிகையைக் கூவி விற்பனை செய்ய முயலும் பூக்காரியின் பொங்கும் குரல் மதிப் பிழைந்து போல் தான் இதுவும்.

‘சாரவின் கடுஞ் சினத்தில்  
பூ மோகம் ஆடவில்லை,

பூக்காரி குரலினெடு  
சூடிற்று மணமூயின் கண்ணீர்'

அதே மாதிரி ‘ஹரெங்கும் விஷப்புகை, வானைங்கும் எஃகிறகு, தெருவெங்கும் பினமலை, பிரங்கிக் குரல்’ பேசுகிற உலகச் சூழ்நிலையில் அன்பும் அகிம்சையும் பேச முற்படும் ‘ஆதிக்குரல்’ அமுங்கி விடுகிறது.

எனினும், கவி நம்பிக்கையை இழந்து விடவில்லை. பிச்சலூர்த்தியின் கவிக்குரல் நம்பிக்கை வறட்சியோடு தொனிப்பது அல்ல.

(உலகத்தார்) ‘ருத்ரனின் வெறிக்கூத்தில் கடுமோகம் கொண்டுவிட்டார்.

காமினா எரித்த ருத்ரன்  
கண்சிமிட்டில் தணிந்து போவான்.  
அன்பே சிவமாவான்  
மங்கலமாய் மலர் தருவான்,  
வேண்டுவோர் வாரீர்  
வாங்குவோர் சூரீர்!

என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி செய்கிறார்; ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி கூறுகிறார்:

‘எஃகிறகின் உயரம், தெய்வக்குரல் ஏறவில்லை’ என்றாலும் என்ன!

‘நெஞ்சுடையாக் கணவுத் தெய்வம்  
சூவுதலைக் குறைக்கவில்லை.  
அன்பே சிவமாவான்  
மங்கலமாய்த் மலர்தருவான் ...’

என்று நம்பிக்கை வெளிச்சம் தர முயன்றிருக்கிறார் கவிஞர்.

இன்பழும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. துன்பத்தில் சலிப்புற்ற மனம் இன்பத்துக்கு ஏங்குவது இயல்லு. அப்படி ஆசைப்பட்டு இன்பத்தை நாடுகிறபோது அது துன்பத்தை எதிர்பாராத வகையில் அழைத்து வந்து விடுகிறதே! இந்த உண்மையை வர்ணிக்கிறது ‘எமனுக்கு அழைப்பா?’ என்ற கவிதை.

வெப்பத்தில் வெம்பி வதங்கிய கவி ஈரத்திற்கேங்கி,  
வருணசீன வேண்டினார்.

கருணை பிறந்தது:

மழை முகில் மிதந்தது.  
நெஞ்சத்தில் குளுமையின்  
ஹாற்றுக்கண் வழிந்தது.  
அனல்பட்ட அறையினில்  
நளிர் முகம் கண்டது.

இன்பம்தான். சூடவே, ஏறும்புப் பட்டாளம் புகுந்தது.  
பாச்சைகளும் பல்லிகளும் வந்தன. ஈசல்கள் பறந்தன.  
பல்லிகள் ஈசல்களைப் பிடித்துத் தின்றன. கவியின் சிந்தனை  
விழித்துக் கொள்கிறது இப்போது—

சித்தத்தில் தூண்டில்முள்  
சுருக்கென்று தைத்ததது.  
�ரத்திற் கேங்கினுல்  
எமனுக்கு அழைப்பா!  
இன்பத்தை நாடினுல்  
துன்பத்தின் அணைப்பா?

பிச்சமூர்த்தியின் இயற்கை வர்ணனைகளும், அவர்  
கையாளும் உவமைகளும் புதுமையாய் நயமாய் மினிர்வன  
என்பதை அவரது சிறுகதைகளைப் படித்தவர்கள் உணர்ந்  
திருப்பர். இச் சிறப்புக்களை அவருடைய கவிதைகளிலும்  
காண முடிகிறது.

‘சித்திரைச் சூரியன்  
செஞ்சுலம் பாய்ச்சலால்  
ஆற்று மணல் வெள்ளம்  
அனலாகக் காய்ந்தது.  
பத்தரை மாற்றுச் சொர்ணப்  
பொடி போல் ரவி  
ஏற்ற மணல் காடு  
அங்கங்கே மின்னிற்று’  
‘மின்னல்கள் சிரித்து  
மேகத்தைக் கொள்ளுத்தின;  
சூதலெனும் நாகம்  
குடையோடு சீறிற்று.’

‘பேனுது பொங்கிய கவிஞர் கணவைப் போல், எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்கள்...நானுத பச்சைக் கை நீண்டு பரவல் போல் வாணப் பகைப்புல சித்திர மூங்கில்.’

‘பல்லற்ற பாம்பைப் போல நெளிந்து வரும் நல் நெருப்பு...குல்கொண்ட யானையைப் போல் அசைந்தாடும் அலைகள்.’

‘காலையின் கதவுகள், கிழக்கில் திறக்கவும், ஒளியாற்றில், செம்மேக மாதுகள் குளித்தனர்,—இத்தகைய இனிய உவரைகளையும், உருவகங்களையும் பிகாஷவின் கவிதைகளில் மிகுதியாகவே காணலாம்.

மழைக்கால இனிமைகள், அழுகுகள் பற்றிய பலரக்கான வர்ணங்கள் அவரது கவிதைகளில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். ‘வேட்கை’ என்ற கவிதையில் இப்படி ஒரு படப்பிடப்பு—

மழைநாளின் இருட்கால்  
விளையாடும் வேளை  
விந்தையாய் மரமெல்லாம்  
வழியை மறித்தன.  
மீன்பாயும் வானமும்  
வெளியு மெல்லாம்  
காட்டேறி ஊர்வலத்தைக்  
காட்டும் நேரம்.

ஒன்றி வேண்டும் என்று வேட்கை கொள்ளும் சில மன நிலைகளை அழுகாகக் கூறும் கவிதையில் இவ் வர்ணங்கள் வருகிறது.

வாழ்க்கையின் துண்பங்கள், மங்கு பொன் மாலை; நாட்களின் நேரயகள், தெறித்தோடும் நேரம்’, செல்வரும், ஏழை களும் சினிமா பார்ப்பதில் இன்புற்றிருக்கும் வேளை. திடீரென்று படம் அறுந்து போகிறது. அப்படி இருளடையும் போது மக்கள் தழல் வீசக் கூவுகிரு ‘அட, போடுங்கள் வேளிச்சம்! போடுங்கள் வேளிச்சம்’

மழை இருட்டில், உழைப்பு முடிந்து, வீடு வரும் பெண்கள், புன்னிருளால் வழி விழுங்கப்பட்டிருப்பது கண்டு அல்லவுறுகிறுகள். பரதைப் பாம்புபோல் அறியும் கால்கள், அடிஅடியாய் முன் ஜோற அவர்கள் வெருண்டு சொல்வது; 'நொடி நேரம் வெளிச்சம், வழி காட்ட வேண்டும்; வழிகாட்டவேண்டும்.

சீக்கின்றி காக்ககபோல் திரிந்து, எஃகைப் போல் தகையுடன் உழைத்து, கால் கஞ்சிக்கு வழிதேடி வாழ்ந்து வந்த ஏழை, கண்ணென்றி இழந்து குருடானன். கடவுளை எண்ணிக் கதறுகிறுன்: 'கண்போன பின்னர் உயிர் மட்டும் எதற்கு? சுற்றத்தின் சுரையைத் தாங்க, ஒளி பின்னும் ஈவாய். அன்றேல் உயிரின்று கொள்வாய்.'

வெய்யிலின் செதில்கள் போல்  
மான் புள்ளி கானுது.  
வேலியில் சட்டை போல்  
கொக்குகள் தோனுது,  
ஒயில்நடை  
போடுது வாலாட்டிக் குருவி  
சோலையை உருக்குது  
கருங்குயில் வீணை  
மலைக்குகை மூலையில்  
வாயைப் பிளக்குது.

இச் சூழலின், விலையற்ற ஒளியும், பருவத்தின் இனிப்பும், உள்ளத்தைத் தொட்டு உணர்வெழுப்பும் மலரும் பிறவும் அர்த்தமற்றனவாய் தோன்றுகின்றன பற்றற்ற யோகிக்கு. அவனுடைய வேட்கை, அழுதொளி அடைவது என்றே?" என்பதுதான்.

இனிமை, எளிமை, உணர்வு, ஓட்டம், அழுகு, கருத்தாழும் ஆகியவை நிறைந்த கவிதைகள் பல இயற்றி வெற்றி கண்ட பிச்சமூர்த்தி நீண்ட கவிதைகள் (சிறு காவியம்) படைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். கதையை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட இச்சொல் ஓவியங்களுக்கு அவர் பழைய நம்பிக்கைகள் அல்லது கருத்து களையே கரு ஆக அமைத்துக் கொண்டிருக்கிறார்.

மேகங்களைக் குடங்களில் பிடித்து சமைத்துச் சாப்பிடு கிறுர்கள் மலைவாசிகள் என்னிரு பழங்கதை மீது எழுந்தது ‘மழை அரசி’ காவியம். கருப்பொருள் எப்படி இருப்பினும், அந்தெடுங்கவிதை அழகும் புதுமையும் கலந்து மினிரும் இலக்கியப் படைப்பு ஆக உருவாகியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

மழை இல்லை. குடியானவர்கள் வருந்துகிறுர்கள்.

பாழாகப் போச்சு மானம்,  
கடவுளுக்குக் கண்ணினக் காணேம்.  
வைத்த பயிர் வாழவில்லை  
நட்ட விதை முட்டவில்லை  
மல்லிகைப்பூ மலரவில்லை.  
கிணற்றிலே சர்க்கைகள்லு  
குளத்திலே மண்ணுத்திட்டு.

இந்த நிலை மாறுவதற்காக பூசை முதலியன செய்தும் பயனில்லை. மழை பெப்பியவில்லை. கடவில்கூட மழை அரசியைக் காணவில்லை என்ற குழப்பம் ஏற்படுகிறது. குழுறுகின்ற அலைகளைப் பார்த்து ஒரு அலை கூறுகிறது; பரிதி என்னும் பேரரசன். காதல் வெறியோடு கன்னிகையைத் தொட்டான். எதிர் வெறியுடன் மழை அரசி உடன் போய் விட்டாள்.’

இதைக் கேட்ட அலைகள் போர்முரச கொட்டின. பரிதி யிடம் பாய்ந்தன. அவற்றின் போக்கு கவிதையில் அழகும் அமைந்துள்ளது.

அலைகளின் பச்சை உடல்  
இரும்பைப் போல் கருக்கலாச்சு.  
நீர்ப் பாழாம் நெடுங்கடலில்  
நுரைமாலை குலுங்கலாச்சு  
குல்கொண்ட யானையைப்போல்  
அசைந்தாடும் அலைகளொல்லாம்  
வெறிக்கூத்ததைத் தொடங்கிவிட்ட  
அண்டங்கள் இற்றுப்போக.  
வான்முகடு விரியும்படி  
அணைவுகுப்பில் அலைகள்

பரிதியிடம் பாய்ந்து சென்று  
பாய்ச்சிவிட்ட வெம்மொழிகள்.

பவளமலர் அரியணையில் பேரழகி கானுதநால் ஏற்பட்ட குழப்பங்களை விவரித்து, குதிரைகள், யானைகள் பஸ்லக்குகள் கடல்வாசல் கடந்ததில்லை.

கற்பரசி மட்டும் எங்கள்  
காவல் கடந்து விட்டாள்,  
அரிசி களவான பின்னர்  
உமியைப் போய் பேசுவானேன்?  
திருட்டு வெளியான பின்னர்  
திரை மறைவு தேவை உண்டோ?

என்றெல்லாம் அறிவித்து, ஒவ்வாத உறவென்றாலும் ‘மாமிக் கடல் மாளிகைக்கு மறுவீடு வந்திடுவீர்’ என அழைத்தன அலைகள்,

ஆனால் ரவி குடாகச் சொல்லிவிட்டான்;

மாண்வேட்டை ஆடும்  
இளவரசன் நானான்று,  
பேதையரை வலைவீசி  
விழியுருட்டும் வீணான்று.  
உயர்குலத்துக் கோர் அரசன்  
உயிர் நோன்பில் உயிர்ப்போன்  
எண்ணற்ற மண்டலங்கள்  
தோன்றி நின்று மாறத்  
தூண்டி வரும் பெருஞ்சோதி  
தூங்காத எழில் விளக்கு

கனாப்பாரம் பெற்றுவிட்ட தனக்குக் காதலுக்கு ஜது நேரம்? மழையரசியிடம் மையல் என்பது வெறும் கவிக்கனவு தான் என்றான். பிறகு, டூம்பாவை கொதிக்கும் கதிர் ஒன்றில் ஒட்டிக்கொண்டு காதலுரையோடு வந்தாள்; மேகத்துடன் மலைக்குச் சென்றாம். செந்தழல் சிம்ராதனத்தில் சாம்பஸ் கூடக் காணமாட்டார் என்று கூறி அனுப்பி விட்டான்.

கடல் அலைகள் மாரிப் பெண்ணை மலைகளிடம் அனுப்பின. மழை ராணி வேடார் வலை சிக்கிவிட்டாள்; அவர்கள் நோன்

பிலே பட்டிடுவாள் என்று கேள்விப்பட்டு, மாரி வேடர்களைப் போய்க் கெஞ்சினான். வேடர்களோ—

யாகீனவாய்க் கரும்பை நீங்கள்  
மீட்டும் ஆடப் பார்க்கிறீர்.  
எரிந்துபோன இறகு சூடு  
எழிலேறப் பார்க்கிறீர்.  
பாம்புரிக்கும் வெண்சட்டை  
செடிகளிலே ஆடும்.  
பொன்னுடலப் புதுப்பாட்பு  
ழுமியிலே மின்னும்  
பாம்பை விட்டுச் சட்டைக்காக  
அழுவதுண்டோ சொல்லு!  
அழுதமான மழை அரசி  
அண்டத்திலே முகீப்பாள்.  
அல்லி மலர்க் கால்சிலம்பு  
அகிலமெங்கும் இசைக்கும்

என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டு கடல் அலைகள் சீற்றம் கொண்டன.  
காவியத்தின் முடிவாக வரும் இப்பகுதி படித்து ரசித்து இன்  
புற வேண்டிய அருடையான கவிதைப் படைப்பு ஆகும்.

சினம் மிகுந்த கடல் திரைகள்  
வானளாவச் சீறன.  
கருமை மிகுந்த விஷத்துடனே  
வாகீனப் போய் பிடுங்கின.  
காற்று ஒன்று சூவிக்கொண்டு  
உலகை வளையம் வந்தது.  
கடற்கரை மணல் களெல்லாம்  
சுழன்று சவுக்கை எடுத்தன.  
செம்படவக் கொண்டல் வந்து  
வானில் வலைகள் வீசிற்று.  
உலகை ஏற்றும் ஓளிகளெல்லாம்  
மீன்களைப் போல் சிக்கின.  
மண்ணும் விண்ணும் ஒன்றதாக  
மழையின் தூதர் வந்தனர்.  
கருப்புக் கொண்டல் வாகீன வளைத்து  
வெளியைத்தமுவிக் கொஞ்சவே

இடிச்சதங்கை மனத்தைக் கவ்வ  
அதைச் சுற்று ஆடிக் குலுங்கவே;  
மின்னல் பெண்கள் பிடித்த கொடிகள்  
வெளியில் ஓயிலாய்ப் பறக்கவே  
வந்தது பார் மரகதத்தேர்,  
விழுந்தது பார் மழைத் துளி!  
மாயத் தேவின் மேலஞ்சில்  
வீற்றிருந்த மழை அரசி  
புண்சிரிப்பை அள்ளிவிட்டாள்  
பூர்ணிமையாள் போதை போல.

கடலலைகள் நானித் தலை குனிந்தன. நுரை மலை  
மாலை கட்ட கடலுக்குள் குனிந்தன. குடியானவர்கள்  
நெஞ்சத்தில் பால் ததும்பியது.

கர்ண பரம்பரைக் கதைதான் என்றாலும் கவிஞரின்  
படைப்பாற்றலும், கற்பனை வளமும், சொல்லாட்சியும்  
‘மழை அரசி’ காவியத்துக்கு ஜீவனும் எழிலும் சேர்த்  
துள்ளன.

‘சாகாமருந்து’ என்ற நெடுங்கவிதையின் கருவும்  
பழமையான, சிறு விஷயமே.

மரணம் பற்றிப் பேசுகிறார்கள் சிலர். ‘மேகத்திலோர்  
வர்ணம், நீரிலோர் குமிழி, காற்றிலோர் அசைப்பு.  
கனவிலோர் சிரிப்பு, வாழ்வு இதுவேபாகிஸ், வாழுவும் நாம்  
வேண்டாம்’ என்கிறுன் ஒருவன்.

பொன்மலர்த் தேவில் சாகாமருந்து இருப்பதாகக்  
கீனவு கண்டேன் என்று வர்ணிக்கிறான் மற்றொருவன்.  
அதை நாம் எப்படி அடைவது என்று ஜனங்கள் கேட்க,  
அவன் கணவை மேலும் விளக்குகிறான். ஒரு ஞானி  
மட்டும் ‘வெளியிலே இல்லை; சென்னி உச்சி நறுமலரில்  
அமுதம் உண்டு’ என்றார்.

மகிழ்மேல் தேடிச் சென்றவர்கள் சோமச் செடியைக்  
கண்டார்கள். சோமபானம் செய்து பருகி மகிழ்ந்தார்கள்.  
காடுகளில் தேடி அலைந்தவர்கள் அபினி, கஞ்சா, தென்ஜீ  
பஜீமரங்களின் கள் ஆகியவற்றைக் கண்டு களிப்புற்றார்கள்.

‘இவையே சாகா மருந்து. தவித்திடுதல் வேண்டாம் தான்டி விட்டோம் காலம்’ என்றார்கள்.

இருந்த இடத்திலேயே இருந்த ஞானி சொன்னார், ‘நானைக் காலையில் உண்மை புரியும்’ என்று.

மறுநாள் மயக்கம் தெளிந்தது. நாட்கள் ஒடினா. வழக்கமான தொல்லைகள், சாவு எல்லாம் இருந்தன. ஜூனங்கள் அறிவு புகட்டி அஞ்ஞானம் அகற்றும்படி ஞானியை வேண்டுகிறார்கள். அவர் வாழ்வின் இயல்பு பற்றிப் பேசுகிறார். அது மாந்தருக்குப் பிடிக்கவில்லை. போதைப் பொருள்களை விரும்பி உண்கிறார்கள்.

போதை உண்டால் நினைவு சாகும்,  
நினைவு போனால் காலனேது?

இயற்கை தந்த அமைப்புடன், காலத்தைக் கடக்க முடியாது. ஆகவே, இப்பொருள்களால் உதிர்த்தை மாற்று வோம். காலப்போக்கில் உதிரம் மாறி, நவமனிதன் தோன்றுவான். நமனமூப்பு நண்ணிடாது. நமனுக்கு அன்று வேலை இல்லை. அழிவை வெல்லும் அழுதம் நினைப்பை அழிக்கும் அழுதம் தான் என்று ‘பாதை கண்டவன்’ தெளிவு படுத்துகிறான்.

ஞானி உலக இயல்பினை எண்ணிக் கொள்கிறார்.

ஒளி தோன்றச் செய்த அன்று  
இருள் தோன்றச் செய்தாய் ஏனோ?  
உருத் தோன்றச் செய்த அன்று  
நிழல் தோன்றச் செய்தாய் ஏனோ?  
உண்மையை அறிவில் நாட்டிப்  
போலியும் ஏன் சமைத்தாய்?  
உள்ளத்தில் அழுதம் காட்டி  
உலகினில் நறவேன் வைத்தாய்?

என்று ஈசனை நினைவு கூர்கிறார்.

‘அக்னி’ என்பது நெருப்பின் இயல்பைக் கூறு விருது.

ஆதிகாலத்தில் அரணிக் கட்டைகளின் உதவியால் தீ பிறந்தது. அக்கட்டைகளையே தின்று தீர்த்தது.

இடைக்காலத்தில், மனிதர் ‘சிக்கிமுக்கிக் கல்’ மூலம் நெருப்பை உண்டாக்கினார்கள். தீ மரங்கள், காடுகளை நாசமாக்கியது.

நடைக்காலம். தீக்குச்சி, மின்சாரம் தோன்றினா. சொன்ன பேச்சைக் கேட்கும் தீ என்று மாந்தர் கருதினர். ஆனால், தீக்குச்சித் தொழிற்சாலையில் தீ; மின்சாரத் தொழிற்சாலையிலும் தீ. அக்னி பகைவனுகவே இருந்தது.

அரணி கட்டைகள், தீ, பத்து விரல்கள், மனிதர்; அரணியும் சிக்கிமுக்கியும்—இவற்றின் உரையாடல் போல் இந் நெடுங்கவிதை எழுதப் பட்டுள்ளது. முடிவாக தீ சொல்கிறது—

என்னிடமே பகை கொண்டு  
ஏற்றிவிட முயன்றிட்டாலும்  
நொடியில் நான் எரிவேன், அகினாவேன்:  
நிமிஷத்தில் சாவேன், பிறப்பேன்.  
வாழ்வென்றெனக் கொண்றில்லை  
தாழ்வென்று ஏதுமில்லை.  
இளமையுடன் இருப்பேன் என்றும்  
எரியும் தொழில் தலை எழுத்து  
நட்பெண்ணும் உறவிலுண்டு  
பகைமையின் போர் விதைகள்.  
கட்டுதிட்டக் கவனத்தோடு  
காதலித்தால் என்னை நீங்கள்,  
கால் செருப்பாய் சேவை செய்வேன்:  
குழந்தை போல் சுகமளிப்பேன்;  
கவனமின்றி. போட்டு விட்டால்  
பிரளயத் தீ படமெடுப்பேன்.  
இயற்கை என்னும் எங்கள் வம்சம்  
எளிதென்று எண்ண வேண்டாம்,  
நேசம் வேண்டாம் பகைமை வேண்டாம்.  
கவனித்தால் சேவை செய்வோம்.

கருத்துக்காகத்தான் இக் கவிதை.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இல்லைத்து, அறிவுத் தெளிவுடன் நல் வாழ்வுக்கான தத்துவம்

உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சஸ்ரூபத்தியின் கவிதைகள், அறிவொளியும், உணர்வின் ஒட்டமும், அழகு நயங்களும் செறிந்து, ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை.

## 11. சரஸ்வதியில்

மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது கவிதை எழுதி கட்சி கட்டியவர் க. நா. சுப்ரமண்யம்.

‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ ஆக்கறை காட்டிய தில்லை. இரு இலக்கியப் பத்திரிகை என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலே தான் ‘சரஸ்வதி’ கவிதைகளை பிரசரித்துக் கொண்டிருந்தது. மரபுக் கவிதைகள் தான் அதில் வெளிவந்தன. இரண்டு மூன்றுவது வருடங்களில் ஒரு கவிதை கூட இடம் பெறுத இதழ்கள் பல உள்ளன. அதன் பின்னரும் கூட இந்த நிலைமையில் தீவிர மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

ஜூந்தாவது ஆண்டில், ‘சரஸ்வதி’ மாதம் இருமுறைப் பத்திரிகையாக மாற்றப்பட்ட போது, க. நா. ச. அதிகமான ஒத்துழைப்பு தர முன் வந்தார். அப்போது அவர் புதுக் கவிதையும் எழுதி உதவினார்.

20-9-1958 இதழில் அவர் ‘மயன்’ என்ற பெயரில் எழுதிய கவிதை பிரசரமாயிற்று. அது தான் ‘சரஸ்வதி’யில் பிரசரமான முதலாவது புதுக் கவிதை.

### மின்னல் கீற்று

“புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக் கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை பெய்தால், நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன். தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் -ஆஹா! இன்பம்! சட்டச் சட்டவென்று பத்துத் தூற்றல் -ஆஹா! ஆஹா!

பத்தே பத்துத் தூற்றல் தான். பின்னர் புழுதியைக் கிளறிய காற்று விசிற மணம் ஒடி நகர்ந்து விட்டது. கரிய வானம் பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று தேடிற்று. கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடை மின்கீற்று என்னைத் தொட்டிருக்கும்; உலகை அழித் திருக்கும். தினசரிச் செய்திகள் கற்றிருக்கும்; தூற்றல் இன்பம் மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான் தனியிருந்து என்ன செய்வதென்று கைநீட்டா திருந்தேன்.”

இப்படி சொந்தமாகவும், ஆங்கிலக் கவிதைகள் சில வற்றைத் தழுவியும் க. நா. சு.: அஞ்சாறு கவிதைகள் எழுதினார். பிறகு, புதுக் கவிதை சம்பந்தமான தனது கருத்துக்களை விளக்கும் கட்டுரை ஒன்றை எழுதினார். அது ‘சரஸ்வதி’ 1959 ஆண்டு மலரில் பிரசரமாயிற்று.

அவர் கூறியுள்ள கருத்துக்கள் கவனிப்புக்கு உரியவை—

‘எளிய பதங்கள், எளிப சந்தம்’ என்றும், ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் கப்ரமண்ய பாரதி யார் புதுக் கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதி னார்கள்... ...

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும், மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போது தான் உயர் கவிதை எப்படித் தோன்றுவிற்று என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒலி வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதோரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது—பாரதியார் உயர்ந்த கவியானார். இந்தக் கவிதை

உண்மையை அலசிப் பியத்து எடுத்துப் பார்க்க முடியாது. ஆனால் குக்ஷமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர் இது.

இந்தக் கவிதை உண்மைக்கு இன்றை வாரிசாக புதுக் கவியும் புதுக் கவிதையும் தோன்ற வேண்டும்.

பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித் தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திர மின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்து விட்டால் அக் குறைகள் தானுகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டது. தனி மனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல; நல்லது, தீயது அடிப்படையிலும், ஆன்மீக பாரமாத்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடி களும் மலிந்து விட்டன. குறைகள் நிறைந்து நிற் கின்றன.

கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும், நிறையைச் சொல்வதும் ஒன்று தான். ஒன்றைச் சொல்லி மற்றொன்றை விடமுடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனி மனிதன் எனகிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளியும் சொல்லியும் சொல்லலாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக் கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்கு வதற்கு புதுக் கவிதை தேவை. அப்போது தான் சங்க காலத்தின் சிறந்த கவிதை சிருஷ்டிகளையும், சிலப்பதி காரம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களின் தனித் தண்மையையும் நாமும் இன்று எட்டமுடியும். இன்றும்

ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்ப ராமாயணமும் தோன்ற முடியும்.....

செய்யுள் இயற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம் தான் என்றாலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனீ, சீர், தளை என்றெல்லாம் நெந்து போன சிந்தணைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்கு கோபால கிருஷ்ண பாரதியாரும், சுப்ரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந் தார்கள். கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள்.

பக்தி விசேஷம், இசை முதலிவற்றால் முந்திய பாரதி யாரும், சமூக வெறி சுதந்திர வேசத்தினால் பிந்திய பாரதி யாரும் தமிழ்க் கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் உதவியது. இந்த இசை நயம் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால், சங்கநூல், கிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்! தமிழில் புதுக் கவிதை இலக்கணமாக இடைக் கால இலக்கண அணி மரபுகள் ஒழித்து மிகப் பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம்.

பல ஜோப்பிய மொழிகளில் கவிதையை சாகவிட்டு விடுவதில்லை என்று பல புதுக் கவிகள் பிடிவாதமாகவே புதுக் கவிதை செய்து வருகிறார்கள். இந்தப் புதுக் கவிதை யிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றையப் புதுமை களை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும், அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்

படைச் செய்யுள் வேகமூர், எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிதீகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக் கின்றன.

உதாரணமாகப் பார்த்தால், டி.எஸ். எவியட் என்பவர் புதுக்கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால் அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு முகத்தில் நின்று, இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானுறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு, பேச்சுச் சந்தத்துக் கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்து விடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையைப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல்என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதே போல எஸ்ரா பவண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரேவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிதைகளையும், ஜப்பானிய ஹோக்குகளையும் தன் மரபாக்கிக் கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றி பெற்றார். இன்றைய மொழிகள் பல வற்றிலுள்ள புதுக்கவிதைக்கு பொதலோர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும், வால்ட் விட்மனையும் தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களை எல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக் கவிதை விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால் அன்று ஆட்சி செலுத்திய

மரபைத் தகர்த்தெறிந்து விட்டு இவர்கள் ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து, இன்றைய பேச்சு வளத்து அடிப்படையிலே புதுக்கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக்கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் கூடுதலாக இப்போது புதுக்கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாக காட்சி தருகிறது.

தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்து விட்டது. (அல்லது செத்துக் கொண்டிருக்கிறது. இன்று கவிகள் என்று மரபுக் கவிதை எழுத வருகிறவர்கள் சொல்லுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.) புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்று விமரிசன விஷயமாக முடியும்.

(சரஸ்வதி ஆண்டுமலர்)

க.நா.ச. சரஸ்வதியில் அதிகமாக கவிதைகள் எழுதவு மில்லை. கவிதை பற்றிய அவருடைய கருத்துக்கள் குறிப்பிடத் தகுந்த பாதிப்பு எதையும் உண்டாக்கி விடவும் இல்லை.

சரஸ்வதி இதழ்களில் வேறு யாரும் புதுக்கவிதை எழுத முன்வரவுமில்லை.

பொதுவாக, சரஸ்வதி கவிதைத்துறையில் எவ்விதமான சாதனையும் புரிந்துவிட வில்லை. சோதனை முயற்சி என்ற தன்மையில் புதுக்கவிதையை அது விரும்பி வரவேற்று ஆதரவு கொடுக்கவும் இல்லை.

இதற்குக் காரணம் ‘சரஸ்வதி’ ஆசிரியர் விஜய பாஸ்கரனுக்கு கவிதையில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. நல்ல கவிதைகளை ரசிக்கக் கூடியவர்தான் அவர். என்றாலும் புதுக்கவிதை என்பது பரிகாசத்துக்கு உரியது. என்றே நண்பர் கருதியதாகத் தோன்றியது. ‘தட்டுங்கள்—திறக்கப்படும்’ என்ற கேள்வி பதில் பகுதியில் அவர் எழுதி யுள்ள இரண்டு கூற்றுகளை நான் இதற்கு நல்ல உதாரணமாகக் காட்ட முடியும்.

கே: வசனத்தில் கவிதை வருமா?

ப: ஓ! வசனத்தில் கவிதைவரும்; கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன கவிதை வரும். ரெண்டுங் கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது?

(சரஸ்வதி, 1959-8வது இதழ்)

கே: வசன கவிதை என்றால்?

ப: வெஜிடபிள் பிரியாணி என்று அர்த்தம்.

(சரஸ்வதி, 1959-11)

ஆகவே, ‘சரஸ்வதி’ மூலம் புதுக்கவிதை புத்துயிர்ப் போ, புதிய வேகமோ பெற முடியாமல் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

## 12. எழுத்து-முதல் வருடம்

புதுக் கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வளிமையும் பெறுவதற்கு ‘எழுத்து’ தோன்ற வேண்டியிருந்தது.

சி. சு. செல்லப்பா 1959 ஜூவரியில் ‘எழுத்து’ மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக் கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆகை நிறைந்த எதிர்பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது அவசியம் முதல் இதழின் ஆசிரியப் பிரகடனத்தில் ஒரைபரப்

பப்பட்டிருக்கும். ‘எழுத்து’ முதல் ஏட்டில் மட்டுமல்ல, முதல் வருடத்தின் எந்த ஏட்டிலுமோ புதுக் கவிதை சம்பந்தமான அபிப்பிராயம் எதுவும்—ஆசிரியர் பக்கத்திலே கட்டுரையாகவோ, அல்லது படைப்பாளிகளின் அபிப்பிராயமாகவோ—பிரசரிக்கப்படவில்லை.

5-வது இதழ் ‘கு. ப. ரா. நினைவு ஏடு. அதில் கு. ப. ரா. பற்றி பலர் எழுதிய கட்டுரைகளோடு, கு. ப. ரா. படைப்புகள் ஒரு சிறுக்கை, ஒரு கட்டுரை, ஒரு விமர்சனம், ஐந்து கவிதைகளும் சேர்க்கப்பட்டன. கட்டுரை, ‘வசன கவிதை’ என்ற தலைப்பில் கு. ப. ரா. ‘கலாமோகினி’ யில் எழுதியிருந்தது ஆகும்.

‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை’ ஒரு சோதனை முயற்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமே செல்லப்பாவிடம் மேலோங்கியிருந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சாதனை முயற்சியில், ‘இலக்கிய அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்வதுதான்’ முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருந்தது என்றும் கொள்ளலாம்.

‘எழுத்து இலக்கியக் கோட்பாடுகள், தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத்தான் இலக்கியப் படைப்பும் ரசஜையும் ஏற்பட முடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன் முன் வைத்துக் கொண்டுள்ளது’ என்று முதல் ஏட்டில் அறிவித்துள்ளது.

டெனடியாகவே இலக்கியப் படைப்பு பற்றிய தனது அக்கறையையும் பிரஸ்தாபித்திருக்கிறது.

‘கருத்துக்களைச் சொல்வதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபித்து இருப்பதால், இலக்கிய படைப்பு சம்பந்தமாக எழுத்து தனக்கு எல்லைக் கோடிட்டுக் கொண்டுவிடும் என்பதல்ல. சொல்லப் போனால் படைப்புதான் ‘எழுத்து’க்கு முதல் அக்கறையாக இருக்கும்’ என்றும்,

‘இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்கு களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்’ என்றும் தெளிவுபடுத்திக் கொண்டது.

‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து புதுத் தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயல்கிறவர்களின் படைப்புக்களை வரவேற்பது என்பதை ‘எழுத்து’ தனது லட்சியமாக வரித் துக் கொண்டது.

அதனால், கவிதைத் துறையில் புதுக்கவிதைக்கு அது இடம் அளிக்க முன் வந்தது.

முதல் இதறில் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக் கடை நாரணன்’ என்ற கவிதை வெளி வந்தது. அது எழுத்துக்காக விளேஷமாக எழுதப்பட்டது அல்ல. பங்கீட்டு முறை அமுலில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை.

எப்படிடம் பிழைப்பது என்று துணிந்து விட்ட நாரணன் பெட்டிக் கடை வைத்து, ஏற்றம் பெற்று, மளிகைக் கடை முதலாளி ஆகி, மண்ணொன்றையும் பங்கீடு, அரிசிப் பங்கீடு ஆகியவற்றின் துணையோடு பெரும் பணக்காரன் ஆனதை அழகாக வர்ணிக்கும் கவிதை. வாழத் தெரிந்தோர் கையாளும் யுத்தர்மங்களையும் அவர்களுடைய ‘வாழ்க்கை நோக்கையும் சுவையாகவும், கிண்டல் தொனியோடும் இக் கவிதை எடுத்துச் சொல்கிறது.

க. ந. சுப்ரமண்யம் கவிதைகள் இரண்டு ‘கவிதை’ என்ற சொந்தப் படைப்பும், ‘ஆங்கிலக் காசி ஒருவர் எழுதியதைப் பின்பற்றி’ எழுதப்பட்ட ‘வர்ணம்’ என்பதும்—வந்திருந்தன.

முதல் வருடத்தில் ந. பி. கவிதைகள் மூன்றே மூன்று தான் (பெட்டிக் கடை நாராணன், விஞ்ஞானி, கலீல் கிப்ரான் தமிழாக்கான ‘ஜீவா! தயவுகாட்டு’) பிரசுரமாயின-1, 2, 3 ஏடுகளில்.

‘எழுத்து’ முதல் ஐந்து ஏடுகளில் க. நா சுப்ரமண்யம் கட்டுரைகளும் கருத்துக்களும் மிக அதிகான இடம் ரற்றி

ருந்ததைப் போலவே, முதல் வருடத்தில் (ஏழு ஏடுகளில்) அவரது கவிதைகளும் அதிகமாகப் பிரசுரமாகியிருந்தன.

க. நா. சு. சோதனை முயற்சிகள் என்றே கவிதைகள் எழுதினார் என்பதற்கு அவருடைய வரிகளையே எடுத்தெழுது வதுதான் நல்லது.

‘கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம், விஷயத் தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழுத்து, காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும் கண் தருகிற கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்; இன்றைய உண்மையை நிரந்தர மாக்குகிற காரியம்தான், இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேசும் சந்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன் கழுதையா, குதிரையா, வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று கேளி செய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும்போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கிய சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் சேவிக்கிடமாகவேதான் காட்சியளித்துள்ளன...

‘என் புதுக் கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கியமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பயன்தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தே நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம் முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம் பெறுகிற விஷயங்கள் எல்லாமே. உவரைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே, என் கவிதைக்கு விஷயம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்; ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும்—அதே சமயம்

பூரவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பப் பிரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக் கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன்.'

(சரஸ்வதி' மலர்—‘புதுக் கவிதை’ கட்டுரை)

க. நா. ச. வின் ‘கவிதை’ எனும் கவிதையை படித்துப் பாருங்களேன்!

எனக்கும்  
கவிதை பிடிக்காது,  
மனிதன் எத்தனையோ  
எட்டுக்கள் எடுத்து வைத்துவிட்டான்:  
இவற்றில்  
எத்தனை எட்டுக்கள் கவிதையால்  
சாத்திய மாயின

என்று யார்  
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்  
எதற்காகத் தான் கவிதை தோன்றுகிறது?  
மொழியின் மழுகை அழுகுதான்.

ஆனால் அது போதவே

போதாது.

போதுமானால் கவிஞதையைத் தவிர வேறு  
இலக்கியம் தோன்றியிராதே, போதாது  
என்றுதான், ஒன்றன் பின் ஒன்றுக  
இத்தனை இலக்கியத்

துறைகள்

தோன்றின - நாடகமும், நாவலும், நீள்  
கதையும். கட்டுரையும் இல்லாவிட்டால்  
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்  
திருப்தி தருவதில்கூடியே!

அதனால்

தான் நானும் கவிதை எழுதுகிறேன்.  
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.  
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்  
தரும். கலையின்  
பிறப்பு

இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே  
இன்னமும் உயிர் வைத்துக் கொண்டிருப்பது  
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்  
என்று சொல்லலாம்.

‘எழுத்து’ முதல் ஏட்டில் தந்த கவிதைகளைப் பார்த்து  
விட்டு, தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைஸ்வரம்,  
‘பசுவய்யா’ என்ற பெயரில் சுந்தர ராமசாமி ஆகியோரும்  
கவிதைகள் எழுத முற்பட்டார்கள்.

‘கவி-வேதனீ’ என்ற வேணுகோபாலன் கவிதை 2-வது  
ஏட்டில் இடம் பெற்றுள்ளது. பிறகு 9, 11 ஏடுகளில் ‘நான்  
கவியானேன்’ ‘வெள்ளம்’ எனும் கவிதைகள் வந்துள்ளன.

துரைஸ்வரமியின் கவிதைகள் (காத்த பாஜீ, கடன்  
பட்டார், சிலை) 3, 4, 5 ஏடுகளில் பிரசரமாயின.

புதிதாகக் கவிதை எழுதியவர்களில் ‘பசுவய்யா’  
கவிதைகள் புதுமையும் தனித் தன்மையும் பெற்று விளங்கின.  
மூன்றுவது இதழில் வெளியான ‘உன் கை நகம்’ குறிப்பிடத்  
தகுந்தது.

நகத்தை வெட்டியெறி -அழுக்குச் சேரும்  
நகத்தை வெட்டியெறி -அழுக்குச் சேரும்.

அகிலமே சொந்தம் அழுக்குக்கு!  
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு?

‘பிருண்டலாமே—எதிரியைப்  
பிருண்டலாமே?’  
பிருண்டலாம், பிடுங்கலாம்,  
குத்தலாம், கிழிக்கலாம்.

ஆற்ற தழுவிய  
அருமைக் கண்ணுளின்  
இடது தோளில்  
ரத்தம் கசியும்.

வலது கை நகத்தை வெட்டியெறி -அல்லது  
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு.

தூக்கி சுமக்கும்  
அருமைக் குழந்தையின்

பிஞ்சைத் துடைகளில்  
ரத்தம் கசியும்.

இடது கை நகத்தை வெட்டி யெறி அல்லது  
அழந்தை சுமப்பதை விட்டுவிடு.

நகத்தை வெட்டி யெறி—அழுக்குச் சேரும்  
நகத்தை வெட்டி யெறி—அழுக்குச் சேரும்.

‘குறும்பை தோண்டலாமே—காதில்  
குறும்பை தோண்டலாமே?’

குறும்பை தோண்டலாம்  
குறும்பை தோண்டலாம்

குறும்பைக்குக் குடியிருப்பு  
குடலுக்குக் குடிமாற்றம்  
குருதியிலும் கலந்துபோம்—உன்  
குறுதியிலும் கலந்துபோம்.

நகத்தை வெட்டி யெறி—அழுக்குச் சேரும்.  
நகத்தை வெட்டி யெறி—அழுக்குச் சேரும்.

இவ்வாறு புதிய நோக்கும் போக்கும் பெற்ற  
பசுவய்யா தொடர்ந்து கவிதை எழுதினார். கதவைத் திற,  
வாழ்க்கை, மேஸ்திரிகள், என் எழுத்து என்பன ‘எழுத்து’  
முதல் ஏடுகளில் வெளி வந்துள்ளன.

கருத்தாழும் கொண்ட மேஸ்திரிகள்’ என்ற கவிதை  
மிகுதியும் ரசிக்கத் தகுந்தது.

1

பல்கலைக் கழகத்தின்  
முன்னெரு தோட்டம்  
தீட்டினார் மேஸ்திரி  
அற்புதத் திட்டம்.

2

திட்டம் விளைந்தது  
தோட்டம் மறைந்தது  
காட்சி தந்தது  
மிருகக் காட்சிசாகூ.

தோட்டத்தில் மேஸ்திரி ஒருவரே  
என்னத் தொலையுமோ உள்ளே?

‘எழுத்து’ புதுக் கவிதை முயற்சிகளுக்குத் தந்த  
ஆதரவைக் கண்டு உற்சாகம் பெற்று, மா. இளையபெருமான்,  
கி. கஸ்தூரிரங்கன், சி. பழனிசாமி, சக்ரதாரி, சுப. கோ.  
நாராயணசாமி, ஆகியோரும் இவ் வருடத்தில் கவிதைப்  
படைப்பில் ஈடுபட்டார்கள். எல்லாம் ரசிக்க வேண்டிய—  
பாராட்டுதலுக்கு உரிய - படைப்புகளேயாகும்.

‘எழுத்து’ 14-வது ஏட்டிலேதான் ஆசிரியர் ‘புதுக்  
கவிதை’பற்றி பிரஸ்தாபிக்கத் துணிந்துள்ளார்.

‘பழங்கவிதை புதுக் கவிதை என்று அதிகம் இப்போது  
பாகுபடுத்திப் பீபசிக்கொள்கிறோம். புதுக் கவிதை முயற்சிகள்  
என்று ஒருவகை கவிதைகளுக்குப் பெயர் குட்டி, அதற்கு  
தருகிறோம். தமிழ்க் கவிதை முயற்சிகள் என்று ஒருவகை  
கவிதைகளுக்குப் பெயர் குட்டி, அதற்கு இடம் தருகிறோம்.  
தமிழ்க் கவிதையைத் தனியான ஒரு பாதையில், திருப்பி  
விட்ட பாரதியின் தனித் தன்மையை ஏற்றுக்கொண்ட பின்,  
அதற்குப் பிறகு அவ்வப்போது தோன்றும் ஆற்றல்கொண்ட  
வர்களது சோதனைப் படைப்புகளுக்கும் ஒரு அந்தஸ்து, ஒரு  
இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது கவிதை முயற்சி  
எந்த அடிப்படையில் எந்த அளவுக்கு பழங்கவிதையிலிருந்து  
மாறுபட்டு நிற்கிறது என்பதை எல்லாம் ஆராய்வதற்கான  
அளவுக்கு புதுக்கவிதை வளம் பெருகவில்லை என்ற  
ஒரு நினைப்பும் இருந்து வருகிறது. இந்த எட்டிஸ் பிச்ச  
மூர்த்தி வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  
இன்று புதுக்கவிதை சோதனை ஆரம்பித்து வைத்த முதல்வர்  
பிச்சமூர்த்தி. புதுக் கருத்துக்கள் ஆதாரத்துடன் அழுத்த  
மாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ள கட்டுரை அது.’

## 13. பிச்சஸூர்த்தி கட்டுரை

புதுக் கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று நீதியில் எழுதுவதற்காகவே இந்தொடர் பிறத்தது அதனால்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான 1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கிய பத்திரிகைகளில் பிரசாரிக்கப்பட்ட பலருமான அபுப்பிராயங்களையும் முழுக்கட்டு ரைகளாக அவ்வப்போது எடுத்தெழுத நேரிட்டது.

1950களில் புதுக்கவிதை புதியவேகம் பெற்று வளரத் தொடங்கியது, அப்போதும் அந்த முயற்சியைக் கேளி செய்தும், குறை கூறியும், கண்டித்தும் பேசியவர்களும் எழுதியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களது எதிர்ப்புக்குப் பதில் கூறுவது போல, ந. பிச்சஸூர்த்தி எழுதிய கட்டுரை எழுத்து, (பிப்ரவரி 1961 14வது ஏட்டில் வெளிவந்தது.

கருத்தாழும் கொண்ட, 'வசன கவிதை' என்ற அந்தக் கட்டுரையை அப்படியே எடுத்தமுதுவது இவ்வரலாற்றுக்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். சிந்தனைச் செய்திவோடும் அழுத்தத்துடனும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை இன்றைய ரசிகர்களுக்கும் இனி வரும் வாசகர் களுக்கும் பயனுள்ளதாத இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

### வசன கவிதை

வசன கவிதை என்று கிடையாது. அது கவிதையே ஆகாது என்று ஒரு விமர்சகர் கூறியிருக்கிறார். என இல்லை, என் ஆகமுடியாது என்று தர்க்க நீதியாக எனக்கு விளங்க வில்லை. வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை என்பது உண்மைதான். வசனம் நமக்கு செய்தியைத் தெரிவிக்கிறது. நம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விஷயங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. எனவே தபாலில்ப்போல இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்புகொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. நேரிடையாக உள்ளதைத்

தொட்டு புதிய அனுபவத்தை எழுப்ப முயல்கிறது. தனக் குள் எரியும் சுடர்கொண்டு மற்றெலூரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் வசனத்தை கவிதையைப் போல் செயல்படுத்த முடியாதா? கூடாதென்ற நியதி உண்டா? இல்லை. அம் மாதிரி செயல்படும் பொழுது வசனம் தன் தொழிலை விட்டுக் கவிதையின் தொழிலை ஏற்றுக்கொண்டு விடுகிறது என்று தான் ஏற்படும். பார்வைக்கு வசனம். உண்மையில் கவிதை.

மற்றெலூரு விஷயம். இப்பாகுபாடு தெளிவை உத்தே சித்து செய்யப்பட்டதே ஒழிய நிரந்தரமானதென்று கருதக் கூடாது. நோக்கத்தினால் அவை பாகுபாட்டைச் சேர்ந்த தன்மையோ மற்றெலூரு பாகுபாட்டைச் சேர்ந்த பெருமையையோ அடைகின்றன. ஐரூப்தில் வேகம் ஏறுவதுபோல் உணர்ச்சி கூடினால் தரையில் நடக்கும் வசனம் சிறகு பெற்றுக் கவிதையாகிவிடும்,

ஒரு உதாரணத்தைக்கொண்டு பார்ப்போம். பாரதியார் ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசன கவிதைகளை இயற்றித் தந்திருக்கிறார்.

‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து. காற்றும் இனிது. தீ இனிது. நிலம் இனிது. ஞாயிறும் நன்று. திங்களும் நன்று. வானத்துச் சுடர்களைல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது இட இனிது.’

என்று முதல் கவிதை தொடங்குகிறது.

இது வசனமா? தர்க்க அறிவுக்கு என்ன புரிகிறது. கண்ணினக் கட்டி காட்டில் விட்டதுபோலல்லவா இருக்கிறது. சுருதி பேதமாக அல்லவா இருக்கிறது.? ஆம் வசன ரீதி யாகப் பார்த்ததால் விளைந்த வினை இது. இது கவிதை செய்தி சொல்ல வந்த, விஞ்ஞானத்தை விளக்க வந்த வசன மல்ல. சிருஷ்டயின் அனுபவத்தைக்கூறும் உணர்வுள்ள சொற்கள்.

எனவே வசனம் கவிதையாக முடியாதென்று முன் கூட்டியே முடிவு செய்வது தர்க்கத்திற்கு ஒவ்வாது. மனித னுடைய மொழிகள் அடைந்துள்ள மாறுபாட்டையும், கவிதை என்னும் துறை அடைந்துள்ள வளர்ச்சியையும் சரித்திர ரீதியாக உணராத குற்றம்தான் இம்மாதிரி அபிப் பிராயங்களுக்குக் காரணமாகிறது.

கவிதையின் சரித்திரத்தைப் பார்த்தால், பாட்டி விருந்தே கவிதை பிறந்திருக்கிறதென்று தோன்றுகிறது. முதல் முதலாக மனிதன் பாடத்தான் பாடியிருப்பான். இத் துறையில் அவனுடைய ஆதிகுருமார்கள் என்று குயிலையும் மாட்டையும் கரிச்சாணையும், நீரோலியையும் இடியையும் இவை போன்ற எண்ணற்றவையேயும்தான் கொள்ள வேண்டும். எனவே பாடினுன் என்பதைவிட இசைத்தான் என்றே கூறலாம். ஒருக்கால் வாயால் இசைக்கும் முன்னரே இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கவும் கூடும். வண்டடித்த மூங்கிலில் எழும் ஓலியைக் கொண்டே புல்லாங்குழல் கண்டு பிடித்தார்கள் என்றுசொல்லக் கேட்டிருக்கிறேன். இசைக் கருவிகளைக் கொண்டு இசையறிவு விரிந்திருக்கக் கூடும். நாதசுரத்தில் சாகித்யத்தைப் பழக தத்தகாரங்களே போது மானவை என்று சொல்லப்படுவதையும் இங்கு நினைவுட்டிக் கொள்ளலாம். வாத்தைகளை உருவி விட்ட மெட்டைத் தானே வாத்யத்தில் கேட்கிறோம். முதல் முதலாக சொல்லுக்கு அதிக இடமற்ற இசையே பாட்டாக உலவிற்று என்று கருதலாம்.

மனிதனுடைய சிந்தனையும் உணர்ச்சியும் வளர்ச்சி அடையத் தலைப்பட்ட பிறகு வெறும் இசையால் உண்டா கும் இன்பத்துடன் பொருளையும் மன நெகிழ்ச்சியையும் வியப்பையும் துயரத்தையும் சொற்களின் மூலம் ஊட்டி இசைக்கு நிரந்தரமான அடிப்படையையே அளிக்கலாமே என்ற ரகசியம் மனிதனுக்குப் புலனுகி விட்டது.

சுவக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி சொல்லொன்றை ஏக்கத்தை உண்டாக்குகிறது என்பது நம்முடைய அனுபவம், ஆனால்

மனிதன் உயிரின் பெருவெள்ளத்திலிருந்து பிரிந்த தனித் துளி மூலத் தொடர்பறுந்து வாழ்வெனும் துயரக்கடலில் விழுந்து தத்தளிப்பதாகக் கருதி தவிக்கும் ஜீவன். இந்தப் பிரிவினாத் துயரத்திற்கு வேதணிப்படுவது போன்ற வேதணை தரும் சொற்களையும் இவ்வேகத்துடன் கோர்த்து விட்டால் இசை கவிதையாகி விடுகிறது. காற்றில் தோன்றி காற்றில் மறையும் இசை கால் பெற்று நிலைத்து உணர்ச்சிக்குத் தீழுட்டும் சிறப்பை அடைகிறது. இப்பொழுது இசை வெறும் குறிப்பற்ற கிளர்ச்சியாக இல்லாமல் பொருளுள்ள பாட்டாகிறது. கவிதையாகிறது.

ஆனால் ஒன்று. இரண்டு வகையிலும் காதென்னும் பொறி வழியேதான் இந்த இன்பமும் அனுபவமும் தோன்றியாக வேண்டி இருக்கிறது. காதை முன்னிறுத்தியே இதுவரை கவிதை எழுதப்பட்டு வந்திருக்கிற தென்பதை இங்கு நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கவிஞர்களில் பலர் கவிதை புனைவதற்குமுன் சந்தத்தையோ பாவகைகளின் இரண்டொரு வரிகளையோ நினைவில் கொண்டு பரிசுவாக்கி கவிதையின் சொற்களை மீதேற்றி கவிதை புனைவது எனக்குத் தெரியும். யாப்பிலக்கண அறிவின்றியே வெற்றிகரமாக கவிஞர்கள் இந்தக் காரணத்தினால்தான் ஒளிக் குற்றமின்றி கவிதை புனைய முடிகிறது.

இப்பொழுது முக்யமான பிரச்சனை என்னவென்றால், காதை நம்பாமல் கவிதையைத் தோற்றுவிக்க முடியாதா என்பதுதான். அனுபவத்தில் புதுமையைக் காட்ட விரும்பும் கவிஞர் இது இயலும் என்பதைக் கண்டான். கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே, சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கிறதென்ற உண்மையைப் புதுக்கவிஞர் கண்டுபிடித்தான். கவிதை சொற்களில் இல்லை, ஒளிநயத்தில் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இரண்டுக்கும் காரணமான தன்னிடத்தில் இருக்கிறதென்ற பேருண்மையை, அதிருஷ்ட-

வசத்தாஸ் தான் பெற்ற அனுபவத்தில் இருக்கிறதென்ற ரசனை நுட்பத்தை உணர்ந்தான்.

இந்த அடிப்படையின் மீது பார்க்கும் பொழுது கவிதை காதை நம்பித்தான் வாழ வேண்டுமென்ற அவசியம் தோன்றவில்லை. கவிதையின் மரபுக்கொத்த அங்கங்களும் இக்கருத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கவிதைக்கு உயிர்நாட்டியான உவமை அனி பெரும்பாலும் கண்ணொச்சார்ந்த அலங்காரம், காதை நம்பிக் கவிதை பிறக்க வேண்டியிருந்த நிலையிலும்கூட, கவிதையின் சிறப்பெல்லாம் ஜம்பொறிகளின் தயவுவையும் மீறிப் நேரிடையான அனுபவத் தால், இயற்கையான நுண்ணுணர்வால், ஏற்படுவதென்ற உண்மையை எப்படி மறந்துவிட முடியும்?

இந்த உண்மையின் காரணமாகவே, ஒரு பொறிக்கு உரித்தான தொழிலை மற்றிருக்க பொறியின் மீதேற்றி கவிதையில் சிறப்பைக் கூட்டும் கற்பணை முறை கையாளப் பட்டு வந்திருக்கிறது.

ஒரு உதாரணத்தைக் கொண்டு இதை ஆராய்வோம். ஆனால் ஒரு எச்சரிக்கை. இது இலக்கிய விசாரமே யன்றி, மன இயல் விமர்சனமே அன்றி, சரித்திரீதியான தொடரல்ல என்பதை மறக்கலாகாது. ‘செந்தமிழ் நாடென் னும் போதி னிலே இன்பத் தேன் வந்து பாடுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். இயற்கையாக ருசியை நாக்கின் மூலமே உணர்கிறோம். காதின் மூலம் இந்த ருசியை உணரலாம் என்பது இயற்கைக்கு முரண்பட்டது. ஆனால் கவிஞர் இன்பத்தேன் வந்து பாடுது காதினிலே என்கிறாரே. நாக்கின் தொழிலைக் காதின் மேலேற்றித் திடுக்கிடும் புதிய அனுபவத் தைக் கூறுகிறாரே! ஆம். நாக்குக்கு இனிப்பாவது போல காதுக்கு இனிப்பாக இருக்கிறது என்கிறார். அதாவது பொறிகளுக்குள் வேறுபாடு உடலியலைப் பற்றிய வரையில் உண்மையே ஒழிய மன இயலைப் பற்றிய வரையில் வேறு பாடாகாது. இரண்டின் விளைவும் ஒன்று தான் என்ற தத்துவக்கியத்தை முறை முகமாகக் காட்டுகிறார்.

வேறுவிதமாகக் கூறினால். பொறிகள் தங்கள் தங்கள் தொழில்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். கவிதையின் ஒருமைப்பட்ட, உடனடியாக அனுபவத்தை விளைவிப்பது ஆருவது பொறியாகிய மனமேயாகும், பொறிகள் தபால்காரரைப் போல், செய்தி என்று உணரும் சக்தி மனத்திற்குத்தான் உண்டு. எனவே தான் பொறிகள் தனித் தன்மையை இழந்து, பதிவியாகக்கூட இயங்கி கவிதை யென்னும் விளைவுக்குக் கருவியாகின்றன;

நாக்கின் தொழிலைக் காது மேற்கொள்வது போலும் காதின் தொழிலைக் கண் என் ஏற்க முடியாது? முடியும் என்று கவிஞர் கண்ட பொழுது தோன்றியது தான் வசன கவிதை. இந்தக் காரணத்தாலேயே அச்சு இயந்திரம் தோன்றிய பிறகே வசன கவிதை சாத்யமாயிற்று. காதை அடிப்படையாகக் கொண்ட எதுகை மோனைகளுக்கு இப்பொழுது அவசியமில்லாமல் போய் விட்ட தென்பது கசப்பான புதிய உண்மை.

எதுகை மோனைகளாலும், சந்தத்தாலும் கவிதைக்கு கிடைத்து வந்த இசைப் பயணை ஸ்தால நிலையிலிருந்து சூக்ஷ்ம நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதை முறை சாத்யமாகி விட்டது. சொற்களைத் தொடுக்கும் ஜாலத்தாலேயே கவிதையின் பிறப்பிடத்திலேயே அதை எழுப்பிக் காட்டும் கடினமான கவிதைக் கலைக்குத் தூண்டுதல் ஏற்பட்டு விட்டது. இசையை இசைவாக மாற்ற வேண்டிய கடமை உண்டாகி விட்டது எனவே பல கோடி ஒளி அமைப்புகளிலே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதையில் ஒளி இன்பத்தைக் கூட்டுவது போல பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசையைவக்கும் முயற்சி புதிய கவிதை ஆயிற்று யாப்புக்கிணங்காத வகை என்று குறிப்பிடுவதற்காகவே கவிதை என்ற சொல்லுடன் ‘வசன’ என்ற சொல்லையும் சேர்த்து இப்புதிய முறையைக் குறிப்பிடுகிறார்கள். பார்த்தால் வசனம்; பாய்ந்தால் நெஞ்சில் பாய்ந்தால்— கவிதை.

மரபுக் கிணங்கிய கவிதையில் ஓவி நயம் என்று ஏதோ தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதுக் கக்கூட இடமிருக்கிறது; கருத்துக்களையும் உணர்ச்சிகளையிம் கவிதையில் தெரிவிக்க ஏற்குறைய குறிப்பிட்ட வார்த்தைகளால் முடியும், வேறு சொற்களை உபயோகித்தால் கருந்தும் உணர்ச்சியும் மாறிவிடும். கருத்திலோ உணர்விலோ ஏற்படும் இசையே ஓவிதயம் என்ற தனிப்பேருடன் நடமாடுகிறது.

பாம்பைப் பற்றிய மரபான கருத்தொன்றை ஆராய்ந்து பார்ப்பது இந்த வாதத்திற்குத் தெளிவை அளிக்கும். பாம்புக்குக் கட்செவி என்ற பெயர். அதாவது பாம்புக்குக் காது கிடையாது என்று ஏற்படுகிறது. ஆனால் மகுடிக்கு முன் ஆடுகிறதே என்று சொல்லக் கூடும். பழம் நூல்களெல்லாம் பாம்புக்கு இசை உணர்ச்சி அதிகம் என்று கூறுகின்றனவே என்றும் சொல்லக்கூடும். ஊர்வன வகை ஆராய்ச்சியாளர்கள் பாம்பு இசையைக் கேட்டு ஆடவில்லை. கண்ணுக்குத் தெரியும் மகுடியோ மற்றப் பொருளோ அசைவதற்கு ஏற்ப ஆடுகிறது என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே பாம்பு ஓவிநயம் காண்பதாகக் கூறுவதெல்லாம் ஒரு பிரமை. மரபுக்கிணங்கிய கவிதையின் ஓவிநயம் என்று கூறுவதும் இதைப் போன்ற ஒரு பிரமையே. உண்மையில் மகுடியின் இசையைப்போல் கவிதையில் ஆடும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அனுபவித்துத்தான் கவிதாரசனை பெருகிறோமே அல்லது வேறொதுவுமில்லை என்றே கூறலாம்-

வசன கவிதையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர். அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். அன்று முதல் இப்புதுத் துறையில் முயற்சிகள் நடைபெற்றே வருகின்றன. இம்முறை டால் கவிதையைத் தேக்கிக் காட்ட முடியாதென்பதற்குத் தகுந்த காரணங்களையாரும் சொல்லவில்லை. மனி தனால் சந்திரனுக்குப் போக முடியாதென்று கூற யாரும் இன்று துணிவு கொள்ள மாட்டார்கள், புறவுலகில் சாய மற்றதென்று கருதப்படுவது சாத்யமாகும் பொழுது மஜாத்

துறையில் மட்டும் புதுமை ஏன் சாத்யமாகக் கூடாது? யாப் புக்கினங்கிக் கவி புனைபவர்களில் சொத்தை சொள்ளோ தோன்றுவது போல வசன கவிதைத் துறையிலும் இருக்க லாமே ஒழிய, புது முறைக்கே தோல்வி ஏற்பட்டு விட்டதாக தர்க்க ரீதியாகக் கொள்ள முடியாது. கருத்துக்களின் இசைவே. உணர்வின் சலனமே, கவிதா சிருஷ்டியின் ஒருமையே புது கவிதையாகும்.

'வி, மதி, தாரகைக்கு வணக்கம்' என்று எட்வர்ட் கார்ப்பெண்டர் என்னும் அமெரிக்கக் கவி 'ஜனநாயகத்தை நோக்கி' என்னும் நீண்ட கவிதையைத் தொடங்குகின்றார். இவ்வரியை ஒரு நிமிஷம் கவனிக்கலாம். இது நம்முடைய அறிவுக்கு எந்த செய்தியையும் சொல்லவில்லை. எந்தப் பொருளாயும் குறிப்பிடவில்லை. ஆனால் நவக்குப் புதிய உண்மை ஒன்றை—மறந்து போனதை நினைவுட்டுவதென்று ஒலும் சரிதான்—இது கூறுகிறது. புதிய கதவும் ஒன்றைத் திறந்து உலக சிருஷ்டயுடன் நமக்கிருக்கும் உறவு முறை களைக் காட்டுகிறது சிருஷ்டியின் பெரு வெளியில் நம்மைப் போல் செல்லும் சகப் பிராணிகள் இருப்பதையும், நாமும் அவர்களும் சேர்ந்து ஒரே நோக்குடன் தோழுமையுடன் இயங்குவதையும் சுட்டிக்காட்டி, குசலம் விசாரித்து, வணக்கம் செலுத்துகிறது. சிருஷ்ட என்னும் மகத்தான இயக்கத் தில் இசைவு பெற்றுள்ளவன் தான் கவி, அவன் கூற்றுத்தான் கவிதை என்ற உண்மையை நாம் உணர்கிறோம். கவிதைக் குப் பிறப்பிடமான ஒருமையும் இசைவையும் உணர்கிறோம். எனவே, இவ்வரியைப் படத்தத்தும் ஊன் பொதிந்த குறுகிய குடிசையில் தொல்லைப்படும் நம் சிற்றுணர்வு விடுதலை பெற்று விடிந்து பறக்க உதவிப் பூவுனுபவத்தைக் கவிதை என்று உணர்கிறோம்.

இதே அகண்ட இசைவைத் தான், கவிதைத் தன்மை வைத்தான், பாரதியாரின் 'காட்சி'யினும் காண்கிறோம். வசன கவிதைக்கு இதுவே மற்றெலு சிறந்த உதாரணமாகும்.

பாரதியாருக்குப்பின் இத்தடத்தில் சென்றவர்கள் குறைவு.

கு. ப. ராஜூகோபாலன் ஓளவும் நான் சற்று விரிவாக வும் வல்லிக்கண்ணன் சிறிதும் இத்துறையில் சோதனைகள் செய்துள்ளோம்.

புதுமைப்பித்தன் தம் கவிதையில் புதிய கவிதா சோதனை நடத்தினார். ஆனால் பெரும் பகுதிகள் கவி வெண்பாவாகவே ஒளிக்கின்றன. இச்சோதனையை இப்பொழுது சிலர் தொடர்ந்து செய்வது வரவேற்கத்தக்கது. வெற்றி தோல்வி கவிஞருக்கு இல்லை.”

## 14. புதுக்கவிதை பற்றி

பிச்சமூர்த்தி கட்டுரை பிரசரமானதற்குப் பிறகு, ‘எழுத்து’ ஏட்டில் கவிதை. வசன கவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகாரம் இடம் பெற்றன. ‘எழுத்து’ 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருந்தார். ‘எழுத்து அரங்கம்’ பகுதியில், இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்தூர் பொ. சந்தர் மூர்த்தி நயினுரும் தங்கள் கருத்துக்களை விரிவாக எழுதியிருந்தனர். எஸ், முருகையன் எழுதிய ‘கவிதைக் கலை’ என்று கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. ‘ஃப்ரி வெர்ஸ்’ பற்றிய அரைப்பக்க விளக்கம் ஒன்றும் காணப்பட்டது.

புதுக்கவிதை வேறு, வசன கவிதை வேறு என்று பிரித்துப் பேச முற்பட்ட ‘எழுத்து’ ஆசிரியர், ந.பி. யின் சில அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்திய தும் குறிப்பிடத் தகுந்ததாகும். அதன் முக்கியத்துவம் கருதி, ‘புதுக்கவிதை பற்றி’ என்ற ‘எழுத்து’ (மார்ச் 60) தலையங்கக் கட்டுரையை அப்படியே தருகிறேன் –

“கற்பனை எழுத்து உருவ வகைகளில் கவிதைதான் மிகச் சிறந்த வெளியீட்டு சாதனம் என்று சொல்லப்படு விற்கு. கவிதையின் பாண்டியே ஒரு தனித்தன்மை கொண்டது. ஒசை நடப் பார்த்ததைகள், பார்த்தத் தொடர்களால் அமைந்த ஒரு தனிச் சிறப்பான அமைப்பு முறைகளைக்

கொண்டு, தனித்து குறிப்பிடப்படுவது. வாழ்க்கையும் மனோ பாவஜையும் ஒரு கலைப்பாங்கான உள்ளத்தில் பொறிகளால் பாதிக்கப்பட்ட சில மனப்பதிவுகளை ஏற்றுகின்றன. இந்த மனப்பதிவுகளை உணர்ச்சி ரீதியாக உரைத்துப் பார்க்கும் கவிஞர் அதை மொழியின் மூலம் இறுகிய, உறைந்த நடையில் கொடுக்கிறார்கள். இந்த நடையில் அர்த்தவலுவுடன் செழிப்புடன் ஒரு அழகும் இருக்கிறது. அழகுடன் ஒரு இசைத்தன்மையும் (மிழு சிகாசிட்டி) இருக்கும்.

இந்த இசைத்தன்மைதான் கவிதையை வசனத்தி விருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆனால் இசைத்தன்மை என்பதை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கவிதைத் துறையில் குறிப்பிட வேண்டும். சங்கீதத்துக்கு உரிய அளவு தேவையான இசைத்தன்மைக்கும் கவிதைக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் உள்ள வித்தி யாசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் - அசந்து மறந்துகூட - குழுப்பிக் கொள்ளக் கூடாது. வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவே கவிதைக்கும் சங்கீதத் துக்கும் உரிய இசையம்சம் ஏற்றிரிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவரது படைப்புகள் கவித்தரம் குறைந்துதான் காண்கின்றன என்பதைச் சொல் வித்தான் ஆகவேண்டும், இன்று அவரது அத்தகைய படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று கருதும் ஒருஏற்புநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது.

எனவே கவிதைக்கு வேண்டிய இசைத்தன்மை பிச்சமூர்த்தி கூறிப்பதுபோல “சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒரு ஓயுமொலி என்பதுதான் முக்கியம். ஓயுமொலி சொப்பனாக் குரல் மாதிரி நம் காதுகளில் தாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த ஓயும் ஒவி சொப்பனாக் குரல்தான் ஒலிநயம் என்று சொல் விரேமே அந்த மென்மையான இசைத்தன்மை வாய்ந்தது. இந்த ஒலிநயம் சுருதி மீட்டலாக ஒடும் கவிதையில். வசனத் புது-8

திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்றாலும் கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றுமே வேறு. இந்த ஒலிநயத்தை கொண்டவிதில்தான் கவிஞர் சாமர்த்தியம் இருக்கிறது. சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஒசையை தாளப்படுத்தி காட்டி கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல.

இந்த மென்மையான ஒலி-நயத்துக்கு அதிக முத்கியத் துவம் கொடுப்பதுதான் புதுக்கவிதை முயற்சி. சந்த அமைப்பு ஒழுங்கற்று கையாளப் பட்டிருக்கலாம். அதைப் பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒலிநயம் அதில் இருக்கத்தான் செய்யும். இதனால் மரபான கவிதையில் ஒலிநயம் இல்லை என்று சொல்லி விடமுடியாது. சந்தமும் எதுகை மோஜீயும் சொற்கட்டும் ஒலிநயத்தை ஏற்றக்கூடியவை தான். அதை உணரச் செய்ய வைப்பவை தான். ஆனால் சீர் அசை தகோகளின் மூலம் கட்டுப்படுத்தப் பட்டு வெளித் தெரியும்படியான தாளக்கட்டுடன் அமைந்த கவிதைகளில் விட புதுக் கவிதையில் ஒலிநயத்துக்கு இடம் அதிகம்.

‘மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலிநயம் என்று தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்க இடம் இருக்கிறது’ என்று பிச்சமூர்த்தி கூறுகிறார். ‘ஒலிநயம் என்ற குணநியதியை முற்றுக புறக்கணிப்பது வசன கவிதை’ என்கிறார் முருகையன். ‘வசன கவிதை என்பது கவிஞர்ன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறவிடுவதாகும்’ என்கிறார் கைலாசபதி. ஆனால் இந்த மூன்றுக்கும் பதில் சொல்வது போல அமைந்திருக்கிறது புதுக் கவிதை முயற்சியில் முழு முச்சடன் ஈடுபட்டிருந்த கு.ப. ராஜ கோபாலன் எழுதியுள்ள சில வரிகள்.

“வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கணி எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறுக இருக்கும். வசன கவிதைக்கும் எதுகை மோஜீ கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உள்ளடக்க

கின்து கவிதை. அது அவற்றை இஷ்டம்போல மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்க வேண்டும் என்றால் இருக்காது.”

கு. ப. ரா. புதுக்கவிதை முயற்சி பற்றி கூறியுள்ள இந்த வரிகள் திட்டவட்டமாகவே அதன் தன்மை பற்றி தெரிவிக்கின்றன. புதுக் கவிதையில் ஒனிநயம் இருப்பதன் அவசியத்தை அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதை வெறும் பிரமை என்று தள்ளினதாகத் தெரியவில்லை. அவர் கூறி இருப்பவைகளுடன், ‘ஃபிரிவெரஸ்’ பற்றிய சில வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் புதுக்கவிதை முயற்சி செய்பவர்களது முறையான நோக்கு புலப்படும்.

நடுவில் ஒரு வார்த்தை. வசன கவிதை என்ற பதச் சேர்க்கை பற்றி. இந்த வார்த்தை எப்படியோ உபயோகத் துக்கு வந்து விட்டது. இங்கிலீஷ் மொழியில் செய்யப் பட்டு வரும், முப்பது வருஷங்களுக்கு முன்பு சோதனையாக ஒரு இலக்கிய இயக்கமாகவே ஆரம்பித்து செய்யப்பட்ட ‘ஃபீ வெரஸ்’ என்ற சொல்லின் அர்த்தமாக கருதப்பட்டு உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசனம் என்ற, கவிதைக்கு மாறுபட்ட, ஒரு பதத்தை அதில் இனினத் திருப்பதால் தெளிவான ஒரு பொருளுக்கு: வியாக் யானத்துக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. இந்த பதச் சேர்க்கையை முன் வைத்தே வாதப்ரதிவாதங்கள் நடை பெறுகின்றன. வசன கவிதை என்பது ‘கோவேறு கழுதை’ ‘விஜிடபிள் பிரியாணி’ என்று பரிகாசமாக பேசப்படுகிறது. புதுக்கவிதை முயற்சி என்றால் அது வசன கவிதைதான், ‘யாப்புக்குப் புறம்பான’ ‘வசனத்தை ஒடித்துப்போட்டு எழுதுவதுதான்’ என்று முடிவு கட்டப்படுகிறது.

புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத் தான் இருக்கும் என்று கருதுவதற்கு இல்லை. வசன கவிதைகள் எல்லாம் புதுக் கவிதைகள் என்று சொல்லி விடவும் முடியாது. புதுக் கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல; உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். சோதனை கு. ப. ரா.

கூறியுள்ள அலங்கார அம்சங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. ஒரு கலைஞரை உடன் நிகழ்கால வாழ்க்கை பாதித்து அவனை உணர வைத்திருப்பது. வாழ்க்கையிலும் கலையிலும் மதிப்புத் தரநிலை தேடுவது இவைகள் சம்பந்தமாகவும் உண்டு. எனவே வசன கவிதையையும் புதுக் கவிதையையும் வித்தியாசப்படுத்திக் கொள்வதுதான் முறையானதாகும். குழப்பிக் கொண்டல் தற்காலக் கவிதை சம்பந்தமாக ஒரு அபிப்பிராயம் விழுவதற்கு இடமே ஏற்படாது போய் விடும்.

இதில் இன்னெரு விசேஷம். வசன கவிதைக்கான சில இலக்கண அம்சங்களை கூற ஒருவர் முற்படும்போது புதுக் கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காணகிறோம். கு. ப. ரா. வசன கவிதை பற்றி சொன்னாலும் புதுக் கவிதை பற்றிய விளக்கமாகவே அது இருக்கிறது. பிச்சஸ்ராமத்தியின் வாதத்திலும் சில புதுக் கவிதை சம்பந்தப் பட்டதாக இருக்கின்றன. புதுக் கவிதை சம்பந்தமாக புதுமைப்பித்தன் கூறியுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.

‘ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ள தெல்லாம் ரூபம் உள்ளதென்று கொள்ள வேண்டும்... இன்று ரூபமற்ற கவிதையென சிலர் எழுதி வருவது இன்று எவற்றையெல்லாம் ரூபம் எனப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ, அவற்றிற்குப் பறும்பான ரூபத்தை அழைக்க முயலுகிறார்கள் எனக் கொள்ள வேண்டுமே யொழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்சனை.’

இப்படி அவர் கூறும்போது மரபானவை என்று நாம் கருதி உள்ள உருவ வகைகளை வைத்து புதுக் கவிதை முயற்சிகளை மதிப்பிடக் கூடாது என்று அவர் கருதுவதாகத் தான் படுகிறது. அத்துடன் கவிதைக்கு உரிய (கு. ப. ரா. குறிப்பிட்ட அலங்காரங்களுடன் கூடிய) கவிதைக்கு கரு, கருத்து இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறே. ஆனால் அவர் ‘இன்று வசன கவிதைகள் என்ற

தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கையில் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல' என்றும் கூறி இருக்கிறார். புதுக் கவிதையையும் வசன கவிதையையும் அவர் பிரித்துப் பேசி இருப்பது தெரிகிறது. யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றி கூறுகையில்,

'யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத் திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயாழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தண்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல.'

என்று குறிப்பிட்டிருக்கிறார். மேல்நாட்டு புதுக்கவிதை முயற்சிகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, பேச்சு வழக்கில் உள்ள இசைவான வார்த்தைகளையும் வார்த்தைத் தொடர்களையும் கவிதையில் நிறையைப் புகுத்துவது. பேச்சு அமைதியையும் புதுக் கவிதைகளில் காண முடியும். எனவே புதுக்கவிதைகள் அமைவதற்கு உதவுபவைகளில் சொற்களின் முக்யத்வம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கவிதைக்கு ஒனிந்யம் போலவே சொல் அமைவும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை காட்டும் பின்வரும் கு ப.ரா.வின் கவிதை வரிகள்.

கவிகள் களைப்பின்றி காவியமியற்ற  
நின் கண்கள் என்ன நிலைக்காக் கவர்ச்சியில்  
கருமை தட்டியவை?  
யுகம் யுகமாக மனிதனை  
மாயை போல மயக்க  
உன் கருவளையும் கையும்  
என்ன சொற்கவையில்  
கருதி சேர்ந்தவை?  
மானிடன் மார்பில்  
ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க  
உன் கால் மெட்டி  
என்ன வெள்ளி இசையில்  
இன்பம் கட்டியது?

இந்தச் செய்யுளுடன் பாரதியின் காட்சிகளில் உள்ள வரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புதுக் கவிதைக்கும் வசன

கவிதைக்கும் பல அம்சங்களில் உள்ள வித்தியாசம் தெரியும். பாரதியின் காட்சி வரிகளில் வரும் சொற்கள் ‘சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்களாக’ இருக்கலாம். ஆனால் அவைகளின் சேர்க்கையிலே இசைத்தன்மை பிறக்கவில்லை. ஆனால் கு. ப. ரா. வின் கவிதையில் வரும் சொற்களும் சொற்கோவைகளும் தங்கள் கருத்து, உணர்வு இசையினால் மட்டுமின்றித் தங்கள் ஒலி இசைவினாலும் சிறப்பாக—முதன்மையாக—கவிதை ரூபத் திற்கு உதவி இருக்கின்றன.

புதுக் கவிதை சத்தான தாக்கான முயற்சி. அதன் எதிர்காலம், பழங்கவிதையின் இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர்கள் கையாளும் வழிவகைகளைப் பொறுத்து இருக்கிறது.”

## 15. எழுத்து 1960-61 கவிதைகள்

‘எழுத்து’வின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்ச மூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பா வின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர் வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுத்து தூண்டின. புதிய நோக்குடனும் சிந்தனை விழிப்போடும் சோதனை தியில் கவிதை எழுதும் உற்சாகத்தைச் சிலருக்குத் தந்தன.

கவிதை பற்றிய கட்டுரைகளும் அதிகம் தோன்றின. கவிதைக் கலை பற்றி முருகையனும், கவிதை வளம், சுயேச்சா கவிதை பற்றி தரும சிவராமுவும் எழுதிய கட்டுரைகள் குறிப் பிடத் தகுந்தவை.

ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கனமான கட்டுரைகளை ‘எழுத்து’வில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த தரும சிவராமு 1950-ல் உணர்வு அனுபவங்களும்

ஃற்பஜீ.வளமும் நிறைந்த கவிதைகளை எழுத முற்பட்டார். அவருடைய முதல் கவிதை ‘நான்’—த. சி. ராமலிங்கம் என்ற பெயரில்—எழுத்து 13-வது ஏட்டில் பிரசரமாயிற்று.

ஆரீன்ரூஸ் என்னை?  
 பாரீன்று பாரிடத்தே  
 ஊரீன்று உயிர்க்குலத்தின்  
 வேரீன்று வெறும் வெளியில்  
 ஒன்று மற்ற பாழ்நிறைத்து  
 உருளுகின்ற கோளமெல்லாம்  
 அன்று பெற்று விட்டவளைன்  
 தாய்!

இப்படிப் பிறந்து வளர்வது அக் கவிதை  
 தரும சிவராமுவின் இரண்டாவது கவிதை ‘பயிர்’ 23-  
 பது இதழில் வந்தது. அவருடைய கவித்துவத்துக்கு  
 நல்லதோர் எடுத்துக் காட்டு அது.

வேலிகட்டா வானத்தில்  
 வெள்ளிப் பயிர் வளர்க்க  
 தாலிகட்டிச் சக்தியினை  
 ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக்  
 காலமெல்லாம் காத்திருக்க  
 வைத்துவிட்டாய்; வைத்துமென்ன?  
 ஊழியன்ற பட்சி அவள்  
 அயர் நிதிருக்கும் வேலோயிலே  
 வேலிகட்டா வானத்தில்  
 வெள்ளி விதைகளெல்லாம்  
 அள்ளி விழுங்குவரை  
 நீர்பாய்ச்சி என்ன பயன்  
 வேர்முளைக்கக் காணேமே!

முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய  
 கி. கஸ்துரிரங்கன் ‘கற்பஜீப் பெண்’ என்ற இனிய  
 கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்  
 கொண்டார். அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு.

மஞ்சம் ஒழிந்திருக்கப்  
 பஞ்சசீணகள் பூத்திருக்க

கன்னம் செவ செவக்கக்  
கற்பனையே, பெண் ஜோ

நீ  
நெஞ்சில் துயிலுவதேன்— என்  
நெஞ்சில் துயிலுவதேன்?  
உதயம் ஓளித்திசையில்  
உருவாவ தறியாமல்  
இதயம் துடித்திசைக்கும்  
இனபத்தா லாட்டுகளில்  
கதையாம் கவிததகளாம்  
கணவுகளாகக் கண்டுகொண்டு  
கண்ணில் உறங்குவதேன்— என்  
கண்ணில் உறங்குவதேன்?

நெஞ்சோ முட்படுக்கை!— என்  
கண்ணே கணவிருக்கை!  
பஞ்சோ பொறியருகில்?  
மலரோ முள்ளின் மேல்?  
நஞ்சோ அமுதமாகும்?  
நானே (ஒ)ன்னருள் பெற்றேன்!

வேறு சிலரும் அழுர்வமாக ஓன்றிரண்டு கவிதைகள் எழுதினார்கள். எனது கவிதைகள் இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ச) 16-வது இதழில் இடம் பெற்றன.

பிச்சலூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இனித்து அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீகூ, போலி, திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960—61 வருடங்களில் ‘எழுத்து’ ஏடுகளில் பிரசரமாயின.

ஜெயகாந்தன் எழுதிய கவிதை ஓன்று (நீ யார்— எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது.

நீ யாரென்றேன்  
அழுக்கு என்றாய்  
பேரேதென்றேன்  
பொய் என்றாய்  
ஆரே தென்றேன்  
இருள் என்றாய்

இளியே,  
உயிரே,  
உயர்வே, வா!

அழுக்கின் உருவே அருகில் வா—உணை  
அளைத்துக் கொள்வேன் அஞ்சாதே  
உலகின் அழுக்கைச் சமந்தாலும்  
உள்ளத் தழுக்கில்லா உருவே  
அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய்—நீ  
அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய்

பொய்யின் உருவே அருகில் வா—உணைப்  
புரிந்து கொண்டேன் ஓடாதே  
உலகின் பொய்யைச் சமந்தாலும்  
உள்ளப் பொய்மையில்லா—உருவே  
பொய்யைக் கடந்து வந்துவிட்டாய்—நீ  
பொய்யின் உருவம் கொண்டுவிட்டாய்.

இருளின் உருவே அருகில் வா—நாம்  
இளைவோம் ஒன்றுய விலகாதே  
உலகின் இருளோச் சமந்தாலும்  
உள்ளத் திருளில்லா உருவே  
இருளோக் கடந்து வந்துவிட்டாய்—நீ  
இருளின் உருவம் கொண்டுவிட்டாய்.

அழுக்கின் உருவே உன்னிதழில்  
அழுதம் ஊறுவதெப்படியோ?  
பொய்யின் உருவே உன்னகத்தில்  
புனிதம் ஒளிர்வ தெப்படியோ?  
இருளில் உருவம் உன்விழியில்  
அருளொளி வீசுவதெப்படியோ?

தி. சோ. வேணுகோபாலனும், டி. கே. துரைஸ்வாமியும்  
தங்கள் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

வேணுகோபாலன் வாழுக்கைத் தத்துவங்களை சாதாரண  
நிகழ்ச்சிகளோடு பொருத்திக் காட்டி எளிய முறையில்  
கவிதைகள் இயற்றினார். உதாரணத்துக்கு ‘ஞானம்’  
என்பதைக் கூறலாம்,

சாளரத்தின் கதவுகள், சட்டம்  
காற்று) உடைக்கும்.  
தெருப்புழுதி வந்தொட்டும்  
கறையான் மண்வீடு கட்டும்.  
அன்று துடைத்தேன்,  
சாயம் அடித்தேன்,  
புதுக்கொக்கி பொருத்தினேன்.  
காலக் கழுதை  
கட்டெறும்பான  
இன்றும்  
கையிலே  
வாளித் தண்ணீர், சாயக்குவகீ  
கந்தைத் துணி, கட்டைத் தூரிகை!  
அறப்பணி ஓய்வுதில்லை,  
ஓய்ந்திடில் உலகம் இல்லை!

‘ஸ்ட்டயர்’ ஆக-பரிகாசத் தொனியோடு எழுதும்  
முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ‘விசாரணை’ என்பது  
இந்த ரகத்தைச் சேரும்.

தத்துவந்தானே? வெங்காயம்!  
போடா! போ!  
மூடியதை மூடிப்  
பின்மூடி! மூடிவா?...  
உரித்தால்? மேலும் உரித்தால்  
கண்ணீர் கொட்டும்  
முட்டாஞ்சுக்கு உருக்கம்!  
மூளை மோதினால்  
தலைக்குத் தேங்காயி!  
உனக்கும் எனக்கும்  
மூடிந்தால்  
இதயத்துக்கு மருந்து!  
அனேகருக்கு  
வயிற்றை நிரம்ப  
வேகும் கூத்துத்தான்!  
என்று கேலும்  
வளர்கிறது அது.

‘இலக்கிய அனுபவம்’ என்பதும் நல்ல கிள்டல் தான்,

சொல்வ திரண்டு வகை  
 சிந்தித்துச் சொல்லஸ்!  
 சிந்தை இலையாதல்!  
 கரகம் அல்லது  
 கணகட்டு;  
 இரண்டுக்கும்  
 பொருள்  
 சொன்னவன் புலவன்!  
 கண்டவன் கலைஞன்!  
 முழிப்பவன்  
 நீயும் நானும் கேவலம்  
 வாசகக் கும்பஸ்!

டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று என்ன வேண்டியிருக்கிறது. க. நா. ச. புதுக் கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை -. ‘கவிதை சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தெளிவு தொணிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்க கூடாத தாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும்—அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது’ என்பதை அப்படியே பின்பற்ற ஆசைப்பட்டவர் துரைஸ்வாமி என்று எனக்குப் படுகிறது.

‘வர்ணபேதம்’ என்ற கவிதையை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கற்புக்கு மூல்கூஸ்;  
 கடவுளுக்குத் தாமரை;  
 காமத்துக்கு அல்லீ;  
 என்று சொன்னால்,  
 மூல்கூஸ்கு வெள்ளோ;  
 தாமரைக்குச் சிவப்பு,

அல்லிக்கு இருட்டு;  
 என்று சொன்னால்;  
 மூல்லை மலர்  
 அல்லி சோரும்;  
 தாமரை மலர்  
 மூல்லை சோரும்;  
 அல்லி மலர்  
 என்ன சொல்ல?  
 என்று சொன்னால்,  
 எங்கு சென்றுள்,  
 என்ன செய்தால்  
 அல்லி மூல்லையாக,  
 மூல்லை மறையாக,  
 மரையும் அல்லி மலராக,  
 மாற்றத்தில் மாற்றமுற.  
 ஏகம் அநேகமாக,  
 அநேகம் ஏகமாக,  
 வருவது உண்டோ?  
 செய்வது அரிதோ?  
 என் று சொன்னால்?

இதில் ஏதோ மர்மம், பொருள், தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு மூனைக்கு வேலை கொடுக்க அவதிப்பட்டட்டுமே என்பதுதான் கவிஞரின் அந்தரங்க நோக்கமாக இருக்க முடியும்!

வசனத்தையே கவிதை என்று தருவதும் துரைஸ்வாமி யின் சோதனை முயற்சிகளில் ஒன்று. ‘அறியாதவர் ஒருவருமில்லை’ என்பது கவிதையாம்.

“சுவரோட்டியாகவும், சீவனற்ற முதலையாகவும் அசட்டுத் தவிட்டு நிறம் பூண்டு, சந்தடி செய்யாது தன் இரைமீது பதுங்கிப் பாய வரும் வீட்டுப் பஸ்ஸியை அறியாதவர் யாருமில்லை.

எச்சிலால் வலையின்னி, அதன் நடுவே தன் எண்கால் பரப்பி, வந்து சிக்கும் ஈக்கும் பூச்சிக்கும் சலனமற்றிருக்கும் சிலந்தியை அறியாதவர் ஒருவனுமில்லை.

மண்டை யெல்லாம் கண்ணுக, அழுகல் சிவப்பு முகமும், பழுஷ்டலும், சிறு இறகும், விஞ்ஞானம் ஆவிரிப்பவித்த

பேயாகவும், சுத்தா சுத்தமறியாத அபேதவாதியாகவும் மொய்த்துச் சலிக்கும் ஈ யென்ற வொன்றை அறியாத வருமில்லை.

கூட்டமாக அணிவகுத்து, அசட்டுக் கடுஞ்சிவப்பு நிறத்தாங்கி, சிந்திய ரெளத்திரத் துளிகள் போல் தடுத்தோரைக் குதறித் தள்ளி அடுத்த நிமிஷம் சாவதற்கு விரையும் இக் கட்டெறும்புக் கூட்டத்தையும் நாம் அறிவோம்.”

இது கவிதை (புதுக் கவிதை) என்று சொல்வதானால், ஸ. ராமாயிர்தம் எழுதியுள்ள கதைகள் அத்தனையும் மணியான கவிதைகளே என்று ‘சுத்தியம் பண்ண’ வேண்டியது தான்!

துரைஸ்வாமியின் ‘காத்திருந்தேன்’ நல்ல கவிதை. ஒருவனாது வருகை நோக்கிக் காத்திருக்கும் ஒரு நபான் தனிமையை, மன உளைச்சலை, உணர்ச்சிச் சுழிப்புகளை விரிவாகச் சொல்லுகிறது இது.

‘திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும் ஒருவேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் புதுக் கவிதையிலே’ என்று க. நா. ச. வகுத்துள்ள இலக்கணத்துக்கு ஏற்ப இயற்றப் பட்டுள்ளது ‘கொல்லிப் பாவை’.

‘திரெளபதி அவள்  
வந்து போகும் அர்ச்சனைன் நான்’

என்ற வரிகள் விளக்கம் கூறப்பெற்று, திரும்பத் திரும்ப ஒவிக்கின்றன இக்கவிதையில்.

‘பேதாபேதம்’ என்னிருக்க விரைவாக வேறு ரகமான சோதனை.

மண்புழு  
மண்ணைப்  
கீபான்னுக்கும்!

இலைப்  
புது  
பட்டு நெய்யும்!

மனிதரில்  
சிலந்தியும்

பெண்டிருட்  
சிதலும்  
உண்டு.

‘அலங்காரம்’ என்றெருகு சொல்லடுக்கு.

மயிற்கண்  
முலைப்பால்,  
நடுவேனில்  
கார்காலம்  
சென்று தேய்ந்திறுதல்,  
கொல்லிப்பாவை;  
மன்னுமில்வுலகு.

இப்படிப்பட்ட சோதனைகளினால் புதுக் கவிதைக்கு வளம் சேர்க்க முயன்ற பெருமை துரைஸ்வாமிக்கு உண்டு.

1960-61 ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் அறிமுகமாகி வளர்ச்சி பெற்ற கவிஞர்களில் முக்கியமானவர் சி. மணி.

இவரது முதல் கவிதை ‘குகை’ 15-வது ஏட்டில் பிரசர மாகியுள்ளது. ஏதோ இருள் மனக் குகை ஓவியம். அதிலும் ஒரு வசீகரம் இருக்கிறது. அடுத்து, 18வது இதழில் வந்த ‘அரக்கம்’ உலக இயல்பைக் கூறுகிறது.

வாடிய பூக்கள் வீழ்ந்து ஓழிந்தாலும்  
விழித்த மலர்கள் சிரித்து மினுக்கும்;  
ஈன்ற வாழை இனோத்துச் சாய்ந்தாலும்  
உயிர்த்த கண்று முகிழ்த்து மினிரும்  
வீசிய விண்மீன் சரிந்து அனைத்தாலும்  
மிகுந்த மீன்கள் விரித்துச் சிமிட்டும்;  
ஊட்டிய அன்ஜை உழைத்து ஒய்ந்தாலும்  
எஞ்சிய குமரன் குமரியைப் பிடிப்பான்.

சி. மணியின் ‘மறுப்பு’ (எ. 19) மனக்குகையின் இருள் காட்சியாகத்தான் ஓளியிடுகிறது. ஸர்வியலை ஓவியம் மாதிரி இருக்கிறது இதில் வர்ணிக்கப்படுகிற காட்சி.

ஓடிந்த அநாதை நிலா  
தொழுநோய்க் கூணங்க  
பிரேதக்கணை ஓளிர  
மருந்து தேடித்தேடி அலைய,  
வழிந்த சீழ் உருண்டோடி  
மஞ்சற் கட்டியாகி  
நெஞ்ச வலியாய்த் துடிக்க,  
சீமுளையில் வெடித்த பல முகில்கள்  
மனக் குகையின் இருள் வடிவாய்  
பேய்க்கணமாய் ஆந்தையாய்ப் பரவி  
வானுக்குக் கிழிந்த திரைபோட

என்று மேலே மேலே போகிறது கவிதை. அதெல்லாம் ஏன் ஏற்பட்டது?

இளமைக் குவியலாய்  
இன்ப நுகர்ச்சியாய்  
ஆடப் பாடிய நான்  
ஒரே கணத்தில்  
விரக்தி வடிவாகி நரைக்கக்

காரணம், கண்ணி ஒருத்தி அவன் ஆடசையோடு நெருங்கிக் கேட்டபோது, அவன்

‘தனி ஊசல் போல  
இடவலமாய் தலையசைத்’ ததுதான்!

காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின் வாழ்க்கைச் சூன்ய நோக்கை இக்கவிதை சித்தரிக்கிறது.

‘இருளின் நிழல்’ என்பதும்  
‘சாக்காட்டு உலகில்  
எண்ணை விட்டு  
கூடுவிட்ட பறவையென

ஓடிமறைந்த’ பெண்ணை எண்ணிப் பித்துற்ற மனசின் விரக்திப் புலம்புல்தான்.

‘கதவை முடு’ வேறு தொனியில் அமைந்துள்ளது.  
ஆயினும், இதிலும் விரக்தியே மேலாங்கி நிற்கிறது.

கதவை முடு –  
வீங்கி விரிந்த மாநிலம்  
துவண்டு விழுந்தால் ஆறடி;  
வாழவிட்ட பூமகள்  
சாய்ந்ததும் செரித்திடுவாள்;  
அழூர்வமாய் பெற்ற மகனுயிர்  
நீ வளர்த்த நாயும் கடிக்கும்:  
நோய் பிடிக்க கடனேற  
நீயே  
உனக்கு எதிராவாய்:  
கதவை முடு, கதவை முடு.

நகையாய் வெறுத்த உடை  
நலிந்ததும் கூடையிலே;  
பூவையர் குழல் பூச்சரம்  
வாடியதும் குப்பையிலே;  
விளங்க வந்த மகிணவிளக்கு  
மாத முடிவில் மூலையிலே;  
வானுக்கு உயிருட்டி  
சிரித்தேகும் எரிகல்  
உதிர் ந்ததும் ஒன்றுமில்லை  
காற்றேன்? முச்சேன்?  
கதவை முடு, கதவை முடு.

கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து  
விட்டார்கள். இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  
என்றாலும், நிலவை ரசிப்பதிலும் வியந்து பாராட்டுவதிலும்  
மனித மனசுக்கு அலுப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.

நிலவை புதியதோர் கோணத்தில் பார்த்து (புதுக்)  
கவிதை செய்தார் எஸ். வைதீஸ்வரன். அருமையான  
படைப்பு. ‘எழுத்து’வில் வந்த அவருடைய முதல் கவிதை  
இதுதான். 34-15 என்று இரட்டை இலக்கமிட்ட ஏட்டில்  
பிரசுரமாயிற்று.

## கிணற்றில் விழுந்த நிலவு

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு  
நீண்டத் அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு  
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோய் விடு  
நடங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு  
கலைமேயும் அவள் குழிலுக் காற்றிலே கோதி விடு  
அலைக்கும் அவள் மார்பை அல்லிக்கொடி.

அனைக்கவிடு

மருண்ட முகம் தெளியத் திருமஞ்சள் பூசி விடு  
ஈதனைத்தும் செய்துவிட்டு இதமான கவிதைகளால்  
ஒத்தாங்கள் கொடுத்து விடு  
உடலெங்கும் தேன் பூசிப் பத்திரமாய்ப் பெண்ணிவளை  
வான்முனையில் கொண்டுவிடு  
இருட்டு முடியுமுன்னே, இரவு முடியுமுன்னே  
திருஷ்டி கழித்தவளைத் திருப்பி யனுப்பிவிடு

இவ்வாறு இன்னும் பல வரிகளைக் கொண்டது இக் கவிதை.  
இதற்கு ‘ஒட்டு’ம் ‘வெட்டு’ம் ஆக இரண்டு கவிதைகள்  
எழுதினார் தி. சோ. வேணுகோபாலன்.

கற்பனை விரிவும் கருத்தாழமும் உணர்வோட்டமும்  
கொண்ட கவிதைகள் அவை. நிலவைக் கற்பரசியாகக்  
கொண்டும் நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் ஒட்டும்  
வெட்டும் படைக்கப்பட்டுள்ளன. இவை ‘எழுத்து’ 36-ம்  
ஏட்டில் இடம் பெற்றன.

‘எழுத்து’ 36-வது இதழ் அருமையான கவிதைகள்  
பலவற்றுடன் விளங்கியது. வேணுகோபாலனின் ‘ஒட்டும்  
வெட்டும்’ டி. கே. துரைஸ்வாமியின் பேதா பேதம்,  
அலங்காரம், சிலேடை ஆசிய ‘முன்று கவிதைகள்’  
இவற்றுடன் டி. சி. ராமலிங்கம் (தநும் சிவராமு) சுவிதைகள்  
ஜிந்தும் இதில் வெளி வந்தன.

படிமச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகப் பலரால் பல  
இடங்களில் கையாளப் பெற்றுள்ள ‘விடவு’ இவ் ஐந்து  
கவிதைகளில் ஒன்று.

பூமித் தோலில்  
அழகுத் தேமல்  
பரிதி புணர்ந்து  
படரும் விந்து  
கதிர்கள் கமழ்ந்து  
விரியும் பூ.  
இருளின் சிறகைத்  
தின்னும் கிருமி  
வெளிச்சச் சிறகில்  
மிதக்கும் குருவி

தரும சிவராமுவின் கவிதையாற்றலின் வளர்ச்சியைக் கூறும் படைப்புகள் இவை. விடிவு, மாலை, நிழல்கள், சைத்தீகன், மறைவு ஆகியவை கற்பணை நயத்தையும் சிந்தனைச் செறிவை யும் விளக்கும் கவிதைகள்.

‘எழுத்து’வின் ‘மூன்று ஆண்டுகள்’ வளர்ச்சி குறித்து 36-வது இதழில் வந்துள்ள தலையங்கம் கவிதைகள் பற்றியும் பேசுகிறது—

‘எழுத்து’வில் சுமார் 90 கவிதைகள் வந்திருக்கின்றன. எழுத்துவில் வெளியான கவிதைகள் பொருள் விளங்காத சொற்கள் பலவற்றால் பிணைத்துக் கட்டப்பட்ட கரடுமுரடான குதம்ப மாலைகளாக உள்ளவை என்ற ஒரு வாசகர் கருத்தை புதுக்கவிதை பற்றி ஒங்கியிட்டதுச் சொல்லும் பாதகமான ஒரு அபிப்பிராயத்தின் பிரதிநிதித்துவக் குரலாக கருது கிறோம். இந்த இடத்தில் அதைப் பற்றி விவாதிக்க இடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இந்த மாதிரிக் கருத்துக்கள் கிணற்றுத் தவணை வாழ்வினால் ஏற்படுவது. இலக்கியச் சிறப்பான உலகத்து பல்வேறு மொழிகளிலும் தற்கால கவிதை நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர முடிந்தவர்கள் தான் இந்த புதுக்கவிதை வளர்ச்சியைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். அன்றைய பூரதியையே கவியாக இன்னும் உணர முடியாத சூழ்நிலை யில் இன்றைய புதுக்கவிதை சோதனைக்கார முதல்வன் பிச்சமூர்த்தியையும், எழுத்து மூலம் முனைவிட்டு வளரும் இளம் கொழுந்துகளையும் புரிந்து கொள்ள, புதுக்கவிதை

களின் தன்மைகளை உணர கொஞ்சம் போக வேண்டும். எழுத்து மூன்று ஆண்டுகளாக, சளிக்கும்படி கேட்க ஏற்பட்ட இதுபோன்ற கருத்துக்களை கண்டு ஆத்திரப்படாது. இந்த கருத்து மாறச் செய்யும் முயற்சியாக வழிவகைகளை ஆராய்ந்து செல்வது மூலம்தான் பாரதிக்குப் பின் இந்த புதுக்கவிதை பிறப்பு காலகட்டத்தை செழிப்பாக்க முடியும்.'

## 16. சாதனைகள் நிறைந்த வருஷம்

புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப் பிடப்பட வேண்டிய ஒரு கால கட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.

அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (எடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும்.

‘சமீபத்தில் எழுத்து வாசகர் ஒருவர் தன் கடிதத்தில் பின்வரும் வரிகளை எழுதி இருந்தார்.

‘எழுத்து கவிதையில் காட்டி வரும் சாதனை நீங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாயிராது என நம்புகிறேன்.’

அவர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.....

உண்மையில், புதுக்கவிதை 1959-ல் எழுத்துவில்தான் பிறந்தது என்று சொல்ல முற்படமாட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ந.பி.யும் கு.ப.ரா.வும் வல்லிக் கண்ணனும் பிறப்பித்துவிட்ட குழந்தை அது. ஆனால் 1959 முதல் இன்று வரைய நாட்களில் தான் இந்தப் புதுக்கவிதை இனம் கண்டுபிடிக்கப்பட்டு நாமகரணமும் இடப்பட்டது.

‘வசனத்தை முறித்துப் போட்டு எழுதுவது ‘விஜிடபிள் பிரியாணி’, கோவேறு கழுதை’, யாப்பு தெரியாமல் ஏதோ கிறுக்கல்கள் என்றெல்லாம் கண்டவாறு பரிகாசத்துக்கு உள்ளாகி இருந்த ஒரு முயற்சிக்கு மதிப்பு கிடைத்துவிட்டது

இந்த நாட்களில் தான். பாரதியின் ‘வசனகவிதை’ ஏற்றுக் கொள்ளப்பட்டு ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும் இன்று அங்கீரிக்கப்பட்டுவிட்டன.

ந. பி. ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை முயற்சி இயக்கம் எழுத்துவில் தொடர்ந்தது. மயன், சிட்டி. வல்லிக் கண்ணன் ஒன்று சேர, பின்னர், தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைஸ்வாமி, தரும சிவராமு, சி. மணி, எஸ். வைதீஸ்வரன், குறிப்பாக இன்னும் சிலரும் கலந்து கொண்டு புதுக்கவிதையை வளப்படுத்தி வருகிறார்கள். சுமார் இருபத்தைந்து கவிகளின் குரல்களை எழுத்து வாசகர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்கள் ஒரே தொனியாக இல்லாமல் பல்வேறு விதமாக தன்தன் ஒளியைக் காட்டும் முகமாக அமைந்திருப்பதை பார்க் கிறோம். அவர்கள் வைக்கும் முத்திரைகளும் வேறு வேறு.

இந்தச் சமயத்தில் 1912-17ல் ‘இமேஜிஸம்’ என்ற படிமக் கொள்கையை வைத்துக் கொண்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டி. இ. ஹாம், எஸ்ரா பவுண்டு, ரிச்சர்ட் ஆல்டங்டன், எமி லோவல் போன்றேர் கவிதை புனருத் தாரணத்தில் முழு முச்சாக ஈடுபட்டதை கவனத்துக்குக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. தங்களுக்கு முன் சென்ற பெரியவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எஃப். எஸ். ஃபினிண்ட் என்பவர் எழுதினார் —

‘Rhyme and metre are artificial and external additions to poetry and that as the various changes that can be rung upon them were worked out, they grew more and more insipid until they have become contemptible and encumbering.’

இது இன்றைய தமிழ்க் கவிதை சம்பந்தமாக எவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறது! பல நூற்றுண்டு களுக்கு முன்பு படைப்பான விரல்விட்டு எண்ணக்கூடிய சில சிறந்த நூல்களுக்குப் பிறகு இந்த நூற்றுண்டு ஆரம்ப

கால பாரதிக்கு வரும் வரையில், சொல் ஆடம்பரமும் நச்சப் படுத்தப்பட்ட உள்ளடக்கமும் மனிந்த படைப்புகள் எத்தனை? பாரதிக்குப் பிறகு இன்று வரைகூட அதே ரீதியில், கற்பணியும் கருத்தும் இல்லாமல், பத்திரிகை செய்யுள்களாக தீபாவளிக்கும் பொங்கலுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஜந்தறைப் பெட்டியிலிருந்து ‘ஃபார்மூலா’ ரீதியாகத் தயாராகும் ஒசைச் சொல் செய்யுள்களும் மெட்டுப் பாட்டு களும் எத்தனை? இதை வைத்து தமிழில் 2000 கவிகள் இருப்ப தாக ஒரு பெருமை வேறு!

புதுக்கவிகள் இயக்கம் இதையெல்லாம் உடைத்து மீட்சி பெற இயங்குகிற இயக்கம். இதில் தன் பங்கை இந்த நான்கு ஆண்டுகளாக செலுத்தி வருவதுதான் எழுத்துவின் சாதனை. வாசக அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல் எதிர் பார்த்திராததுதான், ஆனால் அது நடந்து விட்டது—எதிர் பார்த்திருந்தாலும், அதுக்கு மேலாக. எழுத்து பிரசரம் வெளியீடுகளாக வெளி வந்திருக்கும் ‘காட்டுவாத்து’ம் (ந. பிச்சமூர்த்தி) புதுக்கவிதைகள் தொகுப்பும் இதுக்கு சான்று.

1962-ல் ‘எழுத்து’ ஏடுகளில் வந்த கவிதைகள் பலவும் கருத்து ஆழம், கற்பண வளம், வாழ்க்கைத் தத்துவம், மற்றும் நயங்கள் அநேகம் கொண்ட வளமான படைப்புக் களாக விளங்கின டி. கே. துரைஸ்வாமி, சி. மணி, எஸ். வைதீஸ்வரன், தர்மு சிவராமு, வல்லிக்கண்ணன் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளனர். தி. சோ. வேணு கோபாலன், கி. கஸ்தாரிரங்கன், மயன் ஓவ்வொரு கவிதை படைத்துள்ளனர். புதிதாகக் கவிதை எழுத முற்பட்டிருந்த பலரது கவிதைகளும் இவ்வருடம் எழுத்து இதழ்களில் இடம் பெற்றன. சி. சு. செல்லப்பாவும், சு. சங்கரசுப்ரமணியனும் கவிதை முயற்சிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டனர். ஆங்கிலத்திலிருந்து பல கவிஞர்களின் படைப்புகள் தமிழாக்கப்பட்டுப் பிரசரமாயின. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் மூன்று வந்துள்ளன.

இவ்வருடத்தில், புதுக் கவிதையில் நெடுங்கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’ம், சி. மணியின் ‘நரகம்’ கவிதையும் சிறப்பான படைப்புகள்.

‘நரகம்’ விசேஷமானது. இதை வெளியிட்டபோது, 43-வது ஏட்டில் புதுக்கவிதையில் ‘ஒரு மைல் கல்’ என்று தலையங்கம் எழுதி ‘எழுத்து’ பெருமைப்பட்டது.

‘எழுத்துவில் இதுவரை வெளிவந்திருக்கும் தூற்றுக்கும் அதிகமான கவிதைகள் புதுக் கவிதையின் சத்தான தாக்கான குணங்களை நிருபித்திருக்கின்றன. சி. மணியின் ‘நரகம்’ புதுக்கவிதை முயற்சியில் ஒரு மைல் கல்லை நாட்டு கிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவ அழிரு, படிமச் சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு, உத்தி கையாளுதல் இத்யாதிகளில் சிறப்பு விளங்கு கிறது. பிரிட்டிஷ் கவி டி. எல். எலியட்டின் ‘ஜே ஆல்ஃாப்ரட் ப்ரூஃபராக்சின் காதல் கீதம்’, ‘பாழ்நிலம்’ பாரையில் தமிழில் வெளிவரும் முதல் நீண்ட கவிதை அல்லது ‘குறுங்காவியம்’ என்று இதைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை வெளியிட வாய்ப்பு பெற்றதில் எழுத்துக்கு பெருமை.’’

‘நரகம்’ புதுக்கவிதையில் ஒரு சோதனை முயற்சி; வெற்றிகரமாக அமைந்த நல்ல சாதனை. நாகரிக நகரத்தில் திரியும் ஒருவனாது உணர்வுக் கிளர்ச்சியை, காம உணர்வு தூண்டி விடும் உள்ளக் குழப்பத்தை, அதை வேதனையாக வளர்ந்து விடுகிற புறநிலைகளை, அவனுடைய எக்கங்களை விவரிக்கிறது இந் நெடுங்கவிதை. வர்ணனைகளும், புதுப் புது உவரைகளும் நயமாகச் சித்திரிக்கப்படுகின்றன இதில்.

உலக இலக்கியத்தில் புதுக்கவிதை பிரமாக்கள் தங்கள் படைப்புக்களில் பழங் கவிதைகளிலிருந்து சில சில வரிகளை, பொருள் பொதிந்த வாக்கியவைகளை அப்படி அப்படியே எடுத்தாண்டு தங்களுடைய கற்பணைப் பலரவிடுவதை ஒரு உத்தியாக அனுஷ்டித்திருக்கிறார்கள். சி. மணியும் இவ்

உத்தியைத் திறமையாகக் கையாண்டு வெற்றி பெற்றார். அவருடைய உவமைகள் புதுமையானவை.

‘காலத்தின் கீற்றுகள்  
வாசமாவில் மறைவதென  
உள்ளங்கைக் கோடுகள்  
இருளில் மறையும் வேளை  
தந்த துணிவு செங்கையை  
உந்த நின்ற தையலர்,  
தலைவன் வரவும் சற்றே  
உயரும் தலைவி விழியாக  
மறைக்கும் சேலை சாண்தாக்கி,  
காக்கும் செருப்பை உதநிவிட்டு,  
கடலுக்கு வெம்மை யூட்ட  
கிழக்கே அடிபெயர்ந்து  
அலையை அகிணக்கவிட்டார்  
ஓரடி ஓளிரும் கால்கள்  
மாசறு மதங்கள் போல  
வானுக்கு வழிகாட்ட.’

ஞேடியோவை பாடவிட்டு, அதில் எழுந்த சங்கீதம் பிடிக்காததால் பாலரென அதை நிறுத்திய செயலுக்கு அழகான ஒரு உவமை —

‘திடுமென் ஞேராண் வரவே  
வாரிச் சுருட்டும் மரபு  
வளர்த்த வொரு மங்கையென  
விரைந்தே யஜினத்து விட்டு  
பேயறைந்த நிலையில் வெறிக்கி!’

இப்படி நயங்கள் பல கொண்டது ‘நரகம்’.

‘தமிழகம் கீழுமல்ல  
முழுதும் மேலுமல்ல;  
உலையேற்றி விட்டு  
சோருக்க மறியல்;  
பட்டினியும் அழிவுமே  
கிடைத்த பயன்;  
பின்னாலும் போகவில்லை  
முன்னாலும் நடக்கவில்லை;  
நடுக்கிணற்றில் நிகழ்காலம்’

என்று நாட்டின் நிலையும் சுட்டிக் காட்டப்படுவது இதில்.

கே. அய்யப்ப பணிக்கர் கேரளத்தில் கவிதை உலகில் தனி இடம் பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிறந்ததான் ‘குருகேஷத்திரம்’ எனும் நெடும் கவிதையை நகலன் மகையாளத்திலிருந்து தமிழாக்கினார். அது ‘எழுத்து’ 48-வது இதழில் வந்தது.

1962-ன் பெரிய சாதனை பிச்சஸூர்த்தி கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘எழுத்து பிரசரம்’ ஆகப் பிரசரித்ததும், ‘புதுக் குரல்கள்’ தொகுப்பை தயாரித்து வெளி யிட்டதும் ஆகும்.

ந. பி. 1938 முதல் 1962 முடிய எழுதிய கவிதைகளில், தேர்ந்தெடுத்த 35 கவிதைகள் கொண்ட தொகுப்பு ‘காட்டு வாத்து’.

அதன் முன்னுரையில் – ‘எதிர் நீச்சு’ என்ற தலைப்பில் – பிச்சஸூர்த்தி எழுதியுள்ள கருத்துக்கள் இவை –

‘இம் முயற்சி ஆற்றில் எதிர் நீச்சல் போடும் முயற்சி, பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி. இம்மாதிரி கவிதையின் அமைப்பு முறையில் அனுபவத்தால் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே போகும். இலக்கண வரையறை என்று எதுவும் லேசில் அகப்பட்டு விடாது என்பதும் எனக்குத் தெரிந்தது. இத் தொகுப்பிலும் அந்த மாறுதலைக் காணலாம். முடிவான முறையைக் கண்டு விட்டேன் என்று சொல்ல மாட்டேன். மற்றபடி கவிதை களின் வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது என் வேலையன்று.

அனால் இரண்டொரு பொது விஷயங்களை மட்டும் கூறலாம். கவிதை கவிதையாக இருந்திருக்கிறது. வரலாறுக் கீர்த்திருக்கிறது. மதத்தின் குரலாக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்தில்கூ. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை காணும் என்று தோன்றுகிறது. காதல் மட்டும்

அகத்துறை என்று வகை செய்வது மன இயல் சாத்திரத் திற்குப் பொருந்தாது. இந் தொகுப்பில் கதைபோல் இருப்பவற்றில்கூட, கதைச் சுவையைவிட தொனிச் சுவை ஓங்கி நிற்பதைக் காணலாம். எதிர் காலத்து நெடுங்கவிதை இந்தப் போக்கில் செல்லாமல் கதைச் சுவையை நம்பினால் கவிதை அம்சம் குன்றிவிடும். கவிதை இனி நாவலுடனே நாடகத்துடனே போட்டியிட முடியாது.

புதுக்கவிதைக்கு ஏற்ற வாழ்நிலை ஏற்பட்டுவிட்டதை நாம் மறக்கக் கூடாது. அச்சுயந்திரமும், ஜிப்ரரிகனும், மெளன் வாசிப்பும் தோன்றிய பிறகு,—அவை தோன்றுத காலத்தில் அமல் செலுத்திய கேள்வி மரபும் ஸ்தூலக்காதின் ஆட்சியும் கண்ணெதிரே மறைந்து வருவதைக் கண்ட பிறகு—கவிதையை வேறு விதமாக அமைக்க ஏன் முயலக் கூடாது?

ஸ்தூலமான சொல்லுக்கும் நயத்திற்கும் அப்பாற பட்ட பொருளும் அமையும் உண்டு என்பது என் நம்பிக்கை. அந்த அடிப்படைகளைத் தொட்டு நான் கவிதையை அமைக்க முயன்றிருப்பதால் பருந்தும் நிழலும் போலுள்ள இசையை இவற்றில் காணலாம். ஸ்தூலத்தை விட குக்குமத்திற்கு அதிக சக்தி உண்டென்று அனுயுகம் நமக்குக் காட்டி விடவில்லையா?"

## 17. புதுக் குரல்கள்

"கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவும் உள்ள டக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கு இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றுண்டு மனிதனுக்கு தான் வாழும் உலகம் ஒரு விசித்திர போர்க்களம். அவனுக்கு ஏற்படும் மோதல்கள் சீக்கலானது. அவற்றின் வெளியீட்டை இந்த புதுக்குரல்

களில் காண்கிறோம். ஒருவர் நோக்கு மற்றவருக்கு இல்லை. ஒருவர் அனுபவம் மற்றவரிடமிருந்து மாறுபட்டது. அவரவர் நம்பிக்கையும், வேறு வேறு. அவரவர் சொல் திறனும் நானுவிதமானது. அவநம்பிக்கையும் நம்பிக்கையும், சமுச்யமும் தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும் ஆசையும் ஆதங்கமும் லட்சியமும் யதார்த்தமும் உண்மையும், போலியைக் கண்ட ஆத்திரமும் எத்தனை விதமாக ஒலிக்கின்றன இவர்கள் குரல்களில்!“

‘எழுத்து பிரசரம்’ ஆன ‘புதுக்குரல்கள்’ பற்றிய ஒரு அறிவிப்பு இது. 1962 அக்டோபரில் இத்தொகுப்பு வெளியாயிற்று. அதுவரை ‘எழுத்து’வின் அச்சாகியிருந்த சுமார் 200 கவிதைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இந்நாலில் இடம் பெற்றன.

‘இந்த தொகுப்பு தெரிவுக்கு பொறுப்பு நான்தான் என்றாலும் (சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளை தேர்ந்தெடுப்பதில்) தன்முப்பாக நடந்து கொண்டு விடவில்லை நான். நண்பர்கள் சி. மணி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், எம். பழனிசாமி, ஆர். வெங்கடேசன், என். முத்துசாமி ஆகியரேடமிருந்து தெரிவு பட்டியல்களை கேட்டு வாங்கி என்னுடையதையும் சேர்த்து முடிவு செய்தது இது. அவர்கள் குறிப்பிடாததும் சில சேர்க்கப்பட்டிருக்கும். ஆனாலும் புதுக்கவிதைத் துறையில் நல்ல ஈடுபாடுள்ள ஆறேழ பேர்கள் மதித்தவை அடங்கிய தொகுப்பு இது. அவர்கள் உதவி இன்றி என் வேலை சுஞ்வாகி இராது. எனக்குள் உள்ள இருட்டடிப்புகள் என் தெரிவுக்கு குந்தகம் விளாவித்திருக்கவும் கூடும்’ என்று சி. சு. செல்லப்பா, இத்தொகுப்புக்கு உரிய கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்ட விதம் பற்றி, முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய நேர்மை பாராட்டப் பட வேண்டிய பண்பு ஆகும்.

செல்லப்பா இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை ('நுழை வாசல்') நல்ல ஆய்வுரையாக அமைந்துள்ளது.

உலக இலக்கியத்தில் புதுக்கவிதையின் தோற்றம் குறித்தும், கவிதையின் தன்மை பற்றியும் இம் முன்னுரையில் கூறப்பட்டுள்ளவை கவனத்துக்கு உரியன.

“மேற்கே இந்த புதுக்கவிதை பிறந்ததைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது லாபகரமானது, எந்த ஒரு கவியும் தன் காலத்தில் பிறந்தவன்தான் என்றாலும் அதுக்கும் மீறி எழுத்து அடிப்படைகளை, பேருண்மை களை, வ. வே. சு. அய்யர் குறிப்பிட்டிருப்பது போல அகண்டப் பொருளின் சாயைகளை காட்டுபவனுக என்றாலுக்கு மாக நிற்பவன். இருந்தாலும் ஒரு காலத்துக் கவி இதயம் பற்றிக்கொண்ட அடிசங்களை அடுத்த கால கவி இதயம் வாங்கிக் கொள்கிறதில்லை; முடிகிறதில்லை. மதிப்பு என்று சொல்கிறோமே அது தலைமுறைக்குத் தலைமுறை வித்தியாசப்படுகிறது. அடிப்படை மாருமல், மேல் மாற்றங்களாக, முகச்சாயல் மாறுதல்களாக ஏற்பட்டு வருவது தெரிந்தது. அழுரவமாக அடிப்படையை தொட்டாலும் அடிப்படை வெள்ளத்துக்கு முன் நாணலாக வளைந்து கொடுத்து நிமிர்ந்து விடுகிறது. இந்த முகச்சாயல் மாறுதல் களில், உலுக்கஸ்கள் எந்த நாட்டு இலக்கியத்திலும் ஏற்படாமல் இல்லை. கிளாஸிஸம், ரெமாண்டிஸிஸம், ரியலி ஸம் இப்படி கவியின் மனப்பாங்கிலே, உள்ளடத்திலே அனுபவ வெளியீட்டிலே மாறி வந்திருக்கின்றன.

இந்த மாறுதல்களில் ஒன்றுக, 1910க்கு மேல் இங்கி லாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள கவிகள் சிலர் சேர்த்து, கவிதைப் புளருத்தாரணத்தை குறிக்கோளாகக் கொண்டு இமேஜிஸ்ட்கள் என்ற கோஷ்ட உருவாகியது. பிரஞ்சு இலக்கியத்தை பின்பற்றி வெர்ஸ் லிப்ரெ என்ற சுயேச்சா கவிதை முறையின் சாத்தியங்களை ஆராய்வதில் அக்கறை காட்டினார்கள். சொன் சிக்கனம், சககுத் தன்மை, பேச்சு அமைதி. செம்மை, நூதன படிமப் பிரயோகம் ஆகிய தன்மைகளை கவனித்து கவிதைகளை அமைக்கலானார்கள், டி. ஆ. ஹெம், எஸ்ரா பவுண்ட், டி. எஸ். இசியட் போன்றேர்

குறிப்பிடத்தக்கவர்கள். புதிய தொனியும் நூதன நடையும் நவீன படிமப் பிரயோகமும் அவைகளில் தெரிந்தன. விஞ்ஞான, இதர தொழில்துறை தகவல்களை உள்ளடக்கிய குறியீடுகள். பயனுகும் சொற்கள் பொருத்தப்பட்டு ஒரு புதிய பாணியே தோன்றியது.

ஒரு வரிக்கு இத்தனை சீர் இருந்தால் இந்த ரக கவிதை என்று. ஒரு வரியின் நீளம் சம்பந்தமாக ஏற்கெனவே வலிந்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பைவிட ஒரு நிறுத்து பேச்சு அல்லது சிந்தனைப் போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பினால் நிர்ணயிக்கப்படும் ஒரு வரி நீளம் மேல் என்று ஃபிரெஞ்சு சூயேச்சா கவிதை சோதனைக்காரர்கள் கூறியது இவர்களை பாதித்தது. அதே சமயம் ஒவ்வொரு வரியும் அடிநாதமாக இடையருத் தூலிநயம் (இதுமிகு கான்ஸ்டெண்ட்) கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினதையும் மனதில் போட்டுக் கொண்டார்கள். ஒரே தொகை அசை, சீர்களைப் பயன் படுத்துகிறபோது, திரும்பத் திரும்ப ஒரே விதமான ஒசை நய சப்தம்தான் விளைகிறது. மரபான கவிதை இந்த விதமான ஒரு இடையருத் தூசை நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆனால் சூயேச்சா கவிதையோ தன் உள்ளடக்கத்துக்கும் பேச்சுக் குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்பட்ட தேவைக்கு ஏற்ப வேறுபடும் ஒரு ஒசைநயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்பது அவர்கள் கருத்து. இந்த இடையருத் தூலிநயத்தோடு அவர்கள் ஒன்றிப்பையும் பாட்டர்ஸ் என்கிறோமே—ஒருவித ‘தினிசு’ அதையும் சாதிக்க ஒரு வரிக்குள்ளேயே நிறுத்து களை அளவமைய அமைத்தல், மோனை, ‘காடென்ஸ்’ என்கிறோமே குரல் இறக்கம் ஏற்றம், ஒரொரு சமயம் சந்தமும்கூட, ஆகிய சாதனங்களை சிபார்சு செய்தார்கள். ஆக, மொத்தத்தில், இன்று கவிதை வெளியிட வேண்டி யிருக்கிற புதிய விஷயத்துக்கு இடம் கொடுக்க, சந்தக்

கவிதைக்கு 'ஓவர் ஹாலிங்' அதாவது பழுது பார்த்துச் செப்பனிடல் தேவை என்று கருதினார்கள்.

உருவம் விஷயம் இப்படி இருக்க. உள்ளடக்கம் விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. ஃபிராய்டன் கருத்துக் களால் கவிஞர்களது அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும் ஆழமும் பெற்றது. உணர்வு உலகத்தில் இன்னும் ஆழத் துளாவி துருவிப் பார்த்தார்கள். மென்மை யானதும், சிக்கலானதும் கூட்டுக் கலப்பானதும், திட்டமான என்னத்துக்கு உருவாகாமல் பிரக்ஞா நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களை எல்லாம் சொல்லப் பார்த்தார்கள். கணக்கற்ற அனுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப் பதிவுகளை, மாறுபடும், இனம் தெரியாத, ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளித் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினார்கள். அதே சமயம் புற உலகமும் அவர்களை பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள் பிரபஞ்ச விசாரணையிலே புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஜக்யத் தன்மை வாய்ந்தது என்பதோடு தொடர்ந்து ஒடும் ஒரு தாரை, சென்றது நிகழ்வதுடன் பிணைகிறது, நிகழ இருப்பதின் வெளிக் கோட்டை உருவாக்க ஒருகணம் மறுகணம் என்றெல்லாம் இருந்தாலும் ஒன்றை அடுத்து ஒன்றுக இடையருமல் தொடர்நிலையாக ஒடுக்கொண்டிருக்கும் கணப்பொழுது களால் ஆவது தான் வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ் கணப்பொழுதும் எல்லா காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது, அத்தகைய கணப்பொழுதில் நின்று பார்க்கிற கவிதையின் பார்வையின் காலம் வெளி இரண்டும் பேதமற்றுப் போய்விடுகின்றன என்ற காலம் வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.

ஆக, அகபுற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்றுண்டு ஆரம்ப காலத்தவன் புதுக் கவியாக

மஸர்ந்தது மேல் நாட்டில் கவிதை உலகம் கண்ட அனுபவம். அது ஒத்த பூக்கள் நிறையே.

இதற்குப் பின், தமிழில் பாரதி செய்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, புதுக் குரல் கவிஞர்கள் சிலரது சில படைப்புக்களை செல்லப்பா இம்முன்னுரையில் ஆராய் திருக்கிறார்-

‘1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்யைய், மார்க்ஸீயம் இரண்டிலிருந்தும் மனோத்ததுவ லோகாயத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது’ என்ற தகவலும் இம்முன்னுரையில் காணக் கிடக்கிறது.

மார்க்ஸிய தத்துவத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் – மார்க்ஸியம் நோக்குடன் வாழ்க்கையையும் சமூகத்தையும் கவனித்து தங்கள் எண்ணங்களை சொல்கிறவர்களும் அவர்களது கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழில் புதுக்கவிதை எழுத முற்பட்டார்கள். அது பிந்திய நிகழ்ச்சி.

‘எழுத்து’ ஏடுகளில் கவிதை எழுதியவர்களும், ‘புதுக் குரல்கள்’ கவிஞர்களும் ஃபிராய்டிலை தத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சில விமர்சகர்கள் குறிப்பிட முன் வந்தார்கள். இது தவறான கணிப்பு ஆகும்.

வாழ்க்கையை கவனித்து, வாழ்வும் காலமும் அன்றை நிகழ்ச்சிகளும் உள்ளத்திலும் உணர்விலும் உண்டாக்கிய அதிர்வுகளை எழுத்தாக்க முயல்கிறவர்கள் அஜைவரும் ஃபிராய்டிலைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ‘லேபிள் ஒட்டுவது’ தவறான செயல் தான். அதேபோல் சமூகத்தில் காணப்படுகிற வறுமை, பணத்திமிர், இதர கொடுமைகள் சீர்கேடுகள் முதலியன ஏற்படுத்துகிற உள்ளத் துடிப்புகளை எழுத்தாக்குகிற எல்லோரையும் மார்க்சீய தத்துவப் பாதிப்பு பெற்றவர்கள் – மார்க்சியப் பார்வையோடு பிரச்சனைகளை அனுகுகிறவர்கள் - என்று முத்திரை குத்தி விடுவதும் தவறான கணிப்பாகவே முடியும்.

ஃபிராய்டிசம், மார்க்சிஸம் போன்ற தத்துவங்களைப் பற்றி எதுவுமே அறிபாதவர்கள்கூட, வாழ்க்கையாலும்

அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சி களையும் எண்ணாவிகளையும் எழுத்துகளாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதை எடுத்தாலும், அதற்கு அயல் நாட்டு தத்துவப் பெயரைச் சூட்டி விட்டால்தான் விமர்சனம் மூர்த்தி பெற்றதாகும் என்ற நினைப்போடு விமர்சிக்க முற்படுகிறவர்கள் தங்கள் அறிவுப் பிரகாசத்தையும் மேதைத் தனத்தையும் வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறார்கள்.

‘புதுக்குரல்கள்’ தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஐந்து (ந. பி. கு. ப. ரா. கவிதைகள்) ‘எழுத்து’ காலத்துக்கு முற்பட்டவை. மற்றவை 1959-62க்கு உட்பட்ட நான்கு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை.

மா. இளையபெருமாள் 1. கி. கஸ்தாரி ரங்கன் 2. இ. எஸ். கந்தசாமி 2. சு. சங்கர சுப்ரமண்யன் 2. எஸ். சரவண பவானந்தன் 1. பெ. கோ. சுந்தரராஜன் 2. பேரை சுப்ரமண்யன் 1. சி. சு. செல்லப்பா 3. தரும சிவராமு 8 டி. செ. துரைஸ்வாமி 4. டி. ஜி. நாராயணசாமி 1 சுப. கோ. நாராயணசாமி 1 சுந்தர ரரமசாமி 5 ந. பிச்சஸுர்த்தி 2 யோ. பெனடிக்ட் 1 சி. மணி 3 க. நா. சுப்ரமண்யம் 2. ஞா. மாணிக்கவாசகன் 1. முருகையன் 1 கே. எஸ். ராமமூர்த்தி 1. கு. ப. ராஜகோபாலன் 3. வல்லிக்கண்ணன் 4. தி. சோ. வேணுகோபாலன் 6. எஸ். வைத்தீஸ்வரன் 5. ஆக 24 கவிகளின் 63 கவிதைகள்.

‘கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக் காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது’ என்ற ந. பி. யின் விளக்கத்தை நிருபிக்கும் அருமையான கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவ்வாருண கவிதைகளிலும் ஒரு ஒலிநயம் இருப்பதை ரசிகர்கள் உணர முடியும்.

தமிழ்க்குப் புதுமையானது இத்தொகுப்பு. இதுபோன்ற தொகுப்புகள் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது

தயாரிக்கப்பட வேண்டும். வளர்ச்சியும் புலனுக வாய்ப்பு ஏற்படும்.

‘புதுக்குரல்கள்’ முதல் பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகு, இப்போது அதன் இரண்டாம் பதிப்பு பிரசரமாக வாய்ப்பு கிட்டியது. மதுரைப் பல்கலைக் கழகம் எம். ஏ. வகுப்புக்கு புதுக்குரல்கள்’ தொகுப்பை பாடப் புத்தகமாகத் தேர்வு செய்தது. இது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். ஆகவே, செல்லப்பா அதன் இரண்டாம் பதிப்பை 1973 ஜூலையில் கொண்டு வந்தார்.

இது ‘திருந்திய பதிப்பு’, முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்த சில கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் அகற்றப்பட்டு, புதிதாக மூன்று பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிலரது கவிதைகளில் முதல் பதிப்பில் அச்சாகியிருந்தவற்றில் சில படைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் நன்பர் செல்லப்பா ‘தன்மூப்பாக’ செயல் புரியவில்லை; விமர்சகர் சி. கணக சபாபதியின் ஆலோசனையோடும் உதவியோடும் இத் திருத்தப்பட்ட பதிப்பை உருவாக்கினார் என்று அறிய முடிகிறது.

## 18. வளர்ச்சி

பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ‘காட்டு வாத்து’, புதுக்கவிதைகளின் தொகுப்பான ‘புதுக்குரல்கள்’ ஆகிய புத்தங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.

பழம் தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கத்தில் ஈடுபாடும் கொண்ட சி. கணகசபாபதி புதுக்கவிதை பற்றி ‘எழுத்து’ இதழ்களில் விரிவான கட்டுரைகள் எழுதினார். ‘எழுத்து’ ஜூந்தாம் ஆண்டில் (1963) இவை பிரசரமாயின.

‘காட்டு வாத்து’ தொகுதி பற்றியும் ந.பி. யின் கவிதைத் திறன் பற்றியும் அவர் ‘புது மனிதனுக்குப் பாடும் பழைய வழி வந்த புதுயுகக் கவிஞர்’ என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதினார்.

(எழுத்து ஏடு 49)

‘இன்றைய மனக்குரல் வகைக்கு ஏற்ப ஒளிக்கும் புதுக் கவிதைகளின் தொகுப்பை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை எழுத்து 51-வது ஏட்டில் வந்தது.

‘கவிதை கதையாக இருந்திருக்கிறது. வரலாறுக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் அதிகம் இருந்த தில்லை. மனத்தின் நூட்பமான அசைவுகளை’ வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை என்ற ந.பிச்சமுர்த்தியின் கருத்துக்கு விளக்கமும் விரிவுரையுமாக அமைந்திருந்தது கனக சபாபதியின் ஆய்வு.

‘காலந்தோறும் கேட்கும் குரல் வகை புதியது. ஒரு காலத்துக் குரல் வகை போல் அடுத்து கால, அதற்கு முன் காலக் குரல் வகை இருப்பதில்லை. சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்றவாறு காலப்பாகுபாடு செய்து கொண்டு பார்த்தால் அவ்வப்போது புதுப்புதுக் குரல்வகை கேட்டது அகச்செவியில் படும் ....

‘தமிழ்க் கவிதையின் குரல் வகைகளை இம்முறையில் அறிய வேண்டியது அவசியம். உள்ளடக்கம் பற்றிய குரல் வகைகளையே இங்கு நான் உரக்கச் சிந்திக்கிறேன். சங்க காலக் கவிதை காதலும் வீரமும் பற்றியே உரைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் காதலுக்குப் பதில் கற்பும் போர் வீரத்திற்குப் பதில் கருகை வீரமும் மனத்துக்கிணிய நயத் துடன் கவிதையின் ஒளியிலை எழுப்புகின்றன.....

‘இவ்வாறு சங்க காலக் கவிதைக்கும் சங்கம் மருவிய காலக் கவிதைக்கும் இடையே குரல் வகையில் வெற்றுமை ஏற்பட்டது ஏன்? சமூக வாழ்வில் கட்டுப்பாடுகள் காலப் போக்கில் ஆட்சிக் கரங்களை நீட்டியதே காரணம் என்று சொல்ல வேண்டும். இந்த ஆதிக் காவியங்களின் காலத் புது-10

திற்கு முன்பே திருக்குறளில் சங்க காலக் கவிதையில் கேட்காத ஒழுக்க ரீதியின் புதுக்குரல் ஒலித்ததை நாம் இன்றும் கேட்க முடிகிறது.

‘ஆதிக் காவிய காலத்தை அடுத்து, மேன் மேலும் சமூகக் கட்டுப்பாடுகள் ஆதிக்கக்கரங்களை நீட்டிய காலத்தில் திருக்குறளைப் போல் சில நீதி நூல்கள் ஒழுக்க நீதிப் புதுக்குரவில் மேலும் உரக்கப் பேசினதை நாம் கேட்கலாம். இக் காலத்தை அடுத்து, பக்தி இயக்கக் காலத்தில் பக்திக் கவிதை கடவுளைப் பற்றிய புதுக்குரல் இசைத்தது. அதற்கு முன் கடவுளைப் பற்றிப் பாடல்கள் பாடப்பட்டாலும் இக் காலத்தில் போல உள்ளுணர்வுடன் உண்மை வேகத்துடன் ஆந்தை பாவத்துடன் பாடப்படவில்லை என்பதால் இக் காலத்தின் பக்தி வகையின் குரல் வகை புதியது என்று உணரலாம். இதற்குப் பிந்திய காவிய காலத்தில் கடவுளுக்குப் பதில் கடவுள் தன்மை பற்றிப் புத்தம் புதுக்குரல் எழுந்ததை இன்றும் நாம் கேட்கிறோம். கம்பன் காவியமே இதற்குச் சான்று. கம்பராமன் மலர்களால் அரச்சிக்கப்படும் கடவுளாகப் தோன்றுவதைக் காட்டிலும் கவிதைச் சித்திர மலர்களால் உருவாக்கப்படும் கடவுள் தன்மை குடிவாழும் மனிதனுக்கக் காண்பதால் இதைத் தெளியலாம். இது அல்லாமல் காவிய காலக் கவிதையின் குரல் வகையில் முன்னொலிடவும் சமுதாய பொதுமைக் குரலும் இழைந்துள்ளது என்றும் சொல்ல வேண்டும்.

‘பின்னர் சாத்திர வளர்ச்சிக் காலத்தில் கவிதையின் குரல் வகை மாறியது, மேல் உலக இயலும் பற்றிய புதுக்குரலே அது என்று குறிக்கலாம், இவ்வாறே பார்த்துக் கொண்டே வந்தால் சித்தர்கள் காலக் கவிதையில் ஞானக்குரலும், பாரதி கவிதையில் புத்தம் புதியதாகத் தேசமும் விடுதலையும் பற்றிய குரலும், ஒன்றைவிட்டு மாறி இன்னென்றாக ஒலித்ததை நாம் கேட்கலாம். பாரதியின் தேசீயப் புதுக்குரவில் ஆன்மசக்திக் குரவின் இழைவும் உண்டு. பாரதிக்குப்பின் வாழ்வின் ஒரு புதுக்காலத்தில்

இருக்கிறோம். இன்றைய புதுக்கவிதையின் குரல் மனத்தின் குரல். இதற்குமுன் என்றைக்குமே மனத்தின் குரல் கவிதையில் கேட்டதில்லை. மேலும் இன்றைய புதுக்கவிதையின் குரலில் மனிதனப்பற்றியும் கேட்பதை உணரலாம். பிராய் டும் கார்ஸ் மார்க்ஸும் கொடுத்த கொள்கைகளே இதற்குக் காரணம். (கனக சபாபதி கட்டுரையிலிருந்து)

இக்காலத்திய மனித மனங்களின் குரல் எப்படி எப்படி இருக்கிறது என்பதையும் விமர்சகர் சி. கணசபாபதி நன்றாக அள விட்டுச் சொல்லியிருக்கிறார் அந்தக் கட்டுரையில்.

'மனத்தை ஊறுகாய் போட்டுப் புளிக்க வைக்கும் காலம் இது. கண்டது கடியதை விரும்பி நிரப்பி மனவீட்டை பாழ்படுத்துவோரும், திறந்த மனம் என்று பேசிக்கொண்டு மூடத் தெரியாதவரும், பரம்படித்துப் பணபடுத்தாத மனம் என்னும் தரிசான பொட்டல் வெளி கொண்டவரும், மனத் தின் அடிக்கல் நட்டு வைக்காமல் மேற்கட்டிடமும் ழூச்சும் பெற்று உலா வருவோரும், மனம் திண்டாடித் திகைத்துத் தெருவில் நிற்பவரும் நம்மில் நிறைந்திருக்கக் காலம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம் போன போக்கு மனநோய் கவ்விப் பிடித்திருக்கின்றன. விஞ்ஞான எந்திரத் தொழில் வளர்ச்சி நூற்றுண்டை. நிகழ் நொடி வாழ்வின் நரம்பில் செவ்விதும் அபத்தமும் சுரங்க ளாக அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கூர்பற்களுடன் சுழலும் எந்திரச் சக்கரத்தின் இடையே அகப்பட்ட பட்டுப்பூச்சி போல் இந்த நூற்றுண்டு வாழ்வு சிக்கித் தவிக்கிறது. என்ன காரணம் இதற்குச் சொல்லித் தொலைப்பது? பொருளைத் தேடும் முயற்சியிலும் உறவிலும் அருளைத்தேடும் ஆர்வத் திலும் ஆண்ம வேட்டையிலும் கெக்கலிப்புகளும் ஓலங்களும் சீறலும் சறுக்கலும் வெள்ளமிட்டு அடித்துவரும் நிலைதான் காரணம், நோயிலே படுத்துவிட்டது கண்முன்னே நூற்றுண்டு மனிதனின் மனம். இது நோன்பிலே உயிர்ப்பு பெறவேண்டும். சேற்றிலே குழம்பிவிட்டான் இம்மனிதன்.

இவன் திக்கிலே தெளிவு பெறவேண்டும். இப்படி நோயுடன் மருந்தையும் பற்றிய மனத்தின் குரலே தமிழில் புதுக்கவிதையின் குரல். வாழ்வை நையாண்டி செய்யும் எதிர்மறையில் நேசித்துக் குரல்வகை காட்டினாலும், வாழ்வின் ஆக்க உடன்பாட்டில் கலையின் ஓளியைக் காட்டுவதாகும். ஏதேனும் குறித்த தத்துவம் இதற்கு உண்டா என்றால் மனத்தின் தத்துவம் இது தழுவியிருப்பது எனக் கூறலாம். இந்த மனத்தின் தத்துவத்திற்குள் எவ்வளவோ பல அறிவுத் துறைகளின் புதிய பழைய புறநிலைக் கருத்துக்களும் உள்ளுக்கொடுப்பது வேண்டுமானால் உள்ளடங்குதலும் செய்வது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

(எழுத்து 51)

மனித வாழ்வும், சுய அனுபவங்களும், இதர பாதிப்புகளும் ஏற்படுத்துகிற மனப்பதிவுகளையும் கருத்தோட்டங்களையும் கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக எழுதி வந்தவர்களோடு, அவ்வப்போது புதியவர்கள் சிலரும் இம் முயற்சியில் ஆர்வத்தோடு இறங்கினார்கள்.

இவர்களது படைப்புகளுக்கு ‘எழுத்து’ நல்ல ஆதரவு தந்தது; பாராட்டத் தகுந்த, ரசனைக்குரிய, இக்கவிதைகள் பல வற்றையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது இயலாத காரியம் ஆகும்.

என்றாலும் முக்கியமான ஒரு சிலவற்றை அவற்றின் தனித்தன்மைக்காக—எடுத்து எழுத வேண்டியது அவசியமாகிறது.

சுந்தர ராமசாமி எழுதிய ‘காலம்’ எழுத்து (51) அருமையான கவிதை ஆகும்.

‘மணியின் முள்ளில் காலமில்லை.

காலமோ—’

என்று துவங்கும் அந்தக் கவிதை சிறிது நீளமானது தான். கருத்தாழூம் நயங்களும் நிறைந்த அக்கவிதையில் காலத்தைப்பற்றிய எண்ண ஓட்டம் படிப்படியாக வளர்கிறது. பிறகு—

மாயை என்றுள்ள சங்கரன்!  
 அல்ல, மாயையும் அல்ல வென்றுள்ள.  
 அரவிந்தனே லீலை என்றுள்ள,  
 லீலை தானே என்று கேட்டான்.  
 அறிந்தறிந்து  
 தத்துவப் பாகளையே கொல்லும்  
 யானை அது

இவ்வாறு சிந்தித்து உண்மை ஒளியைக் காண முயல்  
 கிறது மனசு.

காலம் என்ற ஒன்று  
 யாளியின் வாய்க்குள்  
 விரலுணர,  
 ஒசையெழு உருண்டோடும்  
 கண்ணுக்குப் படாத  
 கல் பந்து

குறையாத ஜாடியினின்று  
 நிறையாத ஜாடிக்குள்  
 பார்வைக்குத் தெவிட்டாமல்  
 வில்லாய் வளைந்து விழும்  
 விழுந்து கொண்டே யிருக்கும்  
 கட்டித் தேன் பெருக்கு.

தரைக்கே வாராது  
 காற்றேருடு மிதந்தோடும்  
 பூப்பந்து  
 கிணற்றினுள்ளே  
 கண்ணுக்குப் புலனுகும்  
 நதியின் பிரவாஹம்.

தேயாததை யெல்லாம்  
 தேய வைத்து,  
 தேய்மானம் ஒன்றே  
 தேயாதது என்று  
 தேய்த்தும் தேயாது  
 கோலோச்சம்  
 தேய்மானத் தத்துவம்,  
 எனக்கோ,  
 கடவுள் அளித்த ரஜா.

மரணாலூரில்  
ஆஜராகி வேலை ஏற்க  
யான் பெற்ற  
காலாவதி.

மணியின் முள்ளில் காலமில்லை  
அக்கினியைத் தேடி  
அலைந்த மனசோ  
அடுப்பாய்ப் புகையுது.

பிச்சமூர்த்தி எழுதிய ‘வழித்துச்சின’ எனும் நெடுங்கவிதை 53வது ஏட்டில் பிரசரமாயிற்று. ‘புதுக்கவிதையில் இன்னொரு மைல்கல்’ என்று இதை வரவேற்று ‘எழுத்து’ அதே இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. ‘அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு’ என்று சி கனகசபாபதி இதை விவரித்தும் விமர் சித்தும் தனிக்கட்டுரை எழுதினார். (எழுத்து 5.)

பிக்ஷாவின் 1960 காலக் கவிதைகளை இரண்டாவது கட்டக் கவிதைகள்’ என்று மொத்தமாக, தனியாக, ஆராய வேண்டும் என, அவரது ‘முதல் கட்டக் கவிதைகள்’ (1934—1964) பற்றி எழுதியபோதே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, ந. பி. யின் கவிதைகள் பற்றிய என் எண்ணங்களை இத்தொடரில் அங்கங்கே நான் குறிப்பிடவில்லை. ‘வழித்துச்சின’ பற்றியும் அப்படியே.

புதிதாகக் கவிதை எழுத முற்பட்டவர்களில், நா. வெங் கட்ராமன் புதிய எண்ணங்களை தம் படைப்புகளில் கொண்டு வர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இயற்கைக் காட்சி களோடு விஞ்ஞான உண்மைகளையும் கவிதைப் பொருளாக்க வேண்டும் எனும் புதுக் கவிஞர்களின் துடிப்பு அவருக்கு உண்டு என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. ‘பிரசவம்’ என்ற கவிதையை ஒரு உதாரணமாகக் கூறலாம்.

ரவிக்கையின் குடு  
கடல் நீரைப் புகையாக்கி விண் ஜேற்ற.  
காற்றேட்ட,  
மலைமறிக்க  
மழை பெய்யும்,

மலை உச்சி மழை நீரை  
 புவி ஈர்க்க  
 அது  
 பேராடுவியாகி  
 கொட்டும்; கொட்டும்  
 அதனடியில் குளிப்பதும், மலிழ்வதும்  
 நான் நீ மட்டுமா?  
 விஞ்ஞான மருமகள்  
 டைனாஸோப் பெண் னைஞம்  
 அருவியில் குளிக்கின்றன.  
 'குளிக்காமல்' கருவறுதல்  
 குவலயத்தில் கண்டதுண்டு.  
 மருமகளோ  
 குளித்துக் கருவருகின்றன.  
 வட்ட வரிசைப் பற்கள்  
 புளி, மாங்காய் கடிக்கவில்லை.  
 பச்சாரிசி மெல்லவில்லை,  
 வயிற்றில் கணக்கவில்லை,  
 ஆனாலும்  
 ஒர் கணத்துள்  
 பெற்றெடுத்து விடுகின்றன -  
 ஏழு.  
 பாலுக் கழுதால்  
 அவளது  
 தாமிரக் காம்பில்  
 மின்பால் சுரக்கும்.  
 டைனாஸோப் பெண் னைள்  
 தன் காந்தக் கண்களினால்  
 குழந்தைகளை நோக்க,  
 புத்துலைக்கக் காண்கின்றன.  
 ஆனால் கக்கும்  
 ஒரு குழந்தை.  
 ஒவி பரப்பும்  
 ஒரு குழந்தை  
 ஒளி வீசும்  
 ஒரு குழந்தை.  
 ஒவி - ஒளியைப்  
 படமாக்கும் இரட்டையர்கள்.

நிலம் நடுங்க  
தாள் பதியும்  
மர்மப்பிள்ளை?  
ஒயாமல் காலத்தை  
ஒட்டிக் காட்டும்

முள்ளுக்கைப் பிள்ளை...  
பிள்ளை பெற்ற பெருமையிலே  
இருந்த பெண் னுள்  
பெயர் வைக்க வந்த  
விஞ்ஞான சாஸ்திரியைப்  
பார்த்தாளா?  
நான்றியேன். (எழுத்து 53)

நல்முத்து பற்றிய ‘கண்’ என்ற கவிதையும் ரசமானது தான். நல்முத்து ‘ஆழிகடல் வயிறு—அவனிக்களித்த—அற்புதப் புதையலோ?’ கடலின் சிப்பிக் கண்ணுள் தூசோ எதுவோ நுழைந்ததனால் சேர்ந்த துங்பச் சேமிப்போ என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர்கிறது—

இல்லை இல்லை  
துங்பம் எங்கேனும்  
வின்னில் போல் மின்னி  
மாந்தர் கை சேர்ந்து  
அரம்பையர் விரும்பும்  
அணிகலனுமா?  
விலை மலையாய்ப் போமா?  
கண் தான் காட்சியா?  
இல்லாவிட்டால்?  
நல்முத்தும்  
வரணம்பூசின வெறும் எலும்பு  
கண்ணும்பு பாஸ்பேட்  
ஸோடா கார்பனேட் தானு? (எழுத்து 54)

விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது நா. வெங்கட்ராமனின் ‘அந்தி’ எனும் படைப்பு.

துயிலுமன் பரிதி  
 தூக்கி யெறிந்த  
 வெள்ளை வெற்றிலீக் காம்புகளை  
 ஆகாசத் தூசுக்கும்பஸ்  
 பொறுக்கி  
 மென்று  
 உடிம்புந்த  
 எச்சில். (எழுத்து 65)

கவிதையில் காலாட்காலமாகக் கையாளப் பட்டு நெந்து  
 போன விஷயத்துக்குக் கூடப் புதுமை சேர்க்க இயலுமா  
 என்று புதுக் கவிதை சோதனை செய்யத் தயக்கவில்லை,  
 நிலவு இம் முயற்சிக்கும் கை கொடுக்கிறது.

‘கிணற்றில் விழுந்த நிலவு’ என் எஸ். வைதீஸ்வரன்  
 எழுதியதையும் நிலவை கற்பரசியாகக் கண்டும், நாணமிலாப்  
 பரத்தையாகக் கொண்டும் தி, சோ. வேணுகோபாலன்  
 ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும்  
 முன்னரே குறிப்பிட்டுள்ளன. வேறு கோணங்களிலும்  
 நிலவைப் பார்க்கிறார்கள் சிலர்.

விட்டெறிந்த இட்டலையோ  
 கட்டிவைத்த பழஞ்சோரே  
 கொட்டி விட்ட கப் தயிரோ  
 சுட்டு வைத்த அப்பந் தானே?  
 என்ன இழவேயானுலும்  
 எட்ட இருந்து சிமிட்டுது கண்  
 கிட்ட வந்து எட்டவில்லை  
 பாடு பட்ட பாட்டாளி  
 கொட்டாவி விடுகின்றேன்  
 ஆவ் : ...  
 உறக்கம் வருது பசிமறக்கும்,

இ. அன்னுமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து  
 66—57) சி. மணி காணும் தோற்றம் மேறு ரகமானது.

நல்ல பெண்ணடி நி!  
 முகத்திரை இழுத்துவிட  
 இரண்டு வாரம்

அுதை எடுத்து விட  
இரண்டு வாரம்  
இதை விட்டால் வேறு  
வேலையே இல்லையா உனக்கு?

என்று நிலவைப் பார்த்துக் கேட்கிறூர் அவர். (எழுத்து 68)

அதே நிலவை சு சங்கரசப்ரமண்யன் வேறுவிதமாகப் பார்க்கிறூர். (எ:69)

அவளோ  
சினிமாக்காரி  
ஒருவம் காட்டி  
ஊரை மயக்க  
ஓளி பாய்ச்சி  
குளோசப்பில்  
நிறுத்துகிறூர் யாரோ.  
அப்படியே  
இருந்துவிட்டாலோ  
முகப்பருவும்  
மேக்கப்பை  
மீறிவிடும்.  
எனவேதான்  
ஓளி குறைத்து  
நிழல்பூசி  
ஓளிக்கின்றூர்  
காமிரா வேலைக்கு  
காரிகையா பொறுப்பு!

சி. மணியின் ‘கவிதை நினைவுகள்’ குறிப்பிடப் பெற வேண்டிய மற்றொரு அருமையான கவிதை. பரிகாசமும், சிந்திக்க வைக்கும் கருத்தாழமும் கொண்ட படைப்பு: 4 பகுதிகள் கொண்டது. (எ. 61)

இருக்கின்ற பாலோ  
இருவருக்குத் தான்  
அளவோ குறையாது மூவர்  
அருந்த வேண்டுமென்றால்  
நீரைக் கொட்டி

சரிக்கட்டுவாள்,  
பாலின் சுவை கெடுப்பாள்  
அளவைப் பற்றிய கவலை  
இல்லை யென்றால்  
நல்ல பாலைத் தருவாள்.

2 வது பகுதியில்: ‘மரபின் தூய பருத்திச் சட்டை, கவாச்சியான தோற்றத்துடன், களிப்பூட்டும் பலவண்ணங்கி களிலும், கண்கவரும் பல வகைகளிலும் கிடைக்கும்—நம்பிக்கையான பெருங்கடைகளில்! என்பதனால் பலரும் ‘அன வெடுத்து’ சட்டையையே வாங்கினர். சிலருக்கு அது அமைந்தது. சிலருக்குப் பொருந்தவில்லை’ அநேகருக்கு எப்படி எப்படி யோ இருந்தது. என்றாலும் மரபு முத்திரையில் மயங்கி அதை வாங்குவதிலேயே பலரும் ஆர்வமாக இருந்தார்கள். சிலர் மட்டும் அது சரியாக இல்லை யெனத் தெரிந்ததும், வேண்டிய துணியை வாங்கிக் கொண்டு போய், ‘உடலுக்குத் தக்கபடி, தைத்தார் சட்டை.’

### 3

ஒங்கு திரைப் பெருங்கடலுலகத்துமாந்தர்  
வீங்குமுலை வருத்திடை மகளிரை மருவுவார்  
இளங்குஞ் சோளிசேலை குழல் தமைக் கண்டதும்  
மணங்கொடா ரோரிழி அலியிட மன்றே  
சிறப்பான யாப்பிட்ட பனுவ லென்னும்  
விரகஞ்சேர் வாளின மங்கை யிருக்க  
யாப்பற்ற புதுக்கவிதையை யெப்படி  
கைப்பற்ற துணிந்தா ரைம்புல ஞெப்பி?  
  
யாப்புடைத்த கவிதை  
அனையுடைத்த காவிரி  
முகிலுடைத்த மாமழை  
முறட்டுத் தோலுரித்த பலாச்சுளை  
வறட்டுக் கோஷா ஏறிந்த மங்கை.  
யாப்பற்ற கவிதை  
அரூவருக்கும் அலியல்ல;  
மார்கழியின் மொட்டிரவில்  
தெண்றல் தரும்குடுபோக்க

வெண்ணிலவின் பயன்தும்க்க  
உடை கலைந்த ஒரு தலைவி’  
இயற்கை யெழில் கொட்டி யிருக்க  
செயற்கை யணி வேண்டாமென்று  
ஒப்பளையை நீக்கிவிட்ட  
வனப்பொளிர் கணவுப் பெண்;  
கார்க்குழலாக மெல்லாம் கவர்ந்து எழில் களிய வீங்கி  
சர்க்கிடை போகலாகா எதிரெதிர் பகினாந்து வீங்கும்  
வார்க்குலம் அறுந்த கொம்மை வரிமுலை  
ஜயா இது.

## 4

அன்று மணிக்கதலை  
தாயர் அடைப்பவும்  
மகளிர் திறப்பவும்  
செய்தார் மாறி மாறி  
என்றும்  
புலவர் அடைப்ப  
கவிஞர் திறப்பார்.

சி. மணிசிறிய சிறிய—ஆயினும் நயங்கள் நிறைந்த—  
கவிதைகள் அநேகம் எழுதியிருக்கிறார். 1963—64 வருடங்  
களில் எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

## வெளுத்தது நான்கு

துவைவக்க  
வெளுத்தது  
துணி.

காதலன்  
சுவைவக்க  
வெளுத்தது  
இதழ்!

ஞாயிறு  
வெறிக்க  
வெளுத்தது  
நிலம்.

வாழ்வு  
நெறிக்க  
வெளுத்தது  
முடி.

## 19. சூரியல்

க. நா. சுப்ரமண்யம் 1964ல் ‘இலக்கிய வட்டம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

அதன் 17வது இதழ் ‘தமிழ் இலக்கியத்தில் சாதனை’யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து, தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், தி. க. சிவசங்கரன், ரதுலன், வெ. சாமிநாதன், ஆர். குடாமணி, தெ. பொ. மீனுட்சிசந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் அபிப்பிராயங்கள் அறிவித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

தி. க. சிவசங்கரன் ‘பதினேழு ஆண்டில் இலக்கியம்’ என்ற தலைப்பில், சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், நாடகம் என்று பகுத்து, விரிவாகத் தனது கருத்துக்களை அறிவித்திருந்தார். அதில் புதுக்கவிதை பற்றி அவர் சூரியது இங்கு எடுத்துச்சொல்லப் படவேண்டிய கருத்து ஆகும்—

“புதுக்கவிதை குறித்து என்கருத்து யாது?”

புதுமை, சோதனை என்ற முறையில் நான் புதுக்கவிதையை வரவேற்கிறேன்; திறந்த மனத்தோடு புதுக்கவிஞர்களின் படைப்புக்களைச் சுலவக்கிறேன்.

புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பிச்சுமுர்த்தி, வல்லிக்கண்ணன், கே. ராமநாதன் ஆகியோரின் புதுக்கவிதைகளை ‘கலாஹாகினி’, ‘கிராமஊழியன்’, ‘சிவாஜி’, ‘நவசக்தி’ ஆகிய இதழ்களில் அவை வெளிவந்த காலம் தொட்டு வாசித்து வருபவன் நான்.

அண்மையில் ஆறு ஆண்டுகளாக ‘எழுத்து’ இதழ் களிலும், பின்னர் ‘இலக்கிய வட்ட’த்திலும் இடைவிடாது படித்து வருகிறேன்.

‘எழுத்து’ ஏட்டின் தோற்றத்திற்குப் பின்னர், தமிழில் புதுக் கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆனாலும் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்; விவாதத்திற்குரிய விஷயம்.

என்ஜெப் பொறுத்தவரையில் இன்று எழுதப்பெறும் பழைய (மரபுக்) கவிதையைப் போலவே புதுக் கவிதையும் எனக்குச் சமிப்பூட்டுகிறது.

புதுக் கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சியை, படிமச் சிறப்பை, உருவ நயத்தை நான் ரசிக்கிறேன். இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன்.

ஆயினும், புதுக் கவிஞர்களின் குரல்களை என்னுல் ரசிக்க முடியவில்லை.

வெறுமை, விரக்தி முளைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக் கவிதையின் அடிநாதமாக ஒலிக்கின்றன.

நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியார்களாகவும் திருமூலர்களாகவும், திகம்பரச் சித்தர்களாகவும் சில புதுக் கவிஞர்கள் மாயாவாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்கு வது, எனக்கு மிகவும் பிடிப்பாத சங்கதி

இந்தக் கவிஞர்கள் தமிழ்ச் சொல்லை முறிக்கட்டும். மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும்? அது தான் தெரியவில்லை. ஐயோ பாவம். இவர்களுக்கு என்ன சுகக்கேடு, நோய்?

புதுக் கவிஞர்களின் இந்த மனமுறிவு (மனமுறிப்பு) விவகாரம் பற்றி ‘எழுத்து’ ஆசிரியர் சி. சு. செல்லப்பா, 62வது ஏட்டில் வரைந்திருப்பது இங்கு நன்கு சிந்திக்கத் தக்கது.

‘மாடர்னிடியும் நம் இலக்கியமும்’ என்னும் 1964 பிப்ரவரி தலையங்கத்தில் சி. சு. செ. கூறுகிறார்:

‘மனமுறிவு-ஃப்ரஸ்டிரேஷன்-ஒரு மோஸ்தர் (ஃபாஷன்) இல்லை, இன்னென்றால் இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதுக்கு. அந்த இடத்து அந்த நாளைய வாழ்வைப் பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதுக்கு உண்ணுட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில் தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச் செய்தால், அதில் உண்மை இருக்காது.

ந. பிச்சமூர்த்தி இது பற்றி ஒரு சம்பாஷணையில் சொல்லியது: ‘மேற்கே டிஸ்சின்டக்ரேட்டிங்—அதாவது, உதிர்கிற நிலை. நம்முடையது. ஷேப்பிங் அதாவது, உருவாகிற நிலை, எனவே மனமுறிவு நம் இலக்கியத்தின் பொதுத் தொனியாக இருக்க முடியாது.’

ந. பி. வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முற்படாதவர். ஏன், இலக்கியத்தை விட வாழ்க்கையையே மேலானதாகக் கருதுவார்களாட. ந. பி. சொன்னது ஆணி அடித்த கருத்து...’

ந. பிச்சமூர்த்தியின் ஆணி அடித்த கருத்தை, அதை அடியொற்றிக் குரல் எழுப்பும் செல்லப்பாவின் கருத்தை, ஏஜெப் புதுக் கவிஞர்கள்—மாயாவாத மனமுறிவுக் குரல் கொடுக்கும் புதுக் கவிதைத் தம்பிரான்கள்—எற்றுக் கொள் வார்களா, அல்லது மனமுறிவு (மனமுறிப்பு)த் தத்துவம் தான் :இன்றையப் புதுக் கவிதையின் பொதுக்குரலாக விளங்குமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் உணர்ந்த வரையில், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மயங்க வைத்தல் ஆசிய சீக்குகள் புதுக் கவிஞர் களிடமும் மலிந்து காணப்படுவின்றன. இந்நோய் விரைவில் அகலக் காலதேவன் அருள்புரிவானாகு!

## 20. க. நா. சு. கீருத்து

1963 இறுதியில் தோன்றிப்பது க. நா. சுப்ரமண்யத்தின் ‘இலக்கிய வட்டம்’ மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது.

‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன—இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக’ என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில், ‘நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுத வேண்டும்’ என்ற எண்ணத்துடன், அதன் ஆசிரியர்களும் மற்றும் சில எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், ‘இலக்கிய வட்டம்’ நல்ல இலக்கிய பத்திரிகையாக விளங்கியது. எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரியர்களுக்கும் பயன்படக்கூடிய அருமையான விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாயின, ‘இ.வ.’ கவாரஸ்யமான ஒரு இலக்கிய ஏடு ஆகவும் வளர்ந்து வந்தது.

அது ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் உயிரோடிருந்தது என்று நினைக்கிறேன்.

‘இலக்கிய வட்டம்’ புதுக்கவிதையையும் ஒரு சோதனைத் துறை ஆகத்தான் கருதியது. பிச்சமூர்த்தியின் படைப்புகளை ‘புதுக் கவிதை’யாக அது அங்கீகரிக்கவில்லை.

அதன் 25வது இதழில் வெளிவந்த அபிப்பிராயம் இது—

### புதுக் கவிதை

‘ஏன்யோ இந்த மாதிரிக் கவிதையல்லாத கவிதைகளையெல்லாம் போட்டு எங்கள் பிராண்ஜை வாங்குகிறீர்?’ என்று ஒரு நண்பர் புதுக் கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக் கேட்டுள்ளார்.

மணிக்கொடி காலத்தில் சொ. வி. புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில்,

இதெல்லாம் கதைகளா ஜியா, கழுத்தறுப்பு என்று சொன்ன வர்கள் உண்டு.

அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்றால் ஆஹா என்கிறார்கள்.

இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமே யில்லை.

சிறுகதை என்கிற உருவம் போல, புதுக்கவிதை என்கிற உருவம் தோன்றிவிட்டது—நிலைக்க அதிக நாள் பிடிக்காது.

தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் கலபமான காரியமாகி, எழுதப்பட்ட செய்யுள் எல்லாம் கவிதை என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது.

இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே பொதுவாக உள்ள ஸிஷயம்தான். மரபு என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த அர்த்தத்திலே புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.

கவிதை வழிகள் தடம் தேய்ந்து, தென்றல் காயவும், மதி தகிக்கவும், மலர் தூர்க்கந்தம் வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத் தற்காலக் கவிதையைப் படிப் பவர்களில் சிலராவது ஏற்றுக்கொள்வார்கள்.

இந்தக் கவிதை மொழி, வார்த்தைகள், பொருள்கள், மதி, மலர், தென்றல், ஒளி இத்யாதி யெல்லாம் உபயோகத் தால் தேய்ந்து தேய்ந்து உருக்குலைந்துவிட்டன.

பழைய சந்தங்கள் போக, புதுச்சந்தங்கள், புது வார்த்தைச் சேர்க்கைகள், புது உவமைகள் இன்றுள்ள நிலைமைக்கேற்பத் தோன்றியாக வேண்டும்.

லக்கியத் தச்சன் தேடிக் கைப்பிரம்பு இழைப்பதும், உருப்படாத வழியில் பாஜை வஜையும் குயவனின் பாண்டம் உருக்குலைவதும், உருக்குலைந்த - சிறகொடிந்த - வளிகுன்றிய சிந்தனைகள். இவை இன்று கவிதையேயாக மாட்டா.

புது-11

புதுக்கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கையின் இன்றையச் சிக்கலை சிக்கலாகக் காட்டும் சிந்தனை வெறியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம் தேடும் மனப் பிராந்தி அன்று.

புதுக் கவிதை சங்ககாலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக் கொண்டு எழுதக்கூடாது என்பதில்லை.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற சந்தம் எல்லா காலத்துக்கும் பொதுவானது தான்.

புதுக் கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத் தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.

மேலே நாடுகளில் அப்படியென்றால்: ஆஜீனக்கு அர்ரம் என்பதில்லை.

புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போல, விமர்சனம் போல, இலக்கியத்தில்—தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்துறை.

அது இன்னும் கவிதையாகி விடவில்லை.

புதுக்கவிதை எழுதுகிற பத்திரிகை பேர் தொடர்ந்து எழுதி வந்தால் புதுக்கவிதை கவிதையாகிற பக்குவம் பெறலாம்.

அதுவரை அது ஒரு சோதனைத் துறை.

(‘இலக்கிய வட்டம்’ 23-10-64)

சோதனை ரீதியில் கவிதை படைத்து வந்த அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது கவிதைகளின் மொழி பெயர்ப்பு ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் பிரசுரமாயின.

க. நா. சு. ‘மயன்’ என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தி வந்தார். அவரது சோதனை முயற்சிக்கு ஒரு உதாரணமாக ‘முச்சங்கம்’ என்பதைத் தருகிறேன்.

தார்த்தாரிப்  
பரந்த  
புல்  
வெளியிலே  
பல்  
லாயிரம்

பெண்  
பரிகள்  
பின்  
தொடர  
நிமிர்ந்து  
நடை  
போட்ட  
தொல்  
காப்பியம்  
பேசும்.

அரபு  
மக்களிடை  
தனியான  
தோர்  
அன்பு  
கண்ட  
திருக்  
குறஞும்  
எடுத்  
தோதும்  
மங்கோவிய  
மன்னாரிடை  
உரிமை  
கொண்டாடிய  
தேவாரம்  
ஒரு  
நா  
லாயிரம்  
பாடும்.

க்ருஸேஷன்  
வீரர்களைச்  
சமந்து  
பல  
தீரக்  
கேளிக்கைப்  
போட்டிகளிலே  
மோதி  
விழுந்த

பெரிய  
புராணமும்  
சொல்லும்.

ஆதவன்  
மறையாத  
சாம்  
ராச்சியங்கள்  
—பிரிட்டிஷ்  
மற்றும்  
இஸ்பானிய  
ஃபிரெஞ்சு  
இத்யாதி  
வென்று  
தந்த  
படை  
வீர  
ராமாயணமும்  
கணக்கும்  
மங்கோலிய  
தார்த்தர்  
அரடு  
எனும்  
முச்  
சங்கப்  
பெருமை  
குழ  
கூட்டை  
வண்டி  
இன்று  
இழுக்கும்  
பெருமை  
காண்மிடே  
—காண்மிடே!

விலா  
எலும்பு  
தெரிய  
பசி

மயக்கக்  
களைப்புக்  
களைத்துச்  
சென்னைத்  
தார்  
ரோட்டிலே  
புல்  
மேயும்  
பிரபாவம்  
காண்மிடே  
— காண்மிடே!

4. கே. துரைஸ்வாமியும் சுந்தரராமசாமியும் தீவிரமான சோதனைப் படைப்புகளை ஆக்கி வந்தனர். வல்லிக் கண்ணன், எம். வி. வெங்கட்ராம் கவிதைகள் எப்பவாவது இடம் பெற்றன. புதுசாக்க கவிதை எழுதத் தொடங்கியவர் களில் சண்முகம் சுப்பய்யாவையும் நீல பத்மனுபஜையும் குறிப்பிடவேண்டும்.

சோதனை ரீதியான புதுக் கவிதை என்ற தன்மையில் சுந்தர ராமசாமியின் படைப்புகள் மிகச் சிறப்பாக அமைத் திருந்தன. கருத்தாழமூம், புதுமையும், தனி அழகும், பரிகாச தொனியும் கொண்ட நல்ல கவிதைகள் அவை.

‘கொள்கை’ என்றெருநு கவிதை —

மேற்கே  
ரொமாண்டிலிஸம்  
நாச்சரவிஸம்  
ஸியலிஸம்  
அப்பால்  
இம்ப்ரஷனிஸம்  
என்மஜைவிக்கு  
தக்காளி  
ரஸம்

அப்பால்  
ஸிம்பாலிஸம்  
சூபிஸம்  
ஸர்வியலிஸம்

மீண்டும்  
வெறும்  
நியலிலும்  
அப்பால்  
அதற்கும்  
அப்பாலு?  
சொல்லும்  
எட்மண்ட் வில்சன்  
நீர் சொல்லும்  
கனிவாய்.

சொல்லும்  
மிஸ்டர் பிரிச்செட்  
நீர் சொல்லும்  
தயை சூரிந்து.

ஸாத்ரேக்கு  
ஏக்ளிஸ்  
டென்ஷியாலிஸம்  
காமுவுக்கு  
இன்னென்று  
பின்னால்  
வேக்ரேன்று;  
காமுவின் விதவைக்கு  
மற்கிருன்று;  
பிறிதொன்று  
அவள் அருமைப்  
பாட்டிக்கு.

கரடிக்குக் கம்யூனிஸம்  
டாலர் ஹீமனிஸம்  
பீக்கிங்குக்கு  
என்ன?  
சொல்லும்  
எ ஜூ.பூரே  
மிக விரைவாய்.

நாம் எல்லாம்  
தமில் எழுத்தாளர்,  
நமக்கோ  
ப்ளேஜியாரிஸம்,

இன்றைய பக்தர்களின் போக்கையும் பக்தியின் தன்மையையும் கிண்டல் செய்து சுந்தர ராமசாமி ‘மந்த்ரம்’ என்ற சுவாரஸ்யமான கவிதையை எழுதினார்.—

தீழுப் லூட் சுந்தராச்சி உபயம்  
குத்து விளக்கு கோழுட்டிச் செட்டிஹபயம்  
உண்டியல் பெட்டி தெ. கு. வே. உபயம்  
பஞ்சத்திரி விளக்கு ஆண்டிநாடார் உபயம்  
குண்டுச் சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்

குடன் தட்டு ரீஜென்று மகாராணி உபயம்  
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்  
அஹுமினியப் போனி வழு. சல. பெ. ம.  
அரிகரபுத்தீரன் செட்டியார் உபயம்  
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்  
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்  
சின்ன நட்டு ஒரு டஜன்  
வைரங்குளம் மிட்டாதார் உபயம்  
வைரங்குளம்

மிட்டாதார்  
அவர் அப்பா உபயம்  
அவர் அப்பா  
அவர் அப்பா உபயம்  
அவர் அப்பா  
அவர் அம்மா உபயம்  
அவர் அம்மா  
அவர் அப்பா உபயம்  
அவர் அப்பா  
அவர் அம்மா  
அவர் அம்மா  
அவர் அப்பா  
நீ  
நான்  
அவன்  
இவன்  
அவன்  
பூஜை  
புண்  
ஏ

புழு  
 பூச்சி  
 குண்டுசி  
 குத்தாசி  
 கடப்பாரை  
 லொட்டு லெட்டக்கு  
 எல்லாம்  
 ஸ்வாமி  
 உபயம்  
 ஸ்வாமி  
 சிற்பி  
 உபயம்  
 சிற்பி  
 அவர் அப்பா உபயம்  
 அவர் அப்பா

என்று மேலும் அடுக்கப்பட்டு, முடிவாக

எல்லாரும்  
 ஸ்வாமி  
 உபயம்  
 ஸ்வாமி  
 நம்ப  
 உபயம்  
 நாம்  
 ஸ்வாமி உபயம்  
 நம்ம பேரு சாமி மேலே  
 சாமி பேரு நம்ம மேலே

என்று நிறைவூறுகிறது இக்கவிதை.

## 21. நாடும் பேரும்

‘எழுத்து’ காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் தனி மனித ஆக உளைச்சல்கள், கணவுகள், ஏமாற்றங்கள், விரக்கி, மரணம், காழம் போன்ற விஷயங்களை மட்டுமே

கவிதைப் பொருள்களாக எடுத்தாண்டார்கள் என்று குறை கூறப்படுவது உண்டு. அது தவருன மதிப்பீடேயாகும்,

சோதனை ரீதியாகப் புதுக்கவிதைப் படைப்பில் ஈடு பட்டவர்கள் சகல விஷயங்களையும் விசாலப் பார்வையினால் தொட முயன்றிருக்கிறார்கள் என்பதை ‘எழுத்து’ காலக் கவிதைகளை ஆராய்கிறவர் உணர முடியும்.

1965-ல் சீன இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்த போது, நாடு பற்றி வரலாற்று ரீதியான நோக்கும், போர் பற்றிய சிந்தனையும் கொண்ட கவிதைகளை ‘எழுத்து’ பிரசரித்துள்ளது.

இவற்றில் எஸ். வைதீஸ்வரன் எழுதிய ‘நாடு’ என் உயிர் எனும் கவிதையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதன் சிறப்பையும், அதில் காணப்படும் நயங்களையும் கருதி, அதை முழுமொகவே இங்கு எடுத்தெழுதுகிறேன்.

நாடு என் உயிர்  
நாடு என் நிழல்  
நாடு என் உடல்

பனி கமழ் கூந்தல்  
திரு நதிச் சீலை  
கடல் அணி பாதம்  
என் தாயின் தனியழகு.

பரந்த நிலம்  
விரிமனதில் வேர்விட்ட ஞானம்  
பேச்சிலோர் அமைதி பிறழாத தன்மை  
என் தாயின் தனி இயல்பு.

யுகம் யுகமாய் முகம் மலர்  
கபடமின்றி வரவேற்று  
பொன் கொடுத்துக் கலை பகிர்ந்து  
தாளிடாத மாளிகைக்குள்  
புகலிடம் தந்த கரம்  
என் தாயின் தனிப் பண்பு.

அவள் வளர்ந்த ஜீவக் கதை  
 அவள் பெருக்கிய வேதப் புதல்வர்  
 அவள் தழுவிய மதங்கள்  
 அவள் ஆக்கிய கலைகள்  
 இத்தனை யும் பொய்யாத புகழ்க்கதை  
 ஆனால் —

கலை, கணிதம், கலாசாரப் பணி,  
 வேதம், சோதிடம், போதசன்மார்க்கம்  
 கோபுரம், மந்திரம், கோர்த்து நின்ற மதங்கள்,  
 யானை, அரசு, இடையிடைப் பூசல்கள்,  
 மனம் வளர்த்த உழைப்பு,  
 உழைப்பு மீறிப் பொன் பொருள்  
 காலத்தை நீட்டிக் கருத்தை உள்ளிழுத்து

ஞானமே யாவும்,  
 அஹம் பிரும்மாஸ்மி,  
 தம்மம் சரணம் கச்சாமி  
 என்று மேளந்தட்டிப் பாட  
 புரநோக்கு விலகிப் போச்சு.

முன்னூற்றுக்கு முன்  
 விஞ்ஞானம், லெளாகீக வியாபாரம்  
 பொல்லாத தொழில் நுட்பம், கள்ளமுமுகம்  
 யந்திரப் பூட்டம், தந்திரப் பேச்சு  
 என்றேதும் தெரியாத பாரமாய்  
 களித்திருந்தோம் பிறவியினால்.

திரை கடலோடி திரவியம் தேடி  
 வந்தோரின் நிலப் பகட்டுக்கு  
 நாட்டை கைகழுவி, நெறியை பங்கிட்டு  
 நாமும் நிறம் மாறி  
 துரை வாழ்வில் வழுக்கி  
 விழுந்தோம் அடிமைப் புதையில்.  
 புதையிருளில் மோகமுற்று  
 மகுடி முன் பாம்பாகி  
 தாய் சொல் தாழ்வென்ற நினைப்பில்  
 வேடிக்கை யந்திரங்கள், மில் துணிகள்  
 குல்லாய்கள், காலுறைகள். நீள்க்கைப் பழக்கங்கள்  
 நிரம்பி வழித்து நிலத்தைக் குழப்பினா,

இருந்தும்  
நெறிகெட்ட புயல் மறைத்து  
நிலையான விளக்கேற்ற  
நரி, புளி விரட்டி நாமிங்கு கொடிகட்ட  
புரிந்த தியாகம், தவம்,  
வாழ் வெரிய குலம் கலங்க  
சுத்தியத் தீக்குளித்து  
கீதை—ராட்டை கவசம் கட்டி  
புறம் வெந்து பட்டும்  
அகம் நொந்து போகாது  
அகிம்சையாலே தாயை மீட்ட கதை  
வீரக் கதையா—காந்தியின் கீதைக் கலையா?

ஆனாலும்,

வெற்றியிலோர் மரு.  
அன்ஜெயின்  
பனிகமழ் சூந்தலில்  
ஓரு குடங்கை பியதல்.  
இழி மயிரது கருகிக்குமைந்து  
தாயின் தனிப்பண்பு சோதனைக்குள்ளாச்ச.

விஞ்ஞான நீர்தேக்கி, தொழிற் கப்பல் ஒட்டி  
அகவாழ்வும் புறநோக்கும், சமவாழ்வும்  
குடியரசால் ஆக்கி வரும் காலை  
தேரை நிமிஸ்ததி விட்டு தெருவுக்குள் இழுக்கும்  
வேளை

வடமுகை “திராகன்” தீ மூச்சற்ற  
நெஞ்சு நீட்டி மண்காக்க காவு கொடுத்தோம்  
அன்று.  
இன்றே திரண்ட நிலவை விழுங்க வரும் பாம்பாய்  
வடமேற்கு பாக் கபடமாய் ஊர்ந்து வர  
காவு கொடுத்தலினும் காவு கொடுக்க  
வைத்தோம்.  
பாம்பு யின் ஊர சுவடு பற்றி  
புற்று நோக்கிச் சென்றேம்.

நாடு என் உயிர்  
நாடு என் நிழல்  
நாடு என் உடல்

இன்று நாம் எழுப்பும் புதுக்குரல்கள்,  
 நேரில் காணும் நிஜ உணர்வுகள்,  
 காலத்தில் ஊற்றெடுத்த வீரமும்  
 வீரத்தில் சிந்தி விட்ட ரத்தமும்  
 வீணால்ல; அதர்மம் மாய்க்க மண்ணில்  
 கண்ணன் நிகழ்த்திய காவியமும்  
 கால மலைப்புதுரில் ஒடித்திரிந்து  
 உடலை இரும்பாக்கி  
 பெற்ற வீரப் போர் முறைகளும்  
 வெற்றிக்குத் துணையாச்சு,  
 இனி—

(எழுத்து 84—1965)

அறுபதுகளின் பாரதப் போரை புராதன பாரதப்  
 போருடன் உவமித்து சு. சங்கரசுப்ரமண்யன் ‘பாரதப்  
 போர்’ என்ற கவிதையை எழுதியுள்ளார். ரசிக்கப்பட  
 வேண்டிய ஒரு படைப்பேயாகும் அது.

பொய்ப்புழுதி கிளப்பி பாவக்குருதி சிந்தி  
 தன்விளை தின்னும் பகைக் கூத்து  
 தாய்மடி அறுக்கும் தறுதலை ஆட்டம்  
 சரித்திர சாபத்தின் அந்திமப் புலம்பல்  
 உடமை மறுத்தது பழங்கதை பிறப்பு  
 உரிமை பறிப்பது புதுக்காவிய வித்து  
 நாமே பாண்டவர் பண்டு ஆண்டவர்  
 அவரோ கவரவர் கவரும் பண்டினர்  
 குதை வளர்க்கும் சகுனிசீனன்  
 கைதை உரைக்கும் சாரதித் துங்கு  
 தாது பொய்த்திடும் தீயோர் மன்றம்  
 களமோ பெரிது காணும் உலகே குருகேஷத்திரம்.  
 (எழுத்து 84)

சி. சு. செல்லப்பா வேறெரு கோணத்தில்  
 அந்த சரித்திர நிகழ்ச்சியைத் கண்டு ‘பகைத் தொழில்’  
 எனும் கவிதையை எழுதியிருக்கிறார்.

‘கிழிபடு போர், கொலை, தண்டம்  
 பின்னியே கிடக்கும் அரசியலதனில்’  
 கொலைவழி உதறி அறவழியாலே

கதிகாண வழிவகை காட்டிக் கிழக்கே  
 பகைத்தொழில் மறக்க வைத்த முதல்வன்  
 ஒத்துழையாமையான் காலமும் போச்சு;  
 அழிசெய் நியூகிளியர் ஆயுதம்  
 ஒங்கியே சீறிடும் 'ரட்சகர்' கையில்  
 அருள்வழி சிதற மறவழி பற்றி  
 கதிகலங்கச் சதிவகைகள் செய்து  
 கொடுத்தொழில் பரவச் செய்யும் மேற்கே.  
 ஒத்துப்போகார் காலமும் ஆச்சு!  
 என்று நாம் கணித்திருக்கும் வேளை  
 அண்டை நட்பும் சகவாழ்வும் கானஸ் நீராச்சு;  
 வரம் கொடுத்த தலைமேலே கைவைக்க எல்லையில்  
 முழுவடிவைத் தின்ன வந்த பிறை வடிவோன்  
 'பாய் பாய்' குளிரப் பேசி பத்தை பாசம் பேசி  
 பசப்பி விளிமில் இமயப் பாய் சூட்ட வந்தோன்  
 சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து நடுக்கடலில்  
 நின்று  
 ஊனையிடும் நம்பெயர் பாதி கொண்ட உதிரித்  
 தீவோன்  
 முக்கூட்டாய்ச் சேர்ந்து பகைத் தொழில் வளர்க்க  
 புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு.  
 உழுக்கிலே கிழக்கு மேற்கா?  
 கிழக்கிலும் மேற்கு, மேற்கிலும் கிழக்கு  
 பகைத் தொழிலுக்கா காலம்?

(எழுத்து—85)

## 22. சி. மணி

புதுக் கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான ஒரு  
 இடம் உண்டு.

1962ல் 'நரகம்' என்ற நெடுங் கவிதையை உருவாக்கி,  
 தனது படைப்பாற்றலையும், சொல்லாட்சியையும், பழந்தமிழ்  
 இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும்,  
 கற்பனை வளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப்புறத்தைக்  
 கூர்ந்து நோக்கி அழுத்தமான முடிவுகளுக்கு வருகின்ற  
 மனப் பக்குவத்தையும் நிருபித்துக் காட்டிய சி. மணி

மேலும் மேலும் பல புதுமைகளையும் சோதனைகளையும் வெற்றி கர்மானா சாதனைகளாக ஆக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒருசிலவற்றை அவ்வப்போது நான் குறிப்பிட்டு மிகுக்கிறேன்.

1965ல் இவர், வரும் போகும் என்ற நெடுங் கவிதையையும், 1966ல் ‘பச்சையம்’ எனும் நீண்ட கவிதையையும் படைத்துள்ளார்.

இவை போக சிறுசிறு கவிதைகளாக அநேகம் எழுதி யிருக்கிறார். கற்பனை வளம், கருத்து நயம், வளமான சொல் லாட்சி, புதுமைப்பார்வை முதலிய சின்னஞ்சிறு கவிதைகளிலும் காணக் கிடக்கின்றன. லேசான பரிகாசமும் சில கவிதைகளில் தொனிக்கிறது.

நிலவைப் பற்றி இவர் எழுதிய கவிதை ஒன்றை முன்பு குறிப்பிட்டேன். ‘நிலவுப் பெண்’ என்று இவர் இன்னொரு கவிதையும் எழுதியுள்ளார்.

ஊடாத பெண்ணென்றுத்தி உண்டென்றால்,  
ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி  
கருங்குழல் புரஞம் புறம் காட்டாது  
கலைமுகக் காட்சி தந்தே கூடல்  
தீவளர்க்கும் பெண்ணென்றுத்தி உண்டென்றால்  
நீயல்லவோ அப் பெண்!

(எழுத்து-76)

இன்றையப் பாரியையும் அவனுடைய ஈகைத் திறத்தையும் நயமாக அறிமுகம் செய்கிறது ஒரு கவிதை.

#### ஈகை

பட்டமரம் போலச் சாய்ந்த சாலை  
இருபுறத்திலும் நடைபாதை  
நெடுகிலும் மனிதர்  
மனைந்து வாழ  
பயன்படும் வளைகள்  
ஒன்றில் சாக்குத்திரை;

அதில் நீரும் கிழிசல்  
வழியே அசைந்த—  
கல்பட்டுக் கீறலுற்ற  
ரசம் போன கண் ஞெடி  
முகக்கொடிக்கு  
ஒரு கணத் தயக்கத்தேர்  
ஈந்து சென்றுள்  
இன்றைய பாரி.

(எ. 76)

‘சாதகீன’ என்னிருநூ கவிதை:-  
வேதகீன வண்ணேன் இன்னென்று  
சாதகீன செய்தான்  
வெளுத்து வாங்கி விட்டான்  
கறுத்த மயிரை

(எ. 80)

மூன்று வரிகளிலும் கவிதையை உருவாக்க முடியும்  
என்று முயன்று வெற்றி கண்டிருக்கிறோர்.

1

பார்த்தேன் வெள்ளைப் பூவேகீஸ்  
வார்த்த சோளி முதுகை  
தெரிந்தது முகமே.

2

கம்பி என்று காலிரண்டும்  
எம்பி வீழ்த்தவும் இளித்தது  
கம்பி யதன் நிழல்.

3

மிரண்ட குதிரைத் தடதடப்பா  
முரட்டுத் தரையதில் காற்றின்  
சருகுக் குளம்பொளி.

(எ. 94)

‘கொலைகாரர்கள்’ என்ற கவிதை மனித வர்க்கத்தில்  
காணப்படுகிற பல ரக்க கொலைகாரர்களையும் அறிமுகம்  
செய்கிறது. எல்லாக் காலத்தையும் சேர்ந்தவர்கள்  
இவர்கள்.

1. புகழாசை பிடித்தாட்ட, போர் மீது சென்று எண்ணாற்கேள்வரைக் கொன்று வெற்றி வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.

2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினாவர்கள்.

ஸுன்றுவதாக நாகரிக ரகம்.  
கள்ளிலே போதையில்லை.  
சதையெழில் தனும்பித் தனும்பி  
வழியும் கண்ணியில் போதையில்லை;  
கண்முன் தெரியாமல் காற்றுக்க  
காரை ஓட்டுவதில் தான் என்ன போதை!  
மரம் வீடு வண்டி பாய்ந்தோட  
கையை ஹரானில் அழுத்தி,  
கண்ணைப் பாதையில் வைத்து,  
பல்லை உதட்டில் கைத்து  
60, 70, 80, 95—ஜேயோ!  
வண்டி நின்றது  
மனிதப் பினம் நிறுந்த.

4. கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகள் என்று தள்ளிவிடுவோர்.

5. உண்ணையும் போலியும் ஒன்றுதான்  
வாங்குவது என்னவென்று தெரியாமல்  
வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்;  
கிடைத்தால் போதுமென்று தவிக்கிறார்கள்.

பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும்,  
நமக்கோ உண்டு ஸாபம்.  
ஒன்றுக்கு நூறு, போ,  
மருந்தைக் கடைக்கு அனுப்பு.

6. கு.ப.ரா.வின் ‘ஆற்றுமை’ கதாநாயகி சாவித்ரி மாதிரி, தான் அனுபவிக்கக் கிட்டாத இன்பத்தை மற்ற வர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ஊறு செய்து திருப்பி காண்கிறவர்கள்.

7. கொலைகாரனின் தத்துவம்!—

இதுக்கென்ன பெரிய வாதம்?

நான் கொலைகாரன் தான்

பல கொலைகளைச் செய்தவன்தான்.

அப்போது, கழுத்தை அறுத்த போது

வெள்ளாரிப் பழுத்தை அறுப்பது போல் அறுத்தபோது

நான் கடவுளாக இருங்தேன்

நான் நினைத்தால் உயிர்

கொடுக்கலாம், போக்கலாம்,

நீங்கள் யாரும் கொலைகாரன் ஆனதில்கூ!

அதனால் நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்கூ!

(எ 95)

‘நரகம்’ என்ற கவிதை பற்றி முன்போ எழுதியிருக்கிறேன். மேலைநாட்டு நாகரிக வாழ்வை முற்றிலும் ஏற்றுக் கொள்ளா மலும் கீழ்நாட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு விட்டு விட இயலாமலும் திண்டாடுகிற இந்த நாட்டின் இன்றையப் பெருந்கரத்தில் வசிக்கிற ஒருவனின் உணர்ச்சிக் குழப்பங்களை அதுவர்ணிக்கிறது. காம உணர்வைத் தூண்டிவிடுகிற சூழ்நிலைகளும், சினிமா, இலக்கியம் கடற் புறம் போன்றவைகளும் — அனுபவிக்க ஆசை இருந்தும் வசதிசள் இல்லாமல் - ஏங்கித் தவிக்கிற ஒரு இணைஞரின் உள்ளத்தை உணர்வுகளை, நினைப்பை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அக்கவிதை திறமையோடு சித்திரிக்கிறது.

‘வரும் போகும்’ எனும் நெடுங்கவிதையில் காணப்படுகிற சூழ்நிலையும் வாழ்க்கையும் அதோன். ஆனால் கவிதைத் தலைவன் வேறு ரகம். அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு வீடு சேரும் துடிப்புடன் வந்து, பஸ்ஸாக்காகக் காத்து நிற்கும் ஒருவன் - இளமை குன்றியவன் - காண்கிற காட்சி களும். அவை அவனுள் எழுப்புகிற எண்ணங்களும் இதில் அழகாக விவரிக்கப்படுகின்றன.

காதடைக்கும் இரைச்சலுடன்

டவுஞ் பஸ்கள் வரும் போகும்

புது-12

என்று ஆரம்பிக்கிறது கவிதை. இவ் இரு வரிகளும் ஊடே  
ஊடே வந்துகொண்டு ஒரு அழுத்தம் தரத் தவறவில்லை  
நகரத்தின் பஸ் ஸ்டாப் வர்ணனை வருகிறது—

பணி புரிந்து மிகக் களைத்து  
மனைக்கேக வழிதேடி  
வேர்வைத் துளி பஸ்விளிக்க  
சோர்வோடு உடல் வளைத்து  
சுற்றி நிற்கும் ஒரு கும்பல்:  
ஷத்துவிட்ட விழி குறுக்கி  
அத்திப்பு டவுன் பஸ்ஸை  
அலுத்து நோக்கும் பிரிதொன்று:  
பழைய நட்பு பேச்சிலானும்;  
புதிய நட்பு வலைவீசும்.  
நட்பில்லா மனிதர்களோ  
செவி தீட்டி நெருங்கி நிற்பர்;  
செவிக்குணவு மட்டுமின்றி  
விழிக்குணவும் இருக்குமெங்கும்.

பலர் வாழ்வு பூராவும் : உழைத்துப் பெறுகின்ற வரு  
வருயை ஒரு மூச்சில் விழுங்கிய கார்' நடுத்தரக் கார்.  
டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும். மணம்  
நீங்கி உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.'

இளைஞர், வஞ்சியர் அலுங்காரத் தோற்றங்கள் பல ரகம்.  
இவர்களிடையே நடக்கும் உணர்ச்சி நாடகங்கள்தான்  
எப்பேர்ப்பட்டவை?

கோடிவரை யோட்டிக் கள்ள வழி சுழற்றி  
நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி  
நோக்கிப் பயணில்லை யெனத் தெளிந்து  
தீட்டிய இதழ் விதித் தோச்சி,  
என்ன என்ன வாய்ச் சொற்கள்  
வண்ண வண்ணச் சிரிப்பொலிகள்;  
இளமை 'போயிங்' உணர்ச்சி வானில்  
பறக்கும் வேளையில் கிளப்புமொலிகள்,  
அவ்வேளையிலே வஞ்சியிடம்  
எத்தனை மலர்ச்சி துள்ளால் துவளால்  
எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி

எத்தனை அருகில் வா எட்டி நில்;  
 வஞ்சி நோக்கி வெடிப்போரிடம்  
 எத்தனை கவர்ச்சி துள்ளல் ஆட்டம்  
 எத்தனை தலைமுறை வேட்டையின் வளர்ச்சி  
 எத்தனை சிக்கியதா தப்பிவிட்டதா.

‘மலட்டு ஒத்திகையின் மலட்டு முன்னேட்டம்’ ஆன  
 இது இளமையின் இனிமைக் கூத்தாய் சுவைக்கிறது. வந்து  
 போகும் டவுன் பஸ்கள் ‘பொய்த்துப் பொய்த்து, மேஜை  
 மேல் பைலெனக் குவிக்கிறது கும்பஸீ! இடம் பிடிக்கும்  
 வசிமையும் கயமையும் இளமையும் இல்லாமல் நிற்கின்ற  
 கவிதை நாயகன் ‘வெளியிலே உருப்பெற்ற ஆசை உலா’  
 கண்டு பொழுது போக்க வேண்டியதாகிறது.

இவன் மனம் குறுகுறுக்கிறது —

யார் சொன்னார் இந்தியா  
 பிற்பட்ட நாடென்று?  
 முத்தர வகுப்பென்று?  
 பிற்போக்கு நெல்லான் உடுத்துமா?  
 கடை நடுத்தரம் கார் வலம் வருமா?  
 இங்கே இப்போது  
 தெரிவதெல்லாம் முற்போக்கு  
 அறிவதெல்லாம் மேல்தரம்;  
 வறுமை யேது, இங்கே  
 இருப்பதெல்லாம் பெருமைதான்  
 இன்பந் தான்; சிலோன் சீனு  
 பாக்கிஸ்தான் எதுவுமில்லை;  
 இருப்பவை  
 மவுன்ட்ரோடு வாய்ப்பேச்சு விழிவாள் வீச்சு  
 பற்சர மின்னால் நகை ஜவதரங்கம் தேர்வு  
 இழப்பு இளிப்பு இளமையின் இயல்பு.

இரைச்சலோடு டவுன் பஸ்கள் வரும்போகும் இடத்தில்,  
 காலம் ஓட கால் வசிக்கக் காத்து நிற்கும் வசதியற்றவனின்  
 மனம் பெரிய இடங்களின் யுவர்களும் யுவதிகளும் பயில்கிற  
 நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டு சிலர்க்  
 கிறது எப்பவோ குடித்த ஒரு கப் காபி வயிற்றிஸ் கரைந்து  
 போன உணர்வு. கண்முன்னுலோ—

பசிக்காமல் உண்ண முடியாமல்  
 திணித்து முடித்து விட்டு  
 நீட்டிய தட்டில் எறிந்தபடி—  
 பிளேயர்ஸ் ஓன் பாக்கட்— ஓ  
 கீப் தி சேன்ஜ் வெயிட்டர்—  
 ஓயிலாக சிகிரைட் பற்ற வைத்து  
 சுருள் சுருளாய் புகை கிளப்பி,  
 தவஜோக்குப் பாம்பின் வாய் விரிப்பாய்  
 அவள் வியப்பின் விழிவிரிப்பை  
 கடைக் கண்ணில் களித்து—  
 டிரைவர், நீ போ.  
 பட் பீ ரெடி அட் டென்.

காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வரு  
 கின்றன. போகின்றன. இவனுக்கு இடம் இல்லை.

சற்றே  
 மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி  
 இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்  
 இசைந்தே ஆடும் சடையழகை  
 நெளிந்தே குலையும் பின்னழகை  
 வெறித்து நோக்கி விருந்துண்டு,

கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடந்து,  
 தொட்ட சுகம் மயக்க இடத்தும் இணைந்தும் சென்று,  
 கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து  
 வியக்கிறது.

நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள்  
 விரிகின்றன.

பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து  
 போயிற்றே என்ற தவிப்பு தலை தூக்குகிறது.

அவனது ‘சிவப்புச் சேலை அழகி’ சிறிது நின்று போக  
 மாட்டாளா என்ற ஏக்கம். பயன்தான் இல்லை.

செல்வம் இளமை யின்மை  
 நடைபாதையில் காக்க வைக்கும்  
 கூட்டம் குறையும் வரை,  
 பொறுமை தீரும் வரை

மயக்கம் தள்ளும் நேரம்  
சிவப்பழகி சற்று நிற்க  
புத்துணர்ச்சி துளிர்க்க ...

இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. ‘காசம் விடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற பழுதுடல்’ பஸ் குடேறிய காற்றேரு, செவின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச் சூழலிலும்,

பக்கத்து மங்கையின் உரசல்  
பல்லற்ற வாயிக்குக் கரும்பு:  
ஆசைக்கு அழிவேது?  
செல்வம் மங்கை பெருமை இளமை  
இவைகளுக்கு அழிவேது?  
ஆயினும் இவன் நிலைமையோ?  
முதுமை,  
வறுமை,  
சிறுமை,  
நாய் வால் முதுகு,  
சீவாத் தலையாகக் கலைந்து  
சிதறிக் கிடக்கும் தான்கள்,—  
இப்பிறவியில் விடிவில்லை.

பற்றுக்குறைச் சம்பளம், பொழுதுபோக்கு இன்றிக் கூடிப் பெற்ற ஒன்பது செல்வங்கள், நீங்காத ஆஸ்த்மா, நிரந்தரத் தொல்லைகள்; என்ன செய்வது? ‘கனவு—செல்வம் மங்கை பெருமை இன்றை.’

வசதியோடும் வளங்களோடும் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாது தவிக்கும் ஒரு அப்பாவி மனிதனின் அனுபவ உணர்வுகளை விரிவாய், அழகாய் விவரிக்கும் ‘வரும்போகும்’ கவிதையிலும் சி. மனி நயமான புதுமையான உவமைகளைக் கையாண்டிருக்கும் திறமை ரசித்துப் பாராட்டத் தகுந்த தாரும்.

இவரது மற்றெரு நெடுங் கவிதையான ‘பச்சையம்’ நோக்கும் தொனியும் வேறு ரகமானது.

‘பாலுணர்ச்சி’ கூட்டி பச்சையாக எழுதுகிறீர் கவிஞர் என்ற குற்றச்சாட்டுக்கு சி. மனி கூறும் எதிர்ப்புதான்

‘பச்சையம்’ என்ற நெடுங்க கவிதை. அவருடைய சீற்றம் உணர்ச்சி வேகத்தோடு கவிதை உருவம் பெற்றிருக்கிறது.

எழுத்திலே பாலுணர்ச்சி கூடாது, அது பச்சை என்று சொல்கிறவர்கள் யார்?

வாலை இளநீரை வாய்விழியால்  
வாரிப் பருகும் இவர்கள்  
இளமை கொடுக்கும் துணிவில்  
இடித்துக் களிக்கும் இவர்கள்  
வயது வழங்கிய வாய்ப்பில்  
அமர்ந்து சிவிர்க்கும் இவர்கள்  
இருவரைக் கட்டிலேற்ற ஊதி  
முழுக்கி ஊர்கூட்டும் இவர்கள்  
இருளில் ரகசியமாய் வெட்கி  
மருவி மயங்கும் இவர்கள்  
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்  
பெருமை உரைக்கும் இவர்கள்  
எல்லாம் இவர்கள்தான்—வேறு யார்  
சொல்வார்கள்? கூடாதாம்: பச்சையாம்!

எழுத்திலே பச்சை என்றால் எழுத்தாளன் மனசிலே  
பச்சை என்றாகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேச்செல்லாம்  
ஆசிரியர் பேச்சா? ‘நரகம்’ எனது நரகமா, நரகத் தலைவன்  
நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிறார்.

பலவகை ஆறுகள்  
எனக்குள் இருக்கும் கடவில்  
கலக்கும்; எழுபவை கடல் முகில்,  
  
அருவிக்கு வெறுப்பில்லை  
வருவோரைக் குளிப்பாட்டும்.  
காற்றுக்குத் தடுப்பில்லை  
காற்றெறங்கும் புகுந்துவிடும்.  
நீயிழுத்த காற்றனுக்கள்  
நானிழுத்த காற்றனுக்கள்.  
கதிரொளிக்கு மறைப்பில்லை;  
கதிரொளியில் பச்சையிலை;  
படைக்கின்றேன் பச்சையுத்தால்,

‘நடப்பில் நிகழ்வது படைப்பில்’ இடம் பெறும்:  
‘நடப்பில் நிகழ்வது’ என்ன?

பற்பசையில் முத்துச்சரம்  
எண்ணெண்ணில் தாழ்ச்சாந்தல்  
செருப்பில் மலரடி  
உடையில் சிலையுரு  
பெள்ளில் பட்டழகு  
சோப்பினில் நட்சத்திரம்  
விற்றிடுவாள் விளம்பரத்தால்  
முலைக்கோண வலைக்குமரி.

இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப் படுகின்றன. இலக்கியத்திலிருந்து பற்பல வரிகள் நினைவு கூறப்படுகின்றன. இவ்வாறு ‘இசைக்கு வழிபாடு’ எங்கும் எப்போதும் நடைபெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. கடலில் உப்பு மாதிரி ‘கவர்ச்சிக் கலப்பு’ நிறைந்து கணப்படுகிறதே!

ஆற்றல் இழந்த கடவுளர்  
சாலையில் காட்சிப் பொருளாகிப்  
பெற்றனர் அழகியல் போற்றல்  
பக்தி மலருக்குப் பதிலாய்.

அறிவியல் இக்கையில் பறித்துப்  
பறித்ததை நீக்கி மகிழக்  
குவித்தது அக்கையில் பல பொருள்:  
முன்னேற்றம், நெலக்கள், சினிமா  
இறைவனை விட்டபின், மற்றுது  
பிறப்பு மர்மம், ஆண் பெண்  
பினைப்பு மர்மம் ஓன்றுதான்,

நாயக நாயகி  
பக்தி போனதும்  
தலைவன் தலைவி  
சித்தி வந்தது.  
கோவில் போனதும்

கொட்டகை வந்தது;  
கடவுள் போனதும்  
நடசத்திரம் வந்தது.

இம் இம் இம்.

‘காண்பது நோக்கைச் சார்ந்தது; உண்மை, ஆனால் நம்முள் ஐந்துக்கு மேலோடி வழிசெய்யும் ஆறுண்டு. எதுவும் தவறுது மூனையில் பதியும் என்பது உளவியல்’.

‘இயற்கைப் புணர்ச்சி வழங்கிய காலம், ஒன்று இருந்தது. குலத்தினை கூறிடா, நிலத்தினைக் காலம் அது. உளமொன்றும் காதலர் உடலொன்றி வாழ்ந்தனர்.

மிறகு, நிலத்தினை மங்கி, குலத்தினை ஓங்க செயற்கைப் புணர்ச்சி’ நினைப்பிலும் பாடலிலும் தலைகாட்டியது.

படிப்பும் பணியும்  
கதவைத் திறக்கவும்  
ஆடினர் பாவையர்  
பாம்புக்கு பால் வார்த்து.

துலங்கல் மறந்து  
தூண்டுதல் ஓம்பி,  
வினையில் எதிர்வினை  
அறுவடை செய்கிறோ.

இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும் பினியற்ற இனப்பார்வை, குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னாலும், உயிரியல் தேவை யிது.

கவிஞரும் நடிகன்தான், கவிஞன்  
எழுத்தில் நடிப்பான்; எழுதிய  
வரிக்கு நடிகன் குதிப்பான்  
கனிந்த நடிகனே என்றாலும்  
நடிப்ப தெல்லாம் நடிப்பா,  
கலப்பிலா நடிப்பா? சற்றும்  
இமைப்பிலா நடிப்பா? சற்றும்

இமைப்பிலா விழிப்புடன் நடிகள்  
நடிக்கட்டுமே. ஒருமுறை கூடவா  
உணர்வுடன் புணர்ந்து தன்னை  
மறக்க மாட்டான்? மறந்து  
கலக்க மாட்டான். நடிப்பு  
மறைந்து சொந்தம் கலப்பது  
அறிவது அருமை. கலப்பது  
அரிதல்ல. புறவயப் பார்வை  
அழிப்பதல்ல அகத்தை; தட்டி  
பிழைப்பதில்லை கவிஞர்கள் தனிமுல்.

[ சி. மணியின் கவிதைகள் ‘வரும் போகும்’, ‘ஒளிக் கேர்க்கை’ என்று இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.]

## 23. பிந்திய விளைவுகள்

புதுக் கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தபோதே – அந்தக் காரணத்தினாலேயே – அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் பத்திரிகையிலும் மீண்டும் தலைகாட்டின 1966-67ல்.

‘தீபம்’ பத்திரிகை மாதம் தோறும் ‘இலக்கிய சந்திப்பு’ நடத்திய எழுத்தாளர்களிடம் ‘புதுக் கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியைத் தவறாக கேட்டு வந்தது. பேட்டி அளித்த இலக்கியவாதிகளும் புதுக் கவிதையைக் குறை கூறியும், யாப்பில்லாக் கவிதை எழுதுகிறவர்களைத் தாக்கியும் கண்டித்தும் தங்களது ‘மேலான அபிப்பிராயங்களை’ அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு கருத்துக் கூறியவர்களில், எழுத்தாளர் கு. அழகிரிசாமி புதுக்கவிதைக்காரர்கள் பற்றி முரட்டடி யாக அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்; ‘நான் பார்த்த புதுக் கவிதைகளை எழுதியவர்களுக்குக் கவிதையைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இலக்கியத்தைப் பற்றிக்

கூட எதுவும் தெரியாது என்பேன். இனிமேலாவது இவர்களுக்கு இலக்கிய அறிவைப் புகட்ட முடியும் என்ற தமிழ்க்கையும்கூட இவர்கள் இதுவரை அளிக்கவில்லை. இவர்களைத் திருத்த முயல்வது வீண்வேலை' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

'தாமரை'யும் புதுக்கவிதையின் போக்கைக் குறைகூறி எப்போதாவது கட்டுரைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அதே சமயத்தில், இப்பத்திரிகைகள் புதுக் கவிதையைப் புது படைப்பாகவோ மொழி பெயர்ப்பாகவோ பிரசரிக்கத் தயங்கவுமில்லை.

சென்னையில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டங்களும் புதுக் கவிதை மீது தனிக் கவனம் செலுத்தி வந்தன.

இதனால் எல்லாம், ஜனவரி 1967ல் தனது 97வது ஏட்டின் தலையங்கத்தில் 'எழுத்து' பெருமையுடன் குறிப்பிட நேர்ந்தது—

"புதுக்கவிதை நிலைத்துவிட்டது. புதுக்கவிதை என்பதுக்கு பதில் தற்காலக் கவிதை என்றே இனி நாம் குறிப்பிடலாம். தமிழை முறையாகப் படித்தவர்கள், யாப்பிலக்கணம் அறிந்தவர்கள் உள்பட புதியவர்களின் கவிதைகள் எழுத்துக்கு முன்னொட்டி அதிகமாக சிடைக் கின்றன ...

ச. கவிதைகள் பெருகினால் போதுமா, கவிதைகளை ரசிக்கச் செய்ய? போரில் எதிராளியிட்டிருந்து இடத்தைப் பிடித்துவிட்ட பின் அடுத்து செய்ய வேண்டிய வேலை, பிடித்த இடத்தை ஆர்ஜிதப்படுத்திக் கொள்வதுதான். அதுக்குப் பின் தான் மேலே முன்னேற்றம். அதே போல இலக்கிய சோதனை முயற்சிகள் செய்து வரவும், செய்த அளவுக்கு கணிப்பு செய்வது அடுத்த வேலை.'

அந்த இதழ் முதல் சி. கனகசபாபதி 'பாரதிக்குப் பின் தமிழில் புதுக்கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தொடர்ந்து பிரசரிக்கப்பட்டது.

அதே இதழில் ‘லகு கவிதை’ என்ற கட்டுரையும் இடம் பெற்றது. அது பூரணமாக நினைவு கூரத் தகுந்தது.

“வெர்ஸ் விப்ரே என்று பிரஞ்சு மொழியிலும், ஃப்ரீ வெர்ஸ் என்று இங்கிலீசிலும் கூறப்படுவதின் தமிழ் அர்த்தம் லகு கவிதை. சென்ற நூற்றுண்டில் பிரான்சில் வாழ்ந்த ஜூலீஸ் லா ஃபோர்க் (1860-1887) தான் இந்த வெர்ஸ் விப்ரே அமைப்பை பிரஞ்சு மொழியில் கையாண்டவர். அது பின்னால் எஸ்ரா பவுண்டு, டி. எஸ். எலியட் போன்றவர்களால் இங்கிலீசில் கையாளப்பட்டது. பிறகு மற்ற மொழிகள் பலவற்றுக்கும் பரவியது. நம் தமிழிலும் இந்த முறைக் கவிதைகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.

ஆனால் மற்ற மொழிகளில் அவ்வப்போது இந்த வித முயற்சிகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் இருந்தது போலவே தமிழிலும் இன்று காணப்படுகிறது. திட்டவட்டமானதாக கருதப்படும் யாப்பு உருவத்துக்கு மீறிச் செய்வது அடாத செயலாகக் கருதப்படுகிறது. இன்னும் ஏதோ தமிழ் கவிதை ஒன்றுக்குத் தான் மரபான, சாத்தான யாப்பு இலக்கணம் இருப்பது போலவும், உலகில் மற்ற மொழிகளுக்கு அப்படி எதுவும் இல்லாதது போலவும் நினைப்பு.

எந்த ஒரு மொழி இலக்கியக் கவிதைக்கும் தன் தனக்கென யாப்பு அமைதி இருக்கத்தான் செய்கிறது. லா ஃபோர்க்கைப் பற்றி கூறும் போது, அவர் மரபான கவிதை உருவத்தை பெயர்த்து எறிந்து விட்டார் என்றும், ‘சின்டாக்ஸ்’ என்கிறுமே சொற்புணரிலக்கணம், அதை சின்னு பின்னாம் செய்து விட்டார் என்றும், துணிச்சலோடு அன்றைக்கு பழக்கத்தில் இருந்த சொற்களை புகுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இதே மாதிரி தான் எலியட், பவுண்டு போன்றவர்கள் இங்கிலீஷ் மொழியில் செய் தார்கள். ஆக, புதுக்கவிதை முயற்சி, தற்கால கவிதைப் போக்கு, தமிழில் செய்யப் படுகிறபோது ஏதோ புனிதம்

கெடுக்கும் காரியமாக கருதுவது அர்த்தமற்றதாகும். உலக கவிதை மரபு அறிந்து செய்கிற காரியம். ஆகவே இந்த லகு கவிதை பற்றிய சில கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அமிலோவல் என்பவர் ஆயிரத்து தொளாயிரத்தி பத்துக்களில் இயங்கிய படிம இயக்கத்தில் சம்பந்தப் பட்டவர். அவருடைய கருத்து இது: ‘இலகு கவிதை என்பது பேசும் குரலின் ஒலி நயத்தின் அடிப்படையில் அமைக்கப்படுவது. திட்டமிடப்பட்ட சந்த அமைப்பை கடைப்பிடித்து உருவாக்குவது இல்லை. நம் சுவாசத்துக்கு ஏற்பவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை ஓட்டியே டி. எச். லாரன்ஸ் சொல்கிறார்: ‘ஒலி நயம் என்கிற போது அகலமான இறக்கைகள் கொண்ட ஒரு பறவை வானில் பறந்தும் சறுக்கியும் வழுக்கிப் போவதையுமே நான் நினைக்கிறேன். எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிறுத்தல், ஒய்வு, உணர்ச்சிக்கு ஏற்ப குரல் சுதாவாக இழுபடுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. கவிதையை ஆக்குவது துலக்கமாக உள்ள உருவும் இல்லை. உள்பொதிந்து மறைந்து நிற்கும் உணர்ச்சிப்பாங்கு தான்.

லாரன்ஸ் சிறந்த புதுக் கவிதைக்காரர்களுள் ஒருவர். அவரது ‘பாம்பு’ என்ற கவிதை மிகச் சிறப்பாக கருதப் படுவது. அவரைப் போலவே டி. எஸ். எலியட்டும் ஒரு கவி. அவர் சூறுகிறார்: ‘உருவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் லகு கவிதை என்றால் ஒரு மட்டமான கவி தான் அதை வரவேற்பான். அது செத்துப் போன, ஒழிந்த, உருவ வகைக்கு எதிரான ஒரு கலகம். புதிய உருவத்துக்கான ஒரு ஆயத்தம். அல்லது பழசை புதுப் பிப்பது ஆகும். வெளித் தோற்றமான ஒரு ஒருமிப்பு ஒரே மாதிரியாத இருக்கும். அதுக்கு எதிராக உள்ளமைந்த ஒருமிப்பைத்தான் இது வளியுறுத்தும். இந்த உள்ளார்ந்த ஒருமிப்பு ஒவ்வொரு கவிதைக்கும் தனி விதமானது.’

பாழ் நிலம் என்ற தன் சிறந்த கவிதை உள்பட புதுக் கவிதைத் துறையில் தலை சிறந்த சாதனை காட்டி யுள்ளார் எவியட். அவரைப் போலவேதான் எஸ்ரா பவுண்டும். அவர் கூறுகிறார்: ‘ஓருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போதுதான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும். அதாவது தீர்மானிக்கப்பட்ட சந்த முறைகளால் முடிவதை விட அதிக அழகுடன் ஒரு ஒளி நயத்தை பொருளை (கவிதை உள்ளடக்கம்) ஏற்றிக் காட்ட முடிகிற போது தான். அல்லது விதி முறையான மாருத, ஒளிக்குறி கொண்ட செய்யுளின் அளவை விட அதிக இயல்பானதாக, பொருளின் உணர்ச்சித் தன்மையின் பகுதியாக அதிகம் இருக்கும், அதிக பொருத்தமானதாக, உற்றானதாக அர்த்தம் சொல்லத் தக்கதாக இருக்கிறபோது தான்.’

எஸ்ரா பவுண்டு தன் ‘கேண்டோ’ கவிதைகள் மூலம் புதுக் கவிதையை சிறப்பாக்கியவர். இப்படி லகு கவிதை பற்றி அந்த துறையில் சாதனை காட்டியவர்களே கூறி இருப்பதை நாம் பார்க்கிற போது இந்த முயற்சி ஏதோ யாப்பு தெரியாமல் எழுதப்படுவது என்பதில்லை, யாப்பை மீற வேண்டும் என்பதுக்காக செய்யப் படவில்லை என்பதும் தெரிய வருகிறது.

லகு கவிதை எழுதுவார்களுக்கு ரொம்ப நுண்ணுணர் வுள்ள செவி தேவையாகும். நல்ல வேலை செய்ய விரும்புகிறவனுக்குத் தான் லகு கவிதை சாத்தியம். லகு கவிதையின் ஊடேயும் எளிமையான ஒரு சந்தப் போக்கின் சாயல் பதுங்கிச் சென்று கொண்டிருக்கும். புதுக் கவிதை வாசகர்கள் இவைகளை மனதில் கொண்டால் லாபகரமானதாகும்.’

(எழுத்து—97)

புதுக் கவிதைக்கு எழுந்த எதிர்ப்பின் தன்மையையும், அப்படி எதிர்த்தவார்களின் தன்மையையும் சுட்டிக்காட்டி, அபர்களுக்கு பதில் கூறும் விதத்தில், ‘புதுமை தாங்காத

கிணற்றுத் தவணைகள்! என்ற கட்டுரை 78வது ஏட்டில் வெளியிடப்பட்டது.

‘எழுத்து’ ஒன்பதாம் ஆண்டில், வழக்கமாக எழுதிக் கொண்டிருந்தவர்களின் புதுக் கவிதைப் படைப்புகள் இடம் பெறவில்லை, சி. மணியின் கவிதை ஒன்று, வ. க. கவிதைகள் இரண்டு, எஸ். வைதீஸ்வரன் கவிதைகள் மூன்று, கி. அ. சச்சிதாநந்தம் கவிதைகள் நான்கு. இவை போக மற்றவை எல்லாம் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் தான். ஹரி சீனிவாசன், நீல. பத்மஞூபன், பூ. மாணிக்கவாசகம், எழில்முதல்வன், இரா. மீனுட்சி முதலியேரர் உற்சாகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆற்றலைக் காட்டும் தரமான படைப்பு களாகவே அவை அமைந்திருந்தன.

நா. காமராசனின் ‘புல்’ எழுத்து மே-ஜூன் இதழில் (101—102) வெளிவந்தது.

வால் முனைத்த மண்ணே  
வசந்தத்தின் பச்சை முத்திரையே  
உடல் மெலிந்த தாவரமே  
உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்.  
நஞ்சைத் தண்ணிரில் நனை ந்து வளர்ந்து  
நாள் தோறும் அறுவடையாகும் நாட்டியப்புல்லே  
பால் தரும் கால்நடைகளின் தின்பண்டமே  
பச்சை நிறத்தின் விளம்பரமே  
குசேலரின் உணவுக் களஞ்சியமே  
குதித்தாடும் கடல் நீரைக் காதலிக்காமல்  
உப்புஞ்சி பெற்று விட்ட  
ஒவியப்புல்லே!

மாதம் தோறும் வெளிவந்த ‘எழுத்து’ அதன் ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் (மே-ஜூன் முதல்) இரண்டு மாதங்களுக்கு ஒரு இதழ் என்ற முறையில் தான் பிரசரம் பெற முடிந்தது, அதன் பத்தாம் ஆண்டில், முதல் மூன்று மாதங்கள் மாசிகையாக வந்த பின்,

ஏப்ரல் முதல் அது ‘காலாண்டு ஏடு’ ஆக மாறி விட்டது.

காலாண்டு ஏடு ஆக ‘எழுத்து’ புதுக் கவிதைக்குச் செய்த பணியை தனியாக ஆராய வேண்டும்.

## 24. காலாண்டு எட்டில்

‘எழுத்து காலாண்டு ஏடு ஆக,’ 1968-69 இரு வருடங்களில், எட்டு இதழ்கள் வெளி வந்தன. இவ் இதழ்களில் கவிதை எழுதியவர்களில் ந. பிச்சஸுர்த்தி தி. சோ. வேணு கோபாலன், சி. சி. செல்லப்பா தவிர மற்ற அனைவரும் ‘புதிதாகப் படைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களே ஆவர். பிச்சஸுர்த்தி, சிந்தாமணி பில்வமங்கள் காதல் கதையை ஆதாரமாகக் கொண்டு, ‘காதலின் இரவு’ என்ற குறுங் காவியம் படைத்திருந்தார். இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைப் படைப்பு இது இவ் மரபு வழிக் காவியம். எழுத்து 119 ஆம் எட்டில் பிரசரமாயிற்று. தி. சோ. வேணு கோபாலனின் கவிதைகள் தற்கால வாழ்க்கை அவலங்களைப் பரிகாசத் தொளியோடு சுட்டிக் காட்டின—

ஹர் நிலவரம் உணக்கெங்கே தெரியும்?  
வாராவாரம் விரதம் இருந்து  
வயிற்றுத்தீ அவிக்க  
வயிறெரிந்தது  
வாங்கி வரும் ‘பல சரக்கில்’  
அரிசி மனி பொறுக்கி  
அரைக் குருடாய்ப் போயாச்சு!

‘காக்கை குருவி எங்கள் ஜாதி’!?  
அவனுக்கென்ன?  
பாடினுன்!

அசுத்தக்காரி  
 அடுத்த வீட்டிலிருந்து யாரும் அறியாமல்  
 கூனிக் குறுகி  
 கடன் வாங்கி வந்த அரிசியை  
 முற்றத்தில் இறைத்து உங்கள்  
 மாநாடு கூட்டி  
 மகிழ்ந்து கரம் கொட்டி  
 பாடினான்!  
 அவன்  
 பட்டினி கிடந்தான்;  
 ஆனாலும் ஜெரல்லாம்  
 அன்னதானம் நடந்தது;  
 அந்த காலம்!  
 ‘படி’ அரிசிப் பேச்சால்  
 பதவி பறிபோகும்:  
 இந்தக் காலம்!  
 அன்றவன் ஆடிமை!  
 ஆனந்தப் பட்டான்;  
 இன்று நான் சுதந்திரன்!  
 சோகப் படுகிறேன்,  
 சீ! போ!

புதிதாக எழுதத் தொடங்கியிருந்தவர்களில் செல்வி இரா. மீனுட்சியின் கவிதைகள், தனிப்பார்வை, கற்பஜீ வளம், இனிய சொல்லோட்டம், கருத்தாழம் முதலிய நயங்களோடு அமைந்திருந்தன. ஆற்று மணவில் பதியும் கால், தடங்கள் பாய், ஆலம் விழுது, கோட்டையும் கோவிலும் போன்ற விஷயங்களை புதிய கோணத்தில் கண்டு கவிதைகள் படைத்திருக்கிறார் இவர்- ‘ஆடிக்காற்றே!’ என்ற கவிதை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

ஆடிக் காற்றே வா! வா!  
 மண் தூவி விதை தூவி  
 மூனை காண விழை காற்றே  
 என் சொல் கேளேன்.

நெல்கிழ நாறப் புழக்குருனே  
 அவளைப் படியில் உருட்டி விடு,  
 இளைத்தவன் வயிற்றில் சொடுக்குருனே  
 அவளைக் குழியில் இறக்கி விடு  
 மஞ்சள் இதழில் பச்சை கிழக்குருனே  
 அவளை பளை மரத்தில் தொங்கவிடு.  
 உதைத்துக் கொள்ளட்டும்.  
 துள்ளல் அடங்கட்டும்.  
 புரட்சிக் காற்றே!  
 இவற்றைக் காண விழைந்த என் துளை  
 இதோ, இங்கே நிலப்படுக்கையில்.  
 எனக்காக—  
 மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?  
 மெல்ல—  
 மெல்லத் தூவு, நோகாமல் தூவு.

(எ. 116)

அயல்நாடுகளின் கவிதைகள் பல தமிழகப் பெற்று வெளியிடப்பட்டன. வேரெங்கு விஷயத்தையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். எழுத்து 97-ஆம் இதழில் வல்லிக்கண்ணனின் ‘உண் கண்கள்’ வந்திருந்தது.

குழ்நிலைப் பாளையில்  
 வாழ்க்கை வெயிலில்  
 சுற்றித் திரியும்  
 என் கண்களுக்கு  
 குஞ்சுஞ்சு ஓயாளில்  
 ஆயின, அன்பே!  
 உண்ணிரு விழிகள்.

அலுவல் அலைகளில்  
 எற்றுண்டு. இடறி  
 காகிதக் கடலீல்  
 புரண்டு தவிக்கும்  
 என் விழிகள்  
 தங்கி இன்புற  
 பசுமைத் தீவாய்  
 உதவும், பெண் னே!  
 உன் ஒளிக் கண்கள்.

இக் கவிதை துண்டிவிட்ட விளொவர்க, செல்வம் ‘இலக்கியத்தில் கண் வர்ணனை’ என்னிடுநு ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்தார். சங்காலக் கண்வர்ணனை, அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றுண்டு வரை பயின்ற கண் வர்ணனை, இந்த இரண்டு காலப் பிரிவுகளுள் கண்ணுவ மைகள் எவ்வெவ்வாறு வழங்கின என்ற தொகுப்பு, தற் காலத்தில் கண் வர்ணனை—‘உன் கண்கள்’ காட்டியபடி என நான்கு பிரிவுகளைக் கொண்ட நீண்ட கட்டுரை இது, ‘எழுத்து’ இதழிஸ் 18 பக்கங்கள் இடம் பெற்றுள்ள இக்கட்டுரை செல்வம் என்ற எழுத்தாளரின் பழந்தமிழ்ப் புலமையை, கவிதை ரசஜோயை, ஆய்வுத் திறமையை நன்கு புலப்படுத்துகின்றது.

இந்த இரண்டு வருடங்களில், செல்லப்பா அதிகமாகவே கவிதைகள் இயற்றியிருக்கிறார். பல ரகமான சோதனைகளில் அவர் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார். செல்லப்பாவின் கவிதைகளில் ‘மாற்று இதயம்’ எனக்கு ரொம்பவும் பிடித் திருக்கிறது. இதயத்தை மாற்றி விட்டு இன்னெருவனின் இதயத்தை வெற்றிகரமாக வைக்கும் சிகிச்சை முதன் முதலாக நடைபெற்ற சமயம் அது. மாற்று இதய சிகிச்சை பற்றிய பேச்சுக்கள் அதிகம் அடிப்பட்டுக் கொண்டிருந்த காலம். அக்காலத்திய நிகழ்ச்சியால் தூண்டப்பட்டு, செல்லப்பா ‘மாற்று இதயம்’ கவிதையை எழுதியுள்ளார்.

மாற்று இதயம் வேண்டும் எனக்கு  
யாரிடம் இருந்து கிடைக்கும் எனக்கு?

என்று கவி தேடுகிறார். தனது தேவையைத் தெளிவு படுத்துகிறார், படிப்படியாக.

என் இதயத்துக்கு ஒரு சரித்திரம் உண்டு.  
அது பசிக்கு அழுத்து, வலிக்கு முன்கியது,  
காதலுக்கு ஏங்கியது, பொருளுக்குத் தவித்தது,  
உணர்ச்சிக்குத் துடித்தது; அறிவுக்குப் பறந்தது;  
புரட்சிக்கு சீறியது; அமைதிக்கு விழைந்தது;  
புதுமைக்கு எம்பியது; பழமைக்கு ஏருகியது.

அவருக்கே ‘போர் அடித்துப் போனதால் தான் அவர் மாற்று இதயம் கேட்கிறூர். எப்படிப்பட்ட இதயம் வேண்டுமாம் அவருக்கு?

அரசியல் வாதியின் இதயம் வேண்டாம் எனக்கு அதுதான் இப்போ ரொம்ப மலிவாக இருக்கு; மதவாதியின் இதயம் வேண்டாம் எனக்கு அதுதான் இப்போ மரத்துப் போய் கிடக்கு; வேதாந்தியின் இதயம் வேண்டாம் எனக்கு அது இப்போ வறண்டு போய் கிடக்கு. விஞ்ஞானியின் இதயம் வேண்டாம் எனக்கு அதன் சிறப்பான பணி அழிவுக்கு!

இரு புது உறவில் எல்லோருடனும் உறவாட அவருக்கு ஒரு இதயம் வேண்டும். அவரிடம் உள்ளது ‘நான்பட்ட சரக்கு’.

இகத்துக்குப் பயன்படாத சரக்கு,  
பரத்துக்கு வழிசொல்லத் தெரியாத சரக்கு  
வாழுத் தெரியாத சரக்கு,  
சாகத் துணியாத சரக்கு’

அதனால் மாற்று இதயம் கேட்கிற அவருக்கு—

இரு குழந்தை இதயம் வேண்டாம்  
அதுக்கு கபடம் தெரியாது;  
இரு வாஸிபன் இதயம் வேண்டாம்  
அதுக்கு நிதானம் தெரியாது;  
இரு நடு வயது இதயம் வேண்டாம்  
அதுக்கு எதிலும் சந்தேகம்;  
இரு கிழ்டு இதயம் வேண்டாம்  
அது கூறு கெட்டிருக்கும்.

‘என் தேவையைச் சொல்லிவிட்டேன்’ என்பவர் உணர்கிறூர். ‘தேவை இல்லாதவை மட்டும் சொல்லிவிட்டேனா?’ என்று.

ஓ, மன்னிக்கவும் நான் எதிர்மறை விமர்சகன் ‘உடன்பாடான பார்வை எனக்கு இல்லையாய்’ இந்த உடன்பாடும் எதிர்மறையும்—

எதுக்கு எது உடன்பாடு;  
எதுக்கு எது எதிர்மறை?

அதன் பிறகு கவி டாக்டரை நோக்கித் தன் சந்தேகங்களை வெளியிடுகிறார். மூல இதயத்துக்கும் மாற்று இதயத்துக்கு முள்ள வித்யாசம் என்ன? பழைய இதயத்தோடு போனது என்ன? மாற்று இதயத்தில் இருந்து, அவனுக்குள் நுழைந்தது என்ன?

ஆமாம்; அவன் மனிதனுக நடமாடுவான்,  
அதே மனிதனுகவா?  
இவனுக்குத் தன் இதயத்தைக் கொடுத்தானே  
அவன் இதயத்தில் இருந்ததை எல்லாம்  
இவனுக்குள் அடைத்து மூடிவிட்டபின்  
இவன் நடமாடுவான் அதே மனிதனுகவா!

டாக்டர் செய்தது பெரிய தவறு, அது ஒரு பாதகம் என்ற அறிவு விழிப்பு அவருக்கு ஏற்படுகிறது.

பழுத்த இதயம் அழுகி விழுந்த அவனுக்கு  
சாவு இனிப்பை அளித்திருக்குமே;  
காயாக விழுந்தவன் புது இதயம்  
புளிப்பையே தொடர்ந்து தருமே.  
புளிப்பும் திதிப்பும் இருவகை ருசி ஆனாலும்  
புளிப்பு வேறு திதிப்பு வேறு.  
புளித்த வாழ்வை தொடரவா  
அவனுக்கு மாற்று இதயம்?

உடன்பாடும் எதிர்மறையும் — புளிப்பும் திதிப்பும் — இன்னதெனப் புரிந்துவிடுகிறது அவருக்கு. இவை இல்லாத மாற்று இதயம் வேண்டும்; யாரிடமிருந்து கிடைக்கும் என்று கேட்கிறார்.

மேலும் வருகிறது ஒரு பின் குறிப்பு —

ஓ டாக்டர் : மன்னிக்கவும்.  
மாற்று இதயம் வேண்டாம் எனக்கு.  
எவன் உணர்ச்சியும் தேவையில்லை எனக்கு.  
என் இதயம் பாடம் கற்றிருக்கு.  
அது தன் வழியே போய் ஒடுங்கட்டும்.

ஓடாக்டர், உங்களுக்குத் தொந்திரவு தந்தேனே  
மன்னிக்கவும்,

சுவாரஸ்யமான இந்தக் கவிதை வாழ்க்கை  
உண்மைகளை சிந்திக்கச் செய்கிறது.

செக் நாட்டில் சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்த  
போது, செல்லப்பா ‘இரணியம் பிறப்பதோ?’ என்றெருகு  
கவிதை எழுதினார். (எழுத்து 113) ரஷ்யப் புரட்சியை  
வரவேற்று முழுக்கம் செய்த கவி பாரதியின் வரிகள் இதில்  
மிகுதியாக எடுத்தாளப் பட்டிருப்பது தவிர, “பாராட்டத்  
தகுந்த நயங்கள் எவ்வயும் இக்கவிதையில் இல்லை. எழுத்து  
114-ஆம் ஏட்டில் செல்லப்பா சிரமப்பட்டு இயற்றிய 2000  
வரிகள் கொண்ட குறுங்காவியம் ‘நீ இன்று இருந்தால்’ பிரசர  
மாயிற்று. ‘மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன்’  
மகாத்மா காந்தியின் வாழ்க்கை சரித்திரமும் சாதனையும்  
பற்றிய நெடுங்கவிதை இது.

‘உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கங்கே  
நெப்போலியன் காலம், பிரஞ்சுப் புரட்சி நாட்கள், ரஷ்யப்  
புரட்சி, ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் நடந்த கட்டம்  
சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கவிதைகள்  
இயற்றப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ்  
இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ,  
பாண்டிய, பல்லவ காலத்து கற்பித சூழ்நிலையைத் தாண்டி  
வரவில்லை இன்னும். கீழ்க்கு இந்தியக் கம்பெனி நாட்களுக்கு  
குக்கூட வரவில்லை. அப்படி இருக்க, காந்திகால சுதந்திரப்  
போராட்ட நாட்களுக்கு எப்போது வருவோம் என்று  
எப்படிச் சொல்ல முடியும்? அந்தக் காலத்தை சாட்சிக்  
காரனாக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று அந்த  
நாட்களை மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தி, படைப்புக்கு அதைப்  
பயன் படுத்தும் திறமை இன்னும் தமிழ்ப் படைப்புத்  
துறையில் ஏற்படாததே காரணமாக இருக்கக் கூடும்’ என்று  
செல்லப்பா சிந்தித்து மனப்புழுக்கம் வளர்த்திருக்கிறார்.

அதன் மீது காந்திஜியின் வரலாற்றையும் சாதனையையும் அவரது மரணத்துக்குப் பிந்திய நிலைமைகளையும் தன்பார்வையில் எழுதியிருக்கிறார். ‘ரஷ்யக் கவியான மயகாவஸ்கி ரஷ்யப் புரட்சித் தலைவன் லெனினோப் பற்றி 2000 வரிகளில் 1924ல் அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு எழுதியுள்ள, கவிதையில் ரஷ்யப் புரட்சி சரித்திரத் தையும் லெனினின் சாதனையையும் பின்துத் தன் பார்வையில் எழுதி, இருப்பதுபோல, தானும் 2000 வரிகளில் மகாத் மாவைப் பற்றிக் கவிதை எழுதியுள்ளதாகவும் செல்லப்பாகுறிப்பிட்டிருக்கிறார். ‘ஆசை பற்றி அறையலுற்று’ செல்லப்பாவின் முயற்சியையும் உயர்ந்த நோக்கத்தையும் சோதனை ஆவ்வத்தையும் பாராட்டத்தான் வேண்டும்.

நாட்டுக்கு சுதந்திரம் பெறுவதற்காகத் தன்னை அரிப்பணித்துக் கொண்டு, நாட்டு மக்களிடையே விழிப்பு உண்டாக்கி, அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி, வெற்றியும் பெற்ற தலைவன், சுதந்திரம் கிடைத்த உடனேயே சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பு ஆண்டுகள் கழிந்த பின்னர் எழுதப்பட்ட இக்காவியம் கோடி கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மன்னாகத்தில் தர்மம் காக்கப் போராடியவர்களை நினைவு கூர்கிறது. வேத காலம், புராண இதிகாச காலம் எல்லாம் தான்டி வரலாற்றின் அண்மை நாட்கள் வரை தொடுகிறது. முத்தாய்ப்பாக,

இவை அத்தனையும் இன்று  
பாடப்புத்தக வரலாற்றுக் கதைகள்  
மேடைப் பேச்சின் வாய் வீச்சுக்கு  
பயனுகும் பழும் பெருமைகள்  
தகவல் சாதனை அறியா இளம் தலைமுறைக்கு  
வெறும் போட்டோ ஆல்பங்கள்.

என்று குறிப்பிடுவது: நயமாக, ரசமாக, அமைந்துள்ளது.

காந்தியின் பிரவேசம், போராட்டங்கள், விளைவுகள், சுதந்திரம் பெற்றது ஜனவரி 30 நிகழ்வுகள், காந்தி மறைந்ததும் பலரும் அறிவித்த கருத்துரைகள், விடுதலை பெற்ற இந்தியாவின் குழப்பங்கள், வளம் பெறுவதற்கான திட்டங்கள், சாதனைகள், வேதனைகள், சோதனைகள் மக்களின் நிலை பற்றி எல்லாம் மிக விரிவாக, 20 பகுதிகளில் ('எழுத்து' 20 பக்கங்கள்) 2000 வரிகளில், விவரிக்கப் பட்டுள்ளது. உணர்ச்சிகரமான பகுதிகள், வறண்ட பட்டியல்கள், பொறுமையை சோதிக்கும் பகுதிகள் நயமான பகுதிகள் எல்லாம் இக்காவியத்தில் உள்ளன. இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், பல நாடுகளின் வரலாற்றிலும் இதே நிலையை தான் காணப்படுகிறது என்ற சிந்தனையோடும்,

ஒரு வேளை

நெஞ்சுக் குறையுடன் கரைந்த நீ  
மீண்டும் எம்மிடை வந்து பிறந்து  
இருபதாண்டு இலைஞானுய  
சர்க்கா தத்துவம் தொடர  
சத்தியம் அகிம்சை நிலைநாட்ட  
சமயத்துக்கு எதிர்பார்த்து  
வளர்கிறுயோ எங்களோடு?

என்ற ஆசை நினைப்போடும் காவியம் முடிகிறது.

இவ்வளவு நீளமாக எழுத வேண்டும் என்று ஆசைப் படாமல், கவிதைக்கு வேகமும் உணர்ச்சியும் அதிகம் கொடுத்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்தை இப் படைப்பு உண்டாக்குகிறது. இதில் வறண்ட முறையில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை அதிக வலுவோடும் விறுவிறுப்பாகவும் வசனமாகக் கட்டுரை வடிவில் எழுத முடியும்—எழுதியிருக்கலாம்—என்ற எண்ணம் 1968ல் இதை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. இன்றும் அதே எண்ணத்தைத்தான் இக் காவியம் எனக்குத் தருகிறது.

எழுத்து 115-ஆம் இதழில் ‘மௌனு’ என்ற 444 வரிக் கவிதையை செல்லப்பா எழுதியிருக்கிறார். இதுவும் ஒரு சோதனைப் :படைப்புதான். ‘மௌனு’ சம்பத்தமாக செல்லப்பா குறிப்பிடுவது இது: ‘பரிபாடல் கவிதைகளை படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் தொல்காப்பியம், யாப்பருங்கலம் விருத்தி, காரிகை, பன்னிரு பாட்டியல் முதலிய யாப்பு நூல்களையும் உரை யுடன் படித்தேன். அதன் விளைவாக பிறந்தது மௌனு. பரிபாடலுக்கு எல்லை 400 அடிகள் என்று தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது. என்னுடையது 444 அடிகள் கொண்டது. மரபை அறிந்து அதை மீற வேண்டிய அவசியம் வருகிறபோது மீறித்தான் ஆகவேண்டும் என்று கருதுபவன் நான். இந்த நீண்ட கவிதையில் என்னெல் லாமோ கையாள முயன்றிருக்கிறேன்’ இலக்கணம் பற்றிய சில குறிப்புகளை தொடர்ந்து இணைத்திருக்கிறார். இலக்கண விதிகளுக்கு உட்படுதல், இலக்கணப் பிழைகள் பற்றி எல்லாம் இலக்கணப் பிரியர்கள் குழம்பியும் குழப்பியும் பொழுது போக்கட்டும்.

## 25. நடை

‘எழுத்து’ காலாண்டு ஏடு ஆக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ‘எழுத்து’வின் போக்கில் அதிருப்தி அடைந்துவிட்ட இளைய நண்பர்கள் சிலர் ‘நடை’ என்ற பெயரில் ‘இலக்கிய முத்தினிங்கள் ஏடு’ ஓன்றை ஆரம்பித்தார்கள், அக்டோபர் 16 ல் தோன்றிய ‘நடை’ சேலத்தி விருந்து வெளிவந்தது,

‘நடை இலக்கிய முத்தினிங்கள் ஏடு. இலக்கியப் படைப்புக்கும் திறனுய்வுக்கும் என்றே வருகின்ற ஏடு இதுபோன்ற ஏடு தமிழுக்குப் புதிதல்ல. என்றாலும் நடை பல வகையிலும் மாற்றம் உடையது ..இந்த மாற்றம் நடையினது நோக்கத்தின் அடிப்படையில்

எழுவதாகும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தீற்னுய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பதே நடையின் நோக்கம். இந்த இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த நடை” இது “நடை”யின் முதல் இதழில் காணப்பட்ட அறிவிப்பின் ஒரு பகுதி ஆகும்.

‘எழுத்து’ இதழிகளில் முன்பு எழுதி வந்த நண்பர்கள் தான்—சி. மணி, ந. முத்துசாமி, எஸ். வைத்தீஸ்வரன், இரா. அருள், வி. து. சீனிவாசன் ஆகியோரே—‘நடை’யின் இதழிகளில் அதிகமாக எழுதினார்கள். ஜூராவதம், ஞானக் கூத்தன் புதிதாக வந்தவர்கள். மற்றும், அசோகமித்திரன், நகுலன், மா. தக்ஷிணமூர்த்தி, நீல. பத்மநாபன், கோ. ராஜாராம் படைப்புகள் அவ்வப்போது பிரசுரமாயின். வெ. சாமிநாதன், கலாநிதி க. கைலாகபதியின் மார்க்சியக் கண்ணேட்ட விமர்சன முறையை ஆராயும் நீண்ட கட்டுரையை ‘மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினார்,

‘நடை’ ஓவியம், கலை சம்பந்தமாகவும் கருத்து தெரிவித்து, கட்டுரைகள் பிரசுரித்தது. புத்தக விமர்சனாம், ஹாழி பெயர்ப்பு விஷயங்களும் உண்டு. நாடகம் படைப் பதிலும் ஆர்வம் காட்டியது, ‘நடை’ எட்டே எட்டு இதழிகள் தான் வத்தன. அது நடைபெற்ற இரண்டு வருஷ காலத்தில், இலக்கியத்தையோ எழுத்தாளர் களையோ பாதிக்கும்படியான பெரும் சாதனைகளை ‘நடை’ புரிந்துவிட்டது என்று சொல்வற்கில்லை. சிறுகதையில் ‘நடை’ கணிசமாகவோ, நினைவில் நிற்கும்படியாகவோ எதையும் தந்ததில்லை.

தமிழ் இலக்கியம் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் சில வந்துள்ளன திரைப்படப் பாடல்களின் இலக்கியத் தன்மை குறித்து, முதல் முறையாக சிந்தனையைத் திருப்பி விடத் தூண்டும் நல்ல கட்டுரை ஒன்றும் வந்தது. இதை ‘செல்வும்’ தான் எழுதியிருந்தார், பழந் தமிழ் இலக்கியப்

பயிற்சியும் புது கவிதைப் படைப்பில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்த சி. மணிதான் செல்வம் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். (சி. மணி என்பதே புஜா பெயர்தான்.) செல்வம் என்று இலக்கிய பிரச்சினைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பூர்வ ‘நடை’யில் வே, மானி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். ஆகவே, ‘நடையில் சி. மணியின் சாதனைகளே மிக அதிகமானவை.

‘நடை’யின் முதன்மையான—முக்கியமான சாதனை அதன் மூன்றாவது இதழில் ‘யாப்பியல்’ என்ற கட்டுரையை (52 பக்கங்கள்) இணைப்பாக வெளியிட்டது ஆகும். இந்த யாப்பியலை எழுதியவர் செல்வம் இது பயனுள்ள ஆய்வும் விளக்கமும் ஆகும். யாப்பின் உறுப்புகளான எழுத்து அசை, தீர், தளை, அடி, பற்றிய இலக்கணம், பாவினம், பாவகைகள் பற்றிய விளக்கங்கள், யாப்பு இலக்கணம் படைப்பாளிக்குத்தரும் உரிமைகள், நெகிழ்ச்சிகள்; இவை போதாமல் படைப்போர் மேலும் பயன்படுத்தும் உரிமைகள் பற்றி எல்லாம் செல்வம் தெளிவாகவும் எளிய நடையில் விளக்கமாகவும் விவரித்திருக்கிறார், இக்கட்டுரையில்,

‘யாப்பையும் மரபையும் மீறியதாகப் புதுக்கவிஞர்கள் கூறுவதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை; அவர்கள் மீறியே விட்டதாக நினைத்துக்கொண்டு பலர் புறக்கணிப்பதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை. இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பலவகைச் சீர்களைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்றால் சீர்வகையிலும் எண்ணிக்கையிலும் கருத்து வேறுபாடு உண்டு. மேலும் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும், எல்லாப் பாவின வகைக்கும் நிச்சயமான சீர்வகை வரையறை இல்லை. எனவே சீர் மயக்கம் புதிதல்ல; மரபானதே. பலவகை

பலவகைத் தளைகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்றால், வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் பாவின வகைக்கும் தளைவரையறை இல்லை. எனவே, தளைமயக்கம் புதிதல்ல; மரபானதே. பலவகை

அடிகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்றால் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் அடிவகை வரையறை இல்லை: எனவே அடி மயக்கம் புதிதல்ல; மரபானதே. எதுகை மோஜை இல்லாமல் எழுதுவது மரபை மீறுவதல்ல. தொடை வகை இரண்டல்ல; பல ஆகும். ‘சொல்லிய தொடையின் பட்டியலின்,’ அதையும் செந்தொடை என்பது வழக்கம். செந்தொடை உள்ளிட்ட தொகை வகையான 13699விருந்து கவிதை தப்புவது அருமை.

சுரடி உருவும், மூவடி உருவும், நாலடி உருவும் மரபையே ஐந்தடி முதல் அடிவரை யறையின்றி நடப்பதும் மரபே. நான்கு வகைப் பாக்கள் கலப்பதும் மரபே. பாட்டிலே அசையோ சீரோ அடியோ கூனுக வருவதும் மரபே. தொல்காப்பியம் பாட்டிலும் உரைநடை பொருட் குறிப்பாக வரும் என்கிறது. எனவே, உரைநடையாக ஒலிக்கின்ற பகுதியும் பாட்டில் வருவது புதிதல்ல, மரபானதே. ஒரு குறிப்பிட்ட விதியை விலக்குவது மரபை மீறுவதல்ல. ஒரு குறிப்பிட்ட விதியை மீறுவதும் புதிதல்ல மரபானதே.

கி

யு

வி

லே

ஓரே கூட்டம்

என்று எழுதுவதும் மரபை மீறுவதல்ல. இதுவும் ஒருவகைச் சித்திர கவிதான். இன்னும் சொல்லப் போனால், சித்திர கவி பெரும்பாலும் இலக்கியக் கழைக்கூத்து நிலையேயே நின்று விட, புதுக் கவிதையில் வரும் இவ்வகையான உத்தி கவிதையின் பொருளுக்குத் துணை செய்கின்றது. எனவே இதுவும் புதிதல்ல, மரபானதே.

புதுப்புது உருவங்களைத் தோற்றுவித்தல் புதிதல்ல, இதுவரை வெளிவிந்த சந்தப் பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத் தந்துள்ளன. எனவே புதிய உரு

வத்தில் எழுதுவதும் மரபானதே. ஒரே படைப்பில் பலவகை உருவங்களைப் புகுத்துவதும் புதிதல்ல. இணைக்குறன் ஆசிரியப்பா, வஞ்சி விருத்தம், வெண்டுறை, கட்டளைக் கலித்துறை என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே.

இக் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது புதுக்கவிதை மரபானதே, யாப்புக்கு உட்பட்டதே. புதுக்கவிதை மரபானதே என்பதை ஒப்புக் கொள்ள விரும்புவோரும் அது யாப்புக்கு உட்பட்டது என்பதை மறுக்கலாம். அதனால் இக்கருத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது” என்று கூறி செல்வம், அநேகம் புதுக்கவிதைகளை வகைப்படுத்தி உதாரணம் காட்டியுள்ளார்.

‘புதுக்கவிஞர்களுக்கு யாப்பே தெரியாது என்று கவிஞர்களும், ‘கவிஞர்களுக்கு யாப்புதான் தெரியும்’ என்று புதுக்கவிஞர்களும் செய்கின்ற “கேவியின் அடிப்படை மேற்போக்கான பார்வைதான். தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும் போது, கவிஞர்களின் பிடிவாத இயல்பும் புதுக்கவிஞர்களின் புரட்சி நோக்கமும் பொருள் பொதிந்தனவாகத் தோன்றுவதில்லை. ஏனென்றால் தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும் போது, பிடிவாதத்திற்கும் புரட்சிக்கும் தேவை இருப்பதாகவே தெரியவில்லை. இவ்விரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்வது தமிழ்க் கவிதை தான். பிடிவாதம் வறட்சியைத் தருகிறது. புரட்சி கட்டுக்கோப்பைத் தளர்த்துகிறது. இரண்டும் கவிதைக்கு இழப்பையே விளைவிக்கின்றன.”

இவ்வாறு கூறி, செல்வம் கவிதையின் உருவம், உள்ளடக்கம் சம்பந்தமான விளக்கங்களை எழுதியிருக்கிறார்.

“கவிஞரின் படைப்புக்களில் பெரும்பாலானவை செய்யுள் அல்லது பாடலைச் சார்ந்தவை. புதுக்கவிஞர்களின் படைப்புகளில் பல கவிதையைச் சார்ந்தவை.

ஓரு மொழியோ ஓரு காலமோ இலக்கியச் சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் என்றால் அந்த மொழியிலோ

காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப் பயணில்கூ. நிறையப் பாடல் தோன்றியும் பயணில்கூ, நிறைய கவிதை தோன்ற வேண்டும். ஏனென்றால் பாவகை மூன்றிலும் தலைசிறந்தது கவிதை தான்... .

இன்று வறண்ட செய்யுளும், சற்றே பசுமையான பாடலும், கட்டுக் குளைந்த கவிதையுமே மிகுதியாக வெளி வருகின்றன. பாக்களே கவிதையாகத் தப்பிப் பிழைக் கின்றன. இன்றைய இலக்கியச் சிறப்புக்கு இக் கவிதைகள் போதாது என்றே சொல்ல வேண்டும்.

கவிஞர், புதுக்கவிஞர் என்னும் இரு வகையினரும் உருவும், உள்ளடக்கம் என்னும் இரண்டிலும் சமமான கவனம் செலுத்துவதில்கூ. கவிஞரின் கவனம் உருவத்தைச் சார்கிறது. புதுக் கவிஞரின் கவனம் உள்ளடக்கத்தையும் நோக்கிச் செல்லாத காரணத்தால், உள்ளடக்கத்தில் புதுமையும் இறுக்கமும் இல்லாமல் வறட்சியே தெரிகிறது. புதுக்கவிஞரின் கவனம் உருவத்தையும் நோக்கிச் செல்லாத காரணத்தால், உருவத்தில் கட்டுக் கோப்பு இல்லாமல் தளர்ச்சியே தெரிகிறது. இக் குறைகளை நீக்குவதற்குக் கவிஞரும் புதுக்கவிஞரும் உருவும் உள்ளடக்கம் இரண்டிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும், உருவத்தை கவனிக்கிற அளவு உள்ளடக்கத்தையும் கவிஞர் கவனிக்க வேண்டும், உள்ளடக்கத்தையும் கவனிக்கிற அளவு உருவத்தையும் புதுக்கவிஞர் கவனிக்க வேண்டும்' என்று 'யாப்பிய' பில் செல்வம் வளியுறுத்தி யிருக்கிறார். இது படைப்பாளிகள் நினைவில் நிறுத்திக் கொள்ளத் தகுந்த கருத்து ஆகும்.

'நடை'யில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதைகளில் பெரும் பான்மையானவை உள்ளடக்கப் புதுமையோடு, உருவ அமைதியும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படைக்கப் பட்டவை என்றே தோன்றுகின்றன.

சி. மணி (செல்வம்), வே. மாஸி என்ற பெயரில் கவிதைகள் படைத்தபோது, புதுமையான உள்ளடக்கத்

தைக் கையானும் வேணோயில், கவிதைப் பொருளுக்கு  
ஏற்றபடி உருவமும் அமைய வேண்டும் என்ற சிரத்  
தையும் காட்டியிருக்கிறார்.

காதல் காதல் என்ப, காதல்  
வெறியும் நோயும் அன்றே நினைப்பின்,  
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்,  
சாதல் கவிந்த வாழ்வில்  
வானம் தந்த வாம நிலவாய்.

(காதல்-சி. மணி, நடை-1)

நீரியல் பூஞ்சலை தளும்பியாலக்  
கெஞ்சிடும் மென்னடை பயின்ற பாவை  
வீதியில் இட்டது தளும்பு நடை;  
நெஞ்சினில் இட்டதோ தழும்பு நடை.

(சி. மணி, நடை-2)

சனித்து விட்டது  
மினி யுகம்; ஓழிந்தது  
நனி பெரும் மனிதர் கொற்றம்  
இனி  
மினி மக்கள் காலம்  
மனி தஜைவிட்டு  
மினி தஜைப் பாடு போற்று  
குனி என்பேச்சைக் கேள் ஏ  
னெனி லெனக்குத் தெரியும் நானெனு  
மினி மேதை.

(மினியுகம்-வே. மாலி நடை-3)

மேற்கு ஜூர்மனிக்குப் பட்டம்  
ஏற்று மதியா கின்றன  
மற்ற நாடுகளும் கூட்டு  
வற்றை வாங்கலாம் காகிதப்  
பட்டம் இரண்டு மூன்று டாலர், பிளாஸ்டிக்  
பட்டம் ஐந்தாறு டாலர்; பல்கலைக் கழகப்  
பட்டம்? விலையுதிப் பற்ற மாபெரும்  
வட்டம்.

(நாளுக்கு நாள்.)

இலக்கியம் என்றுல் என்னேன் என்றேன், புலவர் ஒருவர்,  
இதுகூடத் தெரியாதா இலக்கு கூட்டல் இயந்தான்  
என்றார்.

(உங்களுக்குத் தெரியுமா? - நடையில்-4)

அன்று மயிற் பொறி மற்றும் அணுவைக்  
கண்டு பிடித்த அலுப்பில் படித்துக்  
குறட்டை விட்ட நாம், இன்று  
உறக்கம் நீங்கி எழுந்து  
கண்டு பிடிக்கக் கிளம்பி விட்டோம்,  
டிஎன்டி, டிஎன்ஏ முதலிய எல்லா  
மேற்கத்திய—களுக்கொப் பானதமிழ்ச்  
சொற்களோ.

(சண்டு பிடிப்பு-நடை-4)

இவை சில உதாரணங்கள்.

நாட்டு மக்களிடையே மண்டி வளரும் சிறுமை  
களையும், குறைபாடுகளையும் கண்டு பழித்துப் பரிகசிக்கும்  
'ஸ்ட்டயர்' தொனியே. மாலியின் கவிதைகளில்  
மேலோங்கி நிற்கிறது. சில மென்மையான பரிகாசமாகவும்,  
சில முரட்டுக்கிண்டலாகவும் அமைந்து விடுகின்றன.  
ஒடு இவ்வளவு தானு' 'கேள்வியே பதில் ஆகுமா?  
'தலைமுறை தலைமுறையாக' 'மனக் கணக்கு' அழைப்பு  
'நாட்டியக் களை' போன்றவை இத்தகையன. ரசிப்பதற்கு  
உரிய அருமையான படைப்புகள். அவற்றை எல்லாம்  
முழுமையாக எடுத்தெழுதுவதற்கு இடமில்லை.

புதுமையான உள்ளடக்கம், பரிகாசத்தொனி, வேகம்,  
உருவநலம் நிறைந்த கவிதைகளை ஞானக்கூத்தன்  
'நடையில் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.

வாரத்துக் கொன்றிரண்டு வெளியூர்க்கூட்டம்  
வரப்பார்க்கும் மணியார்டர், மாலை, துண்டு.  
காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு  
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை  
நேரத்தில் களிப்பூட்ட அகநானுறு;  
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த  
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு...

(தமிழர்க்கு வேறிறனா கொடுக்க வேண்டும்)  
புகையூதி ரயில்வண்டி எழும்பூர் நீங்கும்;  
பேச்சாளர் மனதில்...கையொலிகள் கேட்டும்.

என்று தொடங்கி வளரும் ‘பரிசில் வாழ்க்கை’ பேச்சாளர் தன்மையையும், அவர்கள் வாழ்ந்து வளர்வதற்கு வகை செய்யும் நாட்டு மக்களின் இயல்பையும் சுவையாகச் சித்திரிக்கிறது.

பிரசங்கிகளின் வாய்ச்சவடாலை கிண்டல் செய்யும் வகையில் ஞானக்கூத்துன் பல கவிதைகள் எழுதியுள்ளார். அப்படிப்பட்டது தான் ‘நடை’ 4ல் வந்த ‘ஆவதும் என்னுலேயும்.

முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமின் போச்சு,  
மறுபடியும் இவர் நின்றார். எவ்வென்றாமோ  
உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான்.  
கடைசி நாள், நான் போனேன். சுவரிலென்பேர்  
கண்டதனால் முன் கூட்டி மக்கள் வெள்ளாம்.  
கைதட்டல் நானென்று பேசும் போது.  
ரெண்டு மணி. எதிரிகளைப் பிட்டு வைச்சேன்.  
பத்தாயிரம் வாக்கத்திகம். இவர் ஜெயிச்சார்.  
சாவு கொடுத்த கேள்வித்தாள்; தீர்வு.

கீழ்வெண்மணி, நாய், செத்த பன்றி, தணல். வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு, கொள்ளிடத்து முதலைகள், படிமத் தொல்லை ஆகிய ஞானக்கூத்துன் கவிதைகள் ‘நடை’யில் வந்தவைதான்.

பேச்சில் அடிபடுகிற சாதாரண வழக்குச் சொற் களைக் கோத்து உயிரும் உணர்ச்சியும் வேகமும் உள்ள கவிதைகளைப் படைத்துவிடும் திறமை ஞானக்கூத்தனுக்கு இருக்கிறது. இதை ‘நடை’யில் வந்த கவிதைகள் எடுத்துக் காட்டின. பரிகாசத் தொனி அவர் கவிதைக்குத் தனித் தன்மை சேர்க்கிறது.

பாகிஸ்தானி சொல்லுனும்.  
பயந்தாங் கொள்ளியாம் நாமெல்லாம்  
சீஞ்காரன் சொல்லுனும்

சன்னடை நமக்குக் தெரியாதாம்  
இலங்கைக்காரன் சொல்லுனும்  
எழுத நமக்கு வராதாம்  
எடுப்பார் கையில் பிள்ளையென்று  
ருசியாக்காரன் சொல்லுனும்.

பேச்சு நமக்குக் கைவருமே

அதை

எந்தப் பயலும் சொன்னுனு?

குன்னி கிருஷ்ணன் சாட்டர்ஜி  
கொண்டித் தோப்புக் குமரேசன்  
இவர்கள் போலப் பிறநாட்டில்  
ஒருத்தன் உண்டா சொற்பொழிய?

அது போகட்டும் கதக்களிகள்,  
கும்மி, கரகம், கோலாட்டம்  
என்னும் நமது கவின் கலைகள்  
ஏதுமுண்டோ அவர் நாட்டில்?  
ஆனாலும்

முனியன் கோயிற் குதிரைகளும்  
நாக்கு தொங்கி, குறி விறைந்த  
உள்ளுர்க் கோயில் யாளிகளும்  
வாங்கருனும் வெளிநாட்டான்  
அதுதான் தொடக்கம் படிப்படியாய்  
அவரும் நாமும் இளையராக

‘இளையும் கோடுகள்’ என்ற இக் கவிதையில் அந் தபங்களைக் கண்டு கொள்ளலாம்.

என் வைத்தீஸ்வரன், மா. தக்ஷிணமூர்த்தி, தி. சோ. வேணுகோபாலன், கி. ஆ. சச்சிதானந்தம், கோ. ராஜாராம், பிரமில் பரநு சந்திரன் கவிதைகளையும் ‘நடை’ பிரசுரித்தது. ஏ. இக்பால், சிவா, சிவம், என்ற பெயர்களில் ஒவ்வொரு நல்ல கவிதை வந்திருந்தது. இவை நன்றாகக் கவிதை எழுதித் தேர்ச்சி பெற்ற எவ்வளவு புனைப்பொகவும் இருக்கக்கூடும்.

மொத்தமாகப் பார்க்கிற பேரது. ‘நடை’ தனது இரண்டு வருஷ வாழ்வில் கவிதைக்கு சிறப்பாகப் பணியாற்றியிருப்பது தெரிய வரும். இது பாராட்டப்பட வேண்டிய சாதனைதான்.

## 26. குருஷேஷ்தரம்

‘எழுத்து’ம் ‘நடை’யும் புதுக் கவிதை வளர்ச்சிக்குப் பணிபுறிந்து கொண்டிருந்த காலத்திலோயே, தமிழ் இலக்கியத்தின் போக்கை ஒரளாவுக்குப் பிரதிபலிக்கும் முயற்சி யாக ‘குருஷேஷ்தரம்’ திருவனந்தபுரத்தில் தோன்றியது.

‘குருஷேஷ்தரம்’ தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய முயற்சி. இது ஒரு சூழ்நிலையையும் அதன் விளைவையும் குறிக்கிறது. திருவனந்தபுரத்தைச் சார்ந்த, இலக்கியத்தில் ஈடுபாடு உடைய ஒரு சிலர் மூலதனங்கொண்டு உருவாகியது.’ (குருஷேஷ்தரம்-அறிமுகம்).

இந்த இலக்கியத் தொகுப்பைத் தயாரித்தவர் ‘நகுலன்’ -டி.கே. துரைஸ்வாமி. இத்தொகுதியில் கட்டுரை, சிறுகதை, கவிதை, குறுஞ்சுவல், நாடகம் எல்லாம் உள்ளன. மலையாளத் திலிஞர்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, கதை, கவிதைகள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளன.

‘குருஷேஷ்தரம்’ பாராட்டத் தகுந்த நல்ல தயாரிப்பு. படைப்பாளிகளின் ஒத்துழைப்பு நகுலனுக்குப் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எழுத்தாளர்கள் தாராள ஒத்துழைப்பு அளித்திருந்தால், குருஷேஷ்தரம் இன்னும் சிறந்த இலக்கியத் தொகுப்பாக விளங்கியிருக்க முடியும். நகுலன் அனுகிய படைப்பாளிகளில் அநேகர் தங்கள் எழுத்துக்களை குருஷேஷ்தரத்துக்கு உதவ முன்வராத காரணத்தால், சிலரது பல கதைகள், கட்டுரைகள், கவிதைகளை இந்த ஒரே தொகுப்பில் இணைத்தாக வேண்டிய கட்டாயம் நகுலனுக்கு ஏற்பட்டு விட்டது.

பிரமில் பரஞ்சுந்திரன் (தருமு சிவராமு) கட்டுரைகள் 3, மெள்ளி கதைகள் 2, சார்வாகன் கதைகள் 2, தகைஞுமுர்த்

தியின் கட்டுரை. கதை, மொழிபெயர்ப்புகள், நீல, பத்ம நாபன் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், பல காணப்படுகின்றன.

இப் படைப்பாளர்களின் ஆற்றலையோ படைப்புக்களின் தரத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ‘ஓரு குறிப்பிட்ட காலத்தின் ஆதிக்கத்தைக் காட்டி இலக்கியம் காலாதீதமாக விளங்குவது’ என்பதை எடுத்துக் காட்டுவதற்கு, ஒரு சிலரது எழுத்துக்களையே மிகுதியாகத் தொகுப்பதைவிட, படைப்பாளிகள் பலரது ஆக்கங்களைத் தொகுத்துத் தருவது உபயோகமாக இருக்கும். மேலும் தொகுதியில் பஸ்வேறு ரகமாக எழுத்துக்களும் (வெவ்வேறு நோக்கும் போக்கும் கொண்ட எழுத்தாளர்களது படைப்புகளும்) சேர்ந்து அம்முயற்சியின் வெற்றியை சிறப்புறச் செய்யும்.

குருகேஷத்ரம் கவிதைப் பகுதியில் இக்குறைபாடு பளிச்செனத் தென்படுகிறது.

கவிதைகள், ஸி. ஜேசுதாசன் 3 (ஆங்கிலத்திலிருந்து), ஜூயப்ப பணிக்கர் (நீல, பத்மநாபன் தமிழாக்கம்) 2, நீல, பத்மநாபன் 5, ஹரி ஸ்ரீனிவாசன் 3, வல்லிக்கண்ணன் 4, ஷண்முக சுப்பையா 43: மா. தகைனுமூர்த்தி 2, நகுலன் 1.

கேரள பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஸி. ஜேசுதாசன் பிளேக் கவிதை ‘ஆட்டுக்குட்டி’யையும் வேறு இரண்டு ஆங்கிலக் கவிதைகளையும் (மரம், விளையாட்டுப்பிள்ளை) தமிழாக்கியுள்ளார். இனிய எனிய தமிழ்க் கவிதைகள்.

‘கேரளத்தில் புதுக்கவிதை இயக்கத்தில் ஓரு தவிர்க்க முடியாத சுக்தியாக இயங்கும்’ ஜூயப்ப பணிக்கர் எழுதிய ‘சாபவிமோசனம்’.

வந்தனவே சுபத்தினங்கள்!  
காத்துக் காத்திருந்தென்  
சின்ன அகல்யைகளுக்கின்று  
சாப விமோசனம்தானே.  
எந்தக் காட்டருவியும்  
கங்கை தானிப்போ;

ஒருவெறும் ஜூலபிந்து  
கூடத்தான் மகா தீர்த்தம்'

என்று ஆரம்பமாகி வளர்கிறது.

சாபசை தன்யத்தால் பெண்மை  
கல்லாகிக் கிடக்கையில்  
பூமிப்புதல்விக்கு அனுராகம்  
எங்ஙனம் தோன்றிடும்?

என்று கவி கேட்கிறார். ராமன், லக்ஷ்மணனானை விளிந்துச் சில எண்ணங்களைக் கூறுகிறார்.

என் மனதில் மலர்ச்சிதான்  
பிரீதிதான்; ஒளியில்  
வர்ண எழில்கள் குழுமி  
பூமணம் கமழ்ந்தது.  
இக்கொடும் பாறைத்திறன்  
காலினகீழ் அழுத்தி நீ  
மானிடபுத்ரா, உன் ஆத்ம  
உணாவை வளர்க்கையில்  
செல்வியாம் அவனியும்  
வளர்க்கும் தாரகைகளும்  
உற்சவம் கோவிக்கின்றன;  
சாபமுக்தனுணேன் நானும்!

என்று கவிதை முடிகிறது.

சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை இது.  
பணிக்கரின் ‘காவு பூஜை’  
ஓய மந்த காமினி  
(ஓய மெதுநடையாளே! )  
ஓயமந்த யாமினி  
கனசியாமருபினி  
நீ வாராய்

என்று பிறந்து வளர்கிறது.

உலக நியதிகளையும் மனித இயல்புகளையும் பரிகாசத் தொனியோடு சுட்டிக்காட்டி வளரும் கொஞ்சம் நீளமான கவிதை இது.

‘நாளையின் பாட்டை நான்  
பாடவில்லையோ?’

தருக நாணையம்?  
 இதுதான் என்  
 சுதந்திரப் பாடகன்.  
 எங்கேயோர் போருண்டு  
 எங்கேயோர் பஞ்சமுண்டு  
 என்று கேட்டினும்  
 கவிதை தீட்டி  
 அதையும் காசாக்குவான்  
 பொதுமக்கள் இதத்திற்காய்ப்  
 பிறவி பெற்று வாழ்பவன்.  
 கண்ணியமே கொள்கையாக்கி  
 மேலுடையின் கோடியில்  
 ஜூரிகை நகை இழைக்கின்றுள்  
 அறத்தின் பிரசாரகன்.  
 ‘தேசமிது அநித்யம்’  
 எனவே  
 இன்றெனக்கு  
 தருவாயில் நின் சுகத்தை’  
 என்கின்றுள் அன்புப் பிரவாசகன்.  
 ஹெமத்த காமினி  
 ஹெமந்த யாமினி  
 சரத் சொப்பன காமினி  
 ந் வாராய்.

என்று ‘மிருத்யு பூஜை’ பண்ணுகிறார் கவி. நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு இனிமையாகவும் நயமாகவும் அமைந்துள்ளது.

மனிதனின் பலநிலைத் தூக்கங்களை எடுத்துக் கூறும் ‘தூக்கம்’ மற்றும் நெருப்புக் குச்சி, சிலை, ‘?’ , சரணாகதி என்ற கவிதைகளும் நீல. பத்மநாபன் படைப்புகள். ‘சரணாகதி’ சிறிது நீளமான கவிதை. வாழ்க்கையில் காணப்படும் கசப்பான உண்மைகளை கவிதைச் சுவையோடு அவர் இதில் வர்ணித்திருக்கிறார். அவருடைய கவிதைகளுக்கு ஒரு உதாரணமாக ‘?’ என்பதை இங்கு தருகிறேன்.

பிறவிக்கு நன்றி?  
 பெற்றேருக்கு!

வளர்ச்சிக்கு நன்றி?  
 அவர்களுக்கே  
 கல்விக்கு நன்றி?  
 ஆசானுக்கு!  
 கல்விக்கு நன்றி?  
 மஜைவிக்கு!  
 பதவிக்கு நன்றி?  
 அரசுக்கு!  
 பாசத்திற்கு நன்றி?  
 உடன்பிறப்புக்கு!  
 நட்புக்கு நன்றி?  
 நன்பருக்கு!  
 அருளுக்கு நன்றி?  
 இறைவனுக்கு!  
 கொள்ளிக்கு நன்றி?  
 குழந்தைக்கு?  
 சாவுக்கு நன்றி?  
 ?

நயமான கவிதைகள் பலவற்றை ‘எழுத்து’ ‘தாமரை’ இதழ்களில் எழுதித் தனது படைப்பாற்றலை நிருபித்துள்ள ஹரி ஸ்ரீனிவாசன், சந்திரத் துண்டுகள், அற்புதம், நோடிகள் எனும் அருமையான படைப்புகளை இத் தொகுப்புக்கு அளித்திருக்கிறார்.

‘அற்புதம்’ என்ற கவிதையை இங்கு எடுத்து எழுதுகிறேன்—

மாறிவரும் உலகில் மதிப்பில்லா என்மீது  
 தங்கக் கைநீட்டி எனையொரு பொருட்டாய்  
 தடவிவிடும் இளம்பரிதி!

வேதனையில் பிறந்து தன் வாய்ச்சிரிப்பால்  
 மாது மனம் மலர வைத்துச் சாவுக்குச் சாவுமணி  
 யடிக்கும்  
 நேற்றுப் பிறந்த இளம்குழவி!

தளிராணதலைதூக்கி எம்மையெலாம் கண்டு  
 களூக்கெண்று சிரித்துக் கண்மலரும்  
 மண்ணிலே இட்ட விதை!

நூலுருண்டை போஸிருந்து மேலும் கீழும் தாவி  
முக்கால் மதுவருந்திப் பேடையுடன் ஆட  
சீட்டி யடிக்கும் சிறுகுருவி!

வாக்கால் வசமிழ்ந்து தம்மறிவுத் தடமாறி  
போக்கான பெருவழியை விலகிக் குறுஞ்சந்தில்  
தம் பெருமை பேசும் தம்பட்டம்!

ஆற்றிவு படைத்தோம் அஃறினையுமல்லோம்  
ஆண்டவனின் அருவந்த புதர் யாம் எனச்சொல்வி  
வெள்ளிச் செறுப்புமுன் செய் வணக்கம்!

அனுமாஜைப் போலத் தன் வளிமை யுணராமல்  
தினமுழைத்தும் திவலைச் சுகம் காணுமல்  
தரமிழிந்து வாழும் வாழ்வு!

பஜையோலைக் குடிலுக்குள்  
பிரித் தொதுக்கித் தள்ளப்பட்ட  
பறைச்சிப் பெண் மார்பில்  
பால்!

அவரது ‘நொடிகள்’ கவிதை அழகும் கருத்து நயமும்  
சேர்ந்து மினிரும் அற்புதப் படைப்பு.

கடிகாரம் இடையருது  
தட்டித் தவிக்கும்  
பிடிவாதக் குழந்தைகள்

என்றும்,

‘முத்தாயிரம் கோத்த  
மணியாரச் சரட்டில்  
முத்திடை மின்னும்  
தத்துவத் துண்டுகள்’

என்றும் ‘நொடிகள்’ பற்றி வியந்து வளரும் இம் மணிக்  
கவி தை படித்துப் படித்து ரசிக்கப் பட வேண்டிய ஒன்று.  
அதைப் பூரணமாக எடுத்தெழுத வேண்டும் என்ற ஆசை  
எனக்கு உண்டாகிறது. ஆனால், கவிதையின் நீளம்  
(० பக்கங்கள்) கருதி விட்டு விடுகிறேன்.

முடிவர் முக்கியம்? என்னிப்பாரு சும்மா! ஒரு புத்தகம், அப்படியா தோன்றுது? ஆகியவை வ. க. கவிதைகள்.

ஏன்முக சுப்பய்யாவின் கவிதைகள் ‘குழந்தைக் கவிதைகள்’ என அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வெறும் ஒசை நயத்தை முதன்மையாகக் கொண்ட குழந்தைப் பாடல்களை அவர் அதிகம் எழுதியிருக்கிறார்.

### பச்சைக் கார்

பாரப்பா பார்  
 அதோ ஓர்  
 பச்சைக் கார்  
 அது பொப்பப்போ  
 போடாமல்  
 போவதெங்கே  
 சொல்லப்பா

போன்றவை உதாரணமாகலாம். ஆனாலும் அவர் வார்த்தை ஜாலங்கள் செய்வதோடு நின்று விடுவதில்லை. கசப்பான் வாழ்க்கை அனுபவங்களையும் உலகநியதிகளையும் சிறு சிறு கவிதைகளாகப் படைத்திருக்கிறார்.

செல்லப் பிள்ளை  
 செல்லப்பா  
 செல்வந்தராம்  
 அவனப்பா.  
 அதனால் வந்த  
 இறுமாப்பால்  
 அவன் சொல்வதெல்லாம்  
 வீராப்பே.  
 அதைச் சொல்லப் போனால்  
 பொல்லாப்பே

என்று அறிவிக்கும் ‘செல்லப்பிள்ளை, மற்றும் குச்சுநாய், வயிற்றைக்கேள், உலகம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும், ‘வயிற்றைக்கேள்’ ரசமானது.

தலையைச் சொறி  
நாக்கைக் கடி.  
பல்லை இளி.  
முதுகை வளை.  
கையைக் கட்டு.  
காலைச் சேர்.  
என்ன இது?  
வயிற்றைக் கேள்.  
சொல்லுமது.

புதுமையான தாலாட்டு ஒன்றையும் தந்திருக்கிறோர் அவர்.

யாரும் அடிக்காமல்  
நீ ஏன் அழுகின்றார்கள்?  
நீ பிறக்காமலிருக்க  
நான் முயன்றேன்  
என்ற கறுப்பாலோ;  
காரணமில்லாமல்  
நீ ஏன் சிரிக்கின்றார்கள்?  
எனை ஏமாற்றி  
நீ பிறந்துவிட்டாய்  
என்ற களிப்பாலோ!

இவருடைய கவிதைகள் பலவற்றில் நையாண்டித் தொனி கலந்து உயிரிருட்டுகிறது. கண்ணே நீ, எதிர்ப்பு, படிகள் போன்றவை இத்தகையன. உதாரணத்துக்கு, ‘மேற்கத்தியோரே’ கவிதை இங்கே தரப்படுகிறது.

ஒரு பக்கம்  
வாழ வழிவகுக்கும்  
சாகக் குழி பறிக்கும்  
உங்களைப் போலல்ல  
நாங்கள்.  
நாங்களோ  
வாழவும் விரும்ப மாட்டோம்  
சாகவும் துணியமாட்டோம்  
உங்களைப் போலல்ல  
நாங்கள்.  
வாழாமல் வாழ்ந்து

**சாகாமற் சாகும்  
நாங்கள் நாங்களே**

(மா. தகைனாலூர் த்தியின் ‘குளத்து மீன்’ புதுமையும் இனிமையும் ஒட்டமும் உணர்ச்சியும் கலந்த நல்ல கவிதை. அவரே. ஜான் டன் என்பவரின் ‘நிழலைப் பற்றி ஒரு சொற் பொழிவு எனும் கவிதையையும் தமிழாக்கியுள்ளார். கதாபின் தத்துவத்தை நிழல்களோடு இணைத்து விளக்கு விறது இது.)

காதல் ஒரு வளர்ச்சி,  
நிலையான ஒளி.  
நடுப்பகலுக்குப் பின்  
முதல் விநாடி இரவு

என்று முடிகிறது.

நகுலன் ‘இப்படியும் ஒரு கவிதை’ என்று நான்கு பக்க விளக்கத்துடன் ஒரு சோதனை சிருஷ்டியை இத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்.

‘எந்த ஒரு எழுத்துப் பத்தியையும் எடுத்துக் கொண்டு வாரித்தைகளை சொல் அமைப்பையும் மாற்றி அமைத்தால் ஒரு நூதன உருவைக் கொண்டு வரலாம்’ என்று வில்லியம் பாரோஸ் என்பர் ‘டைம்ஸ் லிட்டரரி சப்ளிமெண்ட்’டில் எழுதி யிருந்த கட்டுரையைப் படித்த நகுலன், அக் கொள்கையை அவர் வழியில் ஏற்றுக்கொண்டு’ ஐங்குறு நூற்றின் பல பாடல்களிலிருந்து பல வரிகளை ஒன்று கூட்டி (அவை கஞ்சன் கூடியவரை, அந்த நடைக்கு ஏற்ப என்னால் இயன்ற வரை என் வரிகளையும் சேர்த்து’) ஒரு கவிதையை ‘செய்திருக்கி’ரும்.

**இப்படியும் ஒரு கவிதை**

நெய்தல்

‘காண்மதி’ பாணி! நீ உரைத்தற்கு உரியை!’  
(நெய்தல் 140)

‘யான் எவன் செய்கோ! பாணை?’

(நெ. 133)

‘ஓண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே!’

(நெ. 172)

‘இரவினாலும் இன் துயில் அறியாது  
அரவு உறு துயரம் எய்துப் பொண்டித்  
தன் நறு செய்தல் நாறும்  
பின் இருங் கூந்தல் அணங்குற்றேரே’

(நெ. 178)

‘தோனும் கூந்தலும் பல பாராட்டி,  
வாழ்தல் ஒல்லுபோ— பாணை!  
‘அம்ம வாழி! பாணை’

(நெ. 178)

‘பிரியினும் பிரிவது அன்றே—  
இவளொடு மேய மடந்தை’ நட்பே’

(குறிஞ்சி 207)

‘புல்’ வென்று  
படரும் இம்மாலைவாய்  
அம்பல் கூம்ப  
அவரும் சிதற  
ஊரும் இவள் உருவம்  
கண்டனைம் அல்லமோ!  
பாணை,  
ஆகலின்,  
‘வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே!’

(மருதம் 17)

‘கவிதையை நான் எழுதிவிட்டேன். இந்த மாதிரி முயற்சிகள் அவசியமா என்பது வாசகர்கள் தங்களுக்குள் நிச்சயித்துக்கொள்ள வேண்டியது’ என்றும் நகுலன் குறிப் பிட்டிருக்கிறார்.

‘சோதனை முயற்சி’ என்ற தன்மையில் விளையாட்டாகவோ, பெறுது போக்காகவோ, தனது அகண்ட படிப்பறிவையும் ஆழந்த ரசனையையும் புலப்படுத்த ஆசைப்படுகிறவர்கள் இதுபோன்ற வேலையில் ஒன்றிரு

தடவை ஈடுபடலாம். பொதுவாகப் பரர்த்தால், இது வீண் வேலை என்றே நான் கருதுகிறேன்.

கருகேஷித்திரம் என்ற இலக்கியத் தொகுப்பு 1968ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு எந்தத் தொகுப்பும் வரவில்லை. இது போன்ற தொகுப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிரசரிக்கப்பட்டால் இலக்கியத்துக்கும் படைப் பாளிகளுக்கும் நல்லது. இலக்கிய ரசிகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அது சாத்தியப்படாவிட்டால் தரமான இலக்கியத் தொகுப்பு வருஷத்துக்கு ஒன்றாவது தயாரித்து வெளியிடப்பட வேண்டும். இலக்கியத்தின் வளர்ச்சியை அளவிடவும், நல்ல படைப்புகளும் புதிய சோதனைகளும் தோன்றவும் அது துணைபுரியும்.

ஆனால் தமிழ்நாட்டில் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றோ வகைகளில் தூரதிர்ஷ்டம் பிடித்தது' தமிழ் மொழி! இதையும் தமிழின் 'தூரதிர்ஷ்ட'த் தில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

## 27. 'எழுத்து'வின் கவிதைப்பணி

1959 ஜூவரியில் மாதப் பத்திரிகையாகப் பிறந்தது 'எழுத்து'. ஒன்பது ஆண்டுகள் மாசிதையாகவே வளர்ந்த அது, பத்தாவது ஆண்டில் ஏப்ரல் முதல் காலாண்டு ஏடு ஆகமாறியது. 1968 மார்ச் முடிய 111 ஏடுகள் மாத இதழ்களாகவும், பின்னர் மும்மாதம் ஒரு முறை ஏடு ஆக 8 இதழ்களும் எழுத்து வெளிவந்தது. 1970 ஜூவரி - மார்ச் இதழாகப் பிரசுரமான 119வது ஏடுதான் 'எழுத்து'வின் கடைசி இதழ் ஆகும்.

இந்தப் பதினேரு ஆண்டுகளிலும் எழுத்து 460 க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரசுரித்துள்ளது. இவற்றில் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் அடங்கும். 'எழுத்து'வில் வெளிவந்த கவிதைகளை இதுவரை இக்கட்டுரைத் தொடரில் நான் விரிவாகவே அறிமுகம் செய்திருக்கிறேன்.

எழுத்து ஆசிரியர் சி. சு. செல்லப்பா தமது பத்திரிகையின் மூலம் புதுக்கவிதை வளர்ச்சிக்கு சிறப்பான சேவை புரிந்ததுடன், ‘எழுத்து பிரசரம்’களாகக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டும் போற்றத் தகுந்த பணி ஆற்றியிருக்கிறார். ந. பிச்சமூர்த்தி கவிதைகளைக் கொடுத்து 1962 ஆகஸ்டில் ‘காட்டு வாத்து’ என்ற புத்தகமாக அவர் பிரசரம் செய்தார். பிச்சமூர்த்தி 1938—1944 காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் இருப்பதும், 1952க்குப் பிறகு எழுதி யவை பதினைந்து இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

பிறகு, 24 கவிகளின் 63 கவிதைகளை சேர்த்து ‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பாக 1962 அக்டோபரில் செல்லப்பா பிரசரித்தார். பிச்சமூர்த்தி 1962க்குப் பின்னர் எழுதிய கவிதைகள் பலவற்றையும் 1945க்கு முன்பு எழுதிய ஐந்து கவிதைகளையும் சேர்த்து ‘வழித்துணை’ என்ற புத்தகமாக 1964 ஏப்ரலில் அவர் வெளியிட்டார்.

தி. சோ. வேணுகோபாலன் எழுத்து இதழ்களில் எழுதிய கவிதைகள் தொகுக்கப் பெற்று ‘கோடை வயல்’ என்ற புத்தகமாக 1965 ஆகஸ்டில் வெளிவந்தது.

‘கண்ணுக்குள் திரை இருப்பதைக் கூட உணராத சமூகத்தைப் பார்த்து ஏமாற்றம் ஏக்கம், கோபம் மூன்றும் கலந்த உணர்ச்சி’ வேணுகோபாலன் கவிதைகளில் ஒலிசெய்கிறது. ‘இலக்கிய ஞான சூன்யம்’ மேலோங்கி நிற்கிற நிலைமையும், சுதந்திரம் பெற்றும் நாட்டில் நிலவுகிற தத்துவ தரிசனக் குழப்ப நிலைமையும், நிகழ்கால சமுதாயம் வலிமையற்றிருப்பதை மறக்க, மரபென்றும் பண்பென்றும், பண்டைய கால வாழ்வு என்றும் மதுவின் போதை வசப்பட்டு ஏற்படும் தடுமாற்றம், அதனால் விளையும் தவருண மதிப்பீடு’ ஆகியவைகளும் அவர் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் தாக்குதல்களாகவும் பரிகாசக் களைகளாகவும் அவரது கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.

வேணுகோபாலனைப் போலவே தனித்த நம்பிக்கை களும் நோக்கும் மனப்போக்கும் கொண்டவர்கள், பல

கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தேர்ந்தெடுத்து, கவிதையாக இசைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட முன்வந்த போது, ‘எழுத்து’ அவர்களுக்கு நல்ல அரங்கமாக உதவியது.

எழுத்து ஏடுகளில் கவிதை எழுதியவர்கள் பலரும் தத்தமக்கெனத் தனியான வாழ்க்கைப் பார்வையும், மதிப்புகளும், தத்துவ நோக்கும் கொண்டவர்கள். தங்கள் கருத்துக்களை கவிதையாக்குவதற்கு தனித்தனி உத்திகளைக்கையானும் முயற்சியிலும் அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்பதை எழுத்து காலக் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கவிதை மனதெழிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் கவிதை படைத்திருக்கிறார்கள். ‘எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞா நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களையும் வாழ்க்கையும் சூழ்நிலையும் காலமும் தமிழுள் சேர்க்கிற மனப்பதிவுகளையும், ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கையும் எழுத்தில் வெளியிட அநேகர் ஆசைப் பட்டுள்ளனர் என்பதையும் எழுத்து காலக் கவிதைகள் விளக்குகின்றன.

எழுத்து காலப் புதுக்கவிதைகளில் பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை ஊட்டாத தன்மை போன்ற குரல்களே ஒவிக்கின்றன என்று பொது வாக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் போக்கும், சூழ்நிலை பாதிப்புகளும், நாட்டின் நிலைமையும் தனி மனிதர்களிடையே வேதனையை, விரக்தியை, ஏழாற்றத்தை, ஏக்கத்தை, ஏலாக்கோபத்தை, நம்பிக்கை வறட்சியைத்தான் விதைத்து வளர்க்கின்றன.

சுதந்திரம் வந்துவிட்ட பிறகு, சுதந்திர நாட்டிலே, ஃப்ரஸ்ட்ரேஷனுக்கு (மனமுறிவுக்கும்) இடமே இல்லை என்று கூட ஒரு விமர்சகர் கூறியுள்ளார்.

அழனுஸ், உண்மையில், சுதந்திரம் பெற்ற பின்னர் தான், - நாட்டின் வளத்துக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் என்று பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி ஏதேதோ சாதிக்கப் பட்டுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிற கால கட்டத்திலே தான்—நாட்டு மக்களிடையே வறுமையும் வெறுமையும், ஏமாற்றமும் ஏக்கமும், வெறுப்பும் விரக்கியும், மனமுறிவும் கையாலாகக் கோபமும் வளர்ந்து பெருகுவதற் கான சூழ்நிலையும் கனத்துக் கொழுத்துள்ளது.

இவற்றிடையே அல்லற்படும் தனி மனிதர்கள், இந்திலைமைகள் தங்கள் மனதுக்குள் கொண்டு சேர்க்கும் உணர்ச்சிப் பதிவுகளையும் கருத்துச் சூழிப்புகளையும் கவிதை களாக்குவது இயல்லே. இலக்கியம் என்பதே தனி மனித அனுபவ உணர்ச்சிகளின், எண்ணங்களின் வெளிப்பாடு தானே!

இந்த வகையில், எழுத்து காலத்தில் புதுக் கவிதை எழுதியவர்கள் சரியான இலக்கிய உணர்வுடனேயே படைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றே சொல்வேன்.

அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையும் மதிப்புகளும், தத்துவ நோக்கும் கோளாறுங்கை—குறைபாடுகள் உடையவை - மனித குலத்துக்கு நலம் பயக்க முடியாதவை என்று வேறு நோக்கும் போக்கும் தத்துவ ஈடுபாடுகளும் கொண்டவர்கள் சொல்லலாம்...சொல்கிறார்கள்.

இலக்கியத்தில் பல்வேறு நோக்குகளுக்கும் போக்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் - நம்பிக்கை வறட்சிகளுக்கும் கூட—இடம் உண்டு.

## 28. பிச்சமூர்த்தி கவிதைகள்

(1659-க்கு பிற்பட்டவை)

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில், 1934-1946 காலத்திய படைப்புகளை இத்தொடரில் ஆராய்ந்தபோது, 1950களில் இயற்றப்பட்ட அவரது கவிதைகளைத் தனியாகக் கவனிக்க

வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். பிச்சமூர்த்தியின் இரண்டாவது காலகட்டக் கவிதைகள் பெரும்பாலும் ‘எழுத்து’ இதழ்களிலேயே பிரசரம் பெற்றன. மிகக் குறை வானவையே ‘நவ இந்தியா’ ‘சிவாஜி’ மலர் ‘சுதேசமித்திரன்’ மலர் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

‘இயற்கைப்பையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள். அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்த, ரசஜினக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை!'

ந. பி.யின் முதல் கட்டக் கவிதைகள் குறித்து இவ் வாறு கூறியுள்ளேன். அவருடைய பிற்காலக் கவிதைகளும் இதே எண்ணத்தை வலியுறுத்துகின்றன.

இயற்கையின் தரிசனமே வாழ்க்கைக்கு அத்தியாவசிய மான நல்ல வழிவகைகளை உணர்த்தக்கூடும் என்பதில் கவிஞருக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. இயற்கையே நல்லாசான், சிறந்த வழிகாட்டி, அரிய துணை, உற்ற மருத்து வன் என்று தம் கவிதைகள் மூலம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூற முற்படுகிறார் கவிஞர்.

‘வாழ்வுக்கு வக்கக்கொ சொல்ல’ வந்தவர்கள்

வர்த்தகராய்,  
வணிகராய்,  
பண்டமாற்றுப் பரம்பரையாய்,  
உழைப்புக்குக் கூறியும்,  
உடைக்கு விலையும்,  
நெல்லுக்குப் பண்டமூம்  
முச்சக் கெதிர் முச்சம்  
கொடுப்பதை நெறி பாக்கி  
இருப்பதை ஒளிக்கச் சொன்னார்.  
ஒன்றைக் கொடுத்து  
ஒன்பதைக் கொள் என்றார் ..

ஆனால், தோட்டத்தில் நட்ட செடி என்ன கந்திக்கிறது?

சனைக்காமல் தினந்தோறும்  
 வெடிக்கும் மலர் முரலும்  
 ‘என்னை எடுத்துக்கொள்  
 இன்னுயிரைப் பறித்துக்கொள்  
 என்னை அண்டாமல்  
 எட்டி நீ நின்றுலும்  
 இளித்தாலும்  
 கறுத்தாலும்  
 என் மனத்தால் தொத்துவேன்  
 ஏற்காமல் முடியாது.  
 மயக்கநெறி வேண்டாம்  
 மனிதனே என்று சொல்லும்

முரட்டிருட்டில், முன்றுவழி சௌல்லும்போது, ‘தங்கத் தமுக்காயிரம், தடதடக்க ஏறிவரும், பழுப்பரிதி தானுக

‘ஓளி இந்தா  
 விலை இல்லை  
 வாடகை இல்லை,  
 திகைப்படைய வேண்டாம்,  
 வழி இதுதான்’

என்று கைகொடுக்கும்.

இவற்றில் இருந்து ‘வாழ்நெறித் திறவுகோஸை வாங்கிக் கொள்’ என்று இயற்கை கற்றுத் தருவதாக ‘திறவுகோஸ்’ எனும் கவிதை கூறுகிறது.

இத்தகைய ‘ரவி கூறும் மர்மம், புவி கூறும் கர்மம்’ பற்றி வேறு கவிதையிலும் பிச்சமூர்த்தி விளக்கியிருக்கிறார்.

‘உலகைத் திருத்தும் உத்தமச் செய்கை’ மனிதருக்கு வேண்டாம் என்று அவர் அறிவிக்கிறார்.

உன்னைத் திருத்த  
 உலகில் வந்தவர்கள்  
 பிறர் சுமையைத் தூக்க  
 வகாலத் வாங்கியவர்கள்  
 பொதுக்கேவை என்று  
 பலசரக்கு கொணர்ந்தவர்கள்  
 வந்தவழி சென்றுவிட்டார்கள்.  
 சுமையும் ஏடுகளும்

ராமபாண பூச்சியும்  
காதுடன் உறவாடும் உபதேசப் பந்தலும்  
காசுக்குத் தூண்டிலிடும்  
கலாசாரக் கைகளும்தான் மிச்சம்.

‘கோபுரச் செருக்கொலிக்க, வாழ்வுக்கு வழிகாட்டும்,  
வரையோட்டுச் சாத்திரம் சொல்ல நான் வரவில்லை சுய  
நலத்தைப் பொதுத் தொண்டாக்கும், ஜாலக் கண்ணுடி  
வித்தை, காட்ட நான் பாடவில்லை.’

பழவேதப் படையை ஓட்டி  
லோகாயத வேதப் படையின்  
தமுக்காய் ஓலிக்க நான்  
தரணியில் அதிரவில்லை.  
மனுக்கால வெள்ளாம் போச்சு,  
மார்க்ஸ் காலவெள்ளாம் போகும்  
பூமித்தாய் கருணை வெள்ளம்  
எக்காலும் வடியாதோடும்.  
இயற்கையின் ஓயாத் தானம்  
உயிர்களின் ஒழியா உழைப்பு  
செயற்கையின் சிலும்பஸிடையே  
மனையாக நிலைத்து நிற்கும்.

என்று தெரிவிக்கிறூர் கவிஞர் ‘காட்டு வாத்து’ கவிதையில்.

சென்றதுக்கு ஏக்கம் வளர்த்து, வருவதற்கு வாழ்த்து  
கூவி, முன்னேற்றம் காணும் விஞ்ஞான விந்தை என்று  
தடுமாறி, அநாவசியமான அலுவல்களில் ஈடுபடுவதனால்  
இன்றைய வாழ்வுக்குப் பயன் எதுவும் ஏற்படாது என்று  
விளக்குகிறது அந்த நீண்ட கவிதை,

தன்னறவுக்கும் மேலாக, தனி அறிவுக்கு அப்பாலும்  
தரணியையும் தராதலங்கள் அணைத்தினையும் உடலாக்கிப்  
புகுந்து, விஞ்ஞானிகளும் வியக்கும்படியாக விளையாடும்  
சக்தியை, உதிரத்தில் ஒன்றியதாய், உள்ளுக்குள் இருந்து  
கணத்திற்குக் கணம் வழிகாட்டும் உணர்வாய் உணர்ந்து  
விட்டால்.

முன்னும் இல்லை  
பின்னும் இல்லை

தொடர் சங்கவில்  
முழுதும் இன்பம்  
முற்றிலும் உணர்வு

வேடன்தாங்கவில் வந்து சேரும் பறவைகளை இதற்கு  
ஆதாரம் காட்டுகிறார் கவி.

தன்னினத்தைப் பேணும் உணர்வில்,  
நெறியோ நீதியோ,  
நீண்ட கதைகளோ,  
கலாசார மரபோ, மமதையோ  
புகட்டாத மெய்யுணர்வால்  
ஞாயிரம் கல்தாண்டி

பறவைகள் வேடன்தாங்கல் தேடி வருகின்றன. அங்குள்ள  
நீர்ப்பரப்பு நடுவில் கவிந்த மரங்களில் தங்குகின்றன.

பறந்துவரப் பாதை உண்டா  
பார்த்துத் தெளிவு பெற  
படங்களுண்டா?  
தவறைத் திருத்தப்  
பகுத்தறிவுண்டா?

அப்படியிருந்தும், காட்டு வாத்து சைபீரியாவை விட்டு  
வேடன்தாங்கல் வந்து, ஏரி நடு மரத்தில் கூடுகட்டி  
வாழ்ந்து, முட்டை இட்டு குஞ்ச பொரித்து வளர்கிறது.

உயிரின் இயக்கத்தை  
விண்டு வைக்கும் காவியத்தைக்  
கண்ட பின்னும் உன்வழியைக் காணுயோ?  
பாடம் கேட்காமல்,  
பாதை காட்டாமல்,  
குஞ்சகளும் தாமாய்  
சைபீரியா செல்லும்  
இயல்புணர்வைக் கண்டபின்னும்  
ஒளியைக் காணுயோ?

என்று கவி கேட்கிறார்.

‘உயிரின் பெருமியக்கில் ஒளிந்தசையும் உள்விசையை,  
சிந்தனையே அறியாத சீவந்த ரத்தம், உடலென்னும்  
ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானத்தை.

உணர்ந்து வணங்கி  
காட்டு வாத்தாகி  
சிறகை விரி.  
வாழ்வும் வேடன் தாங்கலாகும்

என்று அறிவுறுத்துகிறது காட்டுவாத்து.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவம் என்ற தன்மையில் இதில் புதுமை ஒன்றும் இல்லை. பறவைகள் 'நாளை' பற்றிக் கவலைப் படுவதில்லை, அடுத்த வேளை உணவைச் சேர்த்து வைப்பதுமில்லை, இப்ரகை வாழ்வு வாழ்கின்றன. அவ்வாறே மனிதர்களும் வாழுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஞானிகள் எல்லாக் காலங்களிலும் கூறி வருகிற தத்துவம் தான் இது. கவி பாரதியார் கூட 'விட்டு விடுதலையாகி நிற்கும் சின்னாஞ்சிறு சிட்டுக் குருவியைப் போலே' மனிதனும் வழிந்து இன்புற வேண்டும் என்று வளியுறுத்தி யிருக்கிறார்.

பிச்சமுர்த்தி பழைய தத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக் காட்ட, வேடன்தாங்கலையும் காட்டு வாத்தையும் உவமையாகக் கொண்டிருக்கிறார். இது புதுமை.

'பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசைய வைக்கும் முயற்சி தான் புதுக்கவிதை' என்ற அவரது கூற்றுக்கு ஏற்ப, போர்க்கொடி, சுயநலம், பொதுச் சேவை, கலாசாரம், சரித்திரம், கால வெள்ள இயல்பு முதலியன பற்றிய சித்தனைக் கருத்துக்களை, இயற்கை காட்டும், தத்துவத்துக்கு இளையைப் பொருத்தி, கவி தமது எண்ணங்களைக் கவிதையோட்ட மாக்கியிருப்பது ரசனைக்கு விருந்தாகிறது.

'உடலென்னும் ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானம் அவ் உடலிலேயே பல மர்ம ஆற்றல்களையும் சேர்த்திருக்கிறது. 'இயந்திரத்தைக் செய்த கடவுள், அதற்கான பட்டறையையும் அதிலே வைத்திருக்கிறார். உடலில் நோவுகண்டால் அதை மாற்றும் மருத்துவர்களும் மர்மமாய் உள்ளேயே இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கண்ணில் மண் விழுந்தால் கைவைத்துக் கசக்கக் கடாது. விணக்

கெண்ணெய், முலைப்பால் போன்றவற்றை ஊற்ற வேண்டும் என்பதுமில்லை,

கண்ணீர் இருக்கு  
தூக்கச் சிசிச்சை தரும்  
காலமும் இருக்கு

இவ்வாறு ‘இயற்கை வைத்தியம்’ பற்றிய தன் கருத்தை பிச்சமூர்த்தி ‘மணல்’ கவிதையில் வெளிப்படுத்துகிறார். அதற்கு மேலாக வளரும் முத்துச் சிப்பி சிந்தனை அழகாக இருக்கிறது.

கைவைப்பேனன்றால்  
முத்துச் சிப்பி நீ  
ஆகிவிடு  
உடலில் புகுந்த மாசைத்  
தொடைக்கும் தொல்லைக்கும்  
முத்துச் சிப்பிக்கும்  
வெது தொலைதூரம்.  
தன்னுயிரின் ரஸத்தை  
தன்னையே அறியாது  
தானுக மாசின் மேல்பூசி,  
மாசை உருவாக்கிப்  
பின்னார் மணியாக்கி.  
ஏழு வண்ணச் சாலவையும்  
இடைதிடையே வைத்து  
நல் முத்தாக்கி  
ஆனந்தம் கொண்டால்  
முத்துச்சிப்பி ஏலம் வரும்  
முழுமூச்சுப் போட்டி வரும்  
மாசு மணி ஆச்ச.  
மணலை நீ மணி செய்வாயா?

பழைய—புதுமை என்று பேசிக் கொண்டிருப்பது வீண்வேலை எப்போதும். எந்த நிலையிலும் உழைத்துத்தான் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே உழைப்பை போற்றுவோம் என்பது பிச்சமூர்த்தியின் எண்ணம். இதை ‘புதுமைக்குப் பயணம்’ என்ற கவிதை தெளிவுபடுத்துகிறது.

சூனிக் குறுக்கும் குச்சும், சூழும் உழைப்பும் கொள்ளா

மஸ் இன்பமான புதுமை வாழ்வு வாழ மேற்கு வழிகாட்டும் என்று புகழ்கிறார்கள். மேற்கே உள்ள வாழ்க்கையை ஆராயப் போனால், அங்கும்

ஆலைச் சங்கின்

ஆகாய ஒலம்

டிராக்டரை ஓட்டும் தோழர்,

பஞ்சாலைக் கபந்தன் வாயில்

பகுந்திடும் மக்கள் சாரி,

மகளிர் சாரி...

மேற்கிலும் கிழக்கு மாதிரித் தான். உழைப்புத் தான் மிகுந்திருக்கிறது. அப்புறம் என்ன!

தன்ஞு -

பழைம் என்ன புதுமை என்ன?

காலைக் கும்பிடு

கைகளை வாழ்த்து

என்கிறூர் கவிஞர்.

இயற்கையில் கொடுமைகளும் காணப்படுகின்றன. எனினும், அக்கொடுமையிலும் கருசீன உண்டு. நன்மை கலந்திருக்கும் என்று பிச்சமூர்த்தி கருதுகிறூர். ‘பேட்டி’ கவிதை இதைக் கூறுகிறது.

ஆறு குட்டிகள் போட்ட நாய், இரண்டு குட்டிகளை தின்று விடுகிறது. தாய் தின்ற கொடுமையிலும் கருசீனயைக் காண்கிறூர் கவி.

இரண்டு குட்டிப் பால் மிச்சம்.

பாக்கிக் காச்சு.

கொடுமையிலும் கருசீன உண்டு.

அகலமாய்,

அறுதல் நாராய்

ஆறு இருந்தென்ன

இல்லாதென்ன?

நகல் குறைந்தால்

அஸல் வலுக்கும்.

மலார் கழித்தால்

கிளை வலுக்கும்

என்கிறூர்.

‘செங்கால் நெடுக்கு வெண் பட்டுடம்புக் குறுக்கு, ,முடி யில் நீரை நோக்கும், மஞ்சள் கட்டாரி மூக்கு’ கொண்ட கொக்கு கூட ‘வாழ்வும் குளம். செயலும் கலை, நாமும் கொக்கு’ என்ற உண்மையை உணர்த்தி ஒரு தெளிவு பெற உதவுகிறது. அதை ‘கொக்கு’ என்ற கவிதையில் காணலாம்,

‘கேட்பதல்ல காதல், தருவதுதான்’ – என்னி ஏங்கி எதிர்பார்த்து அன்பைக் கோரும் வேளையில் அன்பன் வரமாட்டான் ; எதிர்பாராத, தயாராக இராத தருணத்தில் அவன் வந்து அருள் புரிவான் என்கிற உயர்ந்த காதல் தத்துவத்தை – ஆத்மீகமாக விரித்துப் பொருள் உரைக்க இடம் அளிக்கும் விஷயத்தை – பிச்சஸூர்த்தியும் கவிதைப் பொருளாகக் கொண்டு சில கவிதைகளைப் படைத்திருக்கிறோம். காதல், ராதை என்ற இரண்டு இனிய கவிதைகளும் இத் தரத்தைவ.

‘சினுக்கம்’ என்பதைக்கூட இதில் சேர்த்து விடலாம். அவனும் அவனும் தனித்தனி என்கிற பேதமற்று இருவரும் தன்மையமாய் ஆகிவிடும் அன்பு நிலையை – வீட்டில் இருந்தும், என்னுடன் வருகின்றாய். வெளியே சென்று லும், உன்னுடன் இருக்கின்றேன்’ என இருவரும் ‘உயிரும் உடலுமாய்’ மாறி நிற்கும் தன்மையை – உணர்த்துகிறது இக் கவிதை.

இதில் வருகின்ற ஒரு உவமை –

ரயிலுக்கு ஜட்காவில்  
ஏறுமுன் உறவினர்  
வண்டிப் படியில்,  
மதகுநீர் சழுகைப்போல்  
தயங்கி விடை கொள்ளுவர்

என்பது அருமையாக இருக்கிறது.

இக் காலகட்டத்தில், வாழ்வின் வெறுமையை, தொல்கையை, ஏமாற்று வேலைகளை, போலிகளைக் குறித் தெல்லாம் பிச்சஸூர்த்தி கவிதைகள் இயற்றியிருக்கிறார்.

வாழ்வின் அடிப்படையைக்  
குடைந்தெறிய முற்பட்டேன்,

தருக்கமும்  
முடிவில்லா முட்புதரும்.  
சப்பாத்திப் பழம் சடைத்த  
வெறுமையே வாழ்வாயிற்று.

(சுமைதாங்கி)

போலி, ஸ்விச், முரண் போன்றவை இத்தகையன.

வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சில அனுபவங்களை,  
காட்சிகளை, நயமான கவிதைச் சித்திரங்கள் ஆக்கியிருக்  
கிறார் அவர். கண்டவை, கலை, கைவல்ய வீதி, நடப்பு,  
பால்கடல் முதலியன இந்த விதமான படைப்புகள்.  
படித்துச் சுவைக்கப்பட வேண்டிய நயமான கவிதைகள்  
ஆகும்.

கசப்பான உண்மைகளை பரிகாசத் தொனியோடு—  
'ஸ்ட்டயர்' ரீதியில்—கவிதையாக்கி யிருப்பது பிச்சமூர்த்தி  
யின் பிற்காலக் கவிதைகளில் காணப்படுகிற புதிய தன்மை.

சொல்லொரு சூது,  
இருபுறம் ஒடும்  
காக்கைக் கண்.  
இருமுகம் தெரியும்  
பேதக் கண்ணுடி.  
காம்பில் படாமல்  
மரத்தில் தாக்கி  
மூர்க்கமாய் திரும்பி வரும்  
எறிகல்.  
உண்மை என்று  
ஓரு தலை கடிப்பதை  
மாயை என்று மறுக்கும்  
இருதலைப் பாம்பு.

இதைக் கூறும் 'சொல்' எனும் கவிதை இக்கூற்றை  
விளக்கும் உதாரணங்களையும் தருகிறது.

கடவுளின் படைப்புகளுக்குப் போட்டியாகவும், இயல்  
பான அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை அல்லது  
மடமையை, கலையின் குறைவை நீக்கவும் மனிதர்கள்  
சொய்கிற வித்தைகளையும் சாதனைகளையும், அறிவின்

பெயரால் அவர்கள் கர்வம் பேசி மகிழ்வதையும் ‘விஞ்ஞானி’ சுட்டுகிறது.

சுலபமாகப் பணம் பண்ணி உயர்ந்தவனின் வாழ்க்கை நோக்கையும் மனப் போக்கையும் சுவையாகச் சித்திரிக் கிறது ‘பெட்டிக் கடை நாரணன்’.

தானுகத் தங்கம்  
தடத்தில் கிடைத்தால்  
ஓடென் ரெதுக்க நான்  
பட்டினத்தாரா?

என்றும், “பாவமொன்றில்லா விட்டால், பாருண்டா? பசியுண்டா?” என்றும் அவன் கேட்கிறுன், உயிர்ப்பும் உணர்ச்சியும், பரிகாசத் தொனியும், வாழ்க்கை உண்மை கரும் கலந்துள்ள மணியான கவிதை இது.

புராதனமான கதை எதைபாவது ஆதாரமாகக் கொண்டு நெடுங்கவிதை புஜையும் வழக்கத்தை இப்போதும் ந. பி. கையாண்டிருக்கிறார். அப்படிப் பிறந்ததுதான் ‘வழித்துசீன’.

படைப்புக் கடவுள் (ஆதித்திக்குயவன்) ஆக்குகிற பாத் திரங்கள் குறைபாடுகளை உடையனவாக இருக்கின்றன. ஆனால் உண்மையான கலைஞர்ன் —

‘மேதை  
பொருளுக்கு அடிமை  
ஆகாத பேதை,  
செய்வதைச் சுத்தமாய்ச்  
செய்வதில் மனத்தை  
கற்கூரமாக்கும்  
இயல்புப் பைத்தியம்’

ஆத்ம பூர்வமாக ஈடுபட்டுச் செய்கிற வேலை அற்புதப் படைப்பாக விளங்குகிறது. பிரமனின் படைப்புகளுக்கும் அழிவு உண்டு. பிரமன்கூட காலவெள்ளத்தில் இழுபட்டு மாறுதல் பெறுவான். கலைஞர் சிருஷ்டி அழிவுறுவதில்லை; தலைஞரும் மூவாப் பெருமையுடன் திகழி முடியும்.

இக் கருத்தை வலிவுறுத்தும் உருவக்க் கவிதையாக அமைந்துள்ளது ‘வழி ததுணை’.

இதில் வருகிற கலைஞருன் தச்சன் வழித்துணையாக உதவக் கூடிய கைக்கோல் ஒன்றைச் செய்து முடிக்க எப்படி மரம் தேர்ந்தான், அவசரமின்றி எவ்வாறு உழைத் தான்: அந்நேரத்தில் மற்றவர்களும் சூழ்நிலைகளும் எவ்வகை மாறுதல்கள் பெற்றனர், கலைஞர் கவனித்த பரமனின் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் கவிதை விரிவாகப் பேசகிறது. நயமான பகுதிகள் பல காணக் கிடக்கின்றன. கலைஞருன் தச்சன் எடுத்துச் சொல்லும் சிந்தனை ‘ஹன் றி உணர்தற்கு உரிய உண்மை’ ஆகும்.

‘செய்வதைத் திருந்தச்  
செய்வதே வேலை’  
யோகம்,  
ரவி கூறும் மர்மம்,  
புவி கூறும் கர்மம்  
வயிற்றுக்காய் வேலை என்றால்  
நெஞ்சில் ஒரு பிசாகத்தலை  
நில்லாமல் ஆடும்;  
ஒதுக்க முடியாத  
உள்ளத்து உந்தலானால்  
கட்டாந் தரைகள்  
கனக மாளிகையாகும்.  
கையே கடவுளாய்  
சோலைகளாய் ஆலைகளாய்  
வாழ்வின் திருவாக்கை  
வெளி எங்கும் எழுதிவிடும்,  
வேலையிலே வான் தோன்றும்.  
காலத்தின் வாலாடாது...  
கூலிக் கணக்கும்  
காலக் கணக்கும்  
படித்தவர் சொன்னாலும்  
பழுத்தவர்க்கில்லை ’

பிச்சமூர்த்தியின் கவிதைப் படைப்புகள் அகிளத்தையும் (இரண்டு காலகட்டங்களிலும்) ஆக்கப் பெற்றவை முழு

வதையும்) படித்து, ரசிக்கிறவர்கள். அவர் தரு நல்ல கவிஞர் என்பதையும், கவிதைத் துறையில் அவருடைய சாதனை பெரிது என்பதையும் உணர முடியும்.

## 29. தாமரை

தமிழ் நாட்டின் ‘முற்போக்கு இலக்கியப் பத்திரிகை’ யான ‘தாமரை’ புதுக் கவிதைத் துறையில் ‘இரண்டாவது அணி’ தோன்றி வளர்த் துகை புரிந்தது.

‘தாமரை’ கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய மாசிகை. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களின் ஆசிரியப் பொறுப்பில் பல வருடங்கள் வளர்ந்தது. அப் போதும், அவரது மரணத்துக்குப் பிறகு மாஜினி ஆசிரியராகப் பதவி வகித்த காலத்திலும், ‘தாமரை’ புதுக் கவிதையில் கவனம் செலுத்தவில்லை. மரபுக் கவிதைகளை மட்டுமே பிரசுரித்து வந்தது.

பின்னர், ‘ஆசிரியர் குழு’ ஒன்று பத்திரிகைப் பொறுப்பை மேற்கொண்டது. அந்திலையிலும் சில வருட காலம் ‘தாமரை’ புதுக் கவிதையில் அக்கறை கொள்ளாமலே இருந்தது.

பொதுவான இலக்கிய நோக்குக்கு எதிரானது ‘முற் போக்கு இலக்கிய’ நோக்கு-தனி மனித உணர்வுகளை, மனப்பதிவுகளை, தனி நபர் நோக்கை சித்திரித்துக் கொண்டிருப்பது உண்மையான இலக்கியம் இல்லை; மார்க்ஸீய அடிப்படையில், சமுதாயப் பார்வையோடு, சரண்டும் வர்க்கத்துக்கு எதிராகவும், உழைக்கும் இனத்துக்கு நம்பிக்கை ஊட்டும் தன்மையிலும் ஏழுதப்படுபவைதான் இலக்கியம் ஆகும் என்பது ‘தாமரை’யின் கம்யூனிஸ்டுகளின் கம்யூனிஸ் அனுதாபிகள் ஆதரவாளர்களின் கொள்கை ஆகும்.

ஆகவே, பொதுவான இலக்கியவாதிகளின் நோக்கையும் போக்கையும் குறை கூறுவதும் கண்டிப்பதும்,

அவர்களது படைப்புகளை ‘மார்க்ஸீயப் பார்வையில்’ திறனும்பு செய்வதும் ‘தாமரையின் முக்கியக் கடமை களில் ஒன்று.

‘தாமரையின் ஆசிரியர் குழுவில் முக்கியமான பங்கு கொண்டிருந்த தி. க. சிவசங்கரன் புதுக்கவிதையிலும் ஈடுபாடு உள்ளவர். புதுக் கவிதைப் படைப்புகளை அவர் ரசித்தாலும், அதன் வேக வளர்ச்சியை அவர் வரவேற்ற போதிலும், புதுக்கவிதையின் உள்ளடக்கம் அவரது பூரண ஆதரவையும் பெறக்கூடியதாக அமைந்திருக்க வில்லை. பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை ஊட்டாத தன்மை, போன்ற குரல்களே புதுக் கவிதை களில் ஒலிக்கின்றன என்று அவர் உணர்ந்து அவ்வப்போது தன் கருத்தை வெளியிட்டும் வந்தார்.

அதை ஆசிரியர் ‘மார்க்ஸீயப் பார்வையில்’ கண்டு தனது முடிவுகளை அறிவிக்கும் ஆற்றல் பெற்ற பேராசிரியர் நா. வாணமாமலை, ‘எழுத்து பிரசரம்’ ஆன புதுக்குரல்கள் உள்ளடக்கத்தை ஆராய்ந்து விரிவான கட்டுரை ஒன்று எழுதினார். ‘புதுக் கவிதையின் உள்ளடக்கம்’ என்ற அந்தக் கட்டுரை 1968 டிசம்பர் ‘தாமரையில் வெளியா யிற்று.

அக் கட்டுரையின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு.

‘முதலாவதாக, புதுக் கவிதைகள் அடி நாத்மாக ஃப்ராய்டிஸ்த்தையும் அதன் அம்சங்களைக் கொண்ட ஸர்வியலிலும், எக் ஸிஸ்டென்ஷியலிலும் போன்றவற்றையும் கொண்டிருக்கின்றன. அதனால் இக் கவிதைகள் அகவய நோக்கு’ கொண்டிருக்கின்றன. இதனால் இக் கவிஞர்கள் தம்மைத் தாமே சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொண்டு சமுதாயத்தை ஒரு பார்வையாளன் போலக் கவனிக்கிறார்கள்.

இரண்டாவது உற்பத்தி, உறவுகளினால் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் உலகமே முக்கியமான இருவேறு வர்க்கங்களாகப் பிரிந்து நிற்கின்றது ஒரு வர்க்கம் இன்னொரு

வர்க்கத்தை ஒடுக்கிவைத்திருக்க, அதை எதிர்த்து ஒடுக்கப் பட்ட வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் ஒடுக்கப் பட்டோர் பக்கமாக இப் புதுக்கவிஞர்கள் நிற்கவில்லை. மாருக, உலகமே துன்ப மயமானது என்ற நம்பிக்கை வறட்சியும் மன மொடிந்த போக்கும் கொண்டிருக்கிறார்கள்.

இக்கருத்துக்களுக்கு ஆதாரம் கூறும் விதத்தில் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பிலிருந்து நா. வானமாமலை அநேக உதாரணங்களை எடுத்துக் காட்டியிருந்தார்.

‘எழுத்து’வில் புதுக்கவிதை சம்பந்தமாகக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த சி. கனசபாபதி, புதுக்குரல்களை தனது நோக்கில் ஆய்வு செய்து, புதுக்கவிதையில் சமுதாய உள்ளடக்கம் என்றிரு விரிவான கட்டுரையை, நா. வா. கட்டுரைக்கு பதில் மாதிரி எழுதினார். அது ‘தாமரை’ 1969 மார்ச் இதழில் பிரசரமாயிற்று.

சி. கனசபாபதிக்கு பதில் கூறும் முறையிலும், நா. வா. கட்டுரைக்கு மேலும் விளக்கம் ஆகவும் வெ. கிருஷ்ண மூர்த்தி எழுதிய ‘புதுக் கவிதையின் உள்ளடக்கமும் சமுதாய உணர்வும்’ என்ற நீண்ட கட்டுரை 1969 மே மாத ‘தாமரை’யில் இடம் பெற்றது.

புதுக் கவிதை எழுதுகிறவர்களுக்கு ‘சமுதாயப் பார்வை’ கிடையாது என்று அவர் ‘அறுதியிட்டு உறுதி கூறி’யிருந்தார். சமுதாயப் பார்வை என்பது என்ன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘இவர்கள் ‘நான்’ என்று குறிப்பிடுகிறார்களே அந்த ‘நான்’ என்ற உணர்வு மனித குல வரலாற்றில் இல்லாம விருந்த நிலைமையும் ஒன்று உண்டு. இந்த நானுக்கும் சமுதாயத்திலுள்ள உற்பத்தி உறவுகளுக்கும் சம்பந்த முண்டு.

மனிதர்கள் இனக் குழுக்களாக (Tribal Societies) வாழ்ந்தபோது இந்த நான் எனது என்ற சிந்தனை இருந்திருக்க முடியுமா? அப்பொழுது சமுதாயம் முழுவதும்

‘நான்’ என்பதற்குப் பதில் ‘நாம்’ என்ற சொல்லில் அடங்கியிருந்தது. ஏனெனில் சேகரிக்கப்படும் பொருள் சேகரிப்பவனுக்குச் சொந்தம் அல்ல. அது ‘நமக்குச் சொந்தம் என்ற நிலை இருந்தது. அச்சமூகத்திலுள்ள தனி மனிதன் ‘நான்’ ‘எனது’ என்ற நினைவு அற்று இருந்தான். சமுதாய நிலையில் மாற்றம் ஏற்பட்டுத் தனியார் சொத்துடைமைமுறை வந்த பிறகே இந்த நான் தோன்றியது. கட்டம் கட்டமாக இதன் தன்மை மாற்றிக் கொண்டு வருகிறது. முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ‘நான்’ வேறு. இதற்கு முன்னர் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்த ‘நானின்’ தன்மை வேறு. எனவே இந்த ‘நான்’ சமுதாய மாற்றத்திற்குத் தகுந்தாற்போல மாற்றம் அடைகிறது. அதேபோல இந்த ‘நான்’ சோஷலிஸ சமூகத் தையும் படிப்படியாகப் பொதுவுடமைச் சமுதாயத்தையும் அடையும்பொழுது சமுதாயத்தோடு முரணின்றி ஒன்றி நிற்கும் தன்மையை அடைகிறது. இந்த நிலைக்கு இட்டுச் செல்லும் போராட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்குத் துகீன நிற்பது கவிஞரின் தலையாய கடமை. இதை உணர்வதையே உண்மையான சமுதாயப் பார்வை என்று நாம் சொல்கிறேம்.

மார்க்ஸ் பின்வருமாறு சொல்கிறார்: மனிதர்கள், உற்பத்தியையும் உற்பத்தி உறவுகளையும் அபிவிருத்தி செய்கின்ற அதே சமயம், அவற்றிற்குத் தகுந்தவாறு தங்களையும், தங்களது சிந்தனைகளையும், தங்களது சிந்தனைகளின் விளைவுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள். வாழ்க்கை என்பது மனத்தினால் நிர்ணயிக்கப்படுவதல்ல; மாருக, உணர்வதான் வாழ்க்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது.”

இவ்வாறு அந்தக் கட்டுரை அறிவுறுத்தியது.

புதுக் கவிதை குறித்து மார்க்ஸீய சிந்தனைக்காரர்கள் அவ்வப்போது ரசமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘புதுக்கவிதை என்பது முதலாளித்துவ சமூகத்தில் சமூக உறவுகளின் மீது மனிதனுக்கு இருக்கும் தொடர்பு அறத் தொங்கும்போது தோன்றுகிற இலக்கிய வடிவமாகும்’ என்கிற கிறிஸ்டோபர் காட்டவெல். முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் அதிவேகமான மாறுதலில் பழஞ் சமூக உறவுகள் மாறுவது போலவே, பழஞ் சமூகத்தின் சிந்தனைகள், கொள்கைகள், இலக்கிய வடிவங்கள் இலக்கிய உத்திகள் போன்றனவும் மாறுபடும் என்பது பொருள்முதல் வாத வரலாற்றியல் கருத்தாகும். இம் முறையில் நாவலும் பூர்ஷ்வா இலக்கிய வடிவமாக விளக்கப்படும். இவ்வாறு இலக்கிய வடிவம், உத்தி முறை போன்றன மாறிய போது -0-ஆம் நூற்றுண்டின் மேல் நாட்டுச் சமூக, ஆண்மீகச் சிந்தனை நெருக்கடியால் தோன்றிப் பூரிப்ப மன நிலை, வக்ர உணர்வு, மனித வெறுப்பு போன்ற பண்புகள் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டன. மேல்நாட்டு இறக்குமதிப் பொருளாய் தமிழில் வந்த புதுக் கவிதையும் மேல்நாட்டு நோய்க்கூருன மனித வெறுப்பு போன்றவற்றை நகல் செய்து தமிழ்க் கவிதை உள்ளடக்கமாக மாற்றியுள்ளது.’’

இவ்வாறு தமிழ்வன் ‘தாமரை’ கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘தாமரை அவ்வப்போது இவ்விதமான கட்டுரைகளைப் பிரசுரித்ததோடு, முற்போக்குக் கருத்துக்களை உள்ளடக்க மாகக் கொண்ட புதுக் கவிதைகளை வெளியிடவும் முன் வந்தது. பிற நாட்டு முற்போக்குக் கவிஞர்களின் படைப்புக் களைத் தமிழாக்கியும் பிரசுரித்தது. இப்படியாக, கால ஓட்டத்தில், ‘தாமரை’ புதுக் கவிதைக்கு அதிகமான இடம் ஒதுக்கி முற்போக்குக் கவிஞர்கள் வளர்த் துணை புரிந்தது.

இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒருவரும், கலை இலக்கியத் திறனுய்வாளரும் ஆன கார்த்திகேச சிவத்தம்பி இது சம்பந்தமாக எழுஷிபுள்ள கருத்து ரையை

இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இலங்கை முற்போக்கு இலக்கிய மாசிகை ‘மல்லிகை’ 1973 ஆண்டு மலரில் அவர் எழுதிய புதுக்கவிதை—அதன் தோற்றம், நிலைபாடு பற்றிய ஒரு குறிப்பு என்ற கட்டுரையின் கடைசிப் பகுதி இது.

அச்சு யந்திர நாகரிகத்தின் வளர்ச்சி நியதிகள் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சியைத் தவிர்க்க முடியாதவையாக்கின. ஆனால் இவ்வளர்ச்சி அத்தகைய நாகரிக வளர்ச்சியினைப் பூரணமாக அனுபவித்த சமூகங்கள் பண்பாடுகளுக்கே உரியதாகும்.

கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில் சிறப்பாக இந்தியாவினைப் பொறுத்த மட்டில் மேற்கூறியன மேனுட்டுத் தாக்கங்கள் என்ற முறையிலேயே முதன் முதலில் வந்தடைந்தன. நாவல் எண்ணும் இலக்கிய வகை தோன்றுவதற்கு முன்னரே நாவல் என்ற இலக்கிய வகை இந்திய மண்ணை வந்தடைந்தது போன்று, இன்று புதுக் கவிதை என்னும் இலக்கிய வடிவமும் வந்து சேர்ந்துள்ளது.

புதுக் கவிதை தோன்றுவதற்கான சமூகப் பின்னணி இத்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தோன்றியுள்ளதா என்று பார்ப்போம்.

நமிழ் நாட்டில் எழுத்தறிவு வீதம் என்னவென்பது எனக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. ஆனால் அது அறுபது விதத்துக்கு மேல் இருக்குமோவென ஜயறுகின்றேன்; அப்படிக் கொண்டாலும் முப்பத்தைத்து நாற்பது விதத்தினர் தானும் கட்டுல நாகரிக நிலைக்கு இன்னும் வரவில்லையென்றே கொள்ள வேண்டும். மேலும் இயந்திரப் புரட்சியோ கைத்தொழிற் புரட்சியோ தமிழ் நாட்டின் பாரம்பரியச் சமூக பொருளாதார அமைப்புக்களை முற்றிலும் மாற்றிப் புதிய ஒரு யந்திரமயமான நாகரிகத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் உறுதி. இயந்திர மய நாகரிகத்தின் ஒரு முக்கிய அம்சமான நகர நாகரிக வளர்ச்சி சென்னையைத் தவிர (கோயம்புத்தூரும் உட்

படலாம்) மற்றைய தமிழ் நாட்டுப் பேரூர்களைப் பெரிதும் தாக்கியிருப்பதாகக் கூற முடியாது. அங்குள்ள முதலாளித்துவ வளர்ச்சி நிலவுடைமையை, அன்றேல் நிலவுடைமையுறவுகளைப் பயன்படுத்தும் நிலையிலேயே இன்றும் உள்ளது.

மேற்கூறிய நிலைமையைப் பொதுப் பண்பாக எடுத்துக் கூறினாலும் இதனுள் ஒரு சிறிய புறநடைத் தன்மையை நாம் அவதானிக்கலாம். அதுதான் சென்னையின் நகர நாகரிக வளர்ச்சியாகும். நகர வளர்ச்சியின் (அர்பணை சேஷன்) தவிர்க்க முடியாத அம்சங்களான தனி மனிதப் பராதீனம், விற்பனை நுகர்வாளர் உறவு முதலியன சென்னை நகர வட்டத்துள் காணப்படுவது உண்மையே. மேலும் சென்னை நகர நிலையில் மேனிலையடைந்த மக்களும், அவர்கள் வழியை நகர வாழ்க்கை அளிக்கும் வாய்ப்பினால் பின்பற்றக் கூடியவர்களும் பர்பாய், தில்லி, கல்கத்தா முதலிய நகரங்களுக்குச் சென்று அங்கும் நகரவாசிகளாகவே வாழுகின்ற தன்மையினைக் காணலாம். அத்தகைய சமூகத் தினரும் பிற நகரவாசிகளும் பாராம்பரியத்திலிருந்து பராதீனப்படுத்தப்பட்டவர்களாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அன்மைக் காலத்தில் தமிழகத்து இலக்கிய வளர்ச்சி நெறிகளில் தில்லியின் தாக்கத்தினை நாம் காண்கின்றோம். கண்ணாயும் தமிழகத்துக்குப் புறம்பான நகர நகர நாகரிக வாசனையை ஏற்படுத்துகின்றது.

தமிழகத்துப் புதுக் கவிதைப் பயில்வாளர்களைத் தனி மனிதர்களாக எடுத்து அவர்கள் து சமூக, பொருளாதாரப் பின்னணிகளை ஆராய்வது உருசிகரமான ஒரு முயற்சியாக அமையுமென்றே நம்புகிறேன்.

இத்தகைய குழுநிலையில், இயந்திர நாகரிகத்தின், நகர நாகரிகத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்கள் புதுக் கவிதைப் பயிற்சியில் இறங்குவது தவிர்க்க முடியாத பண்பே. நகர நாகரிகம் இன்று ‘எலீற்றிசிம்’ எனும் மேஜ்மக்கள் புது-16

வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக் கவிதைப் பயில்வு எலீற்றிசத் தொழிற்பாடே எனலாம்.

எலீற்றிசத்தைப் பின்பற்ற முனைவது இன்றைய பண் பாட்டமிசங்களில் ஒன்று. மேற்குறிப்பிட்ட சமூக, பொருளா தாரப் பின்னணியில் வராதவர்கள் புதுக் கவிதையைப் பயிலும் பொழுது அது மேனிலைத் தழுவல் என்றே கூறல் வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டில் செவிப்புல நுகர்வின் நிலைப் பற்றியும் நாம் சிறிது நோக்குதல் வேண்டும். கிராமியக் கலைகளின் வளர்ச்சி., கிராமியப் பாடல்களின் பயில்வு, பாரம்பரிய நிலையின் ஸ்திரப்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றது. கட்டுபலச் சாதனாகிய சினிமாவின் செவிப்புல அமிசமாகிய வசனமும் பாடலும் தமிழக சினிமாவில் பெறும் முக்கியத்துவத்தினையும் இங்கு நோக்கல் அவசியம். கவிதையைப் பொறுத்த மட்டில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் ஆசிபோரின் திறமை காரணமாகச் செவிப்புல நுகர்வுக்கே பயன்படும் திரைப்படப் பாடல்கள் இன்று கவிதைகளாகியுள்ளதையும் சனரஞ்சகக் கவிதைகளாக விளங்குவதையும் நாம் காண்கின்றோம். கிராமியப் பாடல்களின் மறுமலர்ச்சியும், சினிமாப் பாடலின் முக்கியத்துவமும், புதுக் கவிதை வளர்ச்சிக்கான சூழ்நிலையை அடிநிலை மக்கள் நிலையில் அகற்றி விடுகின்றது.

இவ்வேளையில் புதுக் கவிதையாளர்களின் கருத்துக் கணையும் மனோபாவங்களையும் ஆராயும் பொழுது இப்பயில் வாளர் நகர நாகரிகத்தின் சாயல்களைப் பிரதிபலிப்பதையும் நாம் காணலாம்.

இக்கட்டத்தில், முற்போக்கு இலக்கிய கடப்பாடுடைய ‘தாமரை’ புதுக் கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்பட வேண்டியதொன்றுகும். தமிழ் நாட்டின் கிராமியக் கலை ஆய்வுக்கு நவீன இலக்கியத்தில் தளம் அமைத்துக் கொடுத்த தாமரை இன்று புதுக் கவிதைப் பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா’

அன்றேல் ஆடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை.”

(கா. சிவத்தம்பி)

மார்க்ஸீயப் பார்வையும், ‘சமூக விஞ்ஞானக் கண்ணேட்ட’மும் பெற்றிராத இதர இலக்கியவாதிகளுக்கு எதிராக, ‘எல்லா மக்களும் ஒரு புதிய வாழ்வைப் பெறுவதற்கு உதவியாக, போர்க்குணத்துடனும், புரட்சித் தன்மையுடனும் இலக்கியம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட முற்போக்கு எழுத்தாளர்’, ஏனைய இலக்கிய வடிவங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது போலவே, வளர்ச்சி பெற்று வருகிற புதுக் கவிதையையும் ஒரு ஆயுதமாகக் கையாள வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் ஆசிரியர் குழுவினர் ‘தாமரை’யின் பக்கங்களை புதுக் கவிதைக்குத் தாராளமாக ஒதுத்தினார்கள். லட்சிய வேகமும், கொள்கைப் பற்றும், சமூகத்தை மார்க்ஸீயப் பார்வையோடு, சீரமைக்கும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் பலர் உற்சாகமாக புதுக் கவிதை படைக்கலானார்கள்.

நவபாரதி, புவியரசு, பரினாமன், மு. பாவாணன், விடிவெள்ளி, கை. திருநாவுக்கரசு, பிரபஞ்சகவி, கோ. ராஜாராம், மு. செந்தமிழன் என்ற பலர் உணர்ச்சித் துடிப்போடு ‘தாமரை’யில் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். நா. காமராசன், சிற்பி, அக்கினிபுத்திரன், தமிழ்நாடன், மீரா, சக்திக்கனல் போன்றவர்களின் கவிதைகளும் ‘தாமரை’யில் வந்துள்ளன. அக்கினிபுத்திரனும் தமிழ், நாடனும், சொந்தப் படைப்புகளைவிட, மொழி பெயர்ப்புக் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார்கள். சார்வாகன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களின் கவிதைகளும் அழுர்வமாக இடம் பெற்றுள்ளன.

‘புதுச்சூரியன்’ கவிஞர்களின் உள்ளடக்கம் குறிப் பிட்ட ஒரு சில எண்ணிக்கையினுள் அடங்கிவிடுவதாக, நா. வாணமாமலை தனது விமரிசனத்தில் குறைசூறியிருக்கிறார்கள்.

கிருர். ‘மார்க்ஸீயக் கண்ணேட்டத்துடனும் சமூகப் பார்வையோடும்’ கவிதை எழுத முன் வந்தவர்கள்கூட அனைத்து விஷயங்களையும் தங்கள் எழுத்துக்களால் தொட்டு விடவில்லை. குறிப்பிட்ட சில விஷயங்களிலேயே திரும்பத் திரும்ப வளையமிடுவதை ‘தாமரை’க் கவிதைகள் நிறுபிக்கின்றன.

அமெரிக்க வெறுப்பு, சோவியத் ரஷ்யாவுக்குப் புகழாரம், வியத்நாமுக்கு வாழ்த்து, புரட்சிக்கு வரவேற்பு, ஏழை படும்பாடு, பணக்காரன் திமிர், நீக்ரோ பிரச்ஜீன, முதலாளி (பண்ணீண்யார்) காமவெறி, ஒடுக்கப்பட்டோருக்கு அனுதாபமும் ஆதரவும் போன்ற சில விஷயங்களையே இவர்கள் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பங்களாதேஷ் பற்றியும் அநேகர் எழுதியிருக்கிறார்கள். மகாத்மாவை குறைக்காறிக் கவிதை எழுதுவதிலும் சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இங்கும் ஒரு புரட்சி வந்தால் எல்லா நிலைமைகளும் சீர்திருந்திவிடும்; அப்படி ஒரு புரட்சி நிச்சயம் வரும் என்ற நப்பிக்கை முற்போக்குக் கவிஞர்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதனால் செவ்வசந்தம் சிவப்பு மலர் பூக்கும் போன்ற வார்த்தைகளில் மோகம் கொண்டு இவர்களில் அநேகர் அவற்றை அளவுக்கு அதிகமாக அள்ளித் தெளித் திருக்கிறார்கள், தங்கள் கவிதைகளில்.

சுருத்துக்களைவிட வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத் துவம் கொடுப்பதனால், இவர்கள் நீளம் நீளமான கவிதைகளைப் படைக்கும் உற்சாகிகளாக விளங்குகிறார்கள். சிறுகதைகளுக்கு நீளமான தலைப்பு கொடுப்பது ஒரு ஃபாஷன் என்ற நிலை ஏற்பட்டது போல, கவிதைகளுக்கு நீளநீலத் தலைப்புகள் குட்டுவதும் இவர்களிடையே ஒரு நியதிபோல் காணப்படுகிறது.

மகாத்மாவை நோக்கி ஒரு சமூகஜீவியின் கேள்வி, இனிமேல் கிழக்கு எளிதிலே சிவக்கும், இங்கே இடி

முழுக்கம் கேட்கிறது போன்ற கவிதைத் தலைப்புகள் சில உதாரணங்கள் ஆகும்.

ஒரு சிலர் ரத்தம், பிரவாகம், ரத்த ஓட்டம், செங்குருதி வெள்ளம் என்று முழுக்கமிடுவதில் ஒரு வெறிவேக உவகை பெறுகிறார்கள் என்று தோன்றுகிறது.

‘தாமரை’ கவிதைகளில், நவபாரதியின் ‘இங்கே இடி முழுக்கம் கேட்கிறது’, பரிஞ்சுமனின் ‘அகப்பை நோய்கள்’ ‘நாங்கள் அந்தரசாரிகள்’, விடிவெள்ளியின் ‘கடப்பை காந்தம்மா’, திருநாவுக்கரசின் ‘ஓர் அருவியின் மரணம்’ ‘இங்குமொரு ழ மலரூட்’, பிரபஞ்ச கவியின் ‘ஒரு மாண வனின் மரண விழாவின் போது’, சிற்பியின் ‘சிகரங்கள் பொடியாகும்! கோ. ராஜாராமின் ‘ஒப்புதல்’ ‘பரடங்கள்’ ‘தலைமுறைகள்’ ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை.

கோ. ராஜாராம் கவிதைக்கு விஷயங்களைத் தேர்ந்து கொள்வதில் தனித்தன்மை காட்டியிருக்கிறார்.

சார்வாகனின் ‘சாணி பொறுக்கும் சிறுமியும், வண்ண நிலவனின் ‘ரெயினீஸ், ஜூபர் தெருக்காரர்களும் சாகிண பிடிப்பவனும், ஆகியவை ரசிக்கப்படவேண்டிய நல்ல கவிதைகள்.

‘தாமரை’யில் பிரசரமான கவிஞர்களின் சொந்தப் படைப்புகளைவிட, மொழி பெர்ப்புக் கவிதைகள் நயங்கள் மிகுதியும் கருத்தாழழும் கொண்டிருக்கின்றன. சிறியன வாகவம் உள்ளன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வலிமையுள்ள கவிதைகள் எழுதத் தமிழ் நாட்டு முற்போக்குக் கவிஞர்களும் தேர்ச்சி பெற்றால் நல்லது

உதாரணத்துக்கு இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

‘முதற் படைப்பு’—ரகுல் கம்சதோவ் எனும் ரஷ்யக் கவிஞர் எழுதியது. தமிழாக்கம்: சிற்பி.

இந்தியாவில்

கடவுள் படைத்த ஆதி உயிர்

பாம்பு என்கிறுர்கள்.

இல்லை—

உயரப் பறக்கும் கழுகுதான்  
கடவுளின் முதல் படைப்பு  
என்கிறுர்கள் மலைவாசிகள்.

நான்

இவர்களோடும் அவர்களோடும்

இசையவில்லை;

மனிதர்களே முதற் படைப்பு

என்கிறேன்

அவர்களில் சிலர்

பறக்கும் கழுவாய் மேலெழுந்தனர்

மற்றும் சிலர்

நகரும் பாம்பாய் நாசமுற்றனர்.

மற்றென்று, கைசின் குளியேவ் எழுதிய ‘நிர்ப்பயமான ஒரு குளியல்’, கல்யாண்து தமிழில்.

இன்னும் வானில் குரியன் ஓளிர்

இங்கோர் பெண் ஒடையில் குளிக்கிறுள்

ஆரத்தழுவும் கரங்கள் போல

அங்கம் தழுவும் தங்க ரேகைகள்

நீரின் மேலே ‘வில்லோ’ வகைய

நிழலோ அவளின் கூந்தல் வருடும்

புல்லும் மயங்கித் தூங்கப் போகும்.

புதர்கள் கரையில் மெளனம் காக்கும்.

இங்கோர் பெண் ஒடையில் குளிக்கிறுள்...

இங்கும் எங்கும் இல்லை மரணம்.

போயின கேடு வாதை, நோவு

போயின யுத்தம், ரத்தம் எல்லாம்:

அமைதி வாழ்க்கை, அழகு மீண்டும்

ஆட்சி புரியும் காட்சி விரிய

இங்கோர் பெண் ஒடையில் குளிக்கிறுள்.

### 30. எழுபதுகளில்

மார்க்சீய தத்துவத்தின் உந்துதலோடு கவிதை எழுத முற்பட்டவர்கள்—‘தாமரை’யிலும் இதர முற்போக்கு இதழ் களிலும் புதுக் கவிதை எழுதிய முற்போக்கு எழுத்தாளர்கள்,

அல்லது அவர்களைச் சாரிந்த சிலர், தங்களை ‘இரண்டாவது அணி’ என்று சொல்லப்பட வேண்டிய இயக்கமோ, நிரளோ சக்தியோ எதுவுமே ஏற்பட்டிருந்ததில்லை.

இலக்கிய ஈடுபாடுகடையவர்கள் - இலக்கியத்தின் பல விதப் போக்குகளிலும் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்த வர்களும் பெற முயன்றவர்களும் - தனி நபர்களாகத் தங்கள் தங்கள் இஷ்டம் போல் எழுதிக் கொண்டிருந்தார்கள். எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதுவதை அழகாகவும் கலையாகவும் ஆற்றலோடும் எழுத வேண்டும் என்ற இலக்கிய நேரக் குடையவர்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் தங்களது மன எழுச்சிகளைக் கவிதையாக்குவதில் உற்சாகம் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே வெற்றி பெற்றுர் களா—என்பது வேறு விஷயம்.

புதுக் கவிதை எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்களின் படைப்புக்களையும், ஆர்வத்தோடு எழுத முற்பட்டவர்களின் எழுத்துக்களையும் ‘எழுத்து’ பத்திரிகை வெளியிட்டு, புதுக் கவிதை வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. ‘எழுத்து’வுக்குப் பிறகு, புதுக் கவிதைக்கு ஆதரவு காட்டுவதில் ‘கலையாழி’ மாத இதழ் முன்னின்றது. ‘எழுத்து’ நடந்து கொண்டிருந்த காலத்திலேயே ‘கலையாழி’ தோன்றிவிட்டது. புதுக் கவிதைக்கு வரவேற்பு அளித்து வந்தது. பின்னர், புதுக் கவிதை எழுதியவர்கள் ‘கலையாழி’யின் ஆதரவை உற்சாகத் தோடு ஏற்று தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

‘எழுத்து’வோடு ஒத்துழைத்து பல வருஷங்களுக்குப் பிறகு ‘நடை’ என்ற புது முயற்சியில் ஈடுபட்ட இலக்கிய உற்சாகிகள் சிலரும் அவர்களுடைய நண்பர்களும், 1970ல் ‘கசடதபற’வை ஆரம்பித்து, புது வேகத்தோடு இலக்கியப் பணி புரிய முன்வந்தார்கள். புதுக் கவிதை வளர்ச்சிக்கும் சோதனைக்கும் ‘கசடதபற’ பேராதரவு தந்தது.

1970லும் அதற்குப் பிறகும் இலக்கிய உணர்ச்சி பல வகைகளில் செயல் மலர்ச்சி பெற்றதாகத் தோன்றியது.

புதிய புதிய இலக்கியப் பத்திரிகைகளும், இலவச வெளியீடுகளும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தலை தூக்கின, கவிதைத் தொகுப்புகளும் வெளிவரலாயின. ஸீசனல் பாதிப்பு மாதிரி-அல்லது, அந்தச் சமயத்துக்கு எடுப்பாக தோன்றி வேகமாகப் பரவும் ஃபாஷன் போல—(மழைக் காளான்கள் போல் என்றும் சொல்லலாம் ‘மினி’ கவிதை வெளியீடுகள் எங்கெங்கிருந்தெல்லாமோ பிரசரம் பெற்றன.

இவற்றில் எல்லாம் ‘மார்க்ஸியப் பார்வை’ உடைய எழுத்தாளர்களும், பொதுவான இலக்கிய நோக்குடையவர்களும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். முற்போக்கு இலக்கியப் பணிக்கென்றே தோன்றிய தாமரை, கார்க்கி, செம்மலர், வானம்பாடி, உதயம் முதலிய பத்திரிகைகளில் கவிதை எழுதியவர்களில் சிலர் இதர இலக்கிய வெளியீடுகளிலும் எழுதியிருக்கிறார்கள்.

கலையாழி, கசடதபற, தீபம், ஞானரதம், ஆஃப் போன்ற இலக்கிய வெளியீடுகளில் கவிதை எழுதியிருப்பவர்களில் சிலர் பிற வெளியீடுகளிலும் எழுதியிருக்கிறார்கள். வண்ணங்கள், சதங்கை போன்ற இலக்கியப் பத்திரிகைகள் இரண்டு பிரிவுக் கவிஞர்களின் படைப்புக்களையும் பிரசரித்துள்ளன.

குறிப்பிட்ட சிலர் அல்லது பலரது பெயர்களும் படைப்புகளும் தான் பொதுவாக அநேக பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் காணப்படுகின்றன.

ஆகவே, இனி வரும் ஆய்வை இதுவரை செய்தது போல், தனித்தனிப் பத்திரிகையாக எடுத்துக் கொண்டு கவனிப்பது சரிப்பட்டு வராது என்று நான் நினைக்கிறேன். பத்திரிகையாக எடுத்துக்கொண்டு, அவ்அவற்றில் புதுக்கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதுவதை விட, எழுபதுகளில் வந்த இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ள படைப்பாளிகளின் புதுக்கவிதைகள், அவற்றின் போக்குகள் தன்மைகள் பற்றி எழுதுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

என்றாலும், இரண்டு பற்றித் தனித்தனியே எழுதியாக வேண்டியது அவசியம் என்று எனக்கும் படுகிறது. அவை தமக்கெனத் தனித் தன்மை கொண்டிருப்பதோடு புதுக் கவிதை எழுதுபவர்களையும் புதுக் கவிதையின் போக்கையும் வெகுவாகப் பாதித்துள்ளன என்று நான் உணர்கிறேன். ‘கசடதபற’ என்ற இலக்கியப் பத்திரிகையும், ‘வானம்பாடி’ என்ற கவிதை வெளியீடும்தான் அவை

### 31. கசடதபற

1970 அக்டோபரில் பிறந்தது ‘கசடதபற’.

“இன்றைய படைப்புசளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், திறனும்வாளர்களின் பொதுமேடைதான் கசடதபற. ஊதிப் போன சுய கௌரவங்களாலும், பிதுங்கிய பார்வைகளாலும் இவர்கள் பாதிக்கப்படாதவர்கள். அரசியல் சமயம், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறுமல் தோப்புக்கரணம் போடுவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித் தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப் பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். உலகின் இதர பகுதிகளின் இலக்கியத்தில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச்சிகளை இனம் கண்டு கொள்வதிலும் இவர்கள் தேர்ந்தவர்கள் ..

‘கசடதபற, சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம்விடும் அறை சூவல்களை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாசாரத்தின் ஆழ அசலங்களை இலக்கியத்தில் காட்ட கசடதபற வந்திருக்கிறது.....

“எதையும் செய்யும்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யும்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்”.

கசடதபற முதல் ஏட்டில் பிரசுரமான அறிக்கையே விருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இவை.

கசடதபற 1970 அக்டோபர் முதல் 1973 முடிய, மாஸிகையாக வெளிவந்தது, 32 இதழ்கள் வந்துள்ளன. ஐஊர் ஜூனிலூ வெளியீடு ஆக ஒரு அறிவிப்பு பிரசித்து விட்டு, ககடதபற நின்றுவிட்டது

இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் அது செய்த சாதனைகள், சோதனைகள் அது பெற்ற வெற்றிகள், தோல்விகள் - குறித்து ஆராய்வது என் நோக்கம் அல்ல. கசடதபறவில் வெளிவந்த கவிதைகள் மட்டுமே இங்கு எனது கவனிப்புக்கு இலக்காகின்றன

கவிதைகளை ஆராய்வதற்கு முன்பு முக்கியமாக ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டாக வேண்டும் ‘-வது ஏட்டில் வெளிவந்துள்ள சார்வாகன் கட்டுரை புதுக் கவிதை’ அருமையான எண்ணாங்களை அழகாக எடுத்துச் சொல்கிறது. பெரிய அளவு (டிம்மி சைஸ்) கசடதபறவில் ஐந்து பக்கங்கள் வந்திருக்கிற அந்தக் கட்டுரை ஊன்றி உணர்வதற்குரிய சிந்தனைகளைத் தெளிவாகக் கூறுகிறது. அதை முழுமொகமறு பிரசுரம் செய்வது சாத்தியமில்லை. எனினும் சில சிறப்பான், அழகான், கனமான சிந்தனைகளை எடுத்து எழுதாமல் மேலே செல்ல எனக்கு மனம் வரவில்லை ..

“கவிதை கணவு மாத்திரமல்ல. கணவுப் பார்வை மாத்திரமல்ல. கணவு கானும் மனசின் வாழ்வு. அவ்வாழ்வின் மொழிவழியொழுகும் வெளியீடு.

மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்ட கட்டுதிட்டங்களை மீறி அணையடைத்து வெள்ளம் போலப் பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக்கெடுத்தோடப் பார்க்கிறது. மனிதன் தனக்குள் தான் ஏற்படுத்தி வைத்துக்கொண்ட கட்டுப்பாடுகள், வழிவந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்றுக்குத் தகரத் தொடங்கியிருந்தின்றன. தன் சரித்திரத்திலேயே அனுபவித்தறியாத சுதந்திரத்தைப் பல்வேறு துறைகளில் தன் அறிவாலும்

செயலாலும் அவன் இன்று அனுபவித்து வருகிறான். மேலும் அனுபவிக்கிறான். இதில் ஒரு அலை புதுக் கவிதை.

கலை, கலைப் படைப்பு, அதில் ஓன்றுன இலக்கியம், அதில் ஓன்றுன கவிதை -இவை எல்லாம் மனித வாழ்வோரு நெருக்கிய தொடர்புடையவை. ஆதி காலத்தில் எப்படி எப்படியோ துவங்கி, பின்னால் எப்படி எப்படியோ வளர்த்து பிரிந்து சேர்ந்து இன்னும் மாறிக் கொண்டிருப்பவை. வரம் பொன்று கட்டி இதுதான் இது என்று நம்புகிற, சொல்கிற, காலம் போய்விட்டது. இன்றைக்கு வாழ்வும் அதன் ஒரு பகுதியான கலையும் மேலும் மேலும் சிக்கலாகி, கிளையும் விழுதும் வேரும் இலையும் பூவும் காயும் விட்டு சிறிய விதை ஆலமரமானாற் போல ஆகி வருகிறபோது, நான் ஒரளவு தான் வரையறைகளுக்கு மதிப்புக் கொடுக்க முடியும். இதில் ஒரு அலை புதுக் கவிதை

மனிதன் புறவுலகத்தையும் பிற மனிதர்களின் செயல் களையும் கணவுப் பார்வையாகக் கவித்தது போதாதென்று, தன் அகந்தாடும் அப் பார்வையைப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறான். அறிவுலகத்தில் இதைச் செய்து கொண்டு வருவதைப் போல, கலையுலகத்திலும் செய்யப் பார்க்கிறான். இவ்வாறு செய்யும்போது, சில சமயம், பழைய முறைகள் தடையாக இருப்பதாகவோ அல்லது அவைகளால் இவனுக்குத் தேவையான படி செய்ய இப்பலாமல் போவதாகவோ உணர்கிறான். புது வழிகளைவகுத்துக் கொள்ளப்பார்க்கிறான். இதில் ஒரு அலை புதுக் கவிதை.

அழகையும் பெருக்கிக் கொண்டு அசிங்கத்தையும் பரப்பிக்கொண்டு அறிவையும் வளர்த்துக் கொண்டு நாம் இருக்கிறோம். அழகே அசிங்கமாகவும், அறிவே இருளாகவும் வேறுவேறு சமயங்களில் தோன்றுகிறது. நாம் பார்க்கிறோம். உணர்கிறோம். முன்பு புரிந்ததாக இருந்ததெல்லாம் இன்று புதுமையாக, புரியாத புதிராக, புரிந்து கொள்ளன்று மனசை நச்சரிக்கும் சில்லண்டாகத் தெரிகிறது. நாம் தடுமாறுகிறோம், கீழே விழுகிறோம். விழுந்து சிரிக்

கிரேம். சிரித்து அழுகிரேம். இதை எல்லாம் வெளிக் காட்ட கலைஞருக்கு ஆத்திரம். எண்ணிய, திண்ணிய, மண்ணிய, புண்ணிய என்று கட்டங் கட்டும் வரம்புகட்டு உட்பட அவனுக்குப் பொறுமையில்லை என்பது மாத்திரமல்ல: உட்பட மறுக்கியுன். இதில் ஒரு அலை புதுக்கவிதை.

பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் அழுகு. புதுமாதிரியான அழுகு. வியக்கும் அழுகு.

ஒரு பக்கம் ஏக்கம், மன முறிவு, பெருமுச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல், சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே குடைந்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி பொங்கல், ரேஷன், காந்தியம், கம்யூனிஸம், அறச் சீற்றம், ஸ்வதரிசனம், டிவால்யுவேஷன் காலை இரவு நிலா வர்ஜைகள், கணவு மயக்க நிலைகள், ஞானம், உபதேசம், இறுமாப்பு, மனமறுகல் — இப்படிப் பல பல பக்கங்கள் உண்டு. சுருங்கச் சொன்னுப், இன்று நம்மிடையே இருக்கும் உணர்ச்சிகள் அணித்தின் பிரதி பலிப்பையும் நாம் புதுக்கவிதையில் காண்கிறோம்.

வரைமுறையற்ற தன்மை, நூதனப் படிமங்கள், மயக்க நிலையையும் வெளிப்படுத்தும் முறை, கொச்சை மொழிப் பிரயோகங்கள் முதலியவை எப்படிப் புதுக்கவிதைக்கு வலு வேற்றுகின்றனவோ பலவீனப்படுத்தும் சாதனங்களாகவும் அமைவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞர்கள் விழிப்போடிருக்க வேண்டும். நான் எப்படி விரீர்களைப் பார்த்து, இது பழசா புதுசா என்று முதலில் பார்க்காதீர்கள். கவிதையா அன்று என்று பாருங்கள் என்று கேட்கிறேனே அதே போல படைப்பாளி களுக்கு (என்ஜையும் சேர்த்துத் தான்) புதுக்கவிதை படைக்க வேணும் என்று நினைக்காமல், கவிதை செய்ய வேணும் என்று நினையுவிகள் என்று கூற விரும்புகிறேன்.

எப்படி யாப்பிலக்கணப்படி எழுதியதெல்லாம் கவிதை யாகாதோ, அப்படியே அவ்விலக்கணம் தப்பிப் பிறப்ப

தெல்லாம் புதுக் கவிதை ஆகிவிடாது. அது போலவே, எழுதியவனுக்கே புரிந்திராத ‘அதிர்ஷ்டமான’ கவிதை மிக உயர்ந்த புதுக் கவிதை ஆகிவிடாது. சொல் புதிது, பொருள் புதிது, கற்பண வளம் புதிது. பேசாப் பொருளைப் பேச நான் துணிகிறேன் என்பதோடு, விளங்காப் பொருளை விளக்க நான் முயல்கிறேன் என்பதையும் நான் நினைவுறுத்தி கொள்ள வேண்டும். நான் விழிப்புடன் இல்லாவிட்டால், என்ஜையே ஏ மாற்றிக் கொள்ளப் புதுக் கவிதையில் வாய்ப் புண்டு. படிமங்களையும் ஃபிராய்டின் குறியீடுகளையும் கொட்டி நிரப்பி, சொற்களை வெட்டி ஓட்டி புதுக் கவிதையின் உருவமில்லாத உருவத்தில் ‘புரியாத்தனத்தையும் சேர்த்து நான் எழுதிவிட்டு அதைப் புதுக் கவிதை என்று உலாவ விட்டுவிட முடியும். நான் கெட்டிக்காரனுஞ், எட்டு நாளைக்காவது ஊரை என் புலனையில் நம்பிக்கை வைக்கச் செய்துவிட முடியும். புதுசானதினுலே; இப்படி நேர்வதும் நேராதிருப்பதும் கவிஞரின் நேர்மையைப் பொறுத்தது.

‘நான் எழுதியிருப்பது கவிதைதானு, அது எனக்கு விளங்குகிறதா’ என்று நானே உரைத்துப் பார்த்துக் கொண்டால்தான், நான் தோண்டிபெறுத்திருப்பது தங்கமா கல்லா என்று எனக்குத் தெரியும். தங்கத்தின் மாற்று பார்ப்பது மற்றவர்கள் வேலை.

(சார்வாகன் – ‘புதுக்கவிதை’)

இனி கசடதபற கவிதைகளைக் கவனிக்கலாம்.

‘கசடதபற’ வின் முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். இவரது தனி நோக்கு, கவிதையாற்றல் குறித்து ‘நடை’ பற்றி எழுதுகையில் ஒரளவு சொல்லியிருக்கிறேன். பிஸ்னர் ஒரு சமயம்.

‘அரசாங்கத்துக்கட்டிடத்தில்  
தாக்கம் போட்ட முதல் மனிதன்  
நீ தான் என்னும் காரணத்தால்’

சங்ககாலக் கவி மோசிகீரங்கர வியந்து பாராட்டி இவர் எழுதிய நல்ல கவிதை இவரது தனித்த பார்வைக்கும் கவிதையில் புதுமை சேர்க்கும் விருப்புக்கும் சான்று கூறியது.

ஞானக்கூத்தன் கவிதைகளில் இனிமையும் இயல்பான சொல் ஓட்டமும் ஒனி நயமும் அமைந்து கிடக்கின்றன. கவிதைக்காக இவர் தேர்ந்து கொள்கிற விஷயம் புதுமையும், தான் உணர்ந்ததை நவீனமான பரிகாசத் தொனியோடு எடுத்துச் சொல்வதும். கவிதை சொல்லும் முறையின் புதுமைகளைக் கையாள்வதும் இவரது படைப்புகளுக்கு விசேஷநயம் சேர்க்கின்றன. ‘கசடதபற’ ஞானக்கூத்தனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.

வெறும் ஆர்ப்பாட்டப் பிரசங்கிகள் வேஷம் போடும் போலித் தலைவர்கள் போக்கை ‘நடை’ ‘நாட்களிலேயே கிண்டல் செய்வதில் ஆர்வம் காட்டிய ஞானக்கூத்தன் ‘கசடதபற’ விலும் அதை திறமைபாகச் செய்திருக்கிறார். ‘மஹ்மஹான் காந்தி மஹ்மஹான்’ இதற்கு உதாரணம் ஆகும்.

‘ந’டோடிப் பாடல்களின் பாணியில் கவிதை எழுதி வெற்றி கண்டிருக்கிறார் இவர்.

‘காடெ கோழி வெச்சக்  
கணக்காக் கள்ளும் வெச்சக்  
குடம் கொளுத்தி வெச்சக்  
குரன் சாமி கிட்ட  
வரங்கேட்டு வாரிங்களா  
ஆரோ வடம் புடிச்சி  
அய்யன் தெரு நின்னுடுச்சி’

என்று ஆரம்பித்து வளரும் ‘தேரோட்டம்’ குறிப்பிடத் தகுந்தது.

‘கண்ணிமையாக் கால் தோயாத் தேவர் நாட்டில்  
திரிசங்கைப் போக விட மாட்டேன் என்று  
ஒரு முட்டாள் சொன்னது பேராபத்தாச்ச  
என எடுப்பாகத் தொடங்கி.

‘அன்று முதல் பிரம்மாவும் விஸ்வமித்ர மாமுணியும் படைத்தலைகள் அடுத்தடுத்து வாழ்ந்து வரல் வழக்காச்ச.

எடுத்துக்காட்டி. மயிலுக்கு வான் கோழி, புளிக்குப் பூஜை, குதிரைக்குக் கழுதை, குயிலுக்கு காக்கை, கவிஞர்களுக்கெ நானும் பண்டிட்ஜீக்கள் என்று முடியும் ‘யெதிரெதிர் உலகங்கள்’ படித்து ரசிக்கப்பட வேண்டிய நல்ல கவிதை.

‘தாய்ப்பாலை நிறுத்தல் போலத்  
தய்ப் பெய்யை நிறுத்தலாமா?  
உன் பிள்ளை உன்னை விட்டால்  
வேறொங்கு பெறுவான் பொய்கள்?’

என்று கேட்கும் ‘அம்மாவின் பொய்கள்’ அருமையான படைப்பு.

சம்மா வேடிக்கையாகவும் கவிதை எழுதலாம், அது ரசமாகவும் அமையும் என்று நிருபிக்கும் விதத்தில் ஞானக்கூத்தன் பல கவிதைகள் படைத்திருக்கிறார்.

அவற்றில் ‘அன்று வேறு கிழமையும் ஒன்று, தலைப்பு எதுவும் இல்லாது அவர் எழுதியுள்ள கவிதைகளில் சிலவும் இந்த இனத்தில் அடங்கும்.

கவிதைகளுக்கு தலைப்புகள் இந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. தலைப்பு இல்லாமலே, எட்டுக் கவிதைகள். மூன்று, இரண்டு என்று பலவற்றை வெளியிட்டு, அப்படி ஒரு மரபை உண்டாக்கி விட முன் வந்தது ‘கச்ததபற’.

இவ்வாறு ஏழுதப்பட்டுள்ள கவிதைகளில் பலர்களான வையும் காணப்படுகின்றன. முக்கியமான கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள், குழப்பம் உண்டாக்குபவை, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை, இந்த பொருள் கொண்டவை, நடப்புப் பாங்கானவை, கனவுகள் மனவக்கிரங்களை உணர்த்துபவை வகையா.

‘புதுக்கவிதை புரியவி ஸ்லை’ என்ற பரவலான குறை கூறலுக்கு ஞானக்கூத்தனின் ‘எட்டுக் கவிதை’களும் அத்தரத்து இகரபடைப்புகளும் பாங்கங்களுக்கு செலுத்திப்பானா. இந்த விதமான கவிதைகள் கடுமொயான கண்ணாக்களுக்கும் தீவிரத் தூக்குத்துகளுக்கும் விபப்புரை — விரிவுரை —

விளக்கவுரை முதலியவற்றுக்கும் இடமளித்துள்ளன. ஆகவே, ஞானக்கூத்தனின் எழுத்துக்கள் சில ‘பரபரப் பூட்டும் படைப்பு’ களாகவும் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட வேண்டும்,

வாசகர்களை குழப்பச் செய்ய வேண்டும் அதிர்ச்சி ஷாக்) அடையும்படி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு குறும்புத்தனமாகவும் குதர்க்கமாகவும் ஞானக்கூத்தனது கவிதையாற்றல் அவ்வப்போது விளையாட விருப்புகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் எதற்கும் — எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எதையும் சொல்லலாம். எழுத்தில் சொல்லக் கூடாது என்று முடிமறைக்கப்பட வேண்டிய ரகசியங்களோ அசிங்கங்களோ கிடையவே கிடையாது; வாழ்க்கையில் இருப்பவற்றை — நிகழ்வனவற்றை ஏன் எழுத்திலும் காட்டக் கூடாது என்ற நோக்கும் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் எவ்வளவோ விளைவுக்கு இடம் அளித்துள்ளது.

தமிழில் அந்த தாராளத்தனம் சில வருடங்களாகத்தான் தலை காட்டி வருகிறது. இந்த நோத்தை ‘கசடதபற’ வும் ஓரளவுக்கு ஆதிரித்துள்ளது. ஞானக்கூத்தனும் சிறிதளவு இந்த வழியில் போயிருக்கிறார்.

அதனால்தான் :‘ஒன்றுக்கிருந்தவன்’ ‘முத்திரம் நின்று பெய்யும் வியாபாரிப் பெண்.’ ‘வயிற்றடி ரோமக் காட்டில் வருவாயைப் பொத்தி வைத்துப் படுக்கிறவன், முலைகளுக்குப் போட்டி போடும் பிள்ளைகள், மனைவியின் உடம்பில் கொஞ்சம் கீழ்ப்புறத்தில் கிள்ளித் தின்றவன், குசப்போல் நாறும் வார்த்தைகள் தூக்கிக் காட்டேன் தெரியுதா பாரு’ போன்ற விஷயங்களை கவிதையில் கையாண்டுள்ளார். இதையெல்லாம் கவிதையில் எழுதலாமா என்று பலப்பலர் கேட்கிறார்கள். எழுதலாமா கூடாதா? ஞானக்கூத்தன் இப்படி எல்லாம் எழுதியிருப்பது சரிதானு? புதுக்கவிதையின் இந்தப் போக்கு நல்லதுதானு?—இவ்வாறெல்லாம் விவாதித்து ஒரு

முடிவுக்கு வருவது-படிக்கிறவர்களின் விறுப்பு வெறுப்புகள். இலக்கிய நோக்கு முதலியலற்றைப் பொறுத்த விஷயம்.

என்னைப் பொறுத்த மட்டில், இலக்கியத்தில் அனைத்துக்கும் இடம் உண்டு: எதையும்—எல்லாவற்றையும். எழுத்தில் சித்தரிக்க வேண்டியது தான் என்ற நோக்கு உடைய வனே நானும் என்று தெரிவித்து விடுகிறேன்.

‘கசடதபற’ மூலம் பாலகுமாரன் கவனிப்புக்கு உரிய ஒரு கவிஞராக வளர்ச்சி பெற்றுள்ளார். ஜப்பானியக் கவிதை பாணியில் இவர் 4 வரி, 3 வரிக் கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.

முட்டி முட்டிப்  
பால் குடிக்கின்றன  
நீலக் குழல் விளக்கில்  
விட்டில் பூச்சிகள்’

‘மழைக்கு பயந்து  
அறைக்குள் ஆட்டம் போட்டன  
துவைத்த துணிகள்’

விடலைகள்

துள்ளித் துவண்டு  
தென்றல் கலக்க  
விளில் அடித்தன  
மூங்கில் மரங்கள்

போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவருடைய ‘வெப்பம்’ ரசனைக்கு உரிய நல்ல கவிதை.

நீரோடு கோலம் கானு  
நிலைப்படியும்  
நெளிந்தாடு சேலையில்லாத்  
துணிக் கொடியும்  
மலரவிட்டு தனை உதிர்க்கும்  
பூச் செடியும்  
வாளியும்  
கிணற்றடியும்

புது - 17

துவைக்கும் கல்லும்  
வரஞ்சின்றன என்னைப் போல்  
அவளில்லா வெறுமையில்.

பாலகுமாரன், வளர் வளர, ஓட்டமும் தொனி விசேஷமும் கொண்ட கவிதைகள் படைப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘முனோமரங்கள்’ ‘தென்னை’ ஆகிய இரண்டும் முக்கியமானவை.

‘தென்னை உச்சியில் பச்சை மட்டை  
ராட்சால் மூக்காய் விடைத்துக்கிடக்கும்  
முந்தின மட்டை விட்ட இடத்தில்  
வெள்ளைப் பள்ளம் வாயாய்ச் சிரிக்கும்  
சுற்றிலும் மூக்குகள் வெள்ளை வாய்கள்’

‘தென்னாம் பாளையில் அடங்கிக் கிடந்த  
ழுக்கள் ஒரு நாள் சீறி வெடிக்க  
சத்திய புருஷன் பரம்பரை யென்று  
அணில்கள் ஒடுது சமரசம் செய்ய.’

‘தென்னை’ கவிதையில் உள்ள நயமான வரிகளில் இவை சில.

‘கசடதபற’ மூலம் தெரியவந்த கவிஞர்களில் மற்றும் ஒருவர் கலாப்பிரியா, ‘என்னுடைய மேட்டு நிலம்’ கவனிப்புக்கு உரிய, புதுமையான ஒரு படைப்பு.

என்னுடைய மேட்டு நிலம்  
நேற்றுப் பெய்த மழையில்  
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது  
என்னுடைய மேட்டு நிலத்தை,  
இன்றை வெயில்  
நெருப்பால் வருத்திக்கொண்டிருந்தது  
(என்னுடைய மேட்டு நிலம்  
நாளைய ‘வெறுமையில்’  
தவம் புரிந்து கொண்டிருக்கும்)

என்னுல்—அதன்  
எல்லா அனுபவங்களையும்  
உணர முடிகிறது.

ஏனொன்றுல்,  
இறந்து விட்ட—என்னை  
அதில் தான் புதைத்திருக்கிறார்கள்.

‘இந்தக் குளத்தில், நானை நீர் வந்துவிடும்’ என்றும், அதனால் நிகழக் கூடிய சில விளைவுகளை சிந்திக்கும் ‘பிரிவுகள்’ ‘அந்திக் கருக்கலீல், அலைமோதிக் கரையும், பெண் பறவை’க்காக இறங்குகிற ‘விதி’ ஆசியலை பாாட்டுதலுக்கு உரியவை. ‘செருப்புகள்’ பற்றியும், மற்றும் பல சிறு சிறு ‘கவிதை’களும் இவர் எழுதியிருக்கிறார். அவை களில் அநேகம் கவிதைகளாக இல்லை.

நீலமணியும் ‘கசடதபற்’வில் சின்னச் சின்னக் ‘கவிதை’கள் (நான்கு வரிகள், மூன்று வரிகள், இரண்டு வரிகளில் கூட) நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், அவை அணைத்துமே கவிதைகள் ஆசிவிட மாட்டா.

சிரிப்புமூட்ட வேண்டும் என்பதற்காகப் பேசப் படுகிற கேள்களும் கிண்டல்களும், சாமர்த்தியக் குறிப்புகளும் சிலேடைகளும், குறும்புத்தனமான, விஷமத்தனமான, உரை களும் கவிதை என்ற பெயரில் பிரசரம் பெற ஆரம்பித்து விட்டன 1970களில். இந்தத் திருப்பணியை நீலமணி அதிகமாகவே செய்திருக்கிறார்.

### பர்ட்ஸ் வ்யு

இரண்டாம் உலகத்  
தமிழ் மாநாட்டுக்குத்  
திறக்கப்பட்டன சென்னையில்  
இருபத்தி மொரு  
புதிய லெட்டீன்கள்.

### தீண்டாமை

ராமர் தடவி  
அணில் கோடு பெற்றதேல்  
சீதையைத்  
தொட்டதே இல்லையா?

### அடைப்பு

நிரோத் உபயோகியுங்கள்  
நிரோத் உபயோகியுங்கள்  
என்று விளம்பரங்கள்  
வலியுறுத்துகின்றன;  
வாயேன்

காபரேக் காரியைக்  
கட்டிக் கொண்டேன்.  
மிழுசிக் இன்றி  
அவிழிக்க மறுக்கிறுள்.

கர்பி ஹட்டேர்... . . .வ், ஒரு  
சோடா கொண்டாய்யா.

இவையும் இவை போன்ற பிறவும் கவிதைகளே இல்லை. நீலமணியின் ‘இது என் பேப்பர்’, நன்றாக அமைந்துள்ளது.

ஜூராவதம் எழுதியுள்ள கவிதைகள் புதுமை நோக் குடன், தனிச் சுவையோடு உள்ளன. அவற்றில் ‘ஹரி’ ஓம் தத்ஸத்’ எனக்கு மிகவும் பிடித்தி நுக்கிறது. ஒரு விசித்திர மனசின் விந்தை நினைப்புகள் ரசமாகச் சொல்லப் பட்டுள்ளன இதில்.

ந. மகாகணபதியும் கவிதைகள் எழுதியுள்ளார். ‘கரை நண்டுகள்’ குறிப்பிடந்ததுத்தது.

நீ  
நான்  
யாவரும்  
நண்டுகள்.

நீர்  
ஹரிய  
மணலீல்  
வாழ்ந்தாலும்  
நாம்  
எவற்றையும்  
வினைப்பதில்லை.

முத்துக்கள்,  
மீன்களின்  
கடலில்  
நாம்  
இறங்குவதில்கூ.  
மழைக்கு  
மறை விடம்  
தேடுவிரேம்.

‘எழுத்து’ காலத்தில் கவிதை எழுத ஆரம்பித்த எஸ். வைத்ஸ்வரன் ‘கசடதபற’ விலும் எழுதினார். வலை பின்னும் சிலந்தி வாழ்வு, ‘நினைத்த இடத்தில், கவலையற்று, நின்ற நிலையில் பெய்து விட்டு’, மறையும் வால்கள் ஆன மேகங்கள்.

பகல் பன்னிரண்டின்  
வெம்மையினுஸ்,  
வெட்கந் துறந்த  
கன்னிமாந் தோப்பு  
தன்னடியில் நிழல்சேலை  
அவிழ்த்து விட்டு,  
செங்கனிகள் தெரியக்காட்டி,  
காற்றுக்கு நிற்கும்  
சோக—நிருவாணக் காட்சி’ (குளர்ச்சி)

கொடி மேலேறி ஈர ‘மனவி ஜாகட்டிஸ்’ தாவிக் குஷியாம், படபடக்கும் காக்கை எழுப்பும் பொருமை போன்ற விஷயங்களைக் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார். பொய்விழி, பட்டம், நிலை என்ற கவிதைகள் நயமாக உள்ளன.

க. நா. சுப்ரமண்யம், நகுலன், தாழு அருப் சிவராம், சச்சிதானந்தம், வே. மாலி கவிதைகளையும் ‘கசடதபற’ பிரசுரித்துள்ளது. கோ. ராஜாராம் கங்கை கொண்டான் கவிதைகள் சிலவும் வெளிவந்துள்ளன.

ராஜாராமின் சகுனம், பிளேக், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள்.

எதற்குக் கொடும்பாவி?  
எரிகின்ற உடலுக்கோ  
இளகாத மனதுக்கோ?

என்று கேட்கும் ‘கொடும்பாவி’யும், ஒடிக் கோப்பைகளை ஜூயித்தவரை, கிறுகிறுக்கப் பண்ணி கீழே ‘விழ வைத்துக் கோப்பைகள் ஜூயிப்பதைக் கூறும் ‘வெற்றி’யும் கங்கை கொண்டானின் நல்ல கவிதைகள். புதிதாகக் கவிதை எழுத முன் வந்தவர்களின் சிற்சில படைப்புகள் ‘கசடதபற’வில் இடம் பெற்றுள்ளன. ஐரதுஷ்டிரன் எழுதிய இழப்பு, விழிப்பு, பரிஞைமம் நல்ல கவிதைகள்.

கல்யாண்ஜியின் கவிதைகளில் ‘இதயவீனை தூங்கும் போது’ அருமையானது.

‘பேசும் பாரென் கிளியென்றுன்  
கூண்டைக் காட்டி வாலில்லை  
வீசிப் பறக்க சிறகில்லை  
வானம் கைப்பட வழியில்லை  
பேசும் இப்போது பேசுமென  
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல  
பறவை யென்றால் பறப்பதெனும்  
பாடம் முதலில் படியென்றேன்.’

எஸ். கே. ஆத்மாநாம் புதிய பார்வையோடு விஷயங்களை அனுகூக்கிறார். ‘என் கால்கள் நடந்த தெரு’ பெற்ற பரிஞைமங்களைக் கூறும் ‘காலம்’, ‘இங்கே வருமுன்னர் இருந்தவை’ பற்றிச் சொல்லும் ‘ஆரம்பம்’ போன்றவை பாராட்ட வேண்டிய முயற்சிகள். மற்றும் பலர் அழுர்வாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியுள்ளனர். ‘கசடதபற’ மொழி பெயர்ப்புக் கவிதையும் ஒளாவு பிரசுரித்தது.

‘கசடதபற’ புதுக் கவிதைத் துறையில் வேரெரு வேக மலர்ச்சிக்கும் வழி அமைத்துக் காட்டியது. அதன் இதழ் களில் வந்த கவிதைகளில் தெர்ந்தெடுத்துத் தொகுத்து ‘புள்ளி’ என்றெரு ‘மினி வெளியீடு’ பிரசுரித்தது. ‘ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்த அளவில் தயாரிக்கப் பட்ட அந்த வெளியீடு தமிழ் நாட்டின் எதிர்பார்க்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் புதிய புதிய ‘மினிக் கவிதைத் தொகுப்புகள்’ வெளியீடுவதற்கு உற்சாகமூட்டும் முன் மாதிரியாகத் திகழ்ந்தது.

‘கசடதபற’வின் ‘புள்ளி’ பற்றியும், அதை பின்பற்றி வெளிவந்த ஏனைய ‘மினி’ வெளியீடுகள் பற்றியும் உரிய இடத்தில் விரிவாக ஆராய்வேன்.

### 32. மேலோட்டமான பார்வை

‘எழுத வேண்டும் ஒரு புதுக்கவிதை’ என்றென்று கவிதை - பாலா எழுதியது - ‘தீபம்’ இதழ் ஒன்றில் பிரசர மாகியுள்ளது. ‘ஒரு புதுக் கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், ‘என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கும் முறையில் அது எழுதப்பட்டுள்ளது.

‘செக்ஸ் ஜோக்குகள் சேகரிக்கலாமா? எவியட்டிற்கும் யேட்சிற்கும் பவண்டிற்கும் அப்படைக்குக்கும் தமிழ் வாழ்வு தரலாமா? அம்மாவிடம் பாட்டியிடம் விடுகதைகள் வேண்டலாமா? மலையாளக் கவிஞரிடம், வடமொழிப் புலவரிடம் வார்த்தை வரம் வாங்கலாமா?

பாரசிக ரோஜாவை  
பாடும் புலபுலஸை  
கிப்ரான் காலிங்கை  
ஒட்டகத்தின் கூன் முதுகில்  
உட்கார்த்திக் கொண்டுவந்து  
எங்கஞுடை மண் ணில்  
இறக்குமதி செய்யலாமா?

பண்டிதப் புலிகளைச் சீண்டிட, வசைப்பதங்கள் இசைக்கலாமா? இலக்கிய இதழ்களில் வரும் வார்த்தைகள் தோண்டி, வாக்கியங்கள் கோக்கலாமா?

பூமியைப் புரட்டி  
அது செய்வோம்  
இது செய்வோம்  
என  
சுய தம்பட்ட  
ஜோஸ்யம்  
சொல்லலாமா?

என்ன செய்யலாம்—ஒரு புதுக் கவிதை எழுத வேண்டும்’ என்று பரிகாசத் தெரணியில் அது அமைந்துள்ளன. அது வெறும் பரிகாசம் மட்டுமல்ல. உண்மை நிலையை உள்ள படி சித்திரிக்கிறது என்றே சொல்லலாம்.

புதுக் கவிதைக்குக் கிடைத்த வரவேற்பையும், ‘புதுக் கவிதை’ என்று எழுதப்பட்ட எதையும் பிரசரிக்கத் தயாராக இருந்த பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள், எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் அரிப்பும் கொண்டவர்கள், மூன்று வரிகளும் நான்கு வரிகளும், ஒருசில வரிகளும், எழுதி சுலபத்தில் பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள். சிரமமும், சிரத்தையும் பயிற்சியும் பாடு படலும் இல்லாமலே ‘எழுத்தாளர்’ என்ற கீர்த்தியை அடைந்துவிட விரும்பியவர்களுக்கும் ‘புதுக் கவிதை’ எழுதுவது லட்சிய சித்திக்கு வகை செய்யும் சுலப மார்க்க மாகத் தோன்றியது இந்த காலத்தில். ஆகவே, செக்ஸ் விஷயங்களையும், ஜோக்குகளையும், விடுகதைகளையும், வார்த்தை அலங்காரங்களையும், தமிழ்ச் சொற்களோடு பிற மொழிச் சொற்களைத் தாராளமாகக் கலந்து எழுதுவதையும் கவிதை என்று தரப் பலரும் தயங்கவில்லை.

கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அதிகம் விரவி வைப்பதும், கவிதைகளுக்கு Dejection, The split. Oh! that first love. The Great Expectations என்பது போல் ஆங்கிலத் தலைப்புகள் கொடுப்பதும் சகஜமாயிற்று.

பூமியெனும் காதவி  
மழையெனும் showerல்  
குளிப்பது கண்டு  
வானமெனும் காதலன்  
மின்னலே flash light ஆக  
‘க்ளிக்’ என்றே ஒரு snap எடுத்தான்.

‘மின்னல்’ என்ற இக்கவிதை ஒரு உதாரணம் ஆகும்.

‘விடுகதை’யாகக் கூறப்பட வேண்டியவற்றை வக்கிர விரிவுரை, சாமர்த்தியமான விளக்கங்கள், குறுட்புத்தனமான

— குதர்க்கமான—பொருள் சூறல்களை எல்லாம் கருத்து நயம் கொண்ட கவிதைகள் என்று அநேகர் எழுதினார்கள்.

### தாஜ்மகால்

ஷாஜுஹானின்  
சலவைக் கல் கண்ணீர்.

### காந்தி

இந்நாளில்  
இந்தியர்க்குச்  
சிக்கியதோர்  
சீதக்காதி.

சரித்திர நாவலாசிரியர்கள்  
பாலைவனத்துக்  
கானால் நீரில்  
படகினை ஒட்டும்  
பரம பிதாக்கள்

### புமுதி

வேகமாய்  
மிக ஆர்வமாய்  
பஸ்ஸைப் புணர்ந்த  
மண்ணின் பிரசவம்.

### ட்ராக்டர்

வெட்கம் சிறிதுமின்றி  
ஹர்றிய உலகறிய  
மண் என்னும் மங்கையைக்  
கற்பழிக்கும் கயவன்.

இப்படிப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம்.  
சாதாரண நடப்புகளையும், சந்தேகங்களையும், சில பிரச்சினைகளையும், உரைநடையாக நேரடியாக எழுதாது. வார்த்தைக்குக் கீழ் வார்த்தையாக அடுக்கி, ஒரே வாக்கி யத்தைப் ‘புதுக் கவிதை’யாகக் காட்ட முயல்கிற வேலை களும் நடைபெற்றுள்ளன.

## யாக்கை

திரு  
சிறிய  
அலையின்  
திரு  
சின்னாக்  
குமிழ்  
திரு  
பெரிய  
தத்துவம்  
சொல்லிச்  
சிதறியது!

நல்லெண்ணம்

திருக்குறள்  
அழியக்கூடாது  
என்பதற்காகவே  
நாங்கள்  
இன்னும்  
திருந்தாமலிருக்கிறோம்.  
‘விவாகம்  
சொர்க்கத்தில்  
நிச்சயப்படுகிறது’  
எனில்  
விவாகரத்தும்  
விதவைக் கோலமும்  
எங்கே  
நிச்சயிக்கப்படுகின்றனவாம்?

என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆனாலும், புதுக் கவிதை எழுத முற்பட்ட உற்சாகி களின் பார்வை வீச்சு பரவலாக உள்ளது என்று சந்தோஷப் படலாம். அவர்கள் ‘இதைத்தான் கவிதைக்குப் பொருளாகக் கொள்ள வேண்டும்; இவை கவிதைக்கு விஷயம் ஆகா’ என்றெல்லாம் கருதவில்லை. பார்வையில் படுகிற அளைத்தும் கவிதைக்குப் பொருளே என அவர்கள் அங்கீ கரித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியதே, ரேடியே,

வாடகை சைக்கிள், டிராபிக் சிக்னல், மனம், மரம், நிழல்—எதுதான் கவிதைக்குப் பொருள் ஆகிக் கற்பணையைத் தூண்டவில்லை?

நில்லாமல் நடக்கும் காதலியை நிறுத்தி வைக்கும்படி டிராபிக் சிக்னலுக்குத் தூது<sup>2</sup> சொல்கிறூர் ஒருவர். எல்லோ ருக்கும் இன்பம் தரும் வேசி ஆக அவர் வீட்டு ரேடியோவை மதிப்பிடுகிறூர் இன்னென்றாலும் தீரியும் சம்சாரிகள் ஆன நரிக்குறவர்களை, ‘விஞ்ஞானத்தின் அறைக்கூவல்கள்’ ஆகவும் ‘சேராஷவிசத்தின் புகவிடங்கள்’ ஆகவும் தரிசித்துக் கவிதை செய்கிறூர் மற்றென்றாலும் ஒருவர்.

கர்த்தாவே!

மத்தாயு—கள்ளும் குடிக்கும்!

பெண்ணும் பிடிக்கும்!

கர்த்தர் ரட்சிக்கணம்.

ரட்சிச்சில்லேங்கில்...

மத்தாயுக்கு மயிராணு

இப்படிப் புத்தம் புதிய பிரார்த்தனை தீட்டுகிறூர் ஒருவர்.

புதுக் கவிதை எழுதுகிறவர்கள் இயற்கைக் காட்சிகளையும், இயற்கை நிகழ்ச்சிகளையும் வியந்து பாடத் தவறவில்லை. மழை, பனி, மின்னால் போன்ற விஷயங்கள் திரும்பத் திரும்பக் கவிதையாக்கப் படுகின்றன. இவ்வாறு பழைய பழைய விஷயங்களைக் கவிதையாக்குகிறபோது புதுப் புது உருவங்களை, உவமைகளை, நயங்களைக் கூற வேண்டும் என்றும் அவர்கள் முயற்சிப்பது புலனுகிறது.

உதாரணமாக, பணித்துளிகள் பற்றி இருளின் பிரிவுக் கண்ணீர்கள், இரவுக் கலவியின் புல்நுளிப் பிரசவங்கள், ககனவெளிப் பிறப்புக்கள், காற்றுநதி வியர்வைகள். நை மாத வருகையின் தண்டோராக்காரர்கள் என்றெல்லாம் வியந்து எழுதுகிறூர் ஒருவர்.

இன்னென்றாலும் இரவியின் வருகைக்கு இறைத்த முத்துக்கள், இரவியின் உமிழ்நீர், உறங்கும் அரும்பின் வியர்வை நீர், அரும்பு நாசிக்கு தேவன் அணிவித்த மூக்குத்தி, கான மகனுக்குப் போகும் நாள் விலக்கு. வாண

உறவுக்குப் பிறந்த ஊழைச் சிறுவிளக்கு என்றும், இன்னும் விதம் விதமாகவும் பணித் துளிகளைக் கண்டு மகிழ்கிறார்.

இவ்விதம் உற்சாகத்தோடு எப்பவாவது ஒன்றிரண்டு தனிக் கவிதைகள் எழுதிவிட்டுத் திருப்தியோடு ஒதுங்கிப் போகிறவர்கள், எப்படியும் எழுதி முன்னேற முயல்வது என்ற நீர்மானத்தோடு எழுதுகிறவர்கள் எண்ணிக்கை எழுபது களின் ஆரம்ப வருடங்களில் அதிகம்தான். இதை இலக்கியப் பத்திரிகைகளின் பக்கங்கள் நிருபிக்கின்றன,

இலக்கணச் செங்கோல்  
யாப்புச் சிம்மாசனம்  
எதுகைப் பல்லக்கு  
மோகைத் தேர்கள்  
தனிமொழிச் சேகண  
பண்டித பவனி—  
இவையெதுவும் இல்லாத—  
கருத்துக்கள் தமிழைத்தாமே  
ஆளக் கற்றுக்கொண்ட  
புதிய மக்களாட்சி முறையே  
புதுக் கவிதை!

என்று மு. பேத்தா ‘ஞானரதம்’ இதழ் ஒன்றில் எழுதி யிருக்கிறார்.

கருத்துக்கள் மினிர, புதிய முறையில் கவிதை படைக்க முயன்று வெற்றிகரமாக வளர்ந்து வருகிறவர்களை இனி கவனிக்கலாம்.

எல்லைவரன் கணையாழி, தீபம், கசடதபற, ஞானரதம், அஃ் ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் அவ்வப்போது கவிதை எழுதியுள்ளார்.

‘வாழ்வை ‘தன்ஜையிழந்து’ நோக்கும்போது ஒரு கவி மனத்தில் அனுபவப் புஸ்லரிப்புகள், எத்தனையோ நேருகின்றன. அவைகளைக் கவிதையாக இனங்கண்டு கொள்வதும், அதை ‘மொழியால் மொழி பெயர்த்து கவிதை பண்ணுவதும்’ ஆன காரியத்தில் அக்கறையோடும் ஆர்வத் துடனும் சுடுபடும் இவர் இயற்கைக் காட்சிகள் எழுப்பும்

மனசீசலணங்களைத் தாண் அதிகமாகக் கவிதையாக்கியிருக்கிறோர்.

‘காட்சி நிழல்கள்’ என்கிறோரு கவிதை குறிப்பிடத் தகுந்தது.

வெயிலும் நிழலும்  
கட்டிப் புரண்டு  
வாணில் சிவக்கும்  
மாலையின் முத்தம்.  
நீலக் காற்றில்  
கருப்புக் கோலம்,  
கத்தும், கலையும்  
நீளப் பறக்கும்.  
ஜோடிக் கால்கள்  
கனவைத் தேடி  
மணலைப் புரட்டும்.  
பார்வையில் ஆடும்  
பச்சை இலைகள்.  
பாளைகள் காற்றில்  
இச்சென்று மோதவும்  
திகைத்துப் பறக்கும்  
பெருக்கல் குறிகள்.  
மனதில் ஆயிரம்  
இன்பக் குருவிகள்.

வைதீஸ்வரனின் ‘குளம்’ என்ற—சற்று நீளமான—கவிதை படித்து ரசித்து அனுபவிக்கப்பட வேண்டிய நல்ல படைப்பு.

இரவு பகலாய்,  
இரவும் பகலும்  
மாறி மாறிக் குளிக்கும்  
நீருக்குள்  
தவறிவிழும் விண்மீன்கள்,  
ஜில்லென்ற குரியன்கள்,  
நீரும் கைகளை  
நிரந்தரமாய் ஏமாற்றி உள்மடங்கும்  
காலம், இருளொப்பிழிந்து  
ஊர்மேல் ஒளியுலர்த்தும் வேளை  
மீதி நிலவு,

நோயாளிக் கோணழியாம்  
நீரில் மெள்ளக் கரையக் கரைய  
ஊர் உறக்கம் கலையும்

போன்ற நயமான பகுதிகள் இதில் பல உள்ளன.

சமூக வாழ்க்கையின் சிறுமைகளையும் சீரழிவுகளையும் கண்டு எரிச்சலும் கோபமும் கொண்டு கவிதைகள் படைக்கும் தி. சோ. வேணுகோபாலன் தன் பணியை தொடர்ந்து செய்துள்ளார்.

‘முதுகு சொறிந்து கொள்ளும் பூண்ணுல்கள்’, இளமைப் புதிரே (?) போன்றவை உதாரணங்கள் ஆகும்.

பாலியல் கவிதைகள் எழுதுவதிலும் அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். ‘பல்விடுக்கில் பழநார்’ ‘யோக ஏக்கம்’ போன்ற கவிதைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை,

‘எழுத்தாய்த மாத ஏடு’ அஃதனது 8, 9, 10 இதழ்களைச் சேர்த்து ஒரே இதழாக்கி (பிரமில் பானுச்சந்திரன்) தர்மு அருப் சீவராம் கவிதைகளை (38) தொகுத்து வெளியிட்டது. 1960 முதல் ‘எழுத்து’ இதழ்களிலும், பிறகு நடை, ‘கசட தபற’ களிலும் அவர் எழுதிய கவிதைகளும், அவர் ஆக்கிய வேறு பலவும், ‘கண்ணுடியுள்ளிருந்து’ என்ற ‘குறுங்காவிய’ மும், மூன்று ஆங்கிலக் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

‘கண்ணுடியுள்ளிருந்து’ என்ற இக்கவிதைத் தொகுப் புக்கு வெங்கட் சாமிநாதன் ‘தர்மு அருப் சீவராமின் தர்சன உலகம்’ என்றெருபு முன்னுரை எழுதியிருக்கிறார்

‘பானுச்சந்திரனின் கவிதைகள்’ இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில் தான் இயங்கும்’ என நம் தமிழ் தந்த மொழிவழிச் சாதனை சிறுவட்டச் சிறைக்குள் இருந்து கொண்டு நிர்ணயிப்பதோ, எதிர்பார்ப்பதோ தவருக முடியும். அவர் பானுச்சந்திரனின் அனுபவ உணர்வுகள் பெரு வட்டம் மொழிச் சாதனை வட்டமாகத் தன்கை மாற்றிக் கொள்ள முயல்கிறது. அவர் கவிதைகளில் சிறுவட்டம் பெருவட்டமாகத் தன்கை விரித்துக் கொள்கிறது. ஆழம் பெருக்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அதன்

பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தியுள்ளவர்கள். ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. பானுச்சந்திரனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாழும் உணரும் சக்தி வேண்டும். நமக்குப் பரிச்சயமான, பாதுகாப்புத்தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சந்திரனின் உலகில் தகர்க்கப் படுகின்றன. கண்களின் வீச்சு தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற் கப்பால் அகன்று விரியும் உலகத்தைப்பற்றிய ஞானம் இருந்தால் தான், அடிவானம் வரை மொழி வகுத்த பாதை வழியே சென்று அதற்கு அப்பால் பானுச்சந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். —இன்னெனுநு சிலரோடு பானுச்சந்ரெனும் மொழிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுவார்.”

இவ்வாறு சாமிநாதன் அம் முன்னுரையில் அறிவிக்கிறார். ‘பானுச்சந்திரனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு, ஒன்று, அவரது படிமுடலகம். இரண்டாவது, மன - பிரபஞ்ச உணர்வுகம். படிமம், காட்சி வழிப்பட்டது. மன -பிரபஞ்ச உணர்வுகம் சிந்தனை வழிப்பட்டது. மனேதத்துவ -பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது’ என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தர்மு அரூப் சீவராமின் படிமங்களும், மன உணர்வுகளும். கணவு—நனவு அனுபவங்களும் அவரது கவிதைகளுக்கு ஒரு தனித்தன்மை கொடுத்துள்ளன. தனது கவி நோக்கு குறித்து ‘தரிசனம்’ என்றெனும் விளக்கவுரை எழுதி யிருக்கிறார் அவர், இத்தொகுப்பின் பின்னுரையாக.

இதர சில கவிகளின் நோக்கைப் பரிகசித்துப் பழிக்கும் இக்கவிஞரின் தரிசனங்கள் எல்லாமே மகோன்னதமானவை, குறைவற்ற நிறைவுகள் என்று சொல்வதற்கில்லை; அனைத்தும்

பரிகாசத்துக்கும் பழிப்புரைக்கும் அப்பாற் பட்டவையும் அல்ல.

இவருடைய மனவெளியில் பெண்குறி தலைகீழ்க் கருஞ் சுடர்' ஆகக் காட்சி தருவதும் கண்ணுடக்குள்ளிருந்து தன்னை உணர முயலும் இவரது ஆகப் பிரபஞ்ச வெளியிலே, ஆடும் சுடர்கள் ஒவ்வொன்றும் பெண்குறி விரிப்பு ஆக தரிசனம் தருவதும், பரிதியைக் கண்டு

‘இவ்வொளி யோனியை  
தடவி விரித்தது எவர்கை?'  
எவ்வகைப் பிரியம்?’

என்று இவரது ஆசைமனாம் அதிசயிப்பதும்,

‘முகத்தில் முளைத்த  
முலைகளாய் மயக்கும் என்  
பிரதியின் கண்கள்’

என்பதும் கேவிக்கு இலக்காக முடியாத சித்திரிப்புகள் இல்லையே.

பார்த்த இடமெங்கும்  
கண்குளிரும்  
பொன் மணல்.  
என் பதாம் பதித்து  
நடக்கும்  
இடத்தில் மட்டும்  
நிழல் தேடி  
என்னேடு அலைந்து  
எரிகிறது  
ஒரு பிடி நிலம் (“பாலை”)

போன்ற கவிதா தரிசனங்கள் ரசித்துப் பாராட்டப்பட வேண்டியவை.

‘அஃ’ தனது 4-வது இதழை கவிதைச் சிறப்பிதழாகத் தயாரித்திருந்தது. அதில் கலாப்பியாவின் ‘சக்தி’ கவிதைகள் அதிக இடம் பிடித்துக் கொண்டிருந்தன.

தாகூரின் ‘கீதாஞ்சலி’யால் பாதிக்கப்பட்ட கவி, ‘சக்தி’யை எண்ணி ஆக்கியவை அவை. ‘ரொம்பவும் முட்டிப்போன, அழுது வடிகிற, ஏக்கழுர்வமான, சந்தோஷங் குதிபோடற வினாடிகளில் இதெல்லாம் வேறு வேறு வித பாவங்களுடன் என்னில் படிந்தவை. இதுக்கொரு புனித மிருப்பதாய் நான் நம்புகிறேன்’ என்று கலாப்ரியா குறிப் பிட்டுள்ளார்.

ஆயினும் அவருடைய கவிதைகள் அவருடைய உணர்வுகளை, மனப்பதிவுகள், அனுபவங்களை வெற்றிகரமாகப் பிரதிபலிக்கவில்லை. இவை ‘பரவால்லே’ என்று சொல்லும் படியான தன்மையில் தான் உள்ளன. மேலும், இவற்றில் சில தாகூர் கவிதைகளின் நிழல்கள் போலவே ஆமைந்துள்ளன.

பாலகுமாரன், இயல்பான ஓட்டமும் ஓசைநயமும் நிறைந்த கவிதைகளை படைப்பதில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளார். பேச்சு மொழி இவரது கவிதைகளுக்கு அழுத்தமும் உயிர்ப்பும் ஏற்றுகிறது.

‘இடையினங்கள்’ என்றெருநு இனிய கவிதை குறிப்பிடத் தகுந்தது.

கொத்திக் கொண்டு போவாண்டி  
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி  
பாட்டி சொல்வாள் திடத்தோடே  
அம்மா விடுவாள் பெருமச்ச.

வெட்டிப் பொழுது கழிப்பானேன்  
வேலை தேடேன் எவ்கேனும்  
அப்பா சொல்வார் தரைநோக்கி  
அண்ணன் முறைப்பான் எஜாப்பார்த்து.

கொத்திக் கொண்டு போவதற்கு  
ஜாதகப் பக்ஷி வரவில்லை  
வெட்டிப் பொழுதின் விடிவுக்கும்  
வேளை வரலை இதுநாளாய்.

வேலை தேடிக் கால் தேய  
வெளியே நடக்கத் தலைப்பட்டால்

ஈயாய் கண்கள் பல மொய்க்க  
என்னை உணர் ந்தேன் தெருமலமாய்.

பின்னல் பாட்டு, வளர்பிறை ஆகியவை படித்து ரசிக்கப்பட வேண்டிய பாலகுமாரன் படைப்புகள்.

மனித இயல்புகளையும் இயற்கைக் காட்சிகளையும் கவிதைகளாக இயற்றும் மாலன் படைப்புகளில் அநேகம் பாராட்டுதலுக்கு உரியவை, ‘ரூபங்கள்’ என்பது ஒன்று.

ஆனை வந்தது முதலில்,  
அப்புறம் கஸிந்து போனது;  
குதிரை மீதில் ஒருவன்  
கொஞ்ச நேரம் போனான்.  
பாட்டன் பூரண்டு மல்லாந்தான்  
பாஜை வெடிச்சு மரமாச்சு  
அளியாய் சுருண்டது கொஞ்சம்  
மணலாய் இறைந்தது கொஞ்சம்  
கணத்தில் மாறிடும் மேகம்  
உண்மையில் எது உன்றுபம்?

புதிதாகக் கவிதை எழுத ஆரம்பித்தவர்களில் தேவ கோட்டை வா. மூர்த்தியின் படைப்புகள் கவனத்தைக் கவரக்கூடியவை. ‘நிறக்குருடு’ சொல்லும் பொருளில் புதுமை கொண்டது. ‘பொற்கிழி’ ‘ஊமை மனம்’ சொல்லும் முறையில் புதுமை பெற்றவை.

‘கசீணயாழி’யில் முஸ்தபா என்ற பெயரில் பிரசுரமான ‘வாழ்க்கைப் பருவங்கள்’ கருத்து பொதிந்த நல்ல கவிதை.

‘தலைமுடிகள், ஒன்றிரண்டு, பத்து நூறுய்’ கருத்து உதிர்கிற இன்று ‘இலையுதிர் காலம்.’ இதற்கு முன் மாரிக் காலம்.

எவ்வெவர் வாழ்விலோ  
பொன் மழை பெய்தது  
நூள்  
பாலை வனத்தில்  
பொதி சமக்கிறேன்.

என்று தொடர்ந்து, முடிவிலாக் கோடையை எண்ணும் கவி நினைவுச் சுவடுகள் ஆகவும். விலகிய கனவுகள் ஆகவும் போய்விட்ட இனிய அனுபவங்களையும் புதிய சுவைகளையும் கூறுகிறார். இறுதியாக,

குளிர்பனிக் காலம்  
கடைசிப் பருவம்  
நரை திரை மண்டும்  
நோவுகள் மலியும்  
உயிர்ப் போராட்டம்.  
வாழ்வில் இனிமேல்  
வசந்தம் இல்லை

என்று முடிவு கட்டுகிறார்.

‘ஞானரதம்’ இதழ் ஒன்றில் அக்கினிபுத்திரன் எழுதி யுள்ள ‘பொற்காலப் பொய்கள்’ சிந்தனை நிறைந்தது: சிந்திக்கத் தூண்டுவது

‘சங்ககாலம் பொற்காலம்; சங்க இலக்கியம் சொல்கிறது’ என்று பெருமை பேசுகிறவர்கள் கூற்றில் உண்மை உண்டா?

முப்பு! முக்கனி!  
முக்கொடி! மூவாசை!  
முந்நாடு! கொண்டு மூவேந்தரெல்லாம்  
இமயக் கூந்தலில் கொடிப் பூச்சுட்டி.  
நிதிகள் துலங்க நியதிகள் நிலைக்கவும்  
ஆண்டனராம்! அரசாண்டனராம்!

அக் காலத்தில் நிலவியதாகச் சொல்லப்படும் பெருமைகள் பலவற்றையும் அடுக்கிச் செல்லும் கவிதை தொடர்ந்து சங்கப் பாடல்கள் காட்டும் காலநிலைமைகளைக் கூறுகிறது.

குறிஞ்சி மூல்லை தினைப் பொருளாம்  
மலையும் காடும் அதன் இடமாம்.  
கறுப்பிருட்டும் பனிக்குளிரும்  
மேகபயங்கரும்...குகைகளில் ஓடுங்கலும்  
அவற்றின் சழூாம்!  
இலை தழை உடுத்தும் ஆடைகளாம்!

காட்டு விலங்கு வேட்டையும்  
நாட்டின் விலங்கு மேய்த்தலும் அவர் தொழிலாம்

பகை மூண்டால்  
ஆநிரை கவர்தல் போர் முறையாம்!  
இயற்கைப் புணர்ச்சி உரிப்பொருளாம்.

மலையில் காட்டில்  
எதுவும் எதுவுடனும்  
உறவுப் பாத்திகளின் றி  
உடலேறி உயிர் நடுதல்போல்  
யாரும் யாருடனும்

கூடலாகுமாம்!  
அதுவே இயற்கைப் புணர்ச்சியாகுமாம்  
சட்டத்தில் சிக்குண்ட கண்ணுடி  
சில் சில்லாய் உடைவதுபோல்  
உள்ளத்தில் பதிந்த படிமம்  
பொல பேசலவென உதிர்கிறதே!

காட்டு மிராண்டிகள்  
வாழ்ந்த காலம்  
தமிழர் வாழ்வில்  
பொற் காலம்!

இதைச்  
சங்க இலக்கியம் சொல்கிறதாம்!  
இதை  
நம்ப வேண்டுமாம் நாமெல்லாம்!

‘தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி’ எழுதிப் பிரசித்தி பெற்ற மு. மேத்தா ‘தீபம்’ இதழ்கள் மூலம் நன்கு அறிமுகமாகியிருக்கிறார். மிகுந்த கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற அவரது ‘கண்ணீர்ப்பூக்கள்’ ‘மரங்கள்’ போன்ற நீண்ட கவிதைகளும், ஓர் அரவிப்பூ அழுகிறது. காதலர் பாதை, உனக்கான உதிரிப்பு போன்ற சிறு கவிதைகளும், ‘தீபம்’ இதழ்களில் வெளி வந்தவைதான். மகாத்மாவின் சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டு மனம் குறைந்த மேத்தா ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் மறு அஞ்சலி’ என்ற சோக கீதத்தையும் இசைத்துள்ளார்.

பொதுவாக மேத்தாவின் கவிதைகளில் சோகமே அடி நாதமாக ஒலிக்கிறது. இயல்பான இனிய ஒட்டம் ஒலி செய்கிற ‘கண்ணீர்ப்பூக்கள்’ என்ற கவிதையிலும் மனத் துயரமும் ஏக்கமுமே விஞ்சி நிற்கின்றன.

வரங்கொடுக்கும் தேவதைகள்  
வந்தபோது தூங்கினேன்  
வந்தபோது தூங்கிவிட்டு  
வாழ்க்கை யெலாம் ஏங்கினேன்!  
  
அற்பர்களின் சந்தையிலே  
அன்புமலர் விற்றவன்  
அன்புமலர் விற்றதற்குத்  
துன்பவிலை பெற்றவன்!

வஞ்சிமலர் ஊழைமன  
மாளிகையின் அதிபதி  
மாளிகையின் அதிபதிக்கு  
மனதிலில்லை நிம்மதி!

மன்வாழ்க்கை மேடையில் நான்  
மாபெரிய காவியம்  
மாபெரிய காவியத்தின்  
மனம் சிதைந்த ஓவியம்!

போன்றவை விரக்தியையும், உள்ளார்ந்த இதய வேதனையையுமே பிரதிபலிக்கின்றன.

‘மரங்கள்’ கவிதையில் புதுமைக் கருத்துக்களும் நய மான படிமங்களும் நிறைந்துள்ளன.

‘எழுத்து, ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் பசுவய்யா என்ற புனைபெயரில் புதுமைச் சுவையும் அறிவொளியும் அர்த்த கணமும் பொதிந்த கவிதைகள் எழுதிய சந்தர ராமசாமி இடையில் பல வருஷங்கள் எழுதாமலே இருந்தார். எழுபதுகளில் மீண்டும் பசுவய்யா அஃப், கசடதபற, ஞானரதம் பத் திரிகைகளில் கவிதை எழுத முற்பட்டார்.

நான் கண்ட நாய்கள், நடுநிசி நாய்கள் பின்திண்ணீக் காட்சி, காற்று போன்ற காட்சி அனுபவங்களும், ஆந்தைகள், சவால் போன்ற பொருள் பொதிந்த கவிதை

களும், நாகரிக மங்கையர் போக்கை பரிசீக்கும் ‘பூக்கள்’, ஆவேச மேடைப் பேச்சூக்களின் தன்மையைக் கிண்டல் செய்யும் ‘வார்த்தை வளம்’ ஆகியவையும், மன உணர்வு களை வெளிப்படுத்தும் ‘தெருப்பாராக் காருக்கு’, ‘பிரமைகள்’ ஆகியனவும் பகுவியாவின் தற்கால நோக்கையும் மனநிலை களையும் பிரதிபலிக்கும் படைப்புகள் ஆகும்.

‘கண்ணடி முன் கடவுளையும் சேர்த்து ஒரு புகார்’ குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கவிதை.

என் மனாம் என் முகம் நக்க  
கன்றின் குறியை தாய் நாக்குப் போல்  
நக்கி அடிமடி எக்களித்து சுகம் காண  
கிழுக்கிஞப்பு கால் இழுக்க  
எத்தனை தரம் உன் முன் நகர்த்தப் பட்டேன்?

இப்பொழுது அதற்கு அல்ல.

உலர்ந்த என் முகம் வெளிப்படும் சலிப்பில்  
எங்குமித்தது ‘இருக்குமே உனக்கு ஒரு முகம்’  
எங்கே அது?  
என் பிம்பத்தின் பின்னிலா?

நான் இன்றி உன்னைக் காண ஒரு ஆசை  
உன் முகம் காண விழையும் என் முகமே  
உன் முகம் மறைக்கும் விசித்திரக் கொடுமை.

நீதான் பளிவ்கு எனில்  
மரமும் கடலும் குருவிகளும் நகஷத்திரங்களும்  
வால் துடிக்கக் கத்தும் அணிலும், புணர்ச்சியும்  
கணக்கும் கருத்தும் தழுக்கின் ஓசையும்  
என் முன் என் முகம் கூக்குவது ஏன்?

என்று ஆடை உரித்து அம்மணம் பற்றும் என்  
பார்வை,

### 33. வானம்பாடி

“மனித சமுதாயத்தின் துக்கங்கள் துயரங்கள் இங்கே யானாலும் எங்கேயானாலும், உறவும் சொந்தமும் கொண்

டாடி பங்கு கொண்டு, அவைகளை வேரோடு சாம்க்க எழும் வென்கல நாதங்கள் நாங்கள்.

மனிதாபிமானம், முற்போக்கு, உழைப்பின் பெருமிதம், விஞ்ஞானம் இவற்றைக் கவிதைக் கலையில் உயிர் வனப்போடு அன்னிப் பொழியும் வித்தக விரல்கள் எங்களுடையவை. மாழி இனம், சாதி சமய, நிறக் கொடுமை கள்—பிளவுகள்—பேதங்களைத் தரைப் புழுவாய் மிதித்து நசுக்கும் ஆவேசம் எங்கள் மூலதனம்.

நவநவமான உத்திகளில் புதுப்புதிதான உருவ வார்ப்பு களில், சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனியும் இலக்கியவாதிகள் நாங்கள்.

முற்போக்கு, மனிதாபிமானம் ஆகிய நல்லிலக்கியப் பண்புகளைக் கூர்மைப் படுத்தவஸ்ல தத்துவமிகளைக் கவித துவங்களோடு இரண்டறக் கலந்து இலக்கிய அரங்கில் நாங்கள் புனிதப் போர் நடத்துகிறோம். எத்தனை காலத் திற்கு அச்சமும் பேட்டமையும், அடிமைச் சிறுமதியும் சமூகத்தின் நீதிகளாகப் போதிக்கப் படுகின்றனவோ அத்தனை காலத்துக்கு எங்கள் கவிதைகளில் கோபத் தொனி இழையோடத் தான் செய்யும்.

ஆனால் தலைதெறிக்க ஒங்காரக் கூச்சல் போடுவதே கவிதை, புரட்சிக் கவிதை என்று சொல்ல மாட்டோம். கோவங்களின் ஊர்வலமே கவிதை என்பதை நாங்கள் மறுதலிக்கிறோம். அந்தப் போன்ற இலக்கியத்தனம் எங்களுக்குக் கிடையாது. நயமில்லாத சொற்சேர்க்கைகளும், நடும்சக வீருப்பும் இலக்கியமாகி விடாது என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் மாரிசப் படையல்களின் புற்றீசல்களுக்கு நடுவே நாங்கள் ஓளிப் பறவைகளாய் உலர் வருகிறோம்.

மரபை நாங்கள் பழைய தலைமுறையின் பரிசோதனை களாய் மதிக்கிறோம். எனில், சேரன் செங்குட்டுவனின் பஞ்சகல்யாணிக் குதிரையில் இன்று நாம் சவாரி செய்ய முடியாது என்பதால், பாரியின் தேர் நமது மூல்லைக் கொடிகளுக்குப் பந்தற்கால் ஆகமுடியாது என்பதால், கலா

மாற்றங்களுக்கான கருத்து மாற்றங்களோ—வடிவமாற்றங்களைப் படைப்பது சிருஷ்டி கர்த்தாவின் உயிரினும் மேலான உரிமை என்பதை எக்காளமிட்டு எடுத்துக் கூறுவோம். மரபறிந்து மரபெதிர்க்கும் போக்கு உணராத வர்கள் இலக்கிய வரலாற்றின் எந்த அம்சத்தையும் அறி யாதவர்கள்.

ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ணேட்டமும் புத்திலக்கிய நோக்கும் கொண்ட ஒரு கவிதை இயக்கம் எங்களுடையது.”

‘மானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்ட கவிஞர்களின் அறிவிப்பு இது.

‘நிகழ்காலத்தின் சத்தியங்களையும் வருங்காலத்தின் மகோன்னதங்களையும் தரிசிப்பதற்காக’ ‘உண்மையும் உணர்ச்சியுமே இருசிறகாய்’ கொண்டு, கவிதை வானத்தில் சஞ்சிக்க முன்வந்த முற்போக்கு கவிஞர்களே வானம் பாடிகள்.

சமுதாய அவலங்களைக் கண்டு, தார்மீகக் கோபம் கொண்டு, தங்கள் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்குக் கவிதை வடிவம் தர முயன்ற இக்கவிஞர்களின் ‘விதை இல்லாக கவிமடல்’ தான் ‘வானம்பாடி’.

எரிமலையின் உள்மனங்களாய்  
அக்கினித் காற்றில் இதழ் விரிக்கும்  
அரும்புகளாய்  
திக்குகளின் புதல்வர்களாய்  
தேச வரம்பற்றவர்களாய்  
அஞ்சாத அமில நதியின்  
அகிலப்படைகளாய்  
மண்ணின் பூக்களாய்  
பூமியின் பிரளாயங்களாய்  
காலத்தின் வசந்தங்களாய்  
யுகத்தின் சுவடுகளாய்  
நிறங்களில் சுவப்பாய்  
மண்ணை வலம்வரும் பறவைகளாய்  
மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின்  
விலையிலாக கவிமடல்

என்று தங்கள் வெளியீடு பற்றி, பெருமையோடும் மகிழ்ச்சியோடும் விளம்பரம் செய்துள்ளார்கள் இக்கவிஞர்கள்.

“இத்த இயக்கம் திட்டங்களை வந்ததல்ல. ‘வானம்பாடி’ 1971ல் தோன்றியது. கோவையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இலக்கிய அமைப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறியீடாக வானம்பாடி சிறகடிக்கத் தொடங்கியது. வானம்பாடிக் கூட்டங்கள் மாதந் தோறும் நடந்தன. பின், வானம்பாடி—விலையிலாக் கவிமடல் வெளியிடும் பொறுப்பை ஏற்றனர் இந்த இதழுக்கு ஏற்பட்ட சமூக அங்கீகாரம் இலக்கிய இயக்கமாகச் செயல்பட ஏற்ற தோர் குழுலைத் தோற்றுவித்தது.

மாதந் தோறும் இலக்கியப் பிரச்சினைகள் பற்றி தவறுமல் ஆய்வரங்குகள் நடைபெற்றன. தமிழ்க்கவிதை அந்தரத்தில் திரிசங்காய் இருப்பது சரியல்ல. துரிதகதியில் மாறிவரும் உலகச் சூழலின் சூழலில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கலாசார, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி இவ்வியக்கம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், தன் காலடியை முன்வைக்கக் கூடாது. அதுவும், யுகத்தின் மீது சுவடுகள் பதிக்க விரும்பும் வானம்பாடிகள் இதைத் தம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம். பிறமொழி இலக்கிய அறிமுகம் நம்மை வளர்க்கும். இவை தவிர, தன்கைத் தான் சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் தான் வளர இயலாது.

இந்த அடிப்படைகளின் மேல் வானம்பாடி இதழின் கட்டுமானங்கள் நடந்தன. ஆய்வரங்குகளில் கவிதைப் படையல்களும், விமர்சனங்களும் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கலை இலக்கிய கருத்தோட்டங்கள் பற்றி விவாதிக் கப்பட்டன. வானம்பாடிகளின் வரலாற்றில் இது முதல் போக அறுவடையின் காலம் மரபிலிருந்து புதிய மரபிற்கு பலர் தவழ்ந்து வந்ததும், சிலர் தாவி வந்ததும் கலைக்

கண்ணேட்டத்துடன். சமூகப் பிரக்ஞங்குடன் மிகச் சிறந்த கவிதைகள் படைக்கப்பட்டதும் கவிதைத் துறைக்கே அதிகம் தொடர்பில்லாத பலர், இதன் பொது ஈர்ப்பால் கவர்ந்திழுக்கப்பட்டது கவிதை, புலவர்களின் செய்யுள் கட்டிலிருந்து விடுபட்டு மக்களின் அரவளைப்பில் மகிழ்த் துடித்ததும் முற்போக்கு எண்ணத்துடன் எண்ணற்ற விளையிலாக கவிடல்கள் வெளிவந்ததும்—முற்போக்கு இயக்கங்கள் ஆங்காங்கு அணிதிரளத் தொடங்கியது—தனிமனித வாதத்துக்கெதிரான சமூகயதார்த்தவாதம் தன் தத்துவ பலத்தோடு விடூகம் அழைத்ததும் இந்தக் காலத்தில் தான்.”

(வானம்பாடிகளின் வரலாறு பற்றிய கட்டுரை: ஞானி அக்னி)

நான் விடுதலைப் பறவை!  
எனக்கு  
சோனூர் பங்களா பத்மா ந திக்கரையில்  
வீரவியட்நாமின் மேகாங் சதுப்புகளில்  
மிலினிபி பாலத்து உயர் முகட்டு உச்சிகளில்  
சொந்தங்கள் உண்டு ...  
நாங்களைல்லாம் குரலெடுத்து,  
கண்மூடிக் கிடக்கும் மனிதருக்காய் கூவு விரேம்!  
ஊழிகள் பற்பலவாய் எங்கள் குயில்களைல்லாம்  
வசந்தருதுக் களில் கடையாம் கழிவேணை  
இசைத்த பெட்டைப் பாட்டலை இது!  
இது புதிய ஞானம்! புதிய ராகம்! புரட்சிப் பாட்டு!  
எங்களின் பொன்னிற அலகுகள் உள்ளே  
செக்கச் சிவந்த அக்னி நாக்குகள் உள்ளன.  
ஒவ்வொன்றுமோர் குரியிப் பிரளையம்!  
எங்கள் குரல்களிலோ  
வெல்லும் மானுடத்தின் பிரகடனம் முழங்கிவரும்!  
சேலம் தமிழ் நாடன் எழுதிய இந்தப் ‘பிரகடனம்’  
வானம்பாடிகளின் பொது இதயக்குரல் என்றே கருதலாம்.  
‘வானம்பாடி கட்சி சார்பற்ற ஒரு கவிதை இயக்கம்.  
சமுதாயப் பார்வையை முன்வைத்துக் கவிதை படைப்பவர்

களின் இயக்கம் இது. முற்போக்குச் சிந்தனை உடைய அஜீவரையும் ஏற்றுக்கொள்ளும் இயக்கம் இது'. இவ்வாறு வானம்பாடிக் கவிஞர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, வானம்பாடி இதழில் கோவை வட்டாரத்துக் கவிஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மளிதாபிமான முற்போக்குக் கவிஞர்கள் பலரும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பெயர் பெற்ற கவிஞர்களோடு, ஆற்றலால், ஆர்வத்தால், உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர்களும், புதிதாக எழுத முன்வந்த உற்சாகி களும் தங்கள் படைப்புகளை வானம்பாடியில் வெளியிட இருள்ளனர். இதர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதிய அநேகர் வானம்பாடியிலும் எழுதியிருக்கிறார்கள்.

புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிபுத்திரன், சக்திக்கனல், மு. மேத்தா, ரவீந்திரன். தமிழன்பன், ஞானி, பா. ஜெயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ, ராஜாராம் என்று பெரிதாக வளரும் பட்டியலைக் கொண்டது 'வானம்பாடி' இயக்கம். இவர்களது படைப்புக் களில், சிற்பியின் கவிதைகள் கற்பணிவளம், கலைநயம், கவிதா வேகம், உணர்வு ஓட்டம் கொண்டு சிறந்து விளங்குகின்றன. இவரது 'கிரங்கள் பொடியாகும்!' கவிதை பற்றி நான் முன்பே (தாமரை பற்றி எழுதியபோது) குறிப் பிட்டுள்ளேன். ராட்சதச் சிலந்தி, ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?, சர்ப்பயாகம், நாய்குடை ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள்.

'முள்...முள்...முள்' என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறுசிறு கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் சிற்பி. ரசமான கவிதை இது,

பரு வெடித்த முகமாய்  
பருத்த பலாப்பழத்தின்  
தோலில் மூள்  
சனையிலும் தான்,  
சனைக்குள் விதை

விதைக்குள் செடி  
 செடியில் தனிர்  
 இலை...ழு காய் ..  
 அப்புறம் பழும்  
 பழுமெல்லாம் முள்  
 அதனால்  
 சௌயும் முள்!

பாதை முள்  
 படுக்கை முள்  
 இருக்கை முள்  
 வாழ்க்கை முள்  
 ஆன மனிதர்களைப் பார்த்து  
 சினிர்த்துக் கொண்டது  
 முள்ளம் பன்றி ...  
 'ஓ' இவர்களுக்குத் தெரியாதா  
 முள்ளும் ஓர்  
 ஆயுதம் என்று?

தேவகுமாரன் தலையில்  
 எப்போதே சூட்டப்பட்டதற்கு  
 பழிதீர்த்துக் கொள்ள இப்போது  
 மனிதப் பிசாசகள்  
 சிலரின் தலைக்குள்  
 வளர்ந்து விட்டன  
 முட்புதர்கள்.

'இப்படிப் பல பார்வைகளைச் சித்திரிக்கிறது 'முள்'.

அக்கினிபுத்திரன், சத்தியமேவ ஜூயதே! எகாதி  
 பத்திய வேசியே!, நீங்கள் வல்லினங்கள் அல்ல,  
 புதிய போர்வை போன்ற கவிதைகளை வானம்  
 பாடியில் எழுதியுள்ளார். இந்த ஞானம் பொலிந்த மண்ணின்  
 இன்றைய அவலங்களையும் சமுதாயப் பார்வை  
 பெறுத எழுத்துக் கலைஞர்களையும், வியட்நாமில் அட்டுழியம்  
 புரிந்த அமெரிக்காவின் போக்கு பற்றியும், இந்திய சுதந்திரத்  
 தின் பயனற்ற தன்மை குறித்தும் இக்கவிதைகள் பேசு  
 கின்றன. முற்போக்குக் கருத்துக் களையும் குடான எண்ணங்க  
 களையும் வெளியிடத் துடிக்கும் அக்கினிபுத்திரன் சில சமயங்கள்

களில் ஆரவாரச் சொற்களை அநாவசியமாக அள்ளிக் கொட்டுவதிலும் அடுக்கி வைப்பதிலும் ஆர்வம் காட்டிவிடுகிறார்.

உதாரணத்துக்கு ஒன்று குறிப்பிடலாம்;

‘இமயச் சிகரங்களின் வெண்புதர் புற்றுகளில் சில்லென்று தலைநிமிர்த்தும் பனிப்பாம்புகளின் பிளவுன்ட நாறுனிகளின் விஷக்கடிகளால் இந்த தேசத்தின் தேகம் நீலம் பாரித்துப்போன ஒரு மயக்க இருள் தழுவிய முயக்கத்தில் இந்த மன்னின் ஆத்மா உறைந்துவிட்ட ஒரு மரண நிழலில் படிந்த முற்றத்தில், விதவைத் தெருவின் பழுதியின் மேலே வஞ்சிக்கப்பட்ட எம் பூமியின் மழலை எப்படிப் படுத்திருக்கும்? எப்படிப் படுத்துறங்கும்?

(புதிய போர்வை)

சக்திக்கணவின் ‘ஒரு ரோடு ரோலரின் பவனி’, தமிழன் பனின் ‘நயனதாரா’, கங்கை கொண்டானின் ‘சில நெலான் கணவுகள் எரிகின்றன’, பிரபஞ்சனின் ‘துவங்காத புயல் களின் பிரார்த்தனைகள்’, பா. செயப்பிரகாசத்தின், ‘மக்கள் கவிஞருளுக்கு ஒரு விண்ணப்பம்’ மு. மேத்தாவின் ‘தாலாட் டுக் கேட்காத தொட்டில்கள்’ போன்ற பல இனிய கவிதைகளை ‘வானம்பாடி’ தந்துள்ளது.

வானம்பாடிக் கவிஞர்கள் இன்றைய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் கண்டு கோபம் கொள்கிறார்கள். பரிசுக்கிஞர்கள், பழித்துக் குறை கூறுகிறார்கள். இன்றைய இழிநிலை மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சுரண்டலையும், சுரண்டல் சமுதாயத்தைப் பாதுகாக்கும் தத்துவங்கள், கடவுள்கள், சாதி சமயங்கள் முதலிய வற்றையும் கண்டிக்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். காந்தியையும் ஏசுவையும் கண்ணொளையும் புதிய நோக்கில் கண்டு, சிந்தனைகளை வளர்க்கிறார்கள்.

நீளம் நீளமான கவிதைகள் எழுதுவதில் உற்சாகம் காட்டிய வானம்பாடிக் கவிஞர்கள் பின்னர் சிறுசிறு சிந்தனை

களையும் புதிர்களையும், புதிய பொருள்—புது விளக்கம் சொல் லும் சாமர்த்தியப் பிரயோகங்களையும் கவிதை என்று பெயர் பண்ண முயன்றிருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

உதாரணம் :

தியாகிகள்

வேலியைப் பாதுகாக்க  
மடிகின்ற பயிர்கள்!

பண்டிதன்

‘உன் வீடு தீ பிடித்து எரிகிறது’  
என செய்தி வந்தால்  
அதிலுள்ள  
சந்திப் பிழையைப்  
பார்த்துக் கொண்டிருக்கும்  
ஆசான்.

பொங்கல்

தீயவன் தழுவியதால்  
உள்ளம் கொதித்த  
பாளை  
முக்காடு இட்டுக் கொள்கிறது.

எச்சில்

‘பணக்கை’யில்  
சேரம் போன  
வாழை இலைப் பெண்  
வெளி வந்த பின்னர்  
‘பசிக்கை’யில்  
உடல் விரிக்கிறுள்.

புது வாழ்வு அமைக்கும் எண்ணத்தோடும், சமுதாயப் பார்வையோடும் கவிதை படைப்பதுடன் நின்று விடாது. வேறு பல நோக்குகளிலும் கவிதைகள் சிருஷ்டிப்பது குற்ற மஸ்ல என உணர்ந்தவர்கள் போல், இதர ரகங்களிலும் சிலர் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். கங்கை கொண்டான்,

தமிழ் நாடன் போன்றவர்களது படைப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தமிழ் நாடன் ‘நட்சத்திரப் பூக்கள்’ என்று எழுதியுள்ள துண்டுக் கவிதைகள் ரசம் நிறைந்தவை.

வாயெல்லாம்  
மின் பஸ்லாய்  
வானம்  
பதினாலு நாள் இளித்தால்  
பிறைத் துண்டு  
வெல்லக் கட்டியொன்று  
பிச்சை விழும்.

சின்ன நட்சத்திரமே  
சின்ன நட்சத்திரமே!  
கோடி நாட்களாய்  
ஜோலிக்கத் தவிக்கும்  
குட்டி நட்சத்திரமே!  
அம்மா மாமா  
யாரும் இல்லையோ?  
கோடம்பாக்க  
புரோக்கரைப் பாரேன்.  
குறைந்த நாட்களில்  
குண்டு நிலா ஆகலாம்.

வானரசன்  
பொற்காசுகள்  
விட்டெறிந்து  
விட்டெறிந்து பார்ப்பான்.  
ராக்கிழவி  
எப்படியம்மா ஓப்புவது  
என்றுள்ளம் வேர்ப்பாள்.  
அடிமேல்  
அடி போட்டால்  
காசால்...  
நிலாமகள்  
மாதவியாய்  
விலை போனுள்  
ஓர் நாள்.

‘நட்சத்திரப் பூக்க’ளில் இவை சில.

காலகாலமாக, கதை கவிதை எழுதுகிற படைப்பாளிகள் கையில் ‘படாத பாடு படும்’ சில விஷயங்கள் உண்டு. அவற்றில் அகவிகை கதையும் ஒன்று வெவ்வேறு கால கட்டங்களில், கவிஞர் கதைஞர் நாடகாசிரியர் அநேகர் அவரவர் கற்பணக்கும் மனோபாவத்துக்கும் கண்ணேயுடத் துக்கும் ஏற்றபடி அகவிகை கதைக்குப் ‘புது மெருகு’ தீட்டி, மகிழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுது வானம்பாடிக் கவிஞர் ஞானியும் அகவிகையை கவனித்துள்ளார். ‘வரலாற்றில் உடமையும் உழைப்பும் பிரிந்த நிலையில்—ஆதிக்கமும் அடிமைத் தனமும் ஏற்பட்ட நிலையில்—உடலும் உள்ளமும் பிளவுண்ட நிலையில்—ஆனும் பெண்ணுமாக மனிதன் சிதைந்த நிலையில்—தெய்வங்களும் பேய்களும் விரிந்த நிலையில்—இவை ஒவ்வொன்றிலும் மற்றதன் உண்மை சிக்கித் தவித்த நிலையில், மனிதனின் அவலமே இந்தப் படைப்பாக கிளைகள் விரித்திருக்கிறது. இந்த முறையில் அகவிகை வரலாற்றின் ஆத்மாவாகிறார்கள்.’

ஞானியின் ‘கல்விகை’ காவியத்தை இவ்விதம் அறிமுகப் படுத்துகிறார் அக்கினிபுத்திரன்.

உழைக்காமலே உல்லாசமாகவும் சோம்பேறித்தனமாக வும் பொழுது போக்கி வாழ்கிறவர்கள். அவர்களின் பிரதி நிதியாக கொதமன் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்திரன், உழைப்பவர்களது—உழைப்புமூலம் சூழ்நிலையில் புதுமைகள் புருத்துவோரின்—உருவகம்.

‘உலக வாழ்வை உதறி எறிந்து வீர வாழ்வை விளொயாட்டாக்கி விட்ட இனத்தார்.

நிலத்தைக் குடைந்து இரும்பைக் கண்டு  
ஆற்றறை மடக்கி வயலிற் பாய்ச்சி  
காளையைக் கட்டி ஏரில் பூட்டி  
வித்துக்கள் தேடி விளைவைப் பெற்று  
ஆடை புணைந்து அணிகலன் செய்து  
வீட்டை யழைத்து வியன் நகர் கண்டு  
தேட்டைப் பெருக்கிய தேவேந்திரகிளை

பேயாய் பிசாசாய் நாயாய் நரியாய்  
என்னித் தள்ளினர் !  
என்று அகலிகை கூறுகிறோன்.

படைப்பு காலம் தொட்டு இன்று வரை, அடக்கி ஒடுக்கி அழுக்கி வைக்கப்பட்டு அலட்சியப்படுத்தப் பெற்று — அவமதிக்கப்பட்டு—உரிய முறையில் கௌரவிக்கப்படாமலும் திருப்தி செய்யப்படாமலும் குறைந்து கொதிக்கிற பெண் இனத்தின் எடுத்துக் காட்டு அகலிகை.

அவள் கணவன் —  
மந்திர மொழியை வாயில் அரைத்து  
வேள்வியில் இதயத்தை வேகவைத்துத்தின்று,  
உடலுக் கூட்டை உயிர்க் கபிற்றில் கட்டி  
இழுத்துத் திரியும் எந்திரம்!

அவனேடு நடத்திய தாம்பத்திய வாழ்க்கையில் அவள் அனுபவித்த கொடுமைகளை அகலிகை விவரிக்கிறோன். தான் மட்டுமின்றி, தன்னைப் போன்ற பத்தினிகள் அணைவரும் அனுபவித்த அவள் வாழ்வு அது. கணவன் என்பவன் —

தவப்பயிரை மன்யாணை அழித்து மருட்டும் போது.  
தன் உடல் காப்புக்கு என் மேனிமலையில் ஏறிக்  
கொள்வான்  
அதுவும்—முன்னிரவில் உரிமையோடு வாராமல்  
நள்ளிரவில் திருடனுக வந்து...  
என்னைக் கேட்பானு...மாட்டானே ...  
மேனி மலையில் ஏறி  
நாகப்பாம்பாய் முகம் தூக்கி  
ஒரு சில முறை ஊதித்தள்ளி  
விஷவித்தை உடலில் தூவி, இறங்கி ஓடி....  
மனக்குரைக்குள்ளே மறைந்து கொள்வான்  
காலையில்  
வேதத்தை வேக ராய் விரியுவான்!

இந்நிலையில். ‘ஆசைப்புயல் அடித்தடித்துத் திமிர்ந்து கிடந்த தசைத் தீயை, எந்த நாய்க்கு முன்னரும் எடுத்தெரியத் தயாரானான்’ அகலிகை.

உழைக்க விரும்பாத முனிவர்களுக்கும், உழைக்கும்படி கட்டாயப்படுத்திய இந்திரனுக்கு மிடையே திகழும் போராட்டம் பற்றியும் அவள் சொல்கிறுள்.

‘காட்டுச் சிந்தனைப் புதர்களை வெட்டி, வாழ்வின் நேர் பாதையை வகுப்பதற்கே வச்சிரம் எடுத்ததாகச் சொன்ன இந்திரன் அகலிகை மனசைக் கவர்ந்து, அவள் உடலுக்கும் மிகுந்த சுகானுபவம் தருகிறுன்.

இந்திரனை வெற்றி கொள்ளக் கருதிய முனிவர், ‘எங்கும் எப்பொருளாகவும் எவராகவும், எல்லா இயக்க மாயும்’ இருக்கும் இறைவனைக் கற்பித்து, இறைவன் ஆட்சியை எழுப்பி, இந்திரனுக்கெதிராக நிறுத்தி, ‘இந்திரன் உட்பட எவரும் அவனன்றி அஸைவதற்குரிமையில்லை’ என்று முழுங்கினார்.

அகலிகை மூலம் இதைக் கேட்டறிந்த இந்திரன்—‘ஞானத்தாடியை அசிங்கமாய் வளர்த்த’ முனிவனைக் கண்டவன் அவனை விட்டு ஓடினான்.

பலமற்ற மனத்தரையிலிருந்து

ஆத்திரப்புயல் கிளம்பிய

சொற் புழுதியை

சாபம் என்று வீசினான் முனிவன். அவனை அவள் வெறுத் தாள். அவளிடம் இன்பம் அனுபவித்தும், அவளது இதயத்தை உணரத் தவறி விட்ட ‘சுரண்டல் மன்னன்’ இந்திரனையும் கரித்துக் கொட்டினார்.

இது காலம் காலமாக நடந்து வருகிறது. உலகம் எனதே என உரத்து முழுங்கும் ஒருவன், நீயே இறைவன் என்னும் இன்னென்றாலும்; இருவரின் காலடியில் ஒரு அனுதை மனிதன். நெறிபடும் அவன் கண்களில் அகலிகை முகம் தெரிகிறது!

இருவர் தன்மைகளையும், அவர் செய்த கொடுமை களையும் விவரித்துச் செல்கிறது கவிதை. உள்ளத்தை உயர்த்த விரும்பியவர் உடலை மதிக்கவில்லை. உடலை மதிக்க வந்தவன் உள்ளத்தை கொரவிக்கவில்லை.

மனிதன் இரண்டான் அந்த முதற்காலத்திலேயே எல்லாமும் இரண்டாகி விட்டன.

ஆண்டான் தோன்றிய அதே காலத்தில் அடிமையும் தோன்றி விட்டான்.

தெய்வம் தோன்றிய காலத்திலேயே பேய்களும் பிறப் பெடுத்தன.

நான் அடிமையாகவும் மறுத்தேன். ஆண்டானுகவும் மறந்தேன்.

அதனால்

கல்லுக்குள் சிறைப்பட—தண்டிக்கப்பட்டேன்.

காலத்திரை விழுந்தெழும் வேறெரு காலத்தில்—ஆண்டான் அடிமை இல்லாத காலத்தில்—இன்பழும் ஞானமும் இனைந்த பொழுதுகளில் உடலும் உள்ளமும் கூடும் கோலத்தில், மனிதனுக் மறுபிறப்பெடுப்பேன் என் கிருள் அகலிகை. தனது விமோசனத்தையும் நம்பிக்கை யோடு காண்கிறுள் அவள்.

அகலிகை கதையைக் கருவாக்கி விரித்துரைக்கும் மற்று மொரு கவிதை முயற்சியான இதை, இதன் கற்பகீர்க்காகவும் கருத்தோட்டத்திற்காகவும் பாராட்டலாம்.

‘வானம்பாடிகளின் மானுடக்கீது’ங்கள் வானம்பாடி இதழ் களிலும் இதர பத்திரிகைகளிலும் வெளிவந்தவை, தேர்ந்து தொகுக்கப்பட்டு, ‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் ‘வைகறை’ வெளியீடு ஆகப் புத்தக உருவம் பெற்றுள்ளன.

வைகறைப் போதுக்கு

வர்த்தைக்குத் தவமிருக்கும்

வானம்பாடிகளே—ஓ

வானம்பாடிகளே!

இந்த பூமி உருண்டையைப்

புரட்டி விடக் கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில் யார் பாடப் போகிறீர்கள்?

ஓ! என் தோழரே,

ஓப்பற்ற

அந்த மனிதாபிமானக் கவிதையை  
நம்மில் யார் பாடப் போகிறோம்?

இப்படி ஒரு கவிதையில் கேட்டிருக்கிறார் மேத்தா.

மனிதாபிமானமும் சமுதாயப் பார்வையும், தன்னம் பிக்கை ஆற்றலும் எதிர்காலக் கணவுகளும் கொண்டு கவிதை வானத்தில் உற்சாகமாகப் பறக்கத் தொடங்கிய வானம் பாடிகள் சாதித்திருப்பது சிறிதேயாகும். அவர்கள் செய்ய வேண்டியிருப்பது இன்னும் மிகுதி.

### 34. சின்னத் தொகுப்புகள்

'கசடதபற' நண்பர்கள், 1972 டிசம்பரில், அவர்களது 'இலக்கியச் சங்கம்' வெளியீடு ஆக ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு' பிரசுரித்தார்கள். 'புள்ளி' என்பது அதன் பெயர்.

'ஒரு சூபாய் நோட்டை இரண்டாக மடித்த அளவில்', 32 பக்கங்களும் கணத்த அட்டையும் கொண்ட அந்தத் தொகுப்பில், 'கசடதபற' இதழ்களில் வெளிவந்த கவிதைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை, சில ஒவியங்களுடன் அச்சிடிருந்தார்கள். ஒரு பிரதியின் விலை 30 பைசா.

நீலமணி, எஸ். வைதீஸ்வரன், கலாப்ரியா, பதி, பால குமாரன், நா. விச்வநாதன், ஞானக்கூத்தன், ஜூராவதம், ஆர். வி. சுப்பிரமணியன், நகுலன், க. நா. சுப்ரமணியம், நா. ஜெயராமன், கல்யாண்ஜி, வே. மாலி, ஆத்மாராம் ஆகியோரது கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த புதுமையான வெளியீடு தமிழகம் எங்குமுள்ள கவிதைக்காரர்களின் கருத்தைக் கவர்ந்தது. அதனால், 1973ல், 'மினி கவிதைத் தொகுப்பு' என்று பெயர் பெற்று விட்ட இத்தகைய முயற்சிகள் நாட்டின் பல பகுதிகளிலும் தலையெடுத்தன.

'புள்ளியை அடுத்து வெள்ளம் வருகிறது' என்ற அறிவிப்புடன், கலாப்ரியா தனது கவிதைகளைத் தொகுத்து திருநெல்வேலியிலிருந்து வெளியிட்டார். பல நல்ல கவிஞர்கள் உள்ளன இதில். கலாப்ரியா தந்துள்ள

கவிதைத் தலைப்புகள் அனேகம் அழகாக அமைந்திருக்கின்றன. ‘தலைப்புக்கள் ரசனையிக்கவை. பக்குவமான தலைப்புகள் சில நேரங்களில் கவிதைகளை விட அழகாக அமைந்துவிடுகின்றன’ என்று இத்தொகுப்புக்குப் பாராட்டுரை வழங்கியுள்ள பா. செயப்பிரகாசமும் குறிப்பிட்டிருக்கிறுர்.

மூன்றுவதாக விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம்) ‘பொதிகை அடியில் வசித்த கல்லூரி மாணவர்கள் நாலு பேர் (சப்பு அரங்கநாதன், எஸ். வேலுசாமி, தா. மணி,—MISS-எம். ஐ. எஸ். சுந்தரம்) பத்திரிகைகளில் வந்திராத தங்கள் கவிதைகளைத் தொகுத்து ‘உதயம்’ என்ற பெயரில் வெளி யிட்டார்கள். ‘A modern emotional lace’ என்று கூறிக் கொண்ட இவர்கள் தங்கள் கவிதைகளில் இனிய உணர்வுகளையும் சுகமான நினைப்புகளையும் கலந்திருக்கிறார்கள். இவர்களுடைய படைப்புகளில் பல பாராட்டத் தகுந்த விதத்தில் அமைந்துள்ளன.

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் (எஸ். எஸ். சுந்தர், ச. முருகன், மயிலவன் மலர் மன்னன்) ‘கதம்பம்’ என்ற தொகுப்பைப் பிரசரித்தார்கள்.

இந்தக் கதம்பத்தில் மல்லிகையும் இருக்கும்; முல்லையும் இருக்கும், மருக்கொழுந்தும் இருக்கும்; அரளிப் பூவும் இருக்கலாம்! என்று அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளி யிட்டுள்ளனர். பல ரகங்கள் பொருள்களையும் பற்றிய சுவையான எண்ணங்கள் இக் கதம்பத்தில் உள்ளன.

ராஜபாளையத்திலிருந்து, கொ. ச. பலராமனின் கவிதைகளைக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு ‘ரசிகன்’ என்ற பெயரில் வெளிவந்தது. இதன் வடிவ அமைப்பு முந்தியவைகளிலிருந்து மாறுபட்டது. கவிதைகளும் ‘கசடதபற’ கவிஞர் களின் போக்கிலிருந்து மாறுபட்டவை. ‘எல்லாம் மனி தனுக்காக, மனிதவர்க்கத்தின் நன்மைக்காக, என்ற அடிப்படையில் மனிதாபிமானத்தோடும், சமுதாய மூடப் பழக்க

வழக்கங்களை சாடியும், சமுதாய அழுகல்களை அப்படியே பார்த்தும் உணர்ந்தும், பொருளாதாரச் சிக்கவில் புரண்டு அனுபவித்தும் எழுதிய கவிதைகள்' என்று பலராமன் தன் படைப்புகளை அறிமுகம் செய்துள்ளார்.

வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புக்களைத் தொகுத்து, பாலா, தமிழ்நாடன் இருவரும் 'நீ' என்ற தலைப்பில் பிரசரம் செய்தார்கள். ராசிபுரத்திலிருந்து தெவிவந்த இத்தொகுப்பில் 'மானுடம் பாடும் வானம்பாடிகள்' பலருடைய முற்போக்குக் கருத்துக் கள் கொண்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன, இவ்வெளியீடு 'புள்ளி' வகுத்துத் தந்த வடிவம் கொண்டதல்ல, கொஞ்சம் பெரிய சைஸ்.

அப்பறம் பிரசரமான சிறு தொகுப்புகள் அனைத்தும் 'நீ' வடிவத்தையே மேற்கொண்டன.

பெங்கனுரிலிருந்து 'ராமி' (ராமசாமி) என்பவர் 'சப்தங்கள்' என்ற தலைப்பில், தன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டார். 'பத்திரிகைகளில் எழுதுவதில் நம்பிக்கை இல்லாதவர்' என்று விளம்பரப்படுத்திக் கொண்ட ராமியின், 'எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்திராத கவிதைகள்' என்று சில ஆக்கங்கள், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பெற்றுள்ளன இத் தொகுப்பில், (48 பக்கத் தொகுப்பில் 24 பக்கங்களில் மட்டுமே அச்சு உண்டு) தேர்தல், ஊழல், இந்தியா. விதவை, விலையகள், மக்கள் தொழிலாளர், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் கவிதை பண்ண முயன்றிருக்கிறார் ராமி. சில படைப்புகள் நன்றாக அமைந்துள்ளன.

சென்னை 'புதுமலர்கள் இவக்கிய வட்டம்' (கவிஞர் நா. காமராசன்; இராம. சுப்பையா) 'அலைகள்' என்ற 'மினி' கவிதைத் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. எம்,எஸ். தியாகராசன் தொகுத்தளித்த இதில், பத்துக் கவிஞர்களின் இருபத்தேழு கவிதைகள் உள்ளன. இவர்களில் பலர் இன்றைய சமுதாயத்தின் இழிநிலைகள், ஏற்றத் தாழ்வுகள்,

வாழ்க்கையின் அவலங்கள் குறித்தே கவிதைகள் இயற்றி யிருக்கிறார்கள்.

ஊத்துக்குளி ‘மேகங்கள் வெளியீடு’ ஆக ‘பரணி கவிதைகள். என்ற தொகுப்பு வந்தது. ‘மாறுதலுக்காக அல்ல; மாற்றத்திற்காகவே சிந்திக்கிறோம்’ என்ற இதய ஒலியோடு முத்துப் பொருநன், நீலவண்ணன், கலையரசு ஆகியோர் தங்கள் பூர்ட்சிகர எண்ணங்களை புதுக்கவிதைகளாக ஆக்கியிருக்கிறார்கள். இவர்களை ‘நெருப்புப் பிஞ்சகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளார் சேலம் தமிழ்நாடன். இந் தொகுப்பில் உள்ளவற்றில் கவித்தன்மையை விட எண்ண வேகமே மிகுதியாகக் காணப்படுகிறது.

கோவை ‘வானம்பாடி’ நண்பர்கள் ‘விகீஸ் இலாக் கவி மடல்’ என்று தங்கள் கவிதை வெளியீட்டை இலவசமாக விதியோகித்து வழிகாட்டினார்கள். அதே தன்மையில் A Pamphlet for Private Circulation only என்ற குறிப் புடன் இலவச வெளியீடுகள் பல நோன்றிப் பரவின.

பெருந்துறை இலக்கிய வாசகர் மன்றம் ‘வி.வேகசித்தன்’ என்ற மனிதாபிமான இலக்கிய இதழைத் தபாரித்து மாதம் தோறும் வெளியிட முன் வந்தது. இலக்கிய தீபன், ஒடை, பொ. துரை அரசன், பொன். கண்ணன், முத்துப் பொருநன், கலையரசு, நீலவண்ணன் ‘ஆசிரியர் குழு’வாகச் செயலாற் றினர்கள்.

‘இலக்கியம் என்பது மொழிப்பற்று, நாட்டுப் பற்று, இனப்பற்று என்கிற குறுகிய கட்டுக்கோப்புக்குள் சிக்கி விடாமல், இவற்றைபெல்லாம் கடந்து நிற்கும் மனித சமுதாயப் பற்றை மட்டுமே கொண்ட பரந்த மனப்பாங்கிலே முகிழ்க்க வேண்டும்; அது தனி மனித, சமுதாய நம்பிக்கை களை வளர்க்க வேண்டும்’ எல்லோருக்கும் எல்லாம் என்ற நம்பிக்கையை தனி மனிதனிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது விவேகசித்தனின் அவா’ என்ற அறிவிப்புடன் செயல்பட்டார்கள் இக் குழுவினர்

முற்போக்கு இலக்கியக் கொள்கையும், மனிதாபிமான நோக்கும் கொண்ட பலரது கவிதைகளும் விவேகசித்தன்

இதழ்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வெளியீடு எட்டு இதழ்களோடு நின்று விட்டது.

பாண்டிச்சேரி இலக்கிய நண்பர்கள் (ராஜுரிஷி, மஹா பிரபு, பிரபஞ்சகவி, சாகித்யன்) ‘என்?’ என்ற இலவச வெளியீட்டை தயாரித்து அளித்தார்கள். முற்போக்கு எண்ணாங்களைத் தாங்கி வந்த இக் கவிதை ஏடும் ஆரூவது இதழுடன் நின்றுவிட்டது.

திருச்சியிலிருந்து ‘இன்று’ எனும் இலவச வெளியீடு வந்தது. இதுவும் சில இதழ்களோடு நின்று போயிற்று.

கோபிச்செட்டிப்பானோயம் நாகராசன் ‘நாணல்’ என்ற பெயரில் ‘விலையிலா, இருமாதமொரு முறை. இலக்கிய இதழுத் தயாரித்து விநியோகித்தார். வானம்பாடிக் கணிஞர்கள் பலரும் எழுதினார்கள்.

வெலூர் ஊரிசுக் கல்லூரியைச் சேர்ந்த ஜி. சி. பழநி, பி. அ. தாவீது இருவரும் ‘ஜி’ என்ற புதுமையான பெயரில் கவிதை மலர் தயாரித்து வெளியீட்டார்கள். அழகான முறையில் உருவாக்கப்பட்ட இச்சிறு வெளியீடில் புதிய சிற்றணைகளை உள்ளடக்கிய ரசமான கவிதைகள் நிறைந்துள்ளன.

எனது பார்வைக்குக் கிடைத்த இத்தகைய ஏடுகள் தவிர மற்றும் அநேக வெளியீடுகள் வந்திருக்கக் கூடும். பொது வாக சமூக முன்னேற்றத்துக்காக சிந்திக்கும். தார்மீகக் கோபம் கொண்ட இளைஞர்களின் கணவுகளை, எண்ணாங்களை, துடிப்பான உணர்ச்சிகளை வெளியிடும் சிறுசிறு முயற்சி களாகவே இவை அமைகின்றன. அநேக சபயங்களில், இவற்றில் பெரும்பாலானவை, ஆசைகளின் மலர்ச்சி களாகவும் வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவுமே தோன்றுகின்றன. உண்மையான ஆற்றலின், கவித திறத்தின பரினமிப்புகளாக அமைவதில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

### 35. புத்தகங்கள்

பத்திரிகைகளில் எழுதுவதோடும், சிறு சிறு தொகுப்புகளாக வெளியிடுவதோடும் திருப்தி காணுத நிலைமை ஏற்பட்டுவிட்டது கவிதை எழுதுவோரிடையே. எனவே தங்கள் கவிதைகளை புத்தகங்களாகத் தொகுத்து வெளியிடுவதில் புதுக் கவிதைக்காரர்கள் ஆர்வம் காட்டலானுர்கள். 1970களின் ஆரம்பம் முதலே இந்ந ஆர்வம் செயல் வேகம் பெற்று வந்துள்ளது.

புதுக் கவிதை வரலாற்றில், முதல்முதலாக ந. பிச்ச மூர்த்தியின் கவிதைகளைத் தொகுத்து ‘காட்டுவாத்து’ என்ற புத்தகமாக சி. ச. செல்லப்பா வெளியிட்டார். இந்த ‘எழுத்து பிரசரம்’ 1962ல் பிரசரமாயிற்று. (ஆகஸ்டில்)

அதை அடுத்து, 1961 அக்டோபரில் ‘புதுக் குரல்கள்’ என்ற எழுத்து பிரசரம் வெளிவந்தது. 24 கவிகளின் 63 கவிதைகள் கொண்டது.

ந. பிச்சமூர்த்தியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வழித்துசீண’ 1964ல் பிரசரமாயிற்று. இதுவும் எழுத்து பிரசரம்தான். 1965ல் தி. சோ. வேணுகோபாலன் கவிதைகள் ‘கோடைவயல்’ என்ற புத்தகமாக உருப்பெற்றன. எழுத்து பிரசரமான இதில் 29 கவிதைகள் உண்டு. இவை பற்றி இத்தொடில் அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன்.

1970ல் எஸ். வைதீஸ்வரன் தனது கவிதைகளை ‘உதய நியல்’ என்ற தொகுதியாக வெளியிட்டார். இதில் 62 கவிதைகள் இருக்கின்றன.

நா. காமராசனின் ‘கறுப்பு மலர்கள்’ 1971ல் வெளி வந்தது. மரபுக் கவிதைகளோடு, நா. கா. எழுதிய ‘வசன கவிதை’களும் இதில் அடங்கியுள்ளன. அஞ்சலி, செம்மணி, பிச்சைக்காரி, குட்காரன், புல் நடைபாதை, தளிர், புழுதி, ஊமை, வானவில், விலைமகளிர் போன்ற பல விஷயங்களைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார்.

ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதைகள் 25 ‘கண்ணன் என் தம்பி’ என்ற புத்தகமாக 1972ல் பிரசர

மாயின. இத்தொகுப்புக்கு நகுலன் முன்னுரை எழுதி யுள்ளார்.

‘இன்குலாப் கவிதைகள்’ என்ற தொகுதி 1972ல் வெளி வந்தது. கவிஞர் இன்குலாபின் முற்போக்குக் கவிதைகளை ‘மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்’ என்று இள வேணில் அறிமுகம் செய்து நீண்ட முன்னுரை எழுதி யுள்ளார். கண்மணி ராஜும், யுகப் பிரளையம், கிரெள்ஞஞ்ச வதத்திற்கு கேள்விகள் இல்லையா? நாடோடிகள், வயல் வெளிகளின் கதாநாயகன் பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்திருக்கள்! போன்ற புதுமை நோக்கும் உணர்ச்சி வேகமும் கொண்ட படைப்புகள் இதில் உள்ளன.

‘ஆக்டோபஸம் நீர்ப்பூவும்’ என்ற தொகுப்பு 1972ல் பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது. குவேரா, தமிழ்வன், ஆராமுதம், பிரம்மா, ரிஷிதேவன், தீர்த்தங்கரன் எனும் இளைஞர்களின் முற்போக்குப் புதுக் கவிதைகள்.

‘செந்தெநல் வயல்கள்’— குருவிக்கரம்பை சண்முகம் எம். ஏ., மரபுக் கவிதைகளுடன், புதுக் கவிதைகளும் எழுதி யுள்ளார். பருவப் பயணம், பழகத் தயார் ஆகி, கள்ளுக் காதல் நடத்தும் பூங்கொடி பற்றிய ‘கள்ளத்தோணி’ பாகிஸ வனப் பாதையை வர்ணிக்கும் ‘மணல் வழி’ போன்ற புதுக் கவிதைகள் இதில் இருக்கின்றன.

973ல் வானம்பாடி கவிஞர்களின் கவிதைத் தொகுதி யான ‘வெளிச்சங்கள்’ பிரசர மாயிற்று.

தர்மு அருப் சிவராமின் ‘கண்ணுடிக்குள்ளிருந்து’ என்ற தொகுப்பு ‘அக்’ வெளியீடாக வந்தது.

ஞானக்கூத்தன் கவிதைகள் ‘அன்று வேறு கிழமை’ எனும் அழகிய புத்தக வடிவில் பிரசரமாயினா.

சேலம் தமிழ்நாடனின் முற்போக்குக் கவிதைகள் ‘மண்ணின் மாண்பு’ என்ற புத்தகமாகவும், ஸெக்ஸ் கவிதைகள் ‘காமரூபம்’ என்றும் வெளிவந்தன,

கலாப்ரியாவின் கவிதைகள் ‘தீர்த்த யாத்திரை’ என்று தொகுப்பு உருவும் பெற்றன.

‘எழுத்து பிரசரம்’ புதுக்குரல்கள் தொகுப்பு மதுரை பல்கலைக் கழகம் எம். ஏ. தமிழ் வகுப்புக்குப் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. அதனால் சி. சி. செல்லப்பா ‘புதுக்குரல்கள்’ இரண்டாம் பதிப்பை ‘திருந்திய பதிப்பு’ ஆகப் பிரசரித்தார்.

தமிழ்ஸ்பன் கவிதைகள் ‘தோணி வருகிறது’ என்ற தொகுப்பு ஆயினா. கலாநிதி க. கைலாசபதி புதுக்கவிதை பற்றிய ஒரு சிறு ஆய்வுரையை இதற்கு முன்னுரையாக அளித்திருக்கிறார்.

இராஜபாளையம் இலக்கிய நண்பர் த. பி. செல்லம் தனக்குப் பிடித்த—தான் மிகுதியும் ரசித்த—புதுக்கவிதை களை, இலக்கியப் பத்திரிகைகள் பலவற்றிலிருந்தும் தொகுத்து எடுத்து, ‘விதி’ என்ற புத்தகமாக வெளியிட்டார். வல்லிக்கண்ணன் முன்னுரை.

1974ல், மு. மேத்தாவின் கவிதைகள் ‘கண்ணீர்ப்புக்கள்’ என்ற புத்தகமாகத் தொகுக்கப் பெற்றன.

கவிஞர் மீரா சாமுக அவலங்களை, அரசியல் உலக அக்கிரமங்களை, ஊழல் பேரவழிகளின் லீஸுகளை எல்லாம் நகைச்சுவையோடு குத்திக் காட்டும் கவிதைகள் எழுதி யுள்ளார். அவற்றைத் தொகுத்து ‘ஊரிகள்’ என்ற புத்தக மாகப் பிரசரித்தார். இவர் எழுதிய காதல் கவிதைகள் முன்பே (1971ல்) ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன.

துரை சீனிச்சாமியின் கவிதைகள் ‘அந்தி’ என்றும், கே. ராஜகோபால் கவிதைகள் ‘பசப்பல்’ என்றும், வல்லிக்கண்ணன் கவிதைகள் ‘அமர வேதனை’ என்றும் புத்தகங்கள் ஆயினா. இவை ‘எழுத்து பிரசரம்’கள்.

சி. சி. செல்லப்பா, மகாத்மா காந்தியின் வாழ்க்கையை யும் இந்தியாவின் இன்றைய நிலையையும் சிந்தித்து எழுதிய ‘நீ இன்று இருந்தால்’ என்ற குறுங்காவியம் தனிப்

புத்தகமாக்கப்பட்டது. செல்லப்பாவின் கவிதைகள் ‘மாற்று இதயம்’ என்ற தொகுதியாக வெளி வந்தது. இவையும் ‘எழுத்து பிரசரம்’கள் தான்.

சிவகங்கை ‘அன்னாம் நட்புறவுக் கழகம்’ 1974ல் இரண்டு தொகுதிகள் பிரசரித்தது. ‘அபி’யின் ‘மௌனத் தின் நாவுகள்’. அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’தான் அவை.

நஞ்சை மாவட்டம், தலைஞராயிறு என்ற ஊரில் உள்ள ‘தலைஞராயிறு இலக்கிய அமைப்பு’ ‘நாற்றங்கால்’ என்ற தொகுதியை தயாரித்து வெளியிட்டது. 32 கவிஞர்களின் 42 கவிதைகள். ‘கசடதபற’ இலக்கிய நோக்குடைய கவிஞர்கள் பலரும் இதில் எழுதியிருக்கிறார்கள்.

ப. சுங்கை கொண்டான் எழுதிய பலரகமான புதுக் கவிதைகளும் ‘கூட்டுப் புழுக்கள்’ என்று தொகுக்கப் பெற்றுள்ளன. பெரிய வடிவம் கொண்ட இப்புத்தகத்தில் கங்கைகொண்டான் தீட்டிய ஒவியங்களும் இனைக்கப் பட்டுள்ளன.

பரிஞ்ஞமன் தனது கவிதைகளை ‘ஆகஸ்டும் அக்டோ பரும், என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். தொழிலாளித் தோழர்களுக்கு உணர்ச்சி ஊட்டும் நோக்கத்தோடு, சமுதாயப் பார்வையுடன். எழுதப்பட்ட முற்பொக்குக் கவிதைகள் இவை. நவபாரதியின் நீண்ட முன்னுரையுடன் கூடியது.

சக்திக்கனவின் ‘கனகாம்பரமும் டசம்பரப் பூக்களும்’ என்ற தொகுப்பு ஒன்று வெளிவந்தது. கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் வந்துள்ளன. சி. மணியின் கவிதைகள் சில ‘வரும் போகும்’ என்ற தொகுப்பாகப் பிரசரமாயின். (க்ரியா வெளியீடு)

இவை தவிர, என் கவனத்துக்குக் கொண்டு வரப்படாத புதுக் கவிதைத் தெராகுப்புகள் வேறு சில வந்திருக்கவும் கூடும்.

## 36. ஈழத்தில் புதுக் கவிதை

தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களும் அரும்பணி ஆற்றியுள்ளனர்; ஆற்றி வருகிறார்கள். எனவே ஈழத்து எழுத்தாளர்களின் சாதனாக்களைக் கவனத்துக்குக் கொண்டு வராத எந்த இலக்கிய வரலாறும் பூரணத்துவம் பெற்றது ஆகது என்பது என்கருத்து. புதுக் கவிதைத் துறையிலும் ஈழ நாட்டில் குறிப் பிடத்தகுந்த ஆக்க வேலைகள் ‘கிராம ஊழியன்’ ‘கலா மோகினி’ காலம்தொட்டே நடந்து வந்துள்ளன. ‘எழுத்து’ காலத்தில் புதுக் கவிதை முயற்சி ஈழத்திலும் வேகம் பெற்று வளர்ந்தது. பின்னர், தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது போலவே, அங்கும் இத்துறையில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

�ழத்துப் புதுக்கவிதை முயற்சிகள், வளர்ச்சிகள் பற்றி விவரங்கள் கோரி நான் இலங்கை நண்பர்கள் சிலருக்கு எழுத நேரிட்டது. கலாநீதி க. கைலாசபதி இவ்வகையில் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய ‘முன் ஞன் மாணவர்’ செ. யோகராஜா, சிரத்தை எடுத்து, சில கட்டுரைகள் தயாரித்து அனுப்பி வைத்தார். இப்பகுதியில் காணப்படும் தகவல்களுக்கு அக்கட்டுரைகளே ஆதாரம். நண்பர் கைலாசபதி, யோகராஜா இருவருக்கும் என் நன்றி உரியது ..

�ழத்துக் கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முனைப் பான சில மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் நாற்பதளவில் தோன்றிய ‘மறுமலர்ச்சிக் குழுவினர்’ ஆவார். பழைய செய்யுள் மரபில் நவீன கவிதைக்குரிய இயல்புகளைப் புகுத்திச் சாதனை புரிந்த மறுமலர்ச்சிக் குழுவினரே ஈழத்தின் புதுக் கவிதை ஆரம்ப கர்த்தாக்களும்கூட. அவர்களுள் வரதர் (தி. ச. வரதராசன்), சோதி (சோ. தியாகராசர்), விஜயன், தங்கம் குறிப்பிடத்தக்கவர்கள்.

வாழ்க்கை முறை, கல்வி முறை முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும், சஞ்சிகைகளின் தோற்றமும், புதிய சிந்தனைகளின் தாக்கமும், புதுமை வேட்கையும். இளமைத் துடிப்பும் ஒன்றுபட்டு, இக்குழுவினரிடம் நவீன இலக்கியத்தில் ஈடுபாட்டினை ஏற்படுத்தின. இத்தகைய ஈடுபாட்டின் - பரிசீலனைத் தாகத்தின் வெளிப்பாடே புதுக் கவிதையை எழுதிப் பார்க்கவும் தூண்டிற்றென்னாம்.

இவர்களது இம்முயற்சிக்கு சமகாலத் தமிழ் நாட்டின் போக்கு பெரிதும் உந்துசக்தி அளித்தது. மணிக்கொடி, சூருவனி பத்திரிகைகளினால் ஈழத்து எழுத்தாளர்கள் பாதிப்பு பெற்றிருந்தனர். 1942ல் வெளிவந்த ‘கலாமோகினி’யில் புதுக் கவிதை வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. 1943ல் ‘கிராம ஊழியன்’ வெளிவரத் தொடங்கியதும் அது மேலும் வேகம் பெற்றது.

‘கிராம ஊழியன்’ வெளிவரத் தொடங்கிய காலத்திலேயே ஈழத்திலும் யாழிப்பாணத்தில் ‘மறுமலர்ச்சிச் சங்கம்’ தோன்றி யது. அச்சங்கம் வெளியிட்ட ‘மறுமலர்ச்சியிலும்’, ‘பாரதி’ யிலும், ‘கழகேசரி’யிலும் எழுதி வந்த படைப்பாளிகளுக்கு கலாமோகினி. கிராம ஊழியன் ஆகியவற்றேருடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஈழத்தவர் படைப்புகளும் அவற்றில் வெளிவந்தன. 13-6-43ல் வெளிவந்த ‘கழகேசரி’யில் ‘ஓர் இரவினிலே’ என்ற நீண்ட வசன கவிதையை வரதர் எழுதி யிருந்தார். ஈழத்தில் வெளிவந்த ‘முதல் புதுக் கவிதை’ இது என்று கூறலாம்.

இருள்! இருள்! இருள்!

இரவிலே நடு ஜாமத்திலே

என் கால்கள் தொடும் பூமி தொடங்கி

கண் பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை

இருள்! இருள்! இருள்!

பார்த்தேன்.

பேச்சு முச்சற்று

பினாம் போல் கிடந்தது பூமி.

இது பூமிதானு?

இப்படித் தொடங்கி, பேய்க் காற்றையும் மின்னலையும் இடிமுழுக்கத்தையும் வர்ணித்து வளர்கிறது இது.

இக்கால கட்டத்தில் ந. பிச்சஸூர்த்தி ‘கலாமோகினி’யில் ‘மழைக்கூத்து’ என்ற கவிதையை எழுதியிருந்தார். அந்தக் கவிதை வரதருக்கு இயற்கைக் கூத்துகளை விவரிக்கும் கவிதையை எழுதத் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். ஆயினும் இரண்டு கவிதைகளும் வேறுபட்ட உணர்ச்சி களின் வெளிப்பாடுகள் ஆகும். வரதர் கவிதை இயற்கைக் கூத்தை அச்சம் எலந்த அனுபவ உணர்ச்சியுடன் விவரிக் கிறது. நான் கவிதை வியப்புணர்ச்சியுடன் அதிசயிக் கிறது.

ஆரம்பகாலப் புதுக் கவிதைகள் பெரும்பாலும் வாழ்க்கை பற்றிய பலதரப்பட்ட சிந்தனைகளையும், இயற்கை பற்றிய அனுபவங்களையுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. வாழ்க்கை நிலையாமை பற்றி எழுதியவர்களுக்கு மாருக, ‘பாரதி’ எனும் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையில் எழுதிய வர்கள் நம்பிக்கைக்கு குரல் எழுப்பினார்கள்.

நீலக் குமிழ் இடும் ஆழமான நதிகள்

நலமான செல்வ மணி திரஞ்சு கனிகள்

இவற்றின் மேல் புதுயுகம் பூத்தது,

அதன் சிகரம் உயர்ந்துயர்ந்தது,

உழைப்பும் வியர்வையும் இனிது

என்று முழுக்கம் செய்கின்றது

சிரஞ்சீவிக் குரல் கொண்டு.

(‘ராம்’)

வெட்டவெளியாகத் தெரிந்த இடம் இன்று

விண்ணை யெட்டும் சொர்ண பூமியாகத் தெரிகிறது.

அந்தகாரத்தின் குகையிலே அதிசய தீபம்

அதன் ஒளியிலே அகிலமே இன்பச் சுரங்கம் (தங்கம்)

போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறு வளர்ந்து வந்த புதுக்கவிதை சீல ஆண்டு களுக்குப் பிறகு சோர்வுற்றுத் தூக்கநிலை அனுபவித்தது. தோன்றி வளர்ந்த இலக்கிய சஞ்சிகைகள் மறைந்து போன தும், படைப்பாளிகளிடையே சோர்வு மனோபாவம் தலை யெடுத்ததும் இதற்குக் காரணமாக அமையும். இக்காலப் பகுதியில், தமிழகத்திலும் புதுக்கவிதை முயற்சிகளில் தேக்க மும், புதுக்கவிதை எழுதுவோரிடையே உற்சாகமின்மையும் காணப்பட்டன. ஈழத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டிருந்தது என்றும் கூறலாம்.

‘எழுத்து’ சஞ்சிகை தோன்றியதும், தமிழ் நாட்டில் அறுபதுகளில் புதுக்கவிதை புத்துயிர்ப்பும் புது வேகமும் பெற்று வளரலாயிற்று. ‘எழுத்து’ ஈழத்தவர் பலரை புதுக்கவிதைப் படைப்பில் ஈடுபடச் செய்தது. தருமு சிவாரமு இ. முருகையன், நா. இராமலிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

1970-72 அளவில் ஈழத்தில் புதுக்கவிதை பெருவளர்ச்சி கண்டது. எழுதுவோர் அதிகரித்தார்கள். ‘மல்லிகை’ முதலிய சஞ்சிகைகள் புதுக்கவிதைக்கு அதிக இடம் தந்து ஆதரிக்கலாயின. சமுதாயக் கிண்டல்களும், மிக மென்மையான உணர்ச்சி (காதல் முதலிய) வெளிப்பாடுகளும் கவிதை உள்ளடக்கம் ஆக இடம் பெற்றன.

1972ல் ‘தென்னிலங்கையின் முதலாவது புதுக்கவிதை ஏடு’ என்று க-வி-தை எனும் பத்திரிகை தோன்றியது. திக்குவஸ்ஸீ கமால், சம்ஸ், நீள்கரை நம்பி, யோனகபுர ஹம்ஸா முதலியோர் இதில் எழுதினார்கள். உழைப்பாளி வர்க்கக் பற்றியும், சமூகக் குறைபாடுகள் பற்றியுமே பெரும் பாலும் கவிதைகள் எழுதப்பட்டன.

தற்போது புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் பல எழுதப்படுகின்றன. ‘தினகரன்’ பத்திரிகையில், ‘15 ஆண்டுக் கால புதுக்கவிதை வளர்ச்சி’ என்ற தலைப்பில் மு. சிறீபதி தொடர் கட்டுரை எழுதினார். வரலாற்று அடிப்படையில் பதுக்கவிதை சம்பந்தமான முதல் ஆய்வுக் கட்டுரை இது தான் என்றும் அறிவிக்கப்படுகிறது.

கலாநிதி க. கைலாசபதியின் மேற்பார்வையோடு, செ. யோகராஜா எழுதியுள்ள ‘ஸமீத்துப் புதுக் கவிதையின் சில போக்குகள்’ என்ற கட்டுரையில் காணப்படும் சில கருத்துக்களை இங்கு எடுத்து எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று என்னுகிறேன்.

‘ஏற்ததாழு, கடந்த பதினைந்தாண்டுக் கால ஸமீத்துப் புதுக் கவிதை வளர்ச்சியில் அவதானிக்கத்தக்க சில பண்புகளுள், இவற்றை மதிப்பீடு செய்யும்போது தமிழ் நாட்டுப் புதுக் கவிதைப் போக்கிலிருந்து வேறுபட்ட சில பண்புகளையும், தனித்துவப் போக்குகளையும் இனங்காண முடிகிறது.

இன்றைய ஸமீத்துப் புதுக் கவிதையாளருள் பெரும் பாலானேர் ‘எழுத்து’ சஞ்சிகையின் தாக்கத்தால் எழுத்து தொடங்கியவர்களே. ‘எழுது’ தில் வெளிவந்த புதுக்கவிதைகளே புதுக் கவிதை எழுதும் உந்துதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. எனினும், ‘எழுத்து’ காட்டிய வழியில் இவர்கள் சௌல்லவில்லை: எழுத்தில் பெரும்பாலானேர் எழுதியது போன்றே, அல்லது இன்னும் எழுத்துப் பரம்பரையினர் சிலர் எழுதுவது போன்றே, ‘தனி மனித அகஉதீனாச்சல்கள், கணவுகள், ஏமாற்றங்கள், மரணம், விரக்கி, காமம்’ போன்ற விஷயங்கள் ஸமீத்துப் புதுக் கவிதையின் உள்ளடக்கமாக அமையவில்லை. மாருக, சமுதாய நோக்குடைய—ஏதோ ஒரு விதத்தில் சமுதாயக் குறைபாடுகளைப் பிரதிப்பலீக்கிற—புதுக் கவிதைகளே இங்கு மிகுதியாக வெளி வருகின்றன. ஸமீத்து நாவல், சிறுகதை என்பவற்றில் காணப்படும் seriousness தன்மை ஸமீத்துப் புதுக் கவிகளிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

யாப்பு, முறிவு, சொற் செறிவு, கருத்து முதன்மை முதலியன மட்டுமின்றி, படிமம் குறிப்பீடு ஆகியவற்றையும் கொண்டமையும் போதுதான் புதுக் கவிதை என்பது முழுமை எய்துகின்றது. தமிழ் நாட்டுப் புதுக் கவிதை வளர்ச்சியில் இத்தகைய பண்பு ‘எழுத்து’ சஞ்சிகை வெளிவந்த பின்பு தான் இடம் பெறத் தொடங்கியது. ஆயினும். புதுக் கவிதை புது-20

யின் இத் தனித்துவப் பண்பு சிலசமயம் மிகுதியாக இடம் பெற்று, புதுக் கவிதை சிறப்பிழக்க வழி வகுக்கின்றது. ஈழத்துப் புதுக் கவிதைகளில் இந்தகைய பண்பு இடம் பெறல்—படிமம், குறியீடு அமைதல்—குறைவாகும். தமிழக புதுக் கவிதைக்கும் ஈழத்துப் புதுக் கவிதைக்குமிடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுள் இது முக்கியமானது.

ஆயின். படிமம் குறியீடு என்பனவற்றுக்குப் பதிலாக வேறு சில பண்புகள் ஈழத்துப் புதுக் கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுளொன்று, பேச்சு வழக்குச் சொற்கள், சொற்றெடுர்கள், பேக்சோசைப் பண்பு முதலியன அமைவதாகும். கவிதையில் அடுக்கடுக்காக உவம, உருவகத் தொடர்கள் அதிகம் இடம் பெறுகிறபோது, எனிதில் விளங்கிச் கொள்ளத் தடை ஏற்படுகிறது. பேச்சு வழக்குச் சொற்கள், பேக்சோசைப் பண்பு சேர்கிற கவிதை மிக எளிதான் தன்மை உடையதாக இருக்கிறது.

இவ்வாறு படிமம், குறியீடு முதலியன இடம் பெறுமலும், பேச்சு வழக்குச் சொற்கள்—சொற்றெடுர்கள்—பேச்சமைதி, எனிமை முதலியன இடம் பெறுவதாலும் ஏற்படும் பயன் விதந்துரைக்கத்தக்க ஒன்றுகிறது. குறியீடு, படிமம், உவம, உருவகத் தொடர்கள் மிகுதியாக இடம் பெறுவதனால், தெளிவின்மை ஏற்படுவதோடு, புதுக் கவிதை வளர்ச்சிக்கும் அது குந்தகமாகின்றது. எவ்வாறு மரபு வழிக் கவிதைகளில் கருத்துக்களை வெளிப்படுத்த சில சமயம் யாப்புத் தடையாக இருக்கிறது என்று கூறப்படுகிறதோ, அவ்வாறே புதுக் கவிதைகளில் மேற்கூறுய இயல்புகளினால், கருத்திலே விளங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகும். உருவாகவே மரபு வழிக் கவிதையிலிருந்து புதுக் கவிதை கிளைத்தது போல, புதுக் கவிதையிலிருந்து பிறிதொரு வகைக் கவிதை உருவாதல் சாத்தியமாகலாம்.

அது மட்டுமன்று. புதுக் கவிதையின் பயன்பாடும் இதனால் குன்றுகிறது. சமுதாயக் குறைபாடுகளைக் களையவோ, சமுதாய மாற்றுக்கான கருத்துக்களைச் சாதாரண மக்களுக்குப் புரிய வைக்கவோ இயலாது போகலாம்.

ஆனால், ஈழத்துப் புதுக் கவிதையில் காணப்படும் மேற் குறித்த இயல்புகள்—படிமம், குறியீடு குறைவாகக் காணப்படுதல், பேச்சு வழக்குச் சொற்கள், சொற்றெடுக்கள், பேச்சோசைப் பண்பு அமைதல், எளிமை—தொடர்ந்தும், (பழமொழிகள், நாட்டுப் பாடல் தன்மைகள் முதலியன வற்றேருடு) நன்முறையில் விருத்தியுறுமாயின், எதிர்காலத்தில் புதுக்கவிதை பயனுடையதாகச் செழித்து வளர, ஈழத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது.”

### 39. இன்றைய நிலைமை

புதுக் கவிதை வாலாற்றை இவ்வளவு தூரம் கவனித்த பிறகு, இது இன்று எவ்வாறு உள்ளது, புதுக்கவிதை உண்மையான வளர்ச்சிப்பாதையில் போகிறதா, புதுக் கவிஞர்களின் தற்காலப் போக்கு எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டிய ஒரு கட்டடத்தை அடைந்திருக்கிறோம்.

புதுக் கவிஞர்களின் இன்றையப் போக்கும், புதுக் கவிதைகள் என்று எழுதப்படுகின்றவையும் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பதாகவுமில்லை; இலக்கிய ரசிகர்களுக்கு உற்சாகம் தருவனவாகவும் இல்லை என்பதை குறிப்பிடத் தான் வேண்டும்.

‘தீபம்’, ‘கஜையாழி’ இதற்களில் புதுக்கவிதை முன்பு போல் அதிகம் இடம் பெறுவதில்லை. ஆயினும், புதுக் கவிதைகளை விரும்பிப் பிரசுரிப்பதற்கு அநேக இலக்கிய வெளியீடுகள்-சதங்கை, பிரக்ஞா, தெறிசன், விழிகள், நீலக்குயில் முதலியன உள்ளன.

‘கசடதபற்’ மீண்டும் வெளிவருகிறது. மற்றும் உற்சாக முள்ள இளைஞர்கள் குழுக்குவாகச் சேர்ந்து கொண்டு ஏதாவது ஒரு பெயரில், சோதனை ரீதியில், வெளியீடுகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றில் எல்லாம் புதுக்கவிதை என்ற பெயரில் யார் யாரோ, என்னென்னவே எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் பொறுமையுடன் படித்துப் பார்க்கிற இலக்கியப் பிரியர்களுக்கு ஒன்று தெளிவாக எளிதில் விளங்கி விடுகிறது. இன்று கவிதை எழுதக் கிளம்பியுள்ள வர்களில் பெரும்பாலருக்கு கருத்துப் பஞ்சம் கற்பணை வறட்சி மிகுநியாக இருக்கின்றன. கவிதை உணர்ச்சி இல்லை. சொல்லப்படுகின்ற விஷயங்களில் புதுமையும் இல்லை, உணர்ச்சியும் இல்லை.

இவ் இலக்கிய வெளியீடுகளை எல்லாம் தொடர்ந்து படிப்பதோடு, அயல் நாட்டு இலக்கியங்களை ஆங்கில மூலம் அறிந்து கொள்கிற பழக்கம் பெற்ற ரசிக நண்பர்கள் சிலர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்: தமிழில் கவிதை எழுதுகிறவர்கள் திரும்பத் திரும்பச் சில விஷயங்களையே தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலிர்ப்பூட்டும் விதத்தில் நுட்பமான உண்மைகள், நுண் உணர்வுகள், கிளர்வு தரும் புதுமைகள் மென்மையான வாழ்க்கை அனுபவங்கள் முதலியவற்றை — அயல் நாட்டுக் கவிதைகளில் ரசிக்கக் கிடைக்கிற இனிய, அருமையான பலரக விஷயங்களை — இவர்கள் தொடுவது கூட இல்லையே; ஏன் என்று கேட்கிறார்கள்.

தமிழில்—கவிதை மட்டுமல்ல, சிறுகதைகளும்கூட— எழுத முற்படுகிறவர்களுக்கு இலக்கிய வளமும் இல்லை. வாழ்க்கை அனுபவமும் போதாது. பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி தேவையே இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். இது வளர்ச்சிக்கு வகை செய்யாத எண்ணாம் ஆகும். புதுமை இலக்கியத்திலும், தங்களுக்கு முந்திய தலைமுறையினரின் சாதனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் இவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. உலக இலக்கியத்தை அறிந்து கொள்ளும் தாகழும் துடிப்பும் மிகக் குறை வாகவே காணப்படுகிறது. கூரிய நோக்கும், விசால மனை பாவழும் இல்லாததனால், தமக்கென வாழ்க்கை பற்றிய கொள்கையோ பிடிப்போ தத்துவப் பார்வையோ ஸ்த்ரீய உறுதியோ இவர்களில் பலரால் கொள்ள முடிவதேயில்லை. இக்குறைபாடுகள் இவர்களது எழுத்துக்களிலும் பிரதிபலிக் கின்றன.

ஆற்றலும் அனுபவமும் ஊக்கமும் பெற்ற படைப்பாளி இளைஞர்களது போக்கும் விபரிதமாகவே அமைந்து காணப்படுகிறது. தங்களுக்கு முந்தியதை அங்கீகரிக்க மனமில்லாத இவர்கள் அவற்றை அழித்துவிட (ஒழித்துக் கட்ட) ஆசைப் படுகிறார்கள்.

மரபுக் கவிதை படைப்பதில் சிறு வெற்றி கண்ட இளைய தலைமுறைக் கவிஞர்கள், ‘பாரதி என்ன சாதித்து விட்டான்? அவன் எழுதினது கவிதையா? இவன் எழுதியது என்ன கவிதை?’ என்று பழித்துப் பேசியும், கிண்டல் செய்தும், தம்மைத் தாமே மெச்சியும் பேசுவது சகஜமாக இருக்கிற தமிழ் நாட்டில், புதுக் கவிதை எழுதிப்பெயர் பெற்றவர்களும் அதையே ஒரு மரபு ஆக்கி வருகிறார்கள்!

பிச்சமூர்த்தி எழுதியது புதுக் கவிதை இல்லை...சி. மணி எழுதியது கவிதையே இல்லை என்றெல்லாம் பேசி வந்தவர் கள் இப்போது காரசாரமாகத் தங்கள் எண்ணங்களைக் கட்டுரைகளாக்க முற்பட்டிருக்கிறார்கள். திறமை காட்டிப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரை மட்டம் தட்டுவதிலும் உற்சாகம் பெறுகிறார்கள்.

இந்தப் போக்கு ‘எதையும் எழுதலாம்—எப்படியும் எழுதலாம்’ என்ற நோக்குடைய கலைப் படைப்பாளிகளிடம் மட்டும்தான் நிலவுகிறது என்றில்லை. சமுதாயப் பார்வையோடு உழைப்போர் நலனுக்காகவும் உரிமைக்காகவும், புது யுகம் படைப்பதற்காகக் கவிதை எழுதுவோம் என்று கிளம் பிய முற்போக்காளர்களிடமும் இக் குறைபாடு பரவியுள்ளது.

தங்கள் ஆற்றலை நிருபிக்க முற்பட்டு, ஒரு இயக்க வேகத்தோடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த ‘வானம்பாடிக் கவிஞர்’களுக்குள்ளும் பினவு ஏற்பட்டு விட்டது.

1974 பிற்பகுதியில், சி. சு. செல்லப்பாவும் நானும் ‘எழுத்து பிரசரம்’களை விற்பகளை செப்வதற்காக, திருநெல் வேஷி மாவட்டம் நெடுகிலுமுள்ள கல்லூரிகள் அனைத்துக்

கும் போய்வந்தோம். எங்கும் தமிழ்த் துறைப் பேராசிரியர் களும் எம். ஏ., தமிழ் மாணவர்களும் ‘புதுக் கவிதை’யில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளதை அறிந்து மகிழ் வர்ணேயம். உண்மையாகவே சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதுக் கவிதைக் காரர்களை ‘மட்டம் தட்ட வேண்டும்’ என்ற நோக்குடனும் எங்களிடம் பலப்பல கேள்விகள் கேட்கப்பட்டன. நாங்கள் உரிய முறையின் தகுந்த பதில்களைக் கூறினேன்.

‘புதுக் கவிதைக்கு எதிர்காலம் உண்டா? வளமான இலக்கணத்தையும் ஆழமான கவிதை மரபையும் கொண்ட தமிழ் இலக்கியத்தில் புதுக் கவிதைக்கு நிலையான ஒரு ஒரு இடம் உண்டா?’ என்று ஒரு பேராசிரியர் என்னிடம் கேட்டார்.

‘புதுக் கவிதையின் எதிர்காலத்தைப் பற்றி உறுதி கூறுவதற்கு, நான் புதுக் கவிதை பற்றிய சோதிடம் எதுவும் கணிக்க முற்படவில்லை. அது காலம் முடிவுகட்டக் கூடிய ஒரு விஷயம் ஆனாலும், புதுக் கவிதையின் வரலாற்று அடிப்படையில் தெளிவாகிற ஒரு உண்மையைச் சொல்ல வாரம். 1930களில் சோதனை முயற்சியாக இரண்டு பேரால் தொடங்கப் பெற்ற ‘வசன கவிதை’, 1940களில் வலுப் பெற்று வளர்ந்தது. நாற்பதுகளின் கடைசிக் கட்டத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. தமிழுக்குப் புதுச்சான வசன கவிதை முயற்சி செத்தொழிந்தது என்று, அதை எதிர்த் தவர்கள் சந்தோஷப் பட்டார்கள். ஆனால், 1950களில் ‘எழுத்து’ பத்திரிகையின் வளர்ச்சியோடு, புதுக் கவிதையும் புத்துயிர் பெற்றது. அது வேக வளர்ச்சி பெறும் வகையில் திறமையாளர்கள் பலர் படைப்பு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். அதன் பிறகும் புதுக் கவிதைக்குப் பெரும் ஆதரவும் கவனிப்பும் கிட்டியுள்ளன. மரபுக் கவிதைகளில் சொல்ல முடியாததை—அல்லது மரபுத் கவிதையில் சொல்ல முடிகிறதை வி— அழகாகவும் நய மாகவும் சுதந்திரமாகவும் தங்கள் எண்ணங்களை— புதுக்

கவிதை மூலம் வெளியிட முடியும் என்ற உணர்வு மரபுக் கவிதை எழுதி வத்தவர்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது. மரபுக் கவிதை எழுதிப் பெயர் பெற்ற அநேகர் அதை ஒதுக்கிவிட்டு: புதுக் கவிதை எழுதி வெற்றி கண்டிருக்கிறார்கள். பல பெயர்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். புதுக் கவிதையின் வரலாறு இவ்வாறு இருக்கிற போது, அதன் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்று நான் கருது கிறேன்.' இது எனது பதில்.

இந்தத் தகவலே இவ்வரலாற்றுக்கு சரியான முடிவுரை ஆகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

